தமிழர் மதம்

*

தேவநேயன்

*

நேசமணி பதிப்பகம்

தமிழர் மதம்

தேவநேயன்
எழுதியது

நேசமணி பதிப்பகம்
ஆ 1135, 2-ஆம் மேற்குக் குறுக்குச் சாலை,
காட்டுப்பாடி விரிவு, வ. ஆ. மாவட்டம்.
1972

 [விலை கூவ உருபா

Ed. 15 Nov. 1972

TAMILAR MADAM

6. 25 உருபா

மறைமலை அச்சகம், 46, சவகர்ப் பெருவழி, புன்செய்ப் புளியம்பட்டி.

முகவுரை

பகுத்தறிவுண்மை யின்மை பற்றிப் பொருள்களை யெல்லாம்,

"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே."

என இருதிணையாக வகுத்த குமரிநாட்டுத் தமிழர், ஏனைத் துறைகளிற் போன்றே மதத் துறையிலும் தலைசிறந் திருந்தனர்.

ஆயினும், பல்சிறு தெய்வக் கொலை வேள்வி வளர்ப்பையே மதமாகக் கடைப் பிடித்துக் கடவுளியல்பை யறியாத, ஆரியருள் ஒரு சிறு குழுவார் தென்னாடு வந்து, பழங்குடிப் பேதைமை, கொடைமடம், மதப் பித்தம் ஆகிய குற்றங்களைக் கொண்ட மூத் தமிழ்வேந்தர் குடிகளையும், தாம் நிலத்தேவரென்றும் தம் இலக்கிய மொழி தேவமொழியென்றும் சொல்லி யேமாற்றி வயப் படுத்தி, அவர் வாயிலாகப் பொதுமக்களையும் அடிப்படுத்தி, தம் வேதமொழியைத் தமிழால் வளம்படுத்திச் சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைத் தோற்றுவித்து, அதில் மறைநூலும் மந்திர நூலும் உட்படப் பழந்தமிழ் நூல்களை யெல்லாம் மொழிபெயர்த்த பின் மூல நூல்களை யெல்லாம் ஒருங்கே யழித்து விட்டு, தமிழர் மதங்களில் ஆரியத் தெய்வங்களைப் புகுத்தி இந்து மதம் என்னும் கலவை மதத்தை யுண்டாக்கி, தமிழையும் தமிழரையும் மதத் துறையி னின்று விலக்கி, சமற்கிருதத்தையே மதவியல் மொழியாக்கி அதிற் பிராமணரே இறை வழிபாடும் இருவகைச் சடங்கும் நடத்தி வைக்குமாறு ஏற்பாடு செய்து விட்டனர். அவ் வேற்பாடே இன்றும் நடைபெற்று வருகின்றது.

இற்றைத் தமிழ் நிலைமையையும் தமிழர் நிலைமையையும் மேனோக்காக நோக்குவார்க்கு, தமிழ் மொழி நாகரிகம் மதம் ஆகிய மூன்றும் ஆரிய வழிப் பட்டனவாகவே தோன்றும். ஆயின், நுழைந்து நோக்குவார்க்கு, "ஆரியர் நாகரிகத் துறையில் திரவிடராக மாறிய போது, திரவிடர் மொழித் துறையில் ஆரியராகத் திரிந்து விட்டனர்." ("While the Aryans were Dravidised in culture, the Dravidians were Aryanized in

language.") என்று கில்பெர்ட்டு சிலேற்றர் கூறிய வுண்மை புலனாகாமற் போகாது.

இவ்வுண்மை சென்ற நூற்றாண்டே வெளிப்பட்டதேனும், இன்னும் வெளியுலகிற் பரவா திருத்தற்குக் காரணியம், தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர்கள், அண்ணா மலை தவிர ஏனை யிரண்டிலும், ஆரியச் சார்பினரும் வணிக நோக்கினருமே தலைமை தாங்குவதும், அவரைத் தமிழ் நாட்டரசுகள் போற்றி வருவதுமே, ஆகும்.

இவ்வகையிற் பேராயத்திற்கும் தி. மு. க. விற்கும் வேற்றுமை யில்லை.

முது பண்டை நூல்களெல்லாம் அழியுண்டமையின், இது போதுள்ள பழநூல்களினின்றே சான்றுகள் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.

இந் நூல் வெளியீட்டுத் தொடர்பாக, கோவைத் தாதபாத் தத் திரு. இராமசாமிக் கவுண்டர் அவர்களின் மகனார் மறை. சித்தலிங்கனார் செய்த உதவி மறக்கற் பாலதன்று.

இந் நூலைச் செவ்வையாக அச்சிட்டுத் தந்த, புன்செய்ப் புளியம்பட்டி மறைமலை அச்சக உரிமையாளர் திரு. ஆடலரசுக்கு, தனித் தமிழுலகம் ஆழ்ந்து கடப் பட்டுள்ளது.

இந் நூல் அச்சிட்டு மெய்ப்புத் திருத்தி யுதவிய புலவர் கா. இளமுருகனார் க. மு., புலவர் ப. கு. முருகவேள், புலவர் ஈ. அருணன் ஆகியோர்க்கு ஆசிரியன் நன்றி யுரித்து.

காட்டுப்பாடி விரிவு,
௨00௩, கன்னி, ௭
(23—9—'72.).

தேவநேயன்.

நன்றியுரை

திருமுகில் வாயில் திகழ்முகில் வாணன்
அருளினான் நல்கிய மறையன்—திருமலிய
நூலாய பிரசுரமும் மெய்த்தமிழோர் நூற்குப்
நூலாய் அளித்தான் தெருளுக்கு.

என்றேனும் யாரும் இயன்முகில் வாணவர்க்கே
சிந்தைத் தமிழன்பர் செல்வமதனால்—ஆங்கே
இலங்கை முன்மொழியுள் இன்தமிழும் ஒன்றும்
இலக்கியம் பெறுவது ஏன்.

அரிய புலவர்களும் அந்நிருந் தீவில்
வரிய நிலத்தில் வாணன்—கவிமாண்
"தமிழ்ஞானி" பாடித் தமிழ்ஞானி பாய
இயற்றியதை வெளிநாள் இன்று.

மருத்துவ மதியாத மாபெருமையும் இக்கால்
மறந்த தமிழர் மருளால்—பதிக்கவெனத்
தாமேக் கண்டுத்தரும் நாள்முகில் வாணன்தான்
ஈந்துரைக் காலத் தின்று.

தமிழ்ப் பதிப்பகத் தாருடன் சேர
இயற்றும் கடமைக் இனிமை—தமிழர்
இருக்கின்ற வீட்டில் இருமுகில் வாணன்
அருள்கொண்டும் வாழ்கின் றதுவே.

கல்வியிலும் பண்பில் அடக்கம் வாழ்க்கையில்
நாள்மகிமைய பாடு தலைநிமிர்ந்தும்—செல்வமணிப்பாக்கி
இவ்விதழின் முக்தி பெறுமிக்க இந்தநாள்
முன்னிலைய முன்னிலை நன்.

நன்கொடையாளர் பெயர்ப் பா

கடவு ளுண்மையைக் கண்ட குமரித்
தமிழர் மதநூல் தன்னை வெளியிட
முன்னோர் தகவோர் என்றும் உண்மை
பின்னோர் காட்டும் பெற்றியில் வாழும்
முல்லை வாணர் முல்லைச் செல்வியர்
திருமலை குமணன் திகழ்நன் முல்லை
திருவர் வெ.நா. சுப்பைய மாமகார்
இளங்கண் ணன்செம் பியன்தமிழ் முல்லை
மாலி மீன்கொடி யான்அருண் முல்லை
அமல தாசன் சிதம்பரம் பெருமாள்
வரதன் மனோகரன் மூர்த்திகண் ணையா
சண்முகம் கணேசன் சிவசாமி யென்னும்
பண்புறு சிங்கைப் பதினெண் தமிழர்
அன்புறு பாலு வாயிரத்து நூறு
இன்றமி ழன்னை யிணையடிக் கையுறை
என்றுந் தமிழுல கேத்துதல் கடனே.

[illegible]
[illegible]

[illegible]

எண்	பெயர்	ரூபாய்
௧.	[illegible] 121, Anson Rd. (2)	1025
௨.	திரு. [illegible]	250
௩.	,, [illegible], 14, Rangoon St. (2)	210
௪.	[illegible] (Messrs VYRA Suppaiah & Sons, 21, Winchester House (1))	175
௫.	திரு. [illegible], Lorong 6, Kampong [illegible] (22)	105
௬.	,, [illegible], 121, Anson Rd. (2)	105
௭.	,, [illegible], 14, Rangoon St. (2)	105
௮.	,, [illegible]	105
௯.	,, [illegible], Blk 74, 110 B, Prince Charles Square (3)	105
௧௦.	,, [illegible]	105
௧௧.	,, [illegible], 10-A, Nelson St. (1)	105
௧௨.	,, [illegible] } 108-B, Cecil St. (1)	105
௧௩.	,, [illegible] } 108-B, Cecil St. (1)	105
௧௪.	,, [illegible] } 108-B, Cecil St. (1)	105
௧௫.	,, [illegible], 87-C, Plantation Ave (19)	105
௧௬.	,, [illegible], 150-F, Mandai Rd. (26)	100
௧௭.	,, [illegible], 21, Tong Bee Rd. (16)	105
௧௮.	,, [illegible], BLK 120, 847-D, Lorong (18)	105
	மொத்தம்	3105

உள்ளடக்கம்

II. இரண்டாம் பிரிவு

III. மூன்றாம் பிரிவு

IV. நான்காம் பிரிவு

V. முடிபுரை இயல்

பின்னிணைப்பு—

குறுக்க விளக்கம்

[க] பொதுச் சொற்கள்

எ—டு. —எடுத்துக் காட்டு

ஒ. நோ. —ஒப்பு நோக்க

கி. மு. —கிறித்துவிற்கு முன்

கி. பி. —கிறித்துவிற்குப் பின்

தோரா. —தோராயம்

பக். —பக்கம்

பேரா. —பேராசிரியர்

[உ] மேற்கோள் நூற் பெயர்கள்

கந்தபு. —கந்த புராணம்

கம்பரா. —கம்ப ராமாயணம்

சிலப். —சிலப்பதிகாரம்

தாயு. —தாயுமானவர் பாடல்

திருமந். —திருமந்திரம்

திருவாச. —திருவாசகம்

திவா. —திவாகரம்

தொல். —தொல்காப்பியம்

நல். —நல்வழி

பிங். பிங்கலம்

புறம். —புறநானூறு

பெரியபு. —பெரியபுராணம்

பொ. —பொருளதிகாரம்

மணி. —மணிமேகலை

[ங] மொழிப் பெயர்கள்

இலத். —இலத்தீன்

க. —கன்னடம்

கிரேக். —கிரேக்கம்

ச. —சமற்கிருதம்

து. —துளு, துளுவம்

தெ. —தெலுங்கு

பிரா. —பிராகிருதம்

ம. —மலையாளம்

வ. —வடமொழி

AS.—Anglo-Saxon

E.—English

F.—French

G.—German

Gk.—Greek

L.—Latin.

OE.—Old English

OHG.—Old High German

Skt.—Sanskrit

துணைநூற் பட்டியல்

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

An Account of the Vedas — [illegible]

The Brahmanas of the Vedas — Dr. [illegible]

India; What can it teach us? — Max Muller.

A Sanskrit-English Dictionary — Monier Williams.

எண்ணிற்கு மெட்டா இடங்காணச் தெங்காவி
கண்ணிற்கோ எட்டும் கனப்பொருளாம்—வண்ணிக்கக்
கூடாம லன்றே குறித்தார் கடவுளென
நாடாம லுண்டென நம்பு.

முன்னுரை

க. மதம் என்னும் சொல் வரலாறு

ஆறு, நெறி, கொள்கை, மதம், சமயம் என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுட் பின்னிரண்டும் வடமொழி யென்னும் சமற் கிருதத்திலும் வழங்குவதாலும், அம்மொழி பிறமொழியி னின்று கடன் கொள்ளாத தேவமொழி யென்னும் நம்பிக்கை இடைக் காலத் தமிழருள்ளத்திற் பதிக்கப் பட்டிருந்ததனாலும், அவ்விரு சொல்லும் வடசொல்லே யென்று இன்றும் கருதப்பட்டு வருகின்றன.

முந்துதல் = க. பொருந்துதல் அல்லது சேர்தல். "திரு முந்து ஆரம் = திருமகள் சேரு மாரம்; "கழை போய் விண் முந் தும்" என்றாற்போல." (சீவக. ருoச, நச். உரை). உ. மென் மையாகத் தொடுதல். ங. முத்தமிடுதல். "புதல்வர் பூங்கண் முத்தி" (புறம். சக).

முத்து—முட்டு. முட்டுதல் = க. வன்மையாகத் தொடுதல், மோதுதல். "துள்ளித் தூண் முட்டுமாங் கீழ்" (நாலடி. கூச). உ. முட்டித் தாங்குதல். ங. முடிதல். "முட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும்" (தொல். பொ. சஉரு). ச. முட்டு.

தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் உணர்த் தும். ஒ. நோ: ஒத்து–ஒட்டு, குத்து–குட்டு. முட்டு = தாக்கு, பொருத்து, முடிவு.

முட்டு—மட்டு = முடிவு, அளவு. முத்து—மத்து = அளவு. மத்து—மத்தி—மதி.

மதித்தல் = க. அளவிடுதல். "மண்விளைந்து வாழ்நாண் மதியாமை" (திரிகடு. உக). உ. கருதுதல். "ஆடலை மதித் தான்" (கந்தபு. திருவிளை. க). ங. பொருட்படுத்துதல். "மன்னுள்வான் மதித்துமிரேன்" (திருவாச. ரு:கஉ).

மதி = அளவிடப்பட்ட பண்டம். எ-டு: ஏற்றுமதி, இறக்கு மதி.

மதி—மதிப்பு=௧. அளவிடுகை. ௨. பொருட்படுத்துகை, கண்ணியப் படுத்துகை. "உடைமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார்" (தேவா. ௧௦௧௪:௭). ௩. கருத்து. "மண்ணுலகாரு மதிப்பை யொழித்தே" (பிரபோத். ௮:௮௮). ௪. தோராயம். ௫. கண்ணியம். ௬. மதிப்பு.

மதி—மதம்=௧. பெரிதாக மதிப்பது. ௨. கருத்து. ௩. கொள்கை. ௪. நெறிமுறை. ௫. சமயம், "அத்த மதங்களே யமைவதாக". (திருவாச. ௪:௫௨). வ. மத (mata).

மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தினின்று திரிப்பர். மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமே யன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.

கடைதலைக் குறிக்கும் மதி என்னும் வினைச் சொல்லும், மத்து என்னும் வடிவினின்றே திரிந்திருத்தலை நோக்குக. முத்து—மொத்து—மத்து=மொத்தையாக விருக்கும் கடைகருவி.

மத்து—மத்தி. மத்தித்தல்=மத்தினாற் கடைதல். மத்தி—மதி. மதித்தல்=௧. கடைதல். "மந்தரங் கொடு மதித்த நாள்" (சேதுபு. சங்கர. ௨௦). ௨. கடைதல் போல் விரலா லழுத்தி மசியச் செய்தல். மதி—மசி. மசிதல்=கடைந்தது போற் கனியாதல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக.

மத்து என்னும் பெயரை மந்த (mantha) என்றும், மத்தித்தல் என்னும் வினையை மத் (math) என்றும், சமற்கிருதத்தில் திரித்திருக்கின்றனர். இவற்றிற்கு வேர் தமிழிலேயே யன்றி வடமொழியி லில்லை.

அளத்தற் பொருள் குறித்த mete என்னும் ஆங்கில வினைச் சொல் கவனிக்கத் தக்கது. E.mete (to measure), OE, OS metan ON meta, Goth. mitan, OHG mezzan.

E. meter=person or thing that measures. Metron (measure) என்னும் கிரேக்கச் சொல் மாத்திரை என்பதன் திரிபு. மா—மாத்திரம்—மாத்திரை—வ. மாத்ரா. மாத்தல் என்னும் வினை தமிழில் வழக்கற்றது.

“எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே.”

என்னும் நன்னூல் நூற்பாவினின்று (கக), ஒரு பொருள் அல்லது நெறிமுறை (principle) இன்னவா றிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றதும் இவ்வகையிலேயே என்றும், அறிந்து கொள்க.

தெய்வம் உண்மை யின்மை, தெய்வத்தின் தன்மை, தெய்வத்தால் ஏற்படும் நன்மை, தெய்வத்திற்கும் மாந்தனுக்கும் உள்ள உறவு, மறுமை யுண்மை யின்மை, மறுமையில் இருக்கும் வாழ்வுநிலை ஆகியவற்றைப் பற்றி இன்னவாறிருக்கு மென்று ஒருவர் மதித்துக்கொள்வதே, பொதுவாக மதமென்று சொல்லப் படுவதாகும்.

தெய்வமும் மறுமையும் புறக்கண்ணாற் காணப்படாத பொருள்களாதலாலும், மக்களின் மனப்பான்மை வெவ்வேறு வகைப்பட் டிருப்பதனாலும், மதமானது, ஒவ்வொருவரும் தத்தம் அறிவிற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மதித்துக் கொள்வதாகவே யுள்ளது.

தெய்வம் உண்டென்று கொள்வது போன்றே, இல்லை யென்று கொள்வதும், மதமாகும். ஆகவே, நம்பு மதம், நம்பா மதம் என மதம் இருவகைப்படும். அவற்றுள் ஒவ்வொன்றும் பல திறப் பட்டுள்ளது. ஆயின், நம்பு மதப் பிரிவுகளே மிகப் பற்பல திறத் தனவா யுள்ளன.

உ. சமயம் என்னும் சொல் வரலாறு

மதம், சமயம் என்னும் இரு சொல்லும் ஒரு பொருளன வாயினும், தம்முள் நுண் பொருள்வேறுபா டுடையன. ஒரு தெய்வத்தை அல்லது இறைவனை மதித்து வழிபடுவது மதம்; இறைவனை இம்மையிலேனும் மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே, மதத்தினும் சமயத்திற்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டுவனவாம்.

உத்தல் = பொருந்துதல். உத்தி (உ + தி) = பொருத்தம், நூற்குப் பொருந்தும் முறை, விளையாட்டிற் கன்னை (கட்சி) பிரிக்க இருவர் இணைதல்.

உத்தம் = பொருத்தம். உத்தம்—வ. யுக்த.
உத்தி—வ. யுக்தி.

உ—ஒ. ஒத்தல் = பொருந்துதல், போலுதல்.

உ—உம். உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.
எண்ணும்மை யிடைச்சொல்லானது இதுவே.

உம்—அம் = பொருந்தும் நீர். நீரொடுநீரும் நிலத்தொடுநீரும் ஆகப் பொருந்துதல் இருவகைத்து.

அம்—அமர். அமர்தல் = பொருந்துதல், அன்பால் உள்ளம் ஒன்றுதல்.

அம்—அமை. அமைதல் = பொருந்துதல், அடங்கியிருத்தல், கூடுதல், நெருங்குதல், நுகர்ச்சிக் கேற்றதாதல், தக்கதாக வாய்த்தல்.

அமை—அவை = கூட்டம்.

அமை—அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க செவ்வி, வினை நிகழும் சிறுபொழுது.

அமை—சமை. சமைதல் = ஆக்கப்படும் அரிசி போலும் பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல்.

சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.

"சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்." (பழமொழி).

சமை—சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை.

சமையம்—சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப்படுத்தும் முக்கரண வொழுக்கம்.

பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகரமாயிற்றென அறிக.

வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை 'ஸமய' என்று திரித்தும், ஸம்+அய என்று பிரித்தும், உடன்வருதல் (to come together) அல்லது ஒன்று சேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும்,

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்." (குறள். ௩௮௦)

என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ்வடசொல் தென்சொற் றிரிபேயாதல் காண்க.

ஸம் = உடன், கூட. அய = செல்கை, வருகை.

'அய' என்னும் சொற்கு, 'அய்' என்பதை அடியாகவும் 'இ' என்பதை வேராகவும் காட்டுவர். இ—அய்—அயனம் = நிலை.

தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் = கூடுதல், குவிதல்.

கும்—கும்மல். கும்—கும்பு—கும்பல்.
கும்—குமி—குமியல். குமி—குவி—குவியல்.

கும்மல்—L. cumulus = heap; cumulare = to heap up.
E. cumulate, accumulate.

கும்—கும்ம (நிகழ்கால வினையெச்சம்—Infinitive Mood) = கூட, கூடுதல் = ஒன்று சேர்தல், மிகுதல்.

கூட (to gather) என்னும் (நி. கா.) வினையெச்சம், உடன் (together, with) என்று பொருள்படும் போது, மூன்றும் வேற்றுமை உடனிகழ்ச்சி யுருபாகவும், முன்னொட்டாகவும் (prefix) ஆளப்படும்.

எ—டு: தந்தைகூட வந்தான் = தந்தையுடன் வந்தான்.
கூடப்பிறந்தான் = உடன்பிறந்தான்.

கூடுதலைக் குறிக்கும் கும் என்னும் வினைச்சொல், உ—அ திரிபு முறைப்படி கம் என்று திரியவுஞ் செய்யும்.

"கமம் நிறைந் தியலும்." (தொல். உரி. ௫௭).
நிறைதல் = நிரம்புதல், மிகுதல், கூடுதல்.

Cum என்னும் இலத்தீன அடிச் சொல்லும், முன்னொட் டாகும்போது com என்று திரிந்து, வருஞ்சொல் முதலெழுத்திற் கேற்ப con, col, cor என்று ஈறுமாறும். சில எழுத்துக்கட்கு முன் co என்று ஈறு கெடவுஞ் செய்யும். இங்ஙனமே ஆங்கிலத்திலும்.

இங்ஙனம் இலத்தீனத்தில் கும்—கொம் என்றும், ஆங்கிலத் திற் கம் என்றும் திரியும் முன்னொட்டு, கிரேக்கத்தில் ஸம் (sum) என்றும் ஸிம் (sym) என்றும், சமற்கிருதத்தில் ஸம் (sam) என் றும், திரியும். கிரேக்க முன்னொட்டும், இலத்தீன முன்னொட்டுப் போற் பின்வரும் எழுத்திற்கேற்ப, ஸின் (syn), ஸில் (syl) என் றும், திரியும். சமற்கிருத முன்னொட்டு ஈறுகெட்டு ஸ (sa) என் றும் நிற்கும்.

இவற்றிற் கெல்லாம், கூட (கூடன்) என்பதே பொருள்.

கூட என்பதற்கு நேரான கும்ம என்னும் தென்சொல்லே, முன்னொட்டாகிக் கும் என்று குறுகியும், கும்—கொம்—கம், கும்—சும், சொம்—சம் என்று திரிந்தும், ஆரிய மொழிகளில் வழங் கும் என அறிக. அதன் முதன்மெய், ஐரோப்பாவின் வடமேற் குப்பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் இயல்பாகவும், அதன் தென் கிழக்குப்பகுதியிலும் இந்தியாவிலும் ஸகரமாகத் திரிந்தும், வழங்குவதை ஊன்றி நோக்கி வரலாற்றுண்மை தெளிக.

இனி, இந்திய ஆரியத்தில் (வேதமொழியிலும் சமற்கிருதத் திலும்) செல்லுதலைக் குறிக்கும் 'இ' என்னும் வேரும் 'அய்' என்னும் அடியுமாகிய வினைச்சொற்களும், உய் என்னும் தென் சொல்லினின்று திரிந்தவையே.

ஊ அல்லது உ, இதழ்குவிந்தொலித்து முன்னிடத்தை அல் லது முன்னிற்பதைச் சுட்டும் முன்மைச் சுட்டு.

ஊ—ஊன் = நீ (முன்னிலை யொருமைப் பெயர்).

ஊ—உ—உந்து. உந்துதல் = முன் தள்ளுதல்.

உ—உய். உய்தல் = முன் செல்லுதல், செல்லுதல்.

உய்த்தல் = முன்செலுத்துதல், செலுத்துதல்.

உய்—இய்—இயவு = ௧. செலவு,

"இடைநெறிக் கிடந்த இயவுக்கோள் மருங்கில்" (சிலப். ௧௧: ௧௨௯). ௨. வழி.

இயவு—இயவுள்=எல்லா வுயிர்களையும் வழிநடத்தும் இறைவன்.

இய்—இ—இயல்=செலவு. "புன்னியற் கலிமா" (தொல். பொ. ௬௪௪).

இயலுதல்=செல்லுதல், நடத்தல்.

"அரிவையொடு மென்மெல வியலி" (ஐங். ௧௭௫).

இய—இயங்கு—இயக்கு—இயக்கம். இயங்குதல்=செல்லுதல், நடத்தல், அசைதல்.

இய்—வ. அய். இனி, உய் என்பதும் அய் என்று திரிந்திருக்கலாம்.

தமிழ் ஆரியத்திற்கு முந்தியது என்னும் வரலாற்றுண்மையையும், மேற்காட்டிய சொல் வரலாறுகளையும், நடுநிலையாக நோக்குவார்க்கு, மதம் சமயம் என்னும் இருசொல்லும் தென்சொல்லே யென்பது, தெற்றெனத் தெரியாமற் போகாது.

௩. மதம் தோன்றிய வகை.

(க) அச்சம்

காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருளையும் இட்டடையாடிய விலங்கு பறவை யிறைச்சியையும் உண்டு வாழ்ந்து, அநாகரிக நிலையிலிருந்த முந்தியல் மாந்தர்; தீயும் இடியும் போன்ற பூத இயற்கைக்கும், பாம்பு போலும் நச்சுயிரிக்கும், இறந்தோ ராவிகட்கும் அவற்றுள் ஒரு சாராரவான பேய்கட்கும், அஞ்சிய அச்சமே தெய்வ வணக்கத்தைத் அல்லது சிறுதெய்வ மதத்தை முதற்கண் தோற்றுவித்தது. கொல்லுந் தன்மையுள்ள எல்லாவற்றையும் தெய்வமாகக் கொண்டு, அவை தம்மைக் கொல்லாவாறு இயற்கையும் செயற்கையுமாகிய உணவுப் பொருள்களைப் படைத்தும், இருதிணை யுயிரிகளையும் காவு கொடுத்தும், வந்தனர்.

நாகரிகம் முதிர்ந்துள்ள இக்காலத்தும், இம்மையிலும் மறுமையிலும் நேரக்கூடிய துன்பங்கட்கு அஞ்சியே, பல்வேறு மதவொழுக்கங்கட்டும் பெரும்பாலும் அடிப்படைக் காரணியமாயிருக்கின்றது.

அச்சத்தினாற் படைப்பதெல்லாம் தீமையிலக்கைக் குறிக்கோளாகக் கொண்டது.

(உ) முற்காப்பு

மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்று தொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடைமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால் தடுக்க முடியாத கொள்ளை நோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கு மேற்பட்ட சில மறைவான தெய்வங்களே ஆற்றலுள்ளவை யென்று கருதி, அவை வரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத்துன்பங்கள் அத்தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற்றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

தீயும் பாம்பும் பேயும் என்று முள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன.

(ஊ) நன்றியறிவு

பல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உதவும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உதவும் பல்வகைப் பழமரங்களையும்; இளமை முதல் முதுமை வரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும், இன்னோரன்ன பிறவற்றையும்; தெய்வமாகப் போற்றியதும் வணங்கியதும் நன்றியறிவு பற்றியதாகும். அவ்வகை வணக்கத்தைக் குறித்த காலந்தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறுதலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்கமெல்லாம் படைப்பொடு கூடியதே.

(எ) பாராட்டு

இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி) யாகிய தறுகண் மறவனுக்கும்; மழை வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும்,

தீயோரைச் சாவித்தும், சினத்தால் ஊரை யெரித்தும், உடன் கட்டை யேறியும், கடுங்கற்பைக் காத்த பத்தினிப் பெண்டிற்கும்; கல் நட்டி விழா வெடுத்தது பாராட்டுப் பற்றிய தாகும்.

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை." (குறள். ௫௫).

என்னுங் கூற்று, ஒருசில நிகழ்ச்சிகளையேனும் சான்றாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

பட்டவன் கல்லும் பத்தினிக் கல்லும் இனத்தார் அல்லது பயன் பெற்றவர் நட்டுச் சிறப்புச் செய்வது, நன்றியறிவையும் ஒருமருங்கு தழுவியதே.

தீயானது, கொல்லுந்தன்மையால் அச்சத்திற்கும், இருள் போக்கியும் உணவுசமைக்க வுதவியும் கொடுவிலங்குகளை வெருட்டியும் குளிரகற்றியும் நன்மை செய்வதால் நன்றியறிவிற்கும், உரியதாயிற்று.

(௫) அன்பு

இருதிணைப் பகையையும் அழித்தும், உணவிற்கு வழிவகுத்தும், நடுநிலையாக ஆட்சி செய்தும், குடிகளை அரவணைத்துக் காத்த அரசன் இறந்தபின், அவனுக்குப் படிமையமைத்துப் படைத்து வணங்கியது அன்பு பற்றியதாகும். இதினின்றே, விண்ணுலக வேந்தன் (இந்திரன்) வணக்கம் தோன்றிற்று.

(௬) கருதுகோள்

முதற்காலத்திற் குறிஞ்சி நிலத்திலேயே வாழ்ந்த மாந்தர், பின்னர் ஏனை நிலங்களிலும் பரவியபின், அவ்வந்நிலத்திற் கேற்ப ஒவ்வொரு தெய்வந் தோன்றிற்று. அதன்பின், ஒவ்வொரு பெருநிலத்திற்கும் பேரசற்றிற்கும் பெருந்தொழிலுக்கும் பெருநன்மைப் பேற்றிற்கும், காதற்பணிபிற்கும், சாதல்தீங்கிற்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாகக் கருதப்பட்டது.

கண்ணாற்காணும் இயற்கைக் கூறுகளும் நிகழ்ச்சிகளும் தோற்றங்களும் ஆவிகளும் வினைகளுமன்றி, மனத்தாலேயே படைத்துக் கொள்ளும் தெய்வங்களெல்லாம் கருதுகோளின் வினையேயாகும்.

நீருட்டியும் நீராடுவித்தும் உணவு விளைத்தும் பல்வகை யுதவும் ஆற்றை நன்றியறிவு பற்றி வணங்குவது வேறு; அதற்குத் தனித் தெய்வமுண்டென்று கருதுவது வேறு.

(எ) அறிவுவளர்ச்சி

மாந்தன் நாகரிகமடைந்து அறிவு வளர்ந்து பண்பாடுற்ற பின், மறுமையையும் கடவுளுண்மையுங் கண்டு, பல்வேறு மதங்களையும் சமயங்களையும் வகுத்தது அறிவு வளர்ச்சியாகும்.

மக்கள் மனப்பான்மையும் அறிவு நிலையும் பல்வேறு வகைப் பட்டிருப்பதால், மத சமயங்களும் பல்வேறாயின.

அறிவுவளர்ச்சி யென்னும் பெயருக்கு மாறாக, பல்வேறு மூடப்பழக்கங்களும் கொள்கைகளும் மதங்களிற் கலந்திருப்ப துண்மையே. அவை பெரும்பாலும் பழங்காலத் தன்மையாலும் தன்னலக்காரரின் சூழ்ச்சியாலும் ஏற்பட்டவை. இக்கால அறிவு நிலைக் கேற்ப, அவற்றை இயன்றவரை நீக்கிக் கொள்ளல் வேண்டும்.

மதமுஞ் சமயமும் பெரும்பாலும் நம்பிக்கையைப் பொறுத்தன.

௩. மூவகை மதம்

மக்களின் அறிவுநிலைக் கேற்ப, மதம், (௧) சிறுதெய்வ வணக்கம்; (௨) பெருந்தேவ மதம்; (௩) கடவுள் சமயம் என மூவகைப்படும்.

இம்மை நலத்தை மட்டும் நோக்கி, இன்பக் காலத்திலும் துன்பக் காலத்திலும், ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறுதெய்வங்கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பது, சிறுதெய்வ வணக்கம்; சிவன் அல்லது திருமால் என்னும் பெயரால் இறைவனை நாள்தோறும் வழிபட்டு, உயிர்க்கொலை நீக்கிக் காய்கனி மட்டும் படைத்து, அவ்வம்மத அடையாளந் தாங்கி, இருதிணை யுயிருக்குந் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய்தொழுகுவது, பெருந்தேவ மதம்; எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி, இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லா

இவ்வகைச் சில மெய்ப் பொருள் கூறினும், அவை வடசொற் பொருள் எனும், எல்லா மதங்கட்கும் பொதுவான ஆறு மெய்ப் பொருள் இருபத்து நான்கெனக் கூறி, மெய்ப் பொருள் பொருந்தும் முடிக்கச் செல்கிறது. இது சிவனியக் கொள்கை முடிபுச் சிறப்பின முந்து தமிழரை மயக்கி, உயர்ந்த அறிவியற் கல்வியும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவரும் அறுபடுத் தனராக நம்பி உழும் பொட்டுக் கூறிப் பல் சிறப்பானமைக் குப்பிக்குமாறு செய்து விட்டனர் ஆரியர். இலக்கம் (லிங்கம்), மாங்கை பங்கன், விடையேறி, நடவரசன், அந்தணன் அம்பலக் குரவன் என்னும் முந்திய தமிழ்ச் சமயப்பட்டு வடிவம் மாசுடி, முன்னரே கூறப்பட்டது.

“சிவ மெய்ப் பொருள் கூத்துக் கூட மனையில் தோன்றிய வையது, எல்லையற்ற நிறைவு நிற்கும் இறைவனே முக் கூறிட்டதோடு, அவை மனையே விரிந்து பரந்து நடக் கின்றன.

ஆண் பெண் பன்மை மிக்கு ஓதி தலைமையாய் ஆற்றல் வடிவா யுள்ள இறைவனே, பொருளாக்கும் அனைவ பல்லுருக் கூறிட ஆணி வகையை ஆக்கி, மருத்துவப் போன்ற வண் ணமும் மனங்கொளும் மகிழும் அமைப்பும் உடைய பலநிற வண்ணக் கூட்டு, செல்வமான வண்மை மிகைச் சேர்ந்து ஆண்டு தோறும் திருவிழா நடத்தி அமைப்பது, எத்துணைத் துணிச்சலான தெய்வப் பழிப்புச் செயல்!”

மலை என்ற ஒரு தனிப் பொருளின்கண், நாற் புறமும் வெளி யில் அறுபக்கமாக மறைந்து நிற்பதாகிய மலை. மாமுகில் படி றும், மாமி—வரைவட, ஒ. தோசா சாப்—சாலை—திறல், மன்னவர் கன்றோடு கூடும் மாக்கி விரிந்த வெட்டியும் ஆகும் போல், அறிவுக் காட்டும் அறுமக்களாக நின்ற நிலை நிற்பி எனும் நாற் புறங்களில், படைப்புக் காலத்தில் கோன்றும் திரண்டு தோன்றும்.

இடம் (வெளி), காலம், இறைவன் என்னும் மூன்றும், கேடு இன்றி என்றும் தோன்றுவது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருள்களாம். காலம் கருத்துப் பொருளே.

யுயிர்கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற வொழுகுவது, கடவுள் சமயமாம்.

சிறு தெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது; பெருந்தேவ வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக்கரண வளர்ச்சிக் கேற்றவாறு, இருந்தும் இல்லாமலும் இருக்கலாம்.

௫. குமரிநாட்டு மதநிலை

மேற்கூறிய மூவகை மதநிலையும், கி. மு. ௧௦,௦௦௦ ஆண்டுகட்குமுன்பே குமரிநாட்டுத் தமிழ்மக்கள் கொண்டிருந்தனர். ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி. மு. ௧௫௦௦. அவர்மதம் கொலைவேள்விச் சிறுதெய்வ வணக்கம். தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, சிவ மதத்தையும் திருமால் மதத்தையும் தழுவினர். ஆதலால், அவரின் வேதாகம இதிகாச புராணக் கதைகளையும் புரட்டுக்களையும் நம்பி, அவையே சிவநெறிக்கும் திருமால்நெறிக்கும் அவற்றின் கொண்முடிபுகட்கும் (சித்தாந்தங்கட்கும்) மூலமெனக் கூறுவது, இவ்விருபதாம் நூற்றாண்டிற்கு எட்டுணையும் ஏற்காது. இதன் விளக்கத்தை இந்நூல் நெடுகலுங் கண்டு தெளிக.

தமிழர் மதம்

I குமரிநிலை யியல்

௧. சிறுதெய்வ வணக்கம்.

(௧) பேய் வகைகள்

திடுமென்று கொலையுண்டவர் அவர்க்குக் குறித்த வாழ்நாளெல்லை வரையும், வரம்பிறந்த கொடியோரும் தூய பெரியோராற் சாவிக்கப்பட்டவரும் நெடுங்காலமும், இறந்தபின் பேயாய்த் திரிவ ரென்பது, பொதுவான கருத்து.

அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப்பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உள; தீயனவும் உள.

குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி (சடைமுனி), அரமகள், அணங்கு எனப் பேயினம் பல திறத்தனவாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச் சாத்தன் என்பர். பேய்களுட் காட்டேறி தூர்த்தேறி முதலிய பலவகைக ளிருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம் பெரும்பூதம் என இருவகைய.

"குண்டைக் குறட்பூதம்" (தேவா. ௯௪௪:௧). அரமகளைத் தேவமகள் என்று, அதைத் தெய்வத்தன்மை கொண்ட

ஒரு தனி மொழியாகச் சொல்லுவது இலக்கிய வழக்கு. அதனைச் (பருவுடம்), எவ்வாறு மனிச் சீர மணிக் கவ இருவகையாற், இருவகையாகும் அறிந்த மருந்தாகு அகநானூற்றில் பொருளால், ஒரு மனிக் காரியமில். ஒர் என்பது அப்பெயர்க் குறிக்கும்,

"ஏர்கொள் நலமலிய எழுந் மிகாநீலத்து
இருமுழ முலைக்கு பதிக்
ஒரு மணிநோ இத்த குசோ." (குறுந். ௫௦.)

மன்னவதி இயல்பி பட்டதுறை, அவர் கட்டுக் கட்டுரைக் கருதுவதால் வெளவப்பட்டன போலும்!

அவையு என்பது, நம் அழகுவிருவிசை ஆடையை மகிழ்க் கெட் பெயர்பெயர். "தாவையைவு" என்ற திருக்குறளும் (குறள். ௯௨௨.).

செய்யியின் அப்பெயர் பெற்றதாகக் கல்வெட்டுக்குறிப்பு கொள்வது கொண்டு,

"உண்ணு மாரியைச் சொல்லிக் குடங்கின
....
கேழுடைப் பூஞ்சுனைக் கெழுமு வெழுதிய
விரிவான் மலை." (அகம். ௧௩௫)

இதனுரையில், "வெள்ளிப்பாசடை—அம்பலிப்புக்கவிதை மருந்துப் புனிமணற்கு அன்புறத் தழுவிய அதனைப் பாடலும், அப்பாணனின் கைகளைக் கண்டு மகிழ் மகிழ்விடு மடி, பிற சுவைத்துக்கொண்டு பெய்வது விரைத். அதனைப் பாடியும் போருத காடு, அவர் வாகையுடைப்பட்டவன் நாவிச் சுவைப்பெயரது பெயரியல் வைக்கப்பட்டது. அது நலத்தும் சொல்லுப் பெயர்ப்பதே,

"..இமிழ்தலுக்
கொழுமலரும் கொங்கிச் செழும்பொலவ
மிகுமலர்கள்
அறவிடுவ்வ மிக்குணமட வைகட்டெனா"

(சிந்தாமணி) என்றதனாலும் அறிக" என்று, சின்னத்தவர் அ. வையாபணவன் தான் குறித்திருப்பதைக் காண்க. அதனைப் பற்றி அரக்கையாம் கேவலக் கேள தன்னை புள்ளிக சொக்

விசேடப் பாகை என்னும் சொல்லை, ஆசிரியத் தொல்காப்பியர் தொல்காப்பிய நிலைக்கது. அதுபோலவே பண்டைத் தமிழகம் கற்கொண்டும் திருந்தருந் பதிய மகுடி நடைமுறைப்படி, மக்கள் அவ்விடத்தை மறுமையாக எண்ணிக்கதிரே, அவ்வகையின் பழமை அதற்கு வைக்கப் படுவதுகள் வேண்டும்.

ஆனால் இன்று 'சேவியின்' என்று வடமொழியாளர் குறிப்பர்.

மாந்தர்க்கு அறிவாளையும் அச்சமும் பிறக்கும் தனத் கலந்தின, பெயரிடப்படுகின்றது. அக்கலத்து மதம் பெய் மதம். மேனாடுகளும் மேலோட்டுகளும் மேம்பாட்டிற்குப் பெரு மதிப்புப் பெற்றிருந்தனர். ஒருவரைப் பெற்ற பேரோட்டமும், சொல் நீங்கும், ஒருவரை ஓரம்பெறுத்தும் வாழ்நாட்டு இயல்பு தமிழர் வழங்கிய இடத்தில் பழங்குடியும் வாழ்வு செய்யும் எல்லையும், தனவர் ஈது பெரியோரும், குலத் தலைவனை மறக்கவும் அழிக்கவும், எல்லாப்படியும் கலைத்தும் பொருநும் வெற்றி தரவும், இறந்தோரைப் போற்றவும், தம் மக்கள் நிறுவினர் பெரும்திசை தருகின்றனர்.

இன்றும், மேல்நாட்டுப் பெருமக்களையும், மக்களுள் சேர் கின்றபி அவற்றை வழக்கங்களும், இருக்க வருகின்றன. தமிழ் கொண்ட சில மேற்றிசை நாடுகளும் வெளியிட்டன. மேலைச் சொற்றிறத்து மதத்தினைத் தழுவக்கொள்வது, தீய எச்சரிக் கையில்லாதொழிந்தது. இதனைக் கூறி (Necromancy) என்ட றும் இடமும் இன்று கொண்டன.

கடைக்கழகக் காலத்தில், தேவர் என்றுள்ள மாந்தர், மேலைக் கீழ்வழியில் என்றும் பலத்திற்கும், இருந்தனர். பேயரும், பூதகணத்தார் என்ற இறையன்பர் பொன் உண்டாக அமைத்து வருகின்றனர். தேவர், பேய்க்கு என்னும் இரு பேரும் தமிழ் மக்களே, இன்றும் நடைமுறையில் உள்ளன.

பண்டைக்காலத்தில் பேய்க்கு பெருமைக்களப் பொருள் களம் வகைப்பட்டனவும், சில பேய்கள் நல்லியல்பினவா யவாக இருந்தனவும், தேய்க்கு நாட்டின் தெய்வம் என்னும் பெயரும் ஏற்பட்டது.

“கானுறை தெய்வம் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவளென
வயந்த மாலை வடிவிற் றோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் குருத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினே யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்
மாதவி மயங்கி வான்துய ருற்று
மேலோ ராயினும் நூலோ ராயினும்
பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச்
செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும்
தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச்
சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென”

(சிலப். ௧௧: ௧௭௯—௧௯௯).

என்பதிற் பேய்மகள் தெய்வம் எனப்பட்டமை காண்க. இனி, பேய்கட்கு எல்லாச் செய்தியும் தெரியுமென்பதும், எவ்வடிவுங் கொள்ள இயலுமென்பதும், பொருத்தமாகப் படைத்து மொழியுந் திறனுண் டென்பதும், தூய வுடம்பன்றிக் கனவுடம்பும் இரவும் பகலும் எடுக்கவும் காணிலந் தோய நடக்கவும் கூடுமென்பதும், தம் தலைவியாகிய காளிக்குக் கட்டுப்பட்டும் பத்தினிப் பெண்டிர்க்கும் தூய துறவியர்க்கும் அஞ்சியும் ஒழுகும் கடப்பாடுண் டென்பதும், இப்பகுதியால் அறியப்படும். பேய்கள் பட்டப் பகலிலும் கனவுடம்பு கொண்டு பாதம் நிலத்திற் பதிய நடக்குமென்பதை, பழையனூர் நீலி கதையும் மெய்ப்பிக்கும். அல்லாக்கால், வணிகனை மட்டுமன்றி வேளாளரையும் ஊர்முதலி

அரசியல் வழுவாது மேலாண்மையும், இனியியல் புணர்த்து வருதல் முறையாகும்.

போர்க்களத்தில் ஆடுகளமாகும், கழுகும் இறைச்சியும் வட்டமிடப் பிணக் காடாயும் சிதையும் காலை கொடும்பேய்களும், களம்பாடும் பண் பாடும் ஆடுகளமும் கவினையும் கைக்கொண்டும் கட்டுண்டனர் இருந்தன.

சில கலைமக்களிற் புறநடை செழுக்கையும், சினந்து கொட்டலும், கூட்டம் கட்டவும், நாங்கைய சீர்மிக்க சேனையும் உளவாக்கி, "புறநானூற்றுப் புறம் காத்தார் தேயல்." "கொல்லா கொட்டம் புறப்பட்டுச் சேரல்." என்னும் உவமைப் பழமொழிகள் வழங்கித் தக்கன.

சில ஆண்கள் சிறுபிள்ளைகளைக் கொண்டாலாறு அவர்களின் குடும்பச்சியில் அமைந்த பெண்கள் மனைவியை அப்பி வந்தனர்.

போரிற் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாவாறு, வேம்பொடும் இரவமொடும் இலையை மனையிற் செருகியும், மையிட்டும், ஐயவிசிறு கடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப் பண் பாடியும் காத்தனர் என்பது,

"தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலம் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழல்கால் நெடுந்தகை புண்ணே."

என்னும் புறப்பாட்டால் (உஅக) அறியப்படும்.

"கூடலிலைக்கருக் காருஞ்ச் சன்னவேய அம்பலதேசா" என்று, புலவீறுக்குப் புலவர் ஒட்டக்கூத்தரை வெட்டிப் பாடி வேயின் சிறப்பை நாட்டியது இங்குக் கவனிக்கத்தக்கது.

பேய் என்னும் ஆவியினம் இருப்பது உண்மையே யாயினும், அறியாமையினாலும் ஆய்ந்து பாராமையினாலும், பேயல்லாதவற் றையும் பேயென்று மயங்கி யுணர்வது மாந்தவியல்பாக வுள்ளது.

சதுப்பு நிலங்களில் அழுகற் பொருளினின்று கிளம்பும் ஆவியம் (gas), இரவில் ஒளிவிட்டு எரிகின்றது. அதைக் கண்டு கொள்ளிவாய்ப் பேய் (ignis fatuus, jack-o'-lantern, will-o'-the-wisp, feu-fire) என்பது அறியாமை மாந்தரியல்பாகும்.

இரவு வேளையில், காற்றினால் அண்மையிலுள்ள மரக்கிளை யசைந்து கதவின்மேற் படுவதைப் பேய் தட்டுவதாகவும், நில வொளியில் அசையும் மரக்கிளையின் நிழல் பலகணி வழியாய் அறைக்குள் விழுவதைப் பேய் குதிப்பதாகவும், கருதுவது ஆய்ந்து பாராமையின் விளைவாகும்.

பேய் என்னும் சொல், அச்சுறுத்துவது என்றும் அஞ்சுவது என்றும், பொருள்படும்.

"பேஎநாம் உருமென வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள."
(தொல். உரி. ௬௯).

பே—பேஎ. பே—பேய்.

"அஞ்சினவன் கண்ணிற்கு ஆகாய மெல்லாம் பேய்.", "அஞ்சினவனுக்கு அரம்பைக் கொம்பும் பேய்.", "அரண்டவன் கண்ணிற்கு இருண்ட தெல்லாம் பேய்." என்னும் பழமொழிகள், அச்சத்தினாலேயே பல பேய்கள் படைத்துக் கொள்ளப்படும் உண்மையைத் தெரிவிக்கும்.

இனி, உண்மையான சில பேய்களும், அஞ்சுவாரைக் கண்டு அச்சுறுத்துவதும், அஞ்சாதாரைக் கண்டு விலகிப் போவதும், உண்டு. இதையே, "ஆளைக் கண்டு சடக்குமாம் ஆலங் காட்டுப்பேய்." என்னும் பழமொழி உணர்த்தும்.

ஒரு சத்திரத்தி லிருந்த அரசனைப் பெண்பேய், அங்கு வந்து தங்கினவரை யெல்லாம் தின்றுவந்தது போல், ஔவையாரை யும் நாற் சாமத்திலும் தின்ன வந்தது. அவர் ஒவ்வொரு சாமத்திலும் ஒவ்வொரு வெண்பா பாட, அது ஓடிப் போயிற்று.

ஓர் ஊரில் தலைவியார் ஒருத்தி வேலி என்பவள், ஓர் இடிந்த மண்சுவரைக் கட்டுவிக்கப் பலமுறை முயன்றாள். அதிலிருந்த ஒரு பிராமணப் பேய், கட்டி முடித்த ஒவ்வொரு முறையும், கட்டினவனுக்குக் கூலி கொடுக்குமுன், அதை இடித்து விழச் செய்தது. கடைசியிற் கம்பர் வந்து கட்டி முடித்துக் கூலி வாங்கிய பின், அது விழவிருக்குங் குறிப்பை யறிந்து,

> "மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்
> சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே
> விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
> நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே."

என்ற பாட்டைப் பாடவும், அது விழாது நின்று கொண்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரூரில், ஒரு நெடுஞ்சாலையைச் சற்று மறித்துக் கொண்டிருந்த ஒரு முருட்டு வேப்ப மரத்தை, வெட்டி விடும்படி உத்தரவாயிற்று. அதிற் பேயிருக்கின்ற தென்று ஒருவரும் வெட்ட முன் வரவில்லை. கூலி அதிகமாகத் தருவதாகச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதன்மேல், துணிந்து வந்த இரண்டொருவரும், கோடரியால் ஒருவெட்டு வெட்டினவுடன் பின் வாங்கிக் காய்ச்சல் கண்டு, வீட்டிற் படுத்துக் கொண்டனர். அதன்பின் அச்சம் அதிகரித்தது. கூலியை எத்துணை உயர்த்தியும் வெட்ட ஒருவரும் இசைய வில்லை. அதன்பின், திருச்சித் தண்டலாளரான ஆங்கிலத்துரை, ஓர் உரமணி நேர வெளியேற்றக் கட்டளைச் சீட்டைத் தாம் கையெழுத்திட்டு, அம்மரத்தில் ஒட்டச் சொல்லிவிட்டு, மறுநாள் தாமே சில வேலைக்காரரைக் கொண்டு வந்து வெட்டச் சொன்னார். மரம் விரைந்து வெட்டப்பட்டது; ஒருவருக்கும் ஒன்றும் நேரவில்லை.

பேய்களையும் பூதங்களையும், கல்லிலும் கதவிலும் சிறிதும் பெரிதுமாக அச்சந்தக்க முகத்துடன் மாந்தரைப் போன்ற வடிவஞ் சமைத்தும், சுற்றுவரில் உருவஞ் செதுக்கியும், சுவரில் ஓவியம் வரைந்தும்; உடம்பு வடிவின்றி மண்ணிலும் கதவிலும் பட்டைக் கூம்பாக அமைத்தும், உருவ வணக்கஞ் செய்து வந்தனர், பண்டையர்.

(௪) கடிமரம்

கடிமரம் என்பது, ஒவ்வொரு குறுநில மன்னனும் பெருநில வேந்தனும், கொடியும் முத்திரையும் போலத் தன் ஆள்குடிச் சின்னமாகக் கொண்டு, பகைவர் வெட்டாதவாறும் அவர் யானையை அதிற் கட்டாதவாறும், காத்து வந்த காவல்மரம். கடைக்கழகக் காலத்தில், கடிமரம் ஓர் அரசச் சின்னம் போன்றே கருதப்பட்டதாயினும், முந்துகாலத்தில் அது அரசக் குடியைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப் பட்டிருத்தல் வேண்டும். பண்டைக் காலக் கடிமரங்களுள் கடம்பு ஒன்று. அதைக் கொண்டவர் கடம்பர்.

பிற்காலத்தில் அரசமரம் தெய்வத்தன்மையுள்ளதாகப் பொதுமக்களாற் கருதப்பட்டதும், பிள்ளைப்பேறு வேண்டிய பெண்டிர் அரசமரத்தைச் சுற்றி வந்ததும், "அரசமரத்தைச் சுற்றி வந்ததும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்." என்னும் பழமொழியும், இக்கொள்கையை வலியுறுத்தும்.

(௫) நாற்பூதம்

நிலம்

நிலம் மக்களைத் தாங்குவதனாலும், உணவு விளையும் இடமாயிருப்பதனாலும், இறுதியில் எல்லா வுடம்பும் அதற்குள் ஒடுங்குவதனாலும், தாயாகக் கருதப் பட்டது.

"நிலமகள் அழுத காஞ்சியும்" (புறம். ௩௬௫).

நீர்

உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவை விளைவிப்பதாயும், தானும் குடிக்கப்படுவதாயும், உடம்பையும் பொருள்களையும் துப்புரவு செய்வதாயும், சமைக்க வுதவுவதாயும், உள்ள நீர்நிலை, எங்குங் காணப்படாமையால், ஆண்டு முழுதும் ஓடிக்கொண்டிருக்கும் பேராறுகள் தெய்வமாக வணங்கப்பட்டன.

குமரிமலையும் பஃறுளியாறும் கடலுள் மூழ்கினபின், கங்கையே நாவலந்தேயத் தலைமைப் பேராறானமையின், அது ஒரு தாயாக அல்லது பெண்தெய்வமாக வணங்கப்பட்டது.

கங்கையம்மன் என்பது இன்றும் ஒரு சிற்றூர்த் தெய்வம். ஆற்றுநீரை மிகுதியாகப் பயன்படுத்துபவர் வேளாளராதலின், அவர் கங்கை புதல்வர் எனப்பட்டனர். அவர்குலம் கங்கை குலம் எனப்பட்டது.

கங்கைநாடு ஆரியநாடாக மாறியபின், வேளாளர் காவிரி புதல்வர் எனப்பட்டனர்.

"பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்"
(சிலப். ௰: ௧௪௮).

தீ

தீ பல்வகையிற் பெருநன்மை செய்வதுபற்றித் தலைசிறந்த தெய்வமாக வணங்கப்பட்டதனால், தெய்வம் என்னும் பெயரே தீயைக் குறிக்குஞ் சொல்லினின்றே தோன்றிற்று.

மரங்களும் கற்களும் பிறவும் ஒன்றோடொன்று உரசுவதனால் தீப் பிறப்பதைக் கண்டனர். அதனால், ஞெலிகோல் என்னும் தீக்கடைகோலால் தீயுண்டாக்கும் வழியைக் கண்டுபிடித்தனர். பொருள்களின் உராய்வினால் தீத் தோன்றலைக் கண்டபின், உராய்தலைக் குறிக்கும் தேய் என்னும் வினையினின்று, தீ என்னும் பெயரும் தெய்வம் என்னும் பெயரும் தோற்றுவிக்கப் பட்டன.

தேய்தல் = பொருள்கள் ஒன்றோடொன்று உராய்தல்.

தேய்—தேயு = உராய்ந்து பற்றும் நெருப்பு.

தேயு—தேசு = நெருப்பின் ஒளி, ஒண்மை.

தேசு—வ. தேஜஸ்.

தேய்—தே = ௧. தெய்வம். (பிங்.). "தேபூசை செய்யுஞ் சித்திரசாலை" (சிவரக. நைமிச. ௨௰). ௨. நாயகன். (இலக். அக.).

தே—தீ = ௧. நெருப்பு. "வளிந்தலைஇய தீயும்" (புறம். ௨). ௨. விளக்கு. "தீத்துரீஇ யற்று" (குறள். ௯௨௯). ௩. வயிற்

றுத் தீயாகிய கடும்பசி. "வயிற்றுத் தீத்தணிய" (புறம். ௭௪). ௩. தீ போன்ற சினம். "மன்னர்த் தீ யீன்றுதம் கிளையோடு பொரித்திடும்." (சீவக. ௨௫௦). ௪. தீயின் தன்மை, தீமை. "தீப்பால தான்பிறர்கட் செய்யற்க" (குறள். ௨௦௬). ௫. நஞ்சு. "வேகவெந் தீநாகம்" (மணி. ௨௦:௯௮). ௬. நரகத்தீ. "தீயுழி யுய்த்துவிடும்" (குறள். ௧௬௮).

தே—தீ. ஒ. நோ: தென்கலை—தெற்கலை—தீக்கலை.

தேய்—தெய்—தெய்வம். (பிங்.).

தேய்—தெய்வு—தேவு = ௧. தெய்வம். (பிங்.). "தானைத் தேவு செய்வாரும்" (தேவா. ௬௬௬:௨). ௨. தெய்வத் தன்மை.

தேவு—தேவன் = கடவுள். "ஒருவனே தேவனும்" (திருமந். ௨௧௦௪). தேவன்—வ. தேவ.

தேய்வு—தெய்வு—தெய்வம் = ௧. வணங்கப்படும் பொருள். "தெய்வ முணாவே" (தொல். பொ. ௧௮). ௨. தெய்வத் தன்மை. ௩. தெய்வத்தன்மை யுள்ளது. ௪. கடவுள். "அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்." (பழமொழி). ௫. கடவுளின் ஏற்பாடாகிய ஊழ்.

தெய்வம்—வ. தைவ.

தெய்வம்—தெய்வதம். "ஆங்கத் தெய்வதம் வாரா தோவென" (மணி. ௬:௭௦).

தகரம் எழுத்துப் பேறு. ஒ. நோ: படவு—படவர்—பரவர்—பரதவர்.

தெய்வதம்—வ. தைவத (daivata).

தெய்வம்—L. deus, Gk. theos.

தமிழரை என்றும் தம்மடிப் படுத்தவும் உலகத்தை ஏமாற்றவும் திட்டமிட்டுள்ள சமற்கிருத வெறியரான பிராமணர், மேற்கூறிய உண்மையை நெஞ்சார மறுத்து, தேவ என்னுந் தென்மொழித் திரிசொல்லினின்று தாம் செய்ததாகத் திரித்துக் கொண்ட

திவ் என்னும் மூலத்தினின்று, தெய்வம் தேவு தேவன் முதலிய தென்சொற்கள் பிறந்துள்ளதாகக் கூறுவர். தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருப்பதையும், இலத்தீன கிரேக்கச் சொற்களிலும் யகரம் ஒலிப்பதையும், நோக்குக.

தொட்டாற் சுடுவதும் தொடர்ந்து பட்டால் எரித்துக் கொல்வதும் பற்றி, தீக் கொடியதென்று கருதப்பட்டு, அதன்பெயரினின்றே தீமை என்னுஞ் சொல் தோன்றியிருப்பினும், பிற பூதங்கள் செய்யாத பல்வேறு பெருநன்மைகளைச் செய்வதால், சிறப்பாக இரவில் இடம்பெயர்விற்கும் அறிவுப் பேற்றிற்கும் உணவு தேடற்கும் இன்றியமையாத ஒளியைத் தருவதால், தீயானது இன்றும் போற்றப் படுவதிலும் விளக்கேற்றியவுடன் வணிகரால் தொழப் படுவதிலும், வியப்பொன்று மில்லை.

வளி (காற்று)

நாற் பூதங்களுள்ளும் வலி மிக்கது வளி. "வளிமிகின் வலியு மில்லை" (புறம். ௫௧). வலிமை மிக்கவரை வளிமகன் என்பர்:

"ஆக்கில்லை வளிமக னுடைத்து" (கலித். ௫௨).

மென்காற்றாகிய தென்றலாலும் தண்காற்றாகிய கொண்டலாலும் இன்பத்தையும், வெங்காற்றாகிய கோடையாலும் குளிர் காற்றாகிய வாடையாலும் துன்பத்தையும், வன்காற்றாகிய சூறைவளியால் துன்பத்தோடு சேதத்தையும், கண்ட மாந்தர், வெங்காற்றும் வன்காற்றும் வீசாவாறு காற்றுத் தெய்வத்தை வேண்டி வந்தனர். இதை,

"முனிவுதன் மூழ்கிய வெம்மைதீர்த் துறைகென
வளிதருஞ் செல்வனை வாழ்த்தவு மிசையவே"

என்னும் கலித்தொகை யடிகள் (பாலை. ௧௬) உணர்த்தும்.

வளிதருஞ் செல்வன் என்றது காற்றுத் தெய்வத்தை. வேனிற் காலத்தில் வெங்கான வழியாகச் செல்லுங் கணவன் மீது, வெம்மையாக வீசாவாறு காற்றுத் தெய்வத்தையே தலைவி வேண்டக்கருதி, தன் கற்பினால் மயங்கினள். முதல் தாழிசை

யில் "இன்னிசை யெழிலி" யென்றது முகில் அல்லது மழைத் தெய்வத்தை. இரண்டாம் தாழிசையில் "கனை கதிர்க் கனலி" என்றதே ஞாயிற்றை. நச்சினார்க்கினியர் மூவிடத்தும் ஞாயி றென்றே பொருள் கொண்டு, ஞாயிற்றைப் பாலைக்குத் தெய்வ மாகக் கூறினார். பாலைத் தெய்வம் காளியே. கதிரவனும் திங்க ளும் நானிலத்திற்கும் ஐந்திணைக்கும் பொதுவாகும். தொல்காப்பி யர், "மாயோன் மேய" (தொல். ௯௫௧) என்னும் நூற்பாவில், பாலைக்குத் தெய்வங் கூறாது விட்டதால், இம்மயக்கம் நேர்ந்தது.

இருசுடர்

கதிரவன்

பகலைத் தோற்றுவித்துப் பல்வேறு தொழிலும் உலக வாழ்க்கையும் நடைபெறச் செய்யும் கதிரவனை வணங்கியது, இயற்கைக்கு முற்றும் ஒத்ததே.

இன்றும், நீண்ட நாள் இடைவிடாது அடைமழை பெய் யும் போதும், கடும்பனிக் காலத்திலும், கள்வரச்சமும் கடுவிலங் கச்சமும் உள்ள இடத்தில் இராத்தங்கும் போதும், விழா நாட் களிலும், வேலை நெருக்கடியுள்ள போதும், நோய் நிலையிலும், தூக்கம் வராத போதும், கண்ணன்ன கேளிரைக் காண விரை யும் நிலையிலும், இரவிற் சவமுள்ள வீட்டிலும், கதிரவன் தோற்றத்தின்மீது வேணவாக் கொள்வது இயல்பாதலால், நாகரிகம் குன்றிய பண்டைக் காலத்தில் அது மிக்கே யிருந் திருத்தல் வேண்டும்.

"கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ" என்னுங் கலித்தொகையடி (௧௬), கதிரவன் வணங்கப் பட்டதைக் குறிப்பாக வுணர்த்தும். காவிரிப்பூம்பட்டினத்திற் கதிரவன் கோவில் இருந்தது.

"உச்சிக் கிழான் கோட்டம்" (சிலப். ௯:௧௧). முற்றத் துறந்த முழு முனிவராகச் சொல்லப் பெறும் இளங்கோ வடி களே, தம் இயைபு வனப்புத் தொடக்கத்தில்,

"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்று மங்கல வாழ்த்துப் பாடினார்.

உலக விளக்காக விருந்து உயிர் வாழ்க்கை நடைபெறச் செய்யும் கதிரவன், தீயின் கூறாக விருப்பதனாலும் பெருஞ்சிறப்புப் பெறுவதாயிற்று. அதனால், தெய்வப் பெயரினின்று கதிரவன் பெயரொன்றும் தோன்றிற்று.

சுள்ளுதல் = எரிதல், காய்தல், சுடுதல்.

சுள்—சுள்ளி = காய்ந்த குச்சு.

சுள்—சுள்ளை = கலமுஞ் செங்கலும் சுடும் காளவாய்.

சுள்ளை—சூளை.

சுள்ளென்று வெயிலடிக்கிறது என்று, இன்றுஞ் சொல்லும் உலக வழக்கை நோக்குக.

சுள்—வ. ஜ்வல்.

சுள்—சுர்—சுறு—சுடு—சுடல்—சுடலை.

சுர்—சுரம் = சுடும் பாலை நிலம், உடம்பு சுடும் காய்ச்சல் நோய். சுரம்—வ. ஜ்வர.

நெருப்பைத் தொட்டவர், சுரீர் என்று சுட்டுவிட்டதென்று இன்றுஞ் சொல்லுதலைக் காண்க.

சுரம்—சுரன் = தீ வடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். சுரன்—வ. ஸுர.

சுரன்—சூரன் = ௧. நெருப்பு. (பிங்.). ௨. கதிரவன். (பிங்.) "சாதற் சூரனை யனைய சூரர்" (பாரத. பதினேழாம். ௪௧). சூரன்—வ. ஸூர்ய.

சகரம் ஸகரத்தின் திரிபு வளர்ச்சியாதலால், சுள் என்பதன் மூலம் சுல் என்பதே.

L. sol, E. sun, OE. sunne, sunna, ON. sunna, OS., OHG. sunno, sunna, Goth. sunno.

ஒரே மூலத்தினின்று திரிந்த வடசொற்கள், ஸுர என்றும் ஜ்வர என்றும் முதலெழுத்து வேறுபட்டிருத்தலை, ஊன்றி நோக்கி உண்மை தெளிக.

எல் = க. ஒளி. "எல்லே யிலக்கம்." (தொல். சொல். உ௭௪). உ. வெயில். (பிங்.). ௩. கதிரவன். "எற்படக் கண்போன் மலர்ந்த" (திருமுரு. ௭௪.). எற்பாடு = கதிரவன் சாயுங் காலம். ௪. பகல். "எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி" (புறம். ௧௭௦). ரு. நாள். (பிங்.).

எல்லவன் = கதிரவன். "எல்லவன் வீழ முன்னம்" (பாரத. பதினேட். ௧௧௯).

எல்வினான் = கதிரவன். "புயங்க முண்டுமிழ்ந்த வெல்வினோன்" (கந்த பு. அக்கினி. ௨௨௧).

எல்லோன் = கதிரவன். (பிங்.).
எல்லி = க. கதிரவன். (பிங்.). உ. பகல். "இரவோ டெல்லியு மேத்துவார்" (தேவா. ௩௪௪ : ௮).
ஒ. நோ: Gk. helios.

புது + எல் = புத்தெல்—புத்தேள் = புதிதாக ஒளிவடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன். "புத்தே ளுலகத்தும்" (குறள். ௨௧௩).

இதனால், எல் என்பது கதிரவனுக்கும் தேவனுக்கும் பொதுப் பெயரானமை காண்க.

திங்கள்

ஞாயிறு மறைந்த இராக்காலத்தில், நிறைந்தும் குறைந்தும் மறைந்தும் அதற்குச் சிற்றளவு தலைமாறாகத் தோன்றுவது திங்கள். தழு—தகு—திகு—திகழ்—திங்கள். தழு—தழல்—தணல். தழங்கு—தக்தக. தக—தகம்—தங்கம். ஆயிரக்கணக்கான வெள்ளிகளை விட விளக்கமாய்த் திகழ்வதால், திங்கள் எனப்பட்டது.

சிற்றொளி வீசுதல் தவிர வேறொரு நன்மையுஞ் செய்யாவிடினும், வேனிற்கால வெப்பந் தாங்க முடியாது வருந்திய மாந்தர், தண்ணொளி வீசும் திங்களையும் புகழ்ந்து போற்றினர். 'பிறை தொழுகென்றல்' என்னும் அகப் பொருட்டுறை, திங்கள் வணக்கம் தொன்று தொட்டு நிகழ்ந்து வந்தமையைக் காட்டும். காவிரிப் பூம்பட்டினத்தில் திங்கட்கும் கோவி லிருந்தது. இளங்கோ வடிகளும், "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்" என்று மங்கல வாழ்த்துப் பாடினார்.

"நிலாக்கோட்டம்" (சிலப். ௯ : ௧௩).

திங்களைப்போல் தீயும் இரவில் ஒளி தருவதால், கதிரவன் திங்கள் தீ ஆகிய மூன்றும் முச்சுடர் எனப்பட்டன. "அந்திச் செவ்வொளி முச்சுடர் முக்கணும்" (கல்க பாகப். உ.அக).

பண்டைத் தமிழக முப்புலங்களுள், தென்புலமென்னும் பாண்டிநாடு வெப்பமிக் கிருந்ததனால், பாண்டியன் திங்களைத் தன் குல முதலாகவும்; குணபுல மென்னும் சோழநாடு பனிமலை வரை தொடர்ந்து வெப்பங் குன்றியிருந்ததனால், சோழன் கீழ்த்திசையி லெழுங் கதிரவனைத் தன் குல முதலாகவும்; குடபுல மென்னும் சேரநாடு நாள்தோறும் பெருமழை பொழியும் குடமலைத் தொடரைக் கொண்டிருந்ததனால், சேரன் தீயைத் தன் குல முதலாகவும்; கொண்டிருந்தனர். மூவேந்தர் குடிகளுமே, வட நாவலம் ஆரிய நாடாக மாறியபின், 'சந்திர வமிசம்' 'சூரிய வமிசம்' 'அக்கினி வமிசம்' எனப் பெயர் பெற்றன.

ஊர் விலங்கு

வடார்க்காட்டு மாவட்ட ஆம்பூரின் பழம்பெயர் 'ஆமையூர்' என்றும், ஆமை வணங்கி வந்ததால் அப்பெயர் பெற்றதென்றும், அங்கிருந்த பெருமுதுமையரும் பாவேந்தருமான துரைசாமிப் பாவலர் சொன்னார். இங்ஙனம் வேறு சிலவூரிலும் ஆமை வணங்கி யிருக்கலாம்.

நச்சுயிரி

தமிழகத்தில் மக்களைத் தொன்று தொட்டுக் கொன்று வந்த நச்சுயிரிகளுள், தலைமையானது பாம்பு. பாம்பினத்தில், தீயதும் தீய அல்லாததும் ஆக இருசாரன. தீயவற்றுள்ளும், நச்சுப் பல்லாற் கொத்தி மேனி நோயுண்டாக்குவனவும் விரைந்து உயிர் போக்குவனவுமான சிற்றுடம்பினவும், வாயினாற் பற்றி மக்களையும் விலங்குகளையும் இரையாக விழுங்கும் பேருடம்பினவும், ஆக இரண்டு வகுப்புக்களுள. கொல்வது மட்டும் செய்வன வற்றுள், நல்ல பாம்பு, விரியன் முதலிய பலவகையுள. அவற்றுள்ளும், ஒவ்வொன்றும் பல திறப்பட்டதாகும்.

பாம்பு என்பது, முதற்கண் நல்ல பாம்பின் பெயராகவே யிருந்து, பின்னர்ப் பொதுப் பெயராயிற்று. பாதல் பரவுதல்.

பா—பாவு. பட—படர்—பாம்பு. நல்ல பாம்பு தன் படத்தைப் பரப்புவதால் பாம்பு எனப்பட்டது. அது பொதுப் பெயரான பின், குல மரத்தை "நன் மரம்" என்றாற் போலக் குலப் பாம்பை நல்ல பாம்பு என்றனர்.

நாகம் என்பதே பாம்பின் பொதுப் பெயர். நகர்வது நாகம். ஒ.நோ: OE. Snican — to creep; Snak—Snake.

நாகம்—வ. நாக (naga). நக (naga) என்னும் சொல்லினின்று திரித்து, மலையிலிருப்பது நாகம் என்று வடமொழியாளர் கூறுவது, பொருந்தாப் பொய்த்தல் என்னும் உத்தி. நச்சுப் பாம்புகளுட் பெருவழக்காக மக்களில்லங்களை யடுத்து வாழ்வது நல்ல பாம்பே யாதலால், நாளடைவில் நாகம் என்னும் பொதுப் பெயர் நல்ல பாம்பின் சிறப்புப் பெயருமாயிற்று. "நாகப் பாம்பு படத்தனையாய்" (சீவக. உசுசு). "நன்மணி யிழந்த நாகம் போன்று" (மணி. உடு: கஅ).

முடிநாகராயர், இளநாகனார், நன்னாகனார், நாகனார், நாகன் தேவனார் என்னும் பண்டைப் புலவர் பெயர்களும், நாலை கிழவன் நாகன் என்னும் கடைக் கழக வேள் பெயரும், நாகப்பன் நாகராசன் நாகலிங்கம் நாகம்மை நாகமுத்து என்னும் இற்றை இயற்பெயர்களும், நாகபடம் (பாம்படம்) நாக முடிச்சு நாகர் நாகசொத்து என்னும் பெண்டிர் அணிப் பெயர்களும், குறிப்பாகவும்; சில அரச மரத்தடியிலும் மேடைமேலு முள்ள, ஐந்தலை நாகமும் எழுதலை நாகமும் இருநாகப் பின்னையலும் ஆகியவற்றின் உருவம் செதுக்கிய கற்கள், வெளிப்படையாகவும்; பண்டை நாக வணக்கத்தைத் தெரிவிக்கும். நெல்லை மாவட்டத்தில் சங்கர நயினார் கோவிற் பக்கத்தில், பாம்புக் கோவில் சந்தை என்றொரு புகைவண்டி நிலையமும் உள்ளது. இன்றும் நாகக் கற்களை வணங்கும் மாந்தர் ஒரு சிலர் உளர்.

நல்ல பாம்புப் புற்றிருக்கையோ உள்ள வீடுகளில், நாள் தோறும் அல்லது செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பாலும் பழமும் படைப்பது வழக்கம்.

வதி தெய்வம்.

பண்டை மாந்தர், ஒவ்வொரு மலையிலும் சோலையிலும் இயற்கை நீர் நிலையிலும், ஒவ்வொரு தெய்வம் நிலையாக வதிந்ததாகக் கருதி, அவற்றையும் வணங்கி வந்தனர்.

ஐந்திணைத் தெய்வம்

குறிஞ்சித் தெய்வம்

குறிஞ்சி நில மக்கள் தம் தெய்வத்தைத் தீயின் கூறுகக் கொண்டு, சேந்தன் (சிவந்தவன்) என்று பெயரிட்டு வணங்கினர். சேயோன், சேய் என்பன இலக்கிய வழக்கு.

“செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
....செச்சைக் கண்ணியன்”

(திருமுரு. உ0௬—உ0அ).

“பவழத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கு முடுக்கை..............
....
சேவலங் கொடியோன்...................................”

(குறுந். கடவுள்.).

“உடையு மொலியலுஞ் செய்யைமற் றங்கே
படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்
உருவு முருவத்தீ யொத்தி முகனும்
விரிகதிர் முற்று விரிசுட ரொத்தி”

(பரிபா. கூ: கஎ—க00).

வேட்டைத் தொழிலாற் குறவர் மறஞ் சிறந் திருந்தமையால், தம் தெய்வத்தையும் மறவனாகக் கருதி, அதற் கேற்றவாறு அவனை முருகன் (இளைஞன்) என்றனர்.

முன்—முனை—முனையன்=சிறுவன். முன்—முர்—முரு—முருகு=இளமை (திவா.), அழகு (பிங்.). இளமையி லேயே அழகிருப்பதால்; அழகு என்பது வழிப்பொருளே. முருகு—முருகன்=கட்டிளமையோன் (திவா.); முருகத் தெய்வம். முருகன் என்னும் பெயர், இலக்கிய வழக்கில் ஆண்பாலீறு குன்றியும் வரும்.

“அருங்கடி வேலன் முருகொடு வளைஇ” (மதுரைக். சுகக).

குமரன் என்னும் பெயரும் இளைஞன் என்னும் பொருளதே.

குறிஞ்சிநிலக் கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும், வேலைப் படையாக்கியதனால் வேலன் என்றும், முருகனுக்குப் பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த தூண்களை அம்பலங்களில் நிறுத்தினதனால், அவனுக்குக் கந்தன் என்னும் பெயரும் தோன்றிற்று. கந்து = தூண். கந்தம் = தூணம் (பெருந்தூண்).

"கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்"

என்று புறப்பாட்டு (௫௨) கூறுதல் காண்க. கந்துகளில் தெய்வ வுருவம் பொறிப்பதை, 'கந்திற் பாவை' என்னும் மணிமேகலைச் சொல்லாலும் (௨௧) அறிக.

கந்து—கந்தம்—கந்தன்.

குறிஞ்சிநிலப் பறவை யாகிய மயிலை முருகனூர்தியாகக் கொண்டமையால், மயிலூர்தி, மயிலேறும் பெருமாள் என்னும் இலக்கிய வழக்கும் எழுந்தன. போர்மறஞ் சிறந்த சேவல் அவனுக்குக் கொடியாயிற்று.

குறிஞ்சிநிலத் தலைவி கொடிச்சி யெனப்பட்டதனால், அதற் கேற்ப, முருகன் தேவி வள்ளி (கொடி) எனப்பட்டாள்.

தேனும் தினைமாவும் கள்ளும் இறைச்சியும், முருகனுக்குத் தொண்டகப் பறையறைந்து படைக்கப்பட்டன. முருகத் தெய்வ மேறி யாடுபவன், வேலேந்தியதனால் வேலன் எனப் பட்டான். அவன் கள்ளுண்டாடிய ஆட்டு வெறியாட்டு எனப் பட்டது. முருகன் கோவில்கட்குக் காவடி யெடுத்தல், அவனடி யார்க்கே சிறப்பாக வுரிய நேர்த்திக் கடன்.

முல்லைத் தெய்வம்.

முல்லை நிலத்தில், ஆடுமாடுகட்குப் புல் வளரவும், ஆயருண விற்கு வரகுவாரிப் பயிர்கள் விளையவும், மழை வேண்டிய தாயிற்று. மழை கரிய முகிலினின்று விழுவதால், முகிலையே தெய்வமாகக் கொண்டு மால் என்று பெயரிட்டு வணங்கினர்.

"இன்னிசை யெழிலியை யிரப்பவு மியைவதோ"
(கலித். ௪௬)

என்பதனால், முகில் தெய்வமாக வணங்கப்பட்டமை அறியப்படும்.

மாக்—மா, கருமை. "மாக் கடல்" (பெரும்பாண். ௪௪௩). உ-ம்: குருகில். "மீமை குருகு" (அகநானூ ...). ... கரியமால் ஒரு திருமால். "நீர்செல நிமிர்ந்த மாஅல் போல" (முல்லைப். ௩).

மால் என்னும் தென்சொற் பெயர், வடமொழியில் ஸ்ரீ என்று திருமால் என்று ஆட்பெயர் வழக்கும், மாலி மாலியான் என்னும் சொற்களும் குறிப்பது இக்கருமை பற்றே. ஆயன் மாயோன் ... மாயோன் என்பதன் மறு வடிவங்கள், மால் மாயன் என்னும் இரண்டும் ஒரே அடிப்படையில் தோன்றிய ஒருபொருட் சொற்கள், மால்—மா—மாயோன்—கரியோன்.

கருத்து வேறுபாடு

குமரி நாட்டு மக்கள், முதன் முதலாக மறுமையைப் பற்றிக் கருதி, இம்மையின் தன்மையை விட்டு நல்வினை செய்து வாழ்பவன் மறுமையில் மேலுலகத்தில் தேவனாய்ப் பிறப்பான் என்றும், தீவினை செய்பவன் எரிநரகில் வீழ்வானென்றும், விண்ணுலகக் கொள்கையும் எரிநரகக் கொள்கையும் கொண்டனர்.

நல்வினைக்குட் சிறந்த விருந்தோம்பலே ஆனமையால் உணவுப் பொருள் கொண்டுபோதலால், அவ்வினைக்கு வேண்டிய உழவினை அவ்வினை சிறப்பாக ஒன்றும் வருமாட்டாது. உழவினை விருந்தோம்பி வேளாண்மை செய்து வந்தவனே, அவன் வேளாளன் எனப்பட்டான். இவ் விருந்தோம்பல் பண்டு வழிவழி வளர்ந்து வந்ததனால், "வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்." என்னும் சொல்லும் நிலைத்து விட்டது.

இம்மையில் இல்லத்தில் இருந்து அறஞ் செய்து வாழ்பவர், மறுமையில் தேவரும் பிறப்பது இல்லையென்பதை உணர்த்தற்கு,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்." (குறள். ௫௦).

என்றார் திருவள்ளுவர்.

இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொதுமக்களான வேளாளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவாரெனின், இம்மையில் வேந்தனாக விருந்து அறவாழ்க்கை நடத்தினவன், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள்கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப்பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று.

“வேந்தன் மேய தீம்புனல் உலகமும்” என்று தொல்காப்பியம் (அக. ௫) கூறுதல் காண்க.

வேந்தன் வணக்கம் குமரி நாட்டிலேயே தோன்றி விட்டதனால், முதற் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். அவனுக்குப் படை வயிரவாள்; ஊர்தி வெள்ளையானை.

தேவ நிலையங்கட்குக் கோட்டம் என்று பெயரிருப்பினும், கோவில் என்னும் பெயரே உலக வழக்காகவும் பெரும்பான்மை இலக்கிய வழக்காகவும் வழங்குதற்கு, வேந்தன் வணக்கமே காரணியமா யிருந்திருத்தல் வேண்டும். கோ = அரசன். இல் = மனை. கோ + இல் = கோவில்—கோயில்.

உழவுத்தொழிற்கு இன்றியமையாத மழை விண்ணி லிருந்தே பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டு தோறும் வேந்தன் விழா முவேந்தர் நாட்டிலும் கொண்டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவமதமும் திருமால் மதமும் தோன்றியபின், வேந்தன்விழா படிப்படியாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்திவந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர் (பிராமணர்) தென்னாடு வந்தபின், வேந்தன்விழா வடநாட்டிற் போன்றே இந்திரவிழா எனப்பட்டது.

அரசன் செங்கோ லாட்சி செய்தால், ஆண்டு தோறும் தப்பாது மழை பெய்யும் என்பது பண்டையோர் நம்பிக்கை. செங்கோ லாட்சியிலும் மழை பெய்யாது பயிர்கள் தீயின், அதற்குக் கொடுந்தீய வறு மிருந்தவனே காரணியமென்று அவனைக் கட்டியிழுத்து எரிப்பது வழக்கம். இன்று அஃதியலாமையால், கந்து கட்டியிழுத்தெரிக்கின்றனர் பாண்டி நாட்டுழவர்.

நெய்தல் தெய்வம்

நெய்தல் நில மக்கள், கடல் மீன் பிடித்தும், உப்பு விளைத்தும், முத்தும் பவழமும் குளித்தும், நீர் வாணிகஞ் செய்தும், கடற்கரையிலேயே வாழ்ந்ததனால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு, அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர்.

வள்—வர்—வார். வார்தல் வளைதல். வார்+அணம்=வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால், கடல் வாரணம் எனப்பட்டது. வலம்புரியும் இடம்புரியுமான சங்கு வாரணம் எனப் பெயர் பெற்றதும் உள் வளைந்திருப்பதனாலேயே. வாரணம்—வாரணன் = கடலோன்.

வாரணன்—வ. வருண.

தொல்காப்பியர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவராதலின், வருணன் (தொல். ௯௫௧) என்று வட சொல்வடிவிற் குறித்தார்.

இந்திய வாரியிலும் அமைதி (Pacific) வாரியிலும் பெரியதும் வலியதும் கொடியதுமான மீன் சுறவாதலால், அதன் முதுகுத் தண்டை வாரணன் சின்னமாக நட்டு, நெய்தல் வாணரான பரதவர் வணங்கியும் விழாவெடுத்தும் வந்தனர்.

"சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலைந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும்பரதவர்
... ...
உவவுமடிந் துண்டாடியும்
... ...
தீதுநீங்கக் கடலாடியும்" (பட்டினப். அசு—கக).

"சுறவு முன்மருப் பணங்கயர் வலைஞர் குழாம்,"
(பெரிய பு. உ௫: ௭).

பாலைத் தெய்வம்

நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க் களங்களும் ஆறலைப்புக் கிடந்த

பிணங்களும் நிறைந்த பாழ்ங் காடாதலால், பிணந் தின்னும் பேய்கட்குத் தலைவியாகிய காளியே அதற்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப் பரணிப் பகுதிகளாலும், தெளிய அறிக.

பேய் நிறங் கருப்பாதலால், கருப்பு என்பதே பேயைக் குறிக்கும் பண்பாகு பெயராயிற்று. பேய்கட்குத் தலைவியாகிய காளியும், அக் கரணியம் பற்றியே அப்பெயர் பெற்றாள். அதனால் கலியென்றும் அவட்குப் பெயர். கள்—கால்—காளம்—காளி= கருப்பி. நீலம் (கருப்பு)—நீலி. கருப்பி என்றும் நீலி என்றும், பெண்டிர்க்கு இடும்பெய ரெல்லாம் காளி பெயரே. காளி பாலை யாகிய காட்டிற்குத் தெய்வமானதனால், காடு கிழவோள் (—காடுகிழாள் — காடுகாள்) என்று சொல்லப்பட்டாள். அவள் என்றும் இளமையானவள் என்னுங் கருத்துப் பற்றி, கன்னி குமரி யென்றும் பெயர் பெற்றாள். எல்லார்க்குந் தாய் போன்றவள் என்று கருதி, அம்மை என்றும் அவளைக் குறித்தனர். கருப்பாய், நீலம்மை, அங்காளம்மை என்னும் பெயர்கள் அக் கருத்துக்கொண்டன. ஏராளமாகப் பிணங்கள் விழும் போருக்குத் தலைவி என்பது பற்றி, அமரி சமரி என்றும், சூலத்தைப் படையாகக் கொண்டமையாற் சூலி யென்றும், காளிக்குப் பெயர்கள் தோன்றின. போர் வெற்றியும் அவளால் தரப்படுவ தென்று கருதி, அவளைக் கொற்றவை என்றனர். கொற்றம் வெற்றி. அம்மை—அவ்வை=தாய். கொற்றம்+அவ்வை=கொற்றவ்வை —கொற்றவை.

காளி மாபெரு மறத்தி யாதலால், அவளுக்கு அரிமாவும் விரைந்து பாய்ந்தோடுங் கலைமானும் ஊர்தி யாயின. அவள் மறத்தியாலேயே, அம்மை யென்னும் பெயர் அம்மன் எனத் திரிந்தது.

பாலை வாணரான எயினரும் வேட்டுவரும் மறவரும், தமக்கு நில விளைச்ச லின்மையால், ஆறலைத்தற்கு வழிப்போக்கரை வருவிப்பது காளியரு ளென்று நம்பினர்.

பாலைநிலத்திற் குரிய வேனிற் காலத்திற் காணுங் கொப்புள நோய், அம்மை யாகிய காளியின் சினத்தால் நேர்வதென்று கருதி, அதற்கு 'அம்மை' நோய் என்றே பெயரிட்டனர்.

அம்மைநோய் மக்களெல்லார்க்கும் பொதுவாதலால், அதை நீக்குமாறு காளி வணக்கம் நாளடைவில் நானிலத்திற்கும் பொதுவாயிற்று; ஊர்தொறும் காளிகோயில் தோன்றிற்று.

மூவேந்தரும் போர் வெற்றியை விரும்பினதினாலும், பாலையினர் படையாகிய காட்டுப் படையைத் துணைக்கொண்டிருந்ததனாலும், போர்த்தொடக்கத்திற் கொற்றவை வழிபாடு இன்றியமையாத தாயிற்று.

"மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே"

என்று, தொல்காப்பியம் (புறத். ௪) கூறுதல் காண்க. இங்ஙனம் காளி வணக்கம் பொதுவியலும் வேத்தியலு மாயிற்று.

தெய்வமேறி யாடுபவர், ஆடவராயின் தேவராளன், மருளாளி யென்றும்; பெண்டிராயின் தேவராட்டி, சாலினி என்றும், பெயர் பெறுவர். காளி பெண்தெய்வமாதலின், அணங்காடுபவள் பெரும்பாலும் சாலினியே யென்பது, 'வேட்டுவ வரி'யால் அறியக் கிடக்கின்றது. மருளாளியும் சாலினியும், ஆடுகளின் அல்லது ஆட்டுக் குட்டிகளின் பச்சை யரத்தத்தைக் குடிப்பது முண்டு.

சேவல், ஆட்டுக்கடா, எருமைக் கடா ஆகியவை, காளிக்குக் காவு கொடுக்கப்பட்டன.

ஆரியர் வருமுன்னரே தமிழர் வடநாட்டிற் போய்ப் பரவியிருந்ததனால், வங்கநாட்டிற் காளிக் கோட்டம் கட்டப் பட்டது. அதன் பெயரே அஃதுள்ள நகருக்கு மாகி, இன்று ஆங்கில வழியாய்க் கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது.

காளி கடுஞ்சினத் தெய்வமாகக் கருதப்பட்டதனால், அலகு குத்துதல், உருமத்தில் உருண்டு வலம் வரல், தீ மிதித்தல், செடிற் குத்துதல் (Hook-swinging) முதலிய அஞ்சத்தக்க முரட்டு வினைகள் பத்திச் செயல்களாக நேர்ந்து கொள்ளப்பட்டன.

காவல் தெய்வம்

ஒவ்வொரு தீவிற்கும் ஊருக்கும் ஒரு காவல் தெய்வம் இருந்தது. நாவலந் தீவிற்குச் 'சம்பாபதி' என்னும் நாவல் மகளும், மதுரைக்கு மதுராபதியும் காவல் தெய்வம். நாவல் தெய்வ இருக்கை காவிரிப்பூம் பட்டின மென்று மணிமேகலை கூறுவதால்,

சோழநாடு முதற்காலத்திற் பனிமலை வரை பரவியிருந்தமை உய்த்துணரப்படும்.

அரசர் சிலர் ஒவ்வொரு பூதத்தைத் தமக்குக் காவல் செய்ய அமர்த்தியிருந்தனர். முசுகுந்தச் சோழன் காவற் பூதப் படிமை, புகார் நடுச் சதுக்கத்தில் நிறுத்தப் பட்டிருந்தது. முனியன் என்பது காவற் பூதங்களுள் ஒன்று.

எல்லம்மன், எல்லைக் கருப்பன் என்பன சிற்றூர்க் காவல் தெய்வங்கள்.

பாராட்டுத் தெய்வம்

மதுரை வீரன், மாடன், கருப்பண்ணன் முதலியவை நடுகல் தெய்வங்கள்.

கண்ணகி, ஒச்சாண்டம்மை முதலியன பத்தினித் தெய்வங்கள்.

கருதுகோள் தெய்வம்

திரு என்னும் செல்வத்திற்குத் திருமகளும், கல்விக்கு நாமகளும், சாவிற்குக் கூற்றுவனும், தெய்வங்கள்.

ஞாலம் நாடு மலை ஆறு முதலிய இடங்களைத் தெய்வங்களாக அல்லது தாயராக உருவகித்துக் கொள்வது, கருதுகோள் தெய்வ வணக்கத்தின் பாற் படுவதே.

இல்லுறை தெய்வம்

குடும்பத் தெய்வமாகவோ தனிப்பட்டவர் தெய்வமாகவோ கருதிக்கொண்டு, இல்லத்தில் உருவம் வைத்து வழிபாடு செய்யும் தெய்வம் இல்லுறை தெய்வமாம்.

"அணங்குடை நல்லில்" (மதுரைக், ௬௭௮).

தொழிற்குலத் தெய்வம்

பண்டை நில வாணிகர், கோவேறு கழுதைச் சாத்தாகவும் குதிரைச் சாத்தாகவும் நெடுந் தொலைவு சென்று வாணிகம் செய்து வந்ததால், தம் தெய்வத்திற்குச் சாத்தன் என்று பெயரிட்டதாகத் தெரிகின்றது. அவனுக்கு ஐயனார் என்னும் பெயர்.

நெடுஞ்சாலை வழியெல்லாம், ஆங்காங்கு ஊருக்குப் புறம் பாகச் சாத்தன் கோவில் அமைந்திருப்பதால், அவன் புறம்பணை யான் (சிலப். ௯:௧௨) எனப்பட்டான். அவன் கோவிலில் உள்ள மண்ணால் குதிரைகள், குதிரைச் சாத்தனை நினைவுறுத்தும்.

நிலவகைகளிலுள்ள பெருவணிகச் சாத்தினர், பிற நாடு களில் யானை ஊர்ந்து செல்வதும் வழக்கமாதலால், சாத்தனுக்கு யானையும் குதிரையும் ஊர்தியாகச் சொல்லப் பட்டன.

"யானை யெருத்தத் தணியிழையார் மேலிரீஇ
மாநகர்க் கீந்தார் மணம்." (சிலப். ௧:௪௪).

ஒரு கோமான் சாத்தனிடம் சென்று பெற்றுச் சென்று, பொ மலையிலுள்ள பெரும்புறநகரை எடுத்ததாகக் கூறும் கதை, வணிகச் சாத்தினரின் பெருஞ் செல்வத்தைக் குறிக்கும்.

"பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளொ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வாணிகன்
இருநிதிக் கிழவன்.." என்று

சிலப்பதிகாரம் கூறுதல் (௧:௩௧—௩௯) காண்க.

வள்ளுவர் வணங்கும் தெய்வம் மயிலை எனப்படும்.

௨. பெருந்தேவ மதம்

குறிஞ்சித் தெய்வ வணக்கமுறையே, இரண்டொடு மதமாக வளர்ச்சி யடைந்தன. சேயோன் வணக்கத்தினின்று சிவமதமும், மாயோன் வணக்கத்தினின்று திருமால் மதமும், தோன்றின. பின்னுமை தேவத் தன் கொள்கையின் மேல் நிறைந்த இறைவன் கொள்கை ஏற்பட்டபோது, தீயின் கூறாகச் சிவன் என்றும் நீலக் கூறாக மால் (மாயோன்) என்றும், பெயரிட்டு இறைவனை வழிபட்டனர்.

(௧) சிவமதம்

இறைவன் பெயர்

சேயோன், சிவன் என்னும் இரு சொற்களும், ஒரே மூலத்தினின்று தோன்றிச் சிவந்தவன் என்னும் பொருளைக் கொண்டன.

சுல்—சுள். சுல்—சுல்லி = அடுப்பு, அடுக்களை. சுள்—சுள்ளை—கலமுஞ் செங்கலும் சுடும் அடுப்புப் போன்ற காளவாய்.

சுல்—செல்—சேல் = செந்நிறக் கெண்டை மீன்.

சேல்விழி = சேல் மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண்.

நெருப்பின் நிறம் சிவப்பாதலால், நெருப்பின் பெயர் செந்நிறத்தைக் குறித்தது.

ஒ. நோ: எரி = நெருப்பு, சிவப்பு. எரிமலர் = க. சிவந்த முருக்க மலர். "எரிமலர்ப் பவளச் செவ்வாய்" (சீவக. ௯௦௨). ௨. செந்தாமரை. "செல்வ னெரிமலர்ச் சேவடியை" (சீவக. ௨௱௪௧).

செல்—செள்—செட்டு—செட்டி = க. சிவந்த அடியை யுடைய வெட்சிச் செடி. "செங்கால் வெட்சி" (திருமுரு. ௨௧). ௨. முருகன்.

செள்—செய்—செய்யவன் = க. சிவந்தவன். ௨. கதிரவன். ௩. செவ்வாய். செய்யன் = முருகன்.

செய்யாள் (செய்யவள்) = செங்கோலத் திருமகள்.

செய்யான் = சிவந்தவன், செம்பூரான்.

செய்—சேய் = சிவப்பு, செவ்வாய், முருகன்.

சேய்—சேயது—சேய்து = சிவந்தது. சேய்து—சேது.

சேது + ஆ = சேதா. சேது + ஆம்பல் = சேதாம்பல்.

சேய்—சேயன்—சேயான் = செந்நிறத்தான்.

சேயவன் = செவ்வாய், முருகன்.

சேயோன் = முருகன், சிவன்.

சேய்—சே. சேத்தல் = சிவத்தல்.

சே = சிவப்பு, சேங்கொட்டை.

சே—சேத்து = சிவப்பு.

சேத்து—சேந்து = சிவப்பு, தீ, அசோகு.

சேந்து—சேந்தன் = சிவந்தவனான முருகன்.

சேந்தன்—சேந்து.

ஒ. நோ: வேந்தன்—வேந்து, முருகன்—முருகு.

சேந்து + இல் = சேந்தில்—செந்தில்.

சேந்து + ஊர் = சேந்தூர்—செந்தூர் (திருச்செந்தூர்).

செய்—செய்ம்மை—செம்மை—செவ்வை.

செம்—செவ்—செவ—செவப்பு.

செவ—சிவ—சிவப்பு—சிகப்பு.

சிவ—சிவல்—சிவலை.

சிவ—சிவம்—சிவன் = சிவந்தவன், நெருப்பின் கூறாக நின்று உலகத்தை இயக்கும் இறைவன்.

தீவண்ணன், அந்திவண்ணன், அழல்வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக.

சிவன் மாலை

குறிஞ்சி நிலத்திற் குரிய கொன்றை மாலை. கொன்றை வேய்ந்தோன்—கொன்ற வேந்தன்.

சிவனூர்தி

குறிஞ்சி நிலத்திற்குரிய (வெள்) ளானை. அதன் வெண்ணிறம் தூய்மை குறித்தது.

சிவன் படைக்கலம்

முக்கவர்ச் சூலம். அதனாற் சிவனுக்குச் சூலி என்று ஒரு பெயர். கணிச்சியும் (மழுவும்) சிவன் படை. அதனால் அவனுக்குக் கணிச்சியான் (மழுவாளி) என்றும் பெயர்.

சிவனிருக்கை

வீட்டுலகமும் வெள்ளிமலையும் திருக்கோவில்களும் தொண்டருள்ளமும்.

சிவன் குணம்

தன்வயத்த னாதல், தூய வுடம்பின னாதல், இயற்கை யுணர்வின னாதல், முற்று முணர்தல், இயல்பாகவே கட்டுக்களின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்ற லுடைமை, வரம்பிலின்ப முடைமை என்னும் எட்டு.

“[illegible]
[illegible]
[illegible]
[illegible]”

[illegible] (௨௧௯). [illegible]

[illegible]

[illegible]

[illegible]

(க) [illegible]

(உ) [illegible]

[illegible]

[illegible]	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	மகடூ
[illegible]	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	[illegible]

[illegible]

[illegible]

இலக்குவானி. இலக்கு—இலக்கம்—இலக்கணம்.

அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காணமுடியாத இல்வாழ்வாரின் பொது வழிபாட்டிற்கு உகந்த ஆதிப்படைக்கும் அக்கறையும் முனிவரும், இறைவனின் அருள்தோற்ற வெளி கூறுக உருவமைப்பர்.

இவை வடிவு நிலையில் இறைவன் ஆண்மகனாகக் குறிக்கும் அடிக் குறிப்பிற்கு ஆண்டவன் என்றும், மேல் சிற்றுப் இடைக்கதில் ஆண்டப்பன் என்றும், பெயர். ஆண்டவன் என்பது ஆண்டவனை, ஆண்டை யார்க்கு என்றும் வழங்கும்.

(௩) குரவன்

குருவென்னவைக்கு, அந்தணர் (அருள் முனிவர்) வடிவில் வந்து உபதேசிக்கும் பரம ஆசிரியன்.

முனிவன் கோலத்தில் சடைமுடியுடையனாய், சிவன் சடையன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான். புரம்—உயர் நிலைக் கட்டடம், அரண்மனை முதல். புரம்—பரம்—மேலுலகம், வீட்டுலகம். பரம்—பரமன்—மேலோன், இறைவன். பரம்—வரம்—வரன் (குறள். ௨௪).

(௪) எண் வடிவன் (அட்டமூர்த்தி)

நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன் (ஆன்மா) என்னும் எண் பொருள் வடிவினன். எங்கும் நிறைந்திருப்பது பற்றி எல்லாவற்றையும் சிவனுக்கு எண் வகை வடிவங்கள் சொல்லப்படும். ஆதலால் எண்மேனியன் (பிங்.) என்று பெயர். கதிரவன் திங்கள் தீ என்னும் மூன்றும் சிவனுக்கு முக்கண்ணாகக் கூறப்படும். ஆதலால் அவனுக்கு முக்கண்ணன் என்று ஒரு பெயர்.

(௫) நடவரசன்

உயிர்களது நிலைவு செய்வு செயல் என்னும் முத்தொழிற் படுவது, உடம்பின் தலைவன் தொண்டு தின்று இயக்கும் தொழி லை ஆட்டமாக நடமாக வகுத்து, அதை மேடையில் நடனமாக உயிர்களுக்கும் (படைப்பு காப்பு அழிப்பு என்னும்) தோற் றம் வாழ்வு மறைவு ஆகிய முத்தொழிற் படுவது, பெருமான்

[illegible] (நடராசன், ஆடவல்லான்) என்று குறிக்கும் இலக்கியங்கள், "அம்பலத்தில் [illegible]" [illegible]

[illegible]

[illegible]

நடி—நடு—நடம்—நடனம். நடம்—நட்டம்—நட்டுவன்.
நட்டம்—நடிக்க—நாடகம்.

[illegible] தமிழ்ச் சொல்லாக [illegible]

[illegible]

அச்சு—அக்கு — கூர் அல்லது முன் முனை கூர்மையானது. அக்கு— அக்கம். முன் முனையுடையது, அக்கத் திருக்கு கண்மணி முதலியவனி பொன்றும் பெயர். 'கள் — முள். கள்ளி — முள்ளி. முட் டி ச டு. கள் + மணி — கண்மணி. முதற்காலத்தில் பனிமலையும் பாண்டி யன் ஆட்சிக்குட் பட்டிருந்ததனால், ஆரியர் வருமுன்பே, தென்னாட்டுச் சிவநெறியாரும் வடநாட்டு நேபாள அக்கமணி யைத் தொன்று தொட்டு அணிந்து வந்தனர்.

"வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."

என்று சிலப்பதிகாரம் (௧௭: ௨௧-௨) கூறுதல் காண்க.

சிவனிய மடத்தலைவன் மும் மலம் எரித்து சாம்பலாக்கி விடு கின்றனன் என்பதை உணர்த்தற்கே, திருநீறு பூசப்பட்டது. அது பூதி (பஸ்ம.) என்றும் சொல்லப்படும். புழுதி—பூதி—தூள், நீறு, திருநீறு.

கோபுர முயர்ந்து அதன் நிலைச் சிற்பம் பெறி யப் படைப்பது, வழிபடுவோன் தன் நிலை நினைந்து பணிவுடைத்து கண்ணிச் சிந்தித் தூய்மைப் பட்ட வேண்டு மென்பதையும்; சாலையும் பழுக்காம் படைப்பது, அதன் சமநிலைய உள்ளம் கனிந்து மெய்யொடும் இன்பமும் பெறவேண்டு மென்பதையும், குறிப்பாக வுணர்த்தும்.

சிவன் கோயிற் பூசகர், குருக்கள், பண்டாரம், ஓதுவார், உவச்சர், போற்றி எனப் பல பெயர் பெற்றனர்.

மூ வேந்தரும் முதற்கண் சிவனடியாரா யிருந்து, பின்னர் ஆரியர் (பிராமணர்) வந்து முத் திருமேனிக்கொள்கை புகுத்திய பின், இடையிடை ஒவ்வொரு மாலியத்தையும் (வைணவத்தையும்) தழுவினர். தம்மைப் போன்றே தாம் வழிபடு தெய்வமும் அரசனாக இருக்க வேண்டு மென்று, தமக் குரிய சிறப்பை யெல்லாம் தம் தெய்வத்திற்குஞ் செய்தனர். அச் சிறப்புகள் தெய்வத்தின் ஒப்பிலா வுயர்வு நோக்கிப் பன்மடங் காக வளர்க்கப்பட்டன.

அரசரது எழுநிலைக் கூட கோபுரமும் மட மண்டபங் களும் சுற்று மதிலுங் கொண்ட இறைவன் மாளிகைத் திருக் கோயில், அரசனுக்கிருந்த சிறந்த மாளிகை குறிக்கக் கொண்டு

வண்காலைகள், குடை கொடி முதலிய சின்னங்கள், கருவூல களஞ்சிய பண்டசாலைகள், பல்வகை அணிகலங்கள் (வாகனங்கள்), சப்பரங்கள், விலை யுயர்வும் ஓவிய வேலைப்பாட்டுச் சிறப்புமுள்ள பொன்குடை பொன்மணி யணிகள், திருக்குளம், பூங்கா, திருப் பள்ளியெழுச்சி இன்னியம், திருமுழுக்காட்டு, திரு வின்னமுது படைப்பு, திருநாள் ஆரவார ஊர்வல உலாக்கள், ஆண்டுதோறும் (முத் தட்டு முதல் எழு தட்டு வரை கொண்ட) தேரோட்ட தெப்பத் தேர்த் திருவிழாக்கள், நில மானியங்கள், இயவர், காவலர் ஏவலர் மேற்பார் வலராகிய பணிமக்கள், முதலிய பல் வகைச் சிறப்பும் வேந்தராலும் மன்னராலும் பெருஞ் செல்வராலும் செய்யப்பட்டன. இசையாலும் நடத்தாலும் இறைவனை இன்புறுத்த நால்வகைப்பட்ட எல்லாக் கருவியிசையும் ஆட்டும் பாட்டும் கோவில்களிலும் திருவுலாக்களிலும் நிகழ்ந்தன. இதற்கென்றே பாடகரும் கணிகையரும் நட்டுவரும் மூட்டுவரும் அமர்த்தப்பட்டனர்.

கொண்முடிபு (சித்தாந்தம்)

தலைவன் தளையன் தளை என்னும் மூன்றும் தொடக்கமிலா முப்பொருள்கள். காமம் (காமியம்) வெகுளி (ஆணவம்) மயக்கம் (மாயை) எனத் தளை மூவகைத்து. தெரிந்தும் தெரியாமலும் செய்யும் இருவகைத் தீவினையும் நீக்கி இறைவனை வழிபடின், இல்லறத்தாலும் துறவறத்தாலும் இருபாலாரும் வீடு பெறலாம். வீட்டுலகம் சிவனுலகம் (சிவவுலகம்) எனப்படும். வீடு பெறும் வரை ஆதன் பிறவிக் கடலுள் அழுந்தும். நிலைத்திணை, நீர்வாழி, ஊரி, பறவை, விலங்கு, மாந்தன், தேவன் எனப் பிறவி எழுவகை.

இதுவே சிவக் கொண் முடிபு.

அன்னீறும் ஆனீறும் ஒன்றன் பாலையும் உணர்த்தும்.

எ—டு: தனியன் (தனிப்பாடல்), தடியன் (பூசணிக்காய்), அலவன், மடையான், குண்டடியன், கடுவன்.

"காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்." (குறள். ௩௬௦)

என்பதில், மும் மாசு குறிக்கப் பட்டிருத்தல் காண்க.

காமங் கெடுதல் என்பது, இல்லறத்திற்குப் பிறனில் விழையாமையும் பிறன் பொருள் வெஃகாமையும்; துறவறத்திற்கு ஆசை அடியோடு கெடுதல்.

அறியாது மிதிப்பினும் தீச்சுடுதல் போல, தெரியாது செய்யும் தீவினையும் தீங்கு விளைக்கும் என்பது கொள்கை. தன்வினை யாற் கெடுவீர்.

"நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்." (குறள். ௩௨௦)

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு." (ஷை. ௫)

என்பதில், இருவினை யென்றது தெரிந்தும் தெரியாதும் செய்யுந் தீவினைகளையே.

தசரதன் வேட்டையாடிய போது தெரியாது கொன்ற சிரவணின் குருடரான பெற்றோர் இட்ட வசவே (சாபமே), பின்னர் இராமனைக் காட்டிற் கேகச் செய்தது என்பது, தமிழ மரபுக் கருத்து.

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்." (குறள். ௪௬)

என்பதனால், இல்லறத்தினும் வீடுபேறுண் டென்பதே தமிழர் கொள்கையாம்.

"ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை யுடைத்து." (குறள். ௪௮)

ஆதலால், துறவறத்தான் பொறையினும் இல்லறத்தான் பொறையே பெரிதாம்.

பிறவா வீட்டைப் பெற்றவர் பெரிய புராணம் கூறும் சிவனடியாருட் பெரும்பாலார், இல்லறத்தில் நின்றவரே.

இருவகை அறவாழ்க்கையையும் இறைவன் ஏற்கின்றான் என்பதை யுணர்த்தற்கே, அவனுக்கு அம்மையப்ப வடிவும் அந்தண வடிவும் குறிக்கப்பட்டுள்ளன.

மெய்ப் பொருளியல்

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு." (குறள். ௨எ)

என்றார் திருவள்ளுவர். ஆகவே,

நிலம் நீர் தீ வளி வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றின் சிறப்பியல்புகளான நாற்றம் சுவை ஒளி ஊறு ஓசை என்னும் ஐந்தும், அவற்றை யறியும் கருவிகளான மூக்கு நாவு கண் மெய் செவி என்னும் அறிவுப் பொறிகள் ஐந்தும், பல்வேறு வினைசெய்யும் கை கால் வாய் எருவாய் கருவாய் என்னும் கருமப் பொறிகள் ஐந்தும், மதி உள்ளம் (சித்தம்) மனம் நானுணர்வு என்னும் அகக் கரணங்கள் நான்கும், அவற்றைக் கொண்டு பொருள்களை ஆய்ந்தறியும் ஆதனும், அதன் வினைகட்கெல்லாம் இடம் போன்று நிலைக்களமாகிய காலமும் தூண்டுகோலான ஊழும் ஆகிய இரண்டும், எல்லாவற்றையும் இயக்கும் இறைவனும், ஆக மொத்தம் மெய்ப் பொருள்கள் (தத்துவங்கள்) இருபத் தெட்டாம்.

வருந்தி வேலை செய்யின், கரியவன் அகங்கை கருத்தலும் செய்யவன் அகங்கை சிவத்தலும் இயல்பு. அதனாற் கருத்தல் செய்தல் என்னும் வினைகள் தோன்றின. கரு—கருமம் = செய்கை, வினை, தொழில். கரு—கருவி. கரு—கரணம் = செய்கை, கருவி.

கருத்தல் என்னும் வினை பண்டே வழக்கற்றது.
கருமம்—கம்மம்—கம் = தொழில், கொல்லத் தொழில்.
கம்—கம்மியம்—கம்மியன். கம்—கம்மாளன்.
கருமம்—கருமி—கம்மி = ஐங்கொல்லருள் ஒருவன்.
மதித்தல் = அளவிடுதல். மதி = அளவிட்டறியும் அகக் கரணம்.

ஊழ் வினையின் பயன்.

"வகை தெரிவான்" என்றதனால் ஆதனும், 'காலமறிதல்' என்னும் அதிகாரத்தாற் காலமும், 'ஊழ்' என்னும் அதிகாரத்தால் ஊழும், கடவுள் வாழ்த்ததிகாரத்தால் இறைவனும், அறியப்பட்டன.

சிவமத விரிவளர்ச்சி

சிவமதம், நாளடைவிற் பல்வேறு வணக்கங்களையும், இறுதியில் திருமாலியத்தையும் தன்னுட் கொண்டது.

நாக வணக்கத்தார் நாக வுருவைத் தம் தலையுச்சியில் அணிந்திருந்தனர். அவரைச் சிவனியராக்கற்கு, சிவன் முடி மீதும் நாக வுருவிருப்பதாகப் படிமை யமைத்து விட்டனர். அதோடு, சிவன் பாம்புகளையே பல்வேறு அணிகளாக அணிந்திருப்பதாகவும் காட்டி விட்டனர். அதனால், நாகப்பன், பாம்பணியன் முதலிய பெயர்களும் தோன்றின.

“பாம்பலங் காரப் பரன்” (திருக்கோ. ௧௧).

தமிழகம் முழுதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப் பட்டாள். அது திருவாலங்காட்டுத் திருநடப் போரில் அவள் தோல்வி யுற்றதன் விளைவாகக் காட்டப்பட்டது. ஆண்பாற் கேற்ற வூர்த்த நடனம் பெண்பாற் கேற்காமையால், காளியடியாரும் அதை ஒத்துக் கொள்ள வேண்டிய தாயிற்று.

உவர்—இவர். உவர்—ஊர். ஊர்தல் = ஏறி நடத்துதல் அல்லது செலுத்துதல், உயர்தல். ஊர்—ஊர்த்தம்—வ. ஊர்த்வம் (ūrdhva).

சிவையுங் காளியும் ஒன்றானதினால், சிவை நீலி (கருப்பி) யெனவும், காளி இறைவி (இறைவன் தேவி) யெனவும், பெயர் பெற்றனர். அம்மை ஐயை என்பன இருவருக்கும் பொதுப் பெயர்கள். அம்மை—அம்மா—வ. அம்பா.

காளி சிவன் தேவியான பின், காளியப்பன், பேய்ச்சியப்பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின.

விண்ணக வாழ்வு நிலையற்றதாய் எழு பிறவியுள் அடங்கினதினாலும், விண்ணக வேந்தனுக்கு மழை பெய்விக்கும் அதிகாரமே யிருந்ததனாலும், நிலையான வீட்டுலகத் தலைவனும் எல்லாம் வல்லவனுமான சிவனை வழிபடும் வழிபாட்டுள், வேந்தன் வணக்கம் மறைந் தொழிந்தது.

இறுதியில், திருமாலும் பெண்ணுருக மாறிச் சிவபெருமானின் இடப்பாகத் தமர்ந்தான் என்னும் கதை யெழுந்தது. அரி என்னுந் திருமால் பெயர் இதனால் தோன்றியிருக்கலாம். அரம்—சிவப்பு. அரன் = சிவன். அரன்—அரி (பெண்பால்). பச்சையன் என்னும் பொருள் பிற்காலத்தது.

திருமால் மதமும் ஒரு தனி மதமாகத் தொன்றுதொட்டு இருந்து வந்திருப்பினும், சிவனுக்கே இறைவன் என்னும் பெயருண்மையும், "பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்" என்னும் சிலப்பதிகாரக் கூற்றும் (ரு: கசுக), சிவ மதத்தின் தலைமையை யுணர்த்தும். உலக மெல்லாம் உடையவர் என்பது பற்றி, சிவனுக்குப் பெருவுடையார் என்றும் பெயர். "ஏழுடையான் பொழில்" (திருக்கோ. எ).

(உ) திருமால் மதம்

திருமால் நிறமும் பெயரும்

எல்லாம் வல்ல இறைவனையே, முல்லை நிலத் தெய்வ அடிப்படையில் நீரின் கூறாகக் கொண்டு, நீரைப் பொழியும் முகில் நிறம் பற்றி மாயோன் (மாயன், மாயவன்) என்றும், மாலோன் (மால், மாலன், மாலவன்) என்றும், கார் வண்ணன் (கரியன், கரியவன்) என்றும், முகில் கூடும் வானிறம் பற்றி நீல வண்ணன் (மணி வண்ணன், கடல் வண்ணன்) என்றும், பெயரிட்டு வழிபட்டு வந்துள்ளனர் ஒருசார் தமிழர். மால் என்னும் பெயர் அடையடுத்துத் திருமால், பெருமால் என வழங்கும். பெருமால்—பெருமான்.

முகிலுக்கும் அது நிற்கும் வானிற்கும் விண் என்னும் பெயருண்மையால், அப் பெயரை அடியாகக் கொண்ட விண்டு என்னும் பெயரும் திருமாலுக்கு ஏற்பட்டது.

விள்ளுதல் = விரிதல், திறத்தல், வெளியாதல்.

விள்—விண் = வெளி, வானம், முகில், மேலுலகம்.

விண்—விண்டு = வெளி, வானம், முகில், திருமால், மேலுலகம்.

பச்சை நிறம் நீலநிறத்திற்கு இனமாதலால், பச்சையன், பச்சையப்பன் என்னும் பெயர்களும் திருமாலிற்குத் தோன்றின.

திருமா லிருக்கை

விண்டு + நகர் = விண்ணகர் = க. திருமால் கோவில், திருமால் வீட்டுலகம்.

[illegible]

வானில் வைகுந்தமும், கடலில் [illegible] இடம் ஆகும்.

நிலத்திற் சிறந்த இடம் திருவரங்கம்.

திருவரங்கம்—வட. ஸ்ரீரங்கம்.

திருமால் தொழில்

படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுத் தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே."

(கம்ப. சிறப்புப் பா. ௧)

திருமால் வழிபாடு

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

சிவனியமும் மாலியமும், எல்லாம் வல்ல இறைவனை ஒரே தெய்வத்தை வெவ்வேறு பெயரால் வணங்கும் மதங்களாதலால், சிவனுந் திருமாலும் வெவ்வேறு தெய்வமென்றோ, அவரிடை ஏற்றத் தாழ்வுண்டென்றோ, குமரிநாட்டார் கொள்ளவில்லை.

"அரியுஞ் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு." என்பது பழமொழி.

"அரனதிக னுலகளந்த வரியதிக
னென்றுரைக்கு மறிவிலோர்க்குப்
பரகதிசென் றடைவரிய பரிசேபோற்
புகலரிய பண்பிற்றாமால்"

(கம்ப. நாடவிட். ௨௪).

என்றார் கம்பர். இரு மதத்தார் பின்னைகட்கும் ஐம்படைத்தாலி அணியப்பட்டு வந்ததும், இதை வலியுறுத்தும்.

முற்காலத்தில், ஆடவரும் பெண்டிர் போன்றே தலைமுடியை நீள வளர்த்துக் கொண்டை முடித்தனர். நோயில்லா நிலையில் முடி வெட்டுவது, அவமானத் தோல்விக்கும் துயரத்திற்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. இறைவன் முன் தம்மைத் தாழ்த்துவதற்கே, தெய்வப் பற்றுளர் திருக்கோவில்கட்குச் சென்று தம் தலையை மழித்துக் கொண்டனர். அவ் வழக்கம் இன்றும் ஓரளவு இருந்து வருகின்றது.

இனி, அடிமைகட்குக் காதில் துளையிடுவது அக்காலத்து வழக்கம். தெய்வப்பற்று மிக்க செல்வரும், தம்மை இறையடிமையராகக் கொண்டு, தம் காதில் துளையிட்டனர். அது தூர்ந்து போகாமைப் பொருட்டே, கடுக்கன் குண்டலம் முதலிய காதணிகளை அணிந்து வந்தனர்.

மந்திர வெழுத்தும் சக்கரமும் பொறித்த தகட்டை உட்கொண்ட, குளிசம் போன்ற தெய்வக் காப்பான முன்னையணியே, இன்று காப்பு என வழங்கி வருகின்றது.

நாகமும் நாகப்படமும் போன்ற உருவமைந்த எல்லா அணிகளும், தொடக்கத்தில் நாக வணக்கத்தைக் காட்டியவையே.

பண்டை ஐம்படைத்தாலியும் சங்குத்தாலியும் ஆமைத் தாலியும் போன்று, இன்று குறுக்கை (சிலுவை)த் தாலியும்

சிலுவைத் தாலியும் கிறித்தவப் பெண்டிரால் அணியப்படுகின்றன.

இங்ஙனம் தெய்வப் பற்றால் அணியப்படும் உருக்களெல்லாம், பொன்னாலும் மணியாலும் இயன்று, அழகிற்காக அணியும் அணிகலங்களாகவே மாறிவிடுகின்றன. என்றும் இயற்கை வடிவிலேயே அணியப்படவேண்டிய அக்க மணியும், ஓரோருவரிடைப் பொற்பூச்சுப் பெற்றுவிடுகின்றது.

(௫) கடவுட் சமயம்

ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறையின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லாவற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறாதிருக்கும் பரம்பொருளை உள்ளத்தில் அகக்கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம்.

பேர் என்றது, இயற்பெயரும் பண்பு பற்றிய சிறப்புப் பெயரும் போன்றவற்றை.

கடவுட் சமயம், இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறவாழ்க்கைக்கும் பொதுவாம். அதனாற் பெறும் பேரின்பமும், இம்மை மறுமையிரண்டிற்கும் பொதுவாம். இம்மையிற் பெறுவது உடலிருந்த வீடு என்றும், மறுமையிற் பெறுவது உடலிறந்த வீடு என்றும் பெயர் பெறும்.

எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். எல்லா வுலகங்களையும் ஆள்வதால் ஆண்டவன் என்றும், எங்குந் தங்கியிருப்பதால் இறைவன் என்றும், எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப்பதால் பகவன் என்றும், பெயர் பெறுவன். 'ஆண்டவன்' முதலிய பிற பெயர்கள் பெருந்தேவ மதங்களிலும் வழங்குவதால், கடவுட் சமயத்திற்குத் தனிச் சிறப்பாக வுரிய தெய்வப் பெயர் கடவுள் என்பதே.

தெய்வம் என்னும் பெயர், இடத்திற் கேற்ப மூவகைத் தெய்வத்தையுங் குறிக்கும். "தெய்வம் உணாவே" (தொல். ௯௬௪) என்பதிற் சிறுதெய்வத்தையும், "தண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்" (இராமலிங்க அடிகள் பாடல்) என்பதிற்

பெருந் தேவனாயும், "சிவனியம் நின்ற சொல்லும்" என்னும் மருவியமுறைக் கடவுளாயும், குறிக்கப்பட்டான். "காலனுங் காலம் பார்க்கும்" (புறம். ௪௧) என்பதில், சிவ நெறியைக் குறித்து வழங்கப்பட்ட செம்பொருள் வழியைக் குறிக்கும்.

கண்ணுதற் ஒருவன், மழுவாள் நெடியோன், ஆலமர் செல்வன், அம்மை யொருபாகன், இறைவன், ஆதிரை முதல்வன், முக்கண் செல்வன், பெருந் தேவன், ஆடல்வல்லான் என்பன சிவனின் இயல்புகளைக் குறிக்கும் பெயர்கள்.

சிவனது வடிவம் இறைவன் அருள் நிலையைக் கொண்டு, நீலமணி, மாமிடறு, பிறை, திரிசூலம், நீலகண்டம் முதலிய சின்னங்களை அணிந்து, காட்சி தரும் பெருமான்.

இருபிறை இரவின் முன்னிலை ஆதிசெல்வன் முன்போ, சேரர் காலத்துப் பெருமக்களிலும் முன்னரே, கடலின் உள்ளும் மலை முகடுகள் மேலும் தனி நாட்டில் தமிழர் கடவுள் வழிபாடு பெருமை பெற்றிருந்தது; அதனால் அதனை அறிந்துகொண்டனர் என்பது.

"காலம் மழுவாள் உடைய அண்ணல்" (சிலப். புறம். ௨௪)
"கூடல் வாழ்க்கை மலைமகள் கணவன்" (கலி. ௩௮)

கடவுள் எல்லாம் ஒன்றே, எல்லா உயிர்களுக்கும் கடவுள் ஒருவனே என்பதை அறிந்த தமிழர் சிவனை முழுமுதற் கடவுளாக (பேராசான்), இறைவனாகக் கொண்டு வழிபட்டு வந்தனர்.

கடவுட் கு உருவ வழிபாடு, உருவ வணக்கமுமின்றி, எல்லாம் வல்ல ஒன்றான தன்மையில் தெய்வத்தை வணங்கியது, தமிழர் நெறியாகும்.

இறைவன் ஒருவனே கடவுட் கொள்கையாளர் என்றும், முழு முதல்வன், காலனையும், மூவர்க்கு மேலோன், திருவடி, பெரும் தேவன், இறைவன், சிவபெருமான், பெரும்பதி, மலைமகள் மணாளன், தமிழ் மறைக்குரியோன், அறம், இறைவன் என்று பெயர் பெற்ற சிவனைக் கடவுட் கொள்கையின் தலைவனாகக் கொண்டனர்.

கடவுளியல்பை விளக்கும் பாடல்கள்

"அங்கிங் கெனாதபடி யெங்கும்ப்ர காசமாய்
ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாம்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்
என்றைக்கு முள்ளதெதுமேற்
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதியஞ் சலிசெய்குவாம்."

(தாயு. பரசிவ. ௧).

"பண்ணேனு னக்கான பூசையொரு வடிவிலே
பாவித் திறைஞ்சவாங்கே
பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
பனிமல ரெடுக்கமனமும்
நண்ணேனை லாமலிரு கைதான் குவிக்கவெனில்
நாணுமென் னுளநிற்றிநீ
நான்கும்பி டும்போ தரைக்கும்பி டாதலால்
நான்பூசை செயன்முறையோ
விண்ணே விணாதியாம் பூதமே நாதமே
வேதமே வேதாந்தமே
மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
வித்தே யவித்தின் முளையே
கண்ணே கருத்தே யென்னெண்ணே யெழுத்தே
கதிக்கான மோனவடிவே
கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு
கருணா கரக் கடவுளே."

(ஷ கருணா. ௰).

"எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்
கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்திலையார்
பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே."

(பட்டினத். பொது. ௩௦).

"உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேனுயர் பொன்னெனவே
ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று
வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும்
வேண்டிலனே."

(ஷெ ஷெ ௯௧).

"முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்
அப்பாழும் பாழா யன்புசெய்வ தெக்காலம்."

(பத்திர. ௧௪௨).

"வெட்ட வெளிக்குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்
கிட்ட வரத்தேடிக் கிருபைசெய்வ தெக்காலம்."

(ஷெ ௧௪௪).

"நட்ட கல்லைத் தெய்வ மென்று
நாலு புட்பஞ் சாத்தியே
சுற்றி வந்து முணமு ணென்று
சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசு மோநம்
நாத னுள்ளி ருக்கையில்
சுட்ட சட்டி சட்டு வங்க
றிச்சு வைய றியுமோ." (சிவ வாக். ௫௧௮).

கொண் முடிபு

சிவமதத்திற்குக் கூறிய கொண்முடிபே கடவுட் சமயத்திற்கும். தலைவன் தளையன் தளை என்னும் முப்பொருளை, கடவுள் கட்டுணி கட்டு என்று சொன் மாற்றியுங் கூறலாம்.

இல்லற வாயிலாகவும் இறைவன் திருவடி யடையலா மாதலால், நல்வினையாற் கேடில்லை.

"செய்குவங் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்த லுண்டெனின்
தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினும் இமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே."

(புறம். ௨௧௪).

'பிறவா ராயினும்' என்பதில் உம்மை எதிர்மறை. "அசை நிலை" என்று பழைய வுரை கூறுவது பொருந்தாது.

இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பதே குமரி நாட்டுத் தமிழர் கொள்கை. சுந்தர மூர்த்தி நாயனார் சங்கிலி பரவை யாராகிய தேவ கணிகையரோடு இன்பம் நுகர்ந்தது, இறைவ னுக் குடம்பாடென்று சொல்லப்படும் போது, இறைவன் வகுத்த முறைப்படி கரணத்தொடு மணந்த கற்புடை மனைவியொடு இல் லறம் நடத்துவது, எங்ஙன் இறைவனுக்கு ஏற்கா திருக்கும்?

மெய்ப் பொருளியல்

சிவ மதத்திற்குக் கூறியதே கடவுட் சமயத்திற்கும்.

கடவுட் சமயம் துறவியர்க்கே உரிய தென்றும், இல்லறத் தார்க்கு உருவ வணக்கம் இன்றியமையாத தென்றும், தன் னலப் பிராமணப் பூசாரியரால், ஒரு தவறான கருத்து இற்றைத் தமிழ ருள்ளத்திற் புகுத்தப் பட்டுள்ளது. கிறித்தவரும் முகமதி யரும் உருவத் துணை யின்றியே இறைவனை வழிபட்டு வருகின் றனர். கற்றாருங் கல்லாருமான தமிழரும், வீட்டிலும் காட்டிலும் வழிப் போக்கிலும் துன்பம் நேர்ந்த விடத்து, அண்ணாந்து வானை நோக்கி "ஆண்டவனே!" அல்லது "கடவுளே" என்று விளித்து வேண்டுதல் செய்வது; அல்லது ஒருவர் அறமுறை தவறி அட்டூழியஞ் செய்யும் போது, வானை நோக்கி, "அதோ போகிறானே, அவன் கேட்பான்." என்று முறையிடுவது,

இன்றும் வழக்கமா யிருக்கின்றது. ஆதலால், கல்லார்க்கே, பொது மக்கட்கே, இல்லறத்தார்க்கே, கடவுள் வணக்கமும் வழிபாடும் ஏற்கா தென்பது பொருந்தாது.

உருவ வணக்கப் பழைய ஏற்பாடு (Old Testament) நீங்கி, உருவிலா வணக்கப் புதிய ஏற்பாடு (New Testament) குமரி நாட்டிலேயே அறிஞரிடைத் தொடங்கி விட்டதென்றும், அது துறந்தார்க்கும் ஏற்கு மென்றும், உண்மை யறிக.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக இலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டமையால், அதினின்று சான்று காட்ட இயலா தென்றும்; மாடம் அழிந்தபின் அதிலின் றெடுத்த உறுப்புக்களைக் கொண்டமைத்த கூடம் போன்ற, பிற்காலத் திலக்கியத்தி னின்றே சான்று காட்டப்படு மென்றும்; அறிந்து கொள்க.

II இடைநிலை யியல்

ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி. மு. கரு00. அவரது வேதக் காலம் கி. மு. கரு00—கஉ00.

க. ஆரியத் தெய்வங்கள்

தியசு (த்யஸ்-Dyas)

ஒளியுள்ள வானம், வானம், வானத் தெய்வம். இச் சொல் த்யௌஸ் (Dyaus), த்யௌஷ் (Dyaush) என்ற வடிவுகளிலும் வழங்கும்.

தீயும் தீபோல் ஒளிதரும் சுடர்களும் ஒளி வடிவான தோற்றங்களும், முதற்காலத்தில் உலகமெங்கும் தெய்வங்களாக வணங்கப் பட்டன. குமரிநாட்டில் தீ வணக்கமும் கதிரவன் வணக்கமும் தோன்றிப் பரவிய காலத்தில், ஆரியரின் முன்னோர் ஐரோப்பாவிற்குப் பிரிந்து போயினர். அதனால், மேலை யாரியரும் கீழை யாரியரும் பிரியு முன்னரே, சுடர்களெல்லாந் தோன்றும் வானத்தை ஒரு மூலத் தெய்வமாகக் கொண்டு, அதை வணங்கி வந்தனர்.

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கிரேக்கமும் இலத்தீனும் வேத ஆரியமும் தோன்று முன்னரே, ஐரோப்பிய ஆரியர் வானத் தெய்வத்தைத் த்யுபாதர் (வானத் தந்தை) என்று பெயரிட்டு வணங்கி வந்ததாகவும்; அப் பெயர்(Dyu patar) வேத ஆரியத்தில் Dyaush-Pitar என்றும், கிரேக்கத்தில் Zeus pater என்றும், இலத்தீனில் Jupiter என்றும், பழைய நார்வேயத்தில் Tyr என்றும், திரிந்துள்ளதாகவும்; மாக்சு முல்லர் (Max Muller) கூறுகின்றார்.

தேவு அல்லது தேய்வு (தெய்வம்) என்னும் தென்சொல், திவு அல்லது திவ என்றும், தேவ என்றும் தென்சொல் திவ் என்றும், ஆரியத்தில் திரிந்துள்ளன.

எ—டு: L. deus, divus, divinus.
வே: ஆ. தியு, தேயஸ், திவ், திவ.

திவ் என்னும் மூலத்தி லின்று, ஒளியுள்ள இடத்தையுங் காலத்தையுங் குறிக்கும் இந்திய ஆரியச் சொற்கள் தோன்றி யுள்ளன.

திவ = வானம், நாள் (பகல்) வே. ஆ.
திவஸ், திவஸ, திவஸ = நாள் (சமற்கிருதம்).
திவாகரன் = பகலைச் செய்பவன், பகலவன்.

தேவன் என்னும் தென்சொல், பிராகிருதத்தில் தேவ என் றும், வேத ஆரியத்தில் தேவ என்றும், திரியும்.

பிருதிவி (ப்ருத்வீ).

நிலமகள், நிலமடந்தை என்று வானத் தந்தையுடன் இணைத்து விளிக்கப்படுபவள். புடவி—ப்ருத்வீ.

அதிதி (Aditi)

“அதிதி என்பவள் ஒரு பெண் தேவதை. அவட்கு மித்திரன், வருணன் முதலிய எட்டுப் பிள்ளைகள் உண்டு. அவள் உலகத்தி லெல்லாம் நன்மை பயக்கின்றாள் என்று கூறுவதுடன் “விச்வ ஜந்யா” எனக் கூறப்படுகிறாள். எந்தத் தளையையும் பாவத் தையும் போக்கும் வேண்டப் படுகின்றாள்.” (வ. ஐ. ஊ.).

வருணன் (வருண)

இருக்கு வேத காலத்தில் சிறந்த தெய்வம் வருணனே. “அவனே பேரரசன், அவனது ஆணைப்படியே ஞாயிறு தன் வழி யிற் சென்று கொண்டிருக்கின்றான். சந்திரனும் நட்சத்திரங்களும் இர விற் பிரகாசிக்கும்; நதிகள் ஒழுங்காக ஓடும். அவனுக்கு அரசன் அவனே. பறவைகள், கப்பல்கள் இவற்றின் வழியை அவனே அறிவான். இறந்த செய்த செயல்களையும் செய்யப் போகும் செயல்களையும் அறிவான். நன்மையும் தீமையும் சொல்லும் இடம்

இருசுடர் தாங்கி நின்றான். வேள்வி செய்வோனுக்கும் அவன் நண்பனாகும் செய்யப்பட்ட பாவத்தைத் தீர்ப்பான்." (ரு. நூ. க.)
Gk. ouranos (heaven).

வாருணி—கள். மதுவகை.

மித்திரன் (மித்ர)

மித்திரன் பகலை ஆள்பவ னென்றும், வருணன் இரவை ஆள்பவ னென்றும், வேத விளக்க வுரைஞர் கூறுவர்.

அக்கினி (அக்னி-Agni)

மண்ணுலகத் தெய்வங்களுள் தலைமையானவன் அக்கினி. அவன் வானுலகிற் கதிரவனாகவும், இடைவெளி யுலகில் மின்னலாகவும், மண்ணுலகில் தீயாகவும், இருப்பன். வேள்விகளில், கிழக்கும் தெற்கும் மேற்குமாக, வட்டம் சதுரம் அரைச்சந்திரம் ஆகிய வடிவுகளில் வைக்கப்படும், காருக பத்தியம் ஆகவனீயம் தக்கிணாக்கினி என்னும் முத்தீ வடிவு கொள்வன். வேள்வித் தீக்குக் கரணியன்; இல்லறத்திற்கு நல்ல துணைவன்; அரக்கரை யழிக்கச் சிறந்த துணைவன்; வேள்விப் படையல்களை யெல்லாம் தேவரிடம் சேர்ப்பதால், தேவர் தூதன்; இறந்தவரைத் தன்னுலகிற்குக் கூட்டிச் செல்வன். பகைவரை யழிக்கவும் உணவுப் பொருள்களை விளைக்கவும் நன் மக்களைப் பெறவும், அவன் அருள் வேண்டும். உ. நூல்.

இந்திரன் (இந்த்ர)

இடைவெளி யுலகிற் சிறந்த தெய்வம் இந்திரன். அவன் விண் தானவரையும் இரக்க மற்ற தானவரையும் அழித்தவன்; சம்பரன் என்னும் அசுரனின் நூறு கோட்டைகளைத் தகர்த்து, நாற்பதாண்டின் பின் அவனைக் கண்டு கொன்று, திவோதாசனைத் துன்பத்தினின்று விடுவித்தான்; மக்களைத் துன்புறுத்திய [illegible] விருத்திரனை மடித்தனன். இந் நாளை வேதங்களிற் புகழ் ஏழு காற்றுக் கூட்டங்கள் (மருத் கணங்கள்) அவனுக்கு உதவும். அதனால் மருத்துவான் என்று அவனுக்குப் பெயர். அவனுக்கு ஆயிர [illegible], சோம வேள்விகளிற் சோமம் படைக்கப்படும். கல்லையும் கோட்டை களைப் போன்ற மேகங்களை, அவன் தகர்த்ததாகச் சொல்லப்படும்.

வேதக் காலத்தில் வருணனும் பிற்காலத்தில் இந்திரனும் தலைமைத் தெய்வமா யிருந்தனர்.

உழை (உஷஸ்)

விடியல் தெய்வம். கிரேக்கர் தெய்வம் இயோஸ் (Eos). உரோமர் தெய்வம் ஆரோரா (Aurora).

சவிதா, சாவித்திரி (ஸவிதா, ஸாவித்ரீ)

கதிரவன் எழுமுன் பெறும் பெயர்.

சூரியன் (ஸூர்ய)

கதிரவன் எழுந்த பின் பெறும் பெயர்.

த. சூரன்—வ. ஸூர்ய.

விண்டு (விஷ்ணு)

எழுகை, உச்சிச் செலவு, விழுகை ஆகிய முந்நிலை யியக்கங் கொண்ட சூரியன். ஒ. நோ: த. விண்டு = வானம்.

அசுவினியர் (அஸ்வின்)

அசுவினி மருத்துவர் என்று சொல்லப்படும் இருவர்; கதிரவனின் குதிரை யூர்வாரும் (?) தேவ மருத்துவரு மாவர்.

ஆதித்தர் (ஆதித்ய-Aditya)

முதலில் பிதிர்த்(பித்ரு) தெய்வங்களாகவும், பின்னர் அதிதியின் மக்களாகவும், கருதப் பட்டவர். பின்னிலையில், முதற்கண் அறுவராகவும் பின்னர் எண்மராகவும் இறுதியிற் பன்னிருவராகவுங் கணிக்கப் பட்டவர். இறுதி நிலையிற் கதிரவனைப் பன்னிரு மாதத்திலும் படிநிகர்ப்பவராகக் கொள்ளப் பட்டனர்.

பரிசனியன் (பர்ஜன்ய)

முகில் தெய்வம். Ger. பர்கன்ய (parganya), Lit. பெர்குன (Perkuna), Old Slav. பெருனு (இடி), Russ. பெருன்.

வாயு

காற்றுத் தெய்வம்.

மருத்துக்கள் (மருத்)

புயற் காற்றுத் தெய்வங்கள். மழைக்கு உதவுவதால் அல்லது மழையொடு கூடி வருவதால், இந்திரனின் தோழர் எனப்படுவர் இருபத் தொருவர் என்றும், நூற்றெண் பதின்மர் என்றும் சொல்லப்படுவர்.

உருத்திரன் (ருத்ர-Rudra)

சூறாவளி அல்லது கடுங் காற்றுத் தெய்வம். ருத் (rud) என்பதை மூலமாகக் கொண்டு, அழுபவன், ஊளை யிடுபவன், உறுமுபவன் என்று சொற்பொருளுரைப்பர்.

சினத்தவன் அல்லது வெகுள்வோன் என்று பொருள்படும் உருத்திரன் என்னும் தென்சொல்லின் திரிபாகக் கொள்ளினும், பொருந்தும். உருத்தல் = சினத்தல். உரு—உருத்திரம்—வ. ருத்ர, E. wroth, OE. wrath.

சோமன் (ஸோம)

மூசாவான் (Mūja-vat) முதலிய மலைகளினின்று நிலா வெளிச்சத்திற் பிடுங்கிக் கொண்டு வந்த சோமக் கொடித் தண்டுகளை, இரு கல்லிடை நெருக்கிப் பிழிந்த சாற்றை வடிகட்டி, பெருங்கலங்களில் வார்த்து நெய்யும் மாவுங் கலந்து புளிக்க வைத்து, பதமானபின் குடிக்கும் நறுமண இன்சுவைப் புளிங் காடியே, தேவரும் விரும்பும் 'சோம பானம்' என்னும் வெறிக் குடிப்பாம்.

இருக்கு வேதத்தின் ௯-ஆம் மண்டலத்திலுள்ள ௧௧௪ பதிகங்கள் அனைத்தும், சோம தேவனையே முதிர்ந்த பத்தி வணக்கப் பான்மையில்,

"சோமதேவன் அற்றங் காவாதவர்க்கு ஆடை அணிவிக்கின்றான்; நோயாளிகளை நலப்படுத்துகின்றான்; குருடருக்குப் பார்வை யளித்து முடவரை நடக்கச் செய்கின்றான். எல்லா வல்லமைகளும் அவனுக்குண்டு. எல்லா ஈவுகளும் அவனிடத்திலேயே பெறற்குரியன. அவன் இறவாத தெய்வத் தன்மையன்; தேவர்க்கும் மாந்தர்க்கும் இறவாமை யளிப்பவன்"

என்று போற்றிப் புகழ்கின்றன.

ஓரிடத்தில், "ஓ தூய்மை யானவனே! நித்த லொளியும் மகமையு முள்ள அப் பொன்றுவுலகிற்கு என்னை உய்ப்பாயாக." என்றும் வேண்டுதலு முள்ளது.

இவற்றை நடுநிலையாய் நோக்கின், கட்குடியன் பிதற்றல் கட்கும் இவற்றிற்கும் வேறுபா டின்மை, தெற்றெனத் தெரியும்.

சோமன் பக்கொசு (Bakkhos) என்னும் கிரேக்க மதுத் தெய்வத்தை ஒத்தவன்.

துவட்டா (த்வஷ்டா)

தேவ கம்மியன். வொல்கான் (Volcan) என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன்.

இரிபுக்கள் (ரிபு-Ribhus)

வாசன் (வாஜ), விபுவா (விப்வா), ரிபு என்னும் மூவர். சுதன்வ முனிவனின் புதல்வர். வியக்கத் தக்க செயல்களைச் செய்து, இந்திரனின் நட்பைப் பெற்றுத் தேவராகி, சோமத்தைப் பருகத் தகுதி யடைந்தனர்.

விசுவ கர்மன் (விச்வ கர்மா)

உலகமைப்போன்.

பிரசாபதி (ப்ரஜாபதி)

உயிரினம் படைப்போன்.

பிருகற்பதி (ப்ருகஸ்பதி-Brihaspati)

தேவரின் சடங்காசிரியன் (புரோகிதன்). பிராமணசுபதி (Brahmanaspati) என்றும் சொல்லப் படுவான்.

வாச் (Vāc)

பேச்சுத் தெய்வம். பிராமணத்தில் வேதத் தாய் என்று சொல்லப் படுபவள்.

பூசன் (பூஷன்)

கால்நடைகளைக் காக்குந் தெய்வம்.

அப்பாம் நபாத்து (அபாம் நபாத்)

கோட்டைக்குள் பெண்டிராலும் நீராலும் சூழப்பட்டிருக்கும் இடைவெளி யுலகத் தெய்வம். மின்னல் மின்னலா யிருக்கலா மென்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

திரிதன் (த்ரித)

ஓர் இந்தோ இரானியத் தெய்வம்.

வனத்பதி (வனஸ்பதி)

ஒரு பெருமரத் தெய்வம்.

திதி

ஓரிடத்தில் அதிதி, வருணன், மித்திரன் முதலியவருடனும், மற்றோ ரிடத்தில் சவிதா, பகன் (ஓர் ஆதித்தன்) முதலியவருடனும் விளிக்கப்படும் பெண் தெய்வம்.

சரசுவதி (ஸரஸ்வதி)

முதற்கண் ஓர் ஆற்றுத் தெய்வம்; பின்னர் நாமகள்.

பாரதி (Bharati)

ஆதித்தன் மகள்; பின்னர் நாமகள்.

பிதிர்க்கள் (பித்ரு)

தனிப்பட்டவரின் முன்னோரும் மரபைத் தோற்றுவித்த முன்னோருமான பிதிருலக ஆவிகள்.

யமன், யமி

யமன் விவசுவானின் மகன் என்றும், பிதிர்க்கள் இருக்கும் உலகத்திற்கு அரசன் என்றும், அவன் வீட்டை நாற் கண்ணும் அகன்ற மூக்குத் துளைகளும் உள்ள இரு கொடிய நாய்கள் காக்கின்றன வென்றும், அவனும் யமியும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், யமி அவனை மணக்க விரும்பிய போது உடன் பிறந்தாளை மணக்கக் கூடாதென்று அவன் மறுத்து விட்டான் என்றும், இருக்கு வேதம் பத்தாம் மண்டலம், ௧0-ஆம் ௧௪-ஆம் பதிகங்களிற் கூறப் பட்டுள்ளது.

யமன் முதன் முதலாக இறந்து விண்ணுலகம் சென்ற மாந்தன் என்று, அதர்வ வேதம் கூறும்.

யமன் புளூட்டோ என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன். அவன் நாய்கள் புளூட்டோவின் கொடிய (செர்பெரசு—Cerberus என்னும்) முத்தலை நாயை ஒத்தன.

பெண் தெய்வங்கள்

பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண் தெய்வங்களுடன், வேறு சில ஆண் தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ளனர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை.

எ—டு:	ஆண்பால்	பெண்பால்
	இந்திரன்	இந்திராணி
	வருணன்	வருணானி
	அக்கினி	அக்கினாயி
	அசுவின்	அசுவினி

இணைத் தெய்வங்கள்

த்யாவா ப்ருத்வீ, மித்ரா வருணௌ, இந்த்ராக்னீ, இந்த்ர வருணௌ, ஸோம ருத்ரௌ எனப் பல தெய்வங்கள், வேத மந்திரங்களில் அடிக்கடி இணைந்தும் விளிக்கப் படுகின்றன.

கணத் தெய்வங்கள்

மருத்துக்கள், ரிபுக்கள், விசுவே தேவர், வசுக்கள், உருத்திரர், ஆதித்தியர், ஆப்பிரியர் என்பவர் வெவ்வேறு தேவ குழுவார்.

வேள்விக்கு உரிய விறகு, தருப்பைப் புல் முதலிய பன்னிரு பொருள்கள் ஆப்பிரியர் (ஆ-ப்ரீயஸ்) என்னும் தெய்வங்களாக விளிக்கப் பெறும்.

மூ வகைத் தெய்வங்கள்

மண்ணுலகத் (பூலோக) தெய்வங்கள்:
பிருதுவி, துவட்டா, வனற்பதி முதலியவை.

இடைவெளி யுலகத் (அந்தரிக்ஷ லோக) தெய்வங்கள்:
வாயு, வருணன், உருத்திரன், மருத்து, சவிதா, யமன், உழை, பிருகற்பதி முதலியன.

விண்ணுலகத் (த்யுலோக) தெய்வங்கள்:

சூரியன், விசுவே தேவர், அசுவினியர் முதலியன.

அக்கினி, இந்திரன் முதலிய சில தெய்வங்கள் மூவுலகிற்கும் உரியன.

வேத கால ஆரியத் தெய்வ நிலைகள்

(௧) எல்லாத் தெய்வங்களும் சிறு தெய்வ நிலையின.

(௨) வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தெய்வம் தலைமையாய் இருந்திருக்கின்றது.

(௩) சில தெய்வங்களைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கின்றன.

(௪) ஒரே தெய்வத்தைப் பற்றியே பகுத்தறிவிற் கொவ்வாத முரண்பட்ட கூற்றுக்களும் உள்ளன.

எ-டு: இந்திரன் தன் தாய் தந்தையரைப் படைத்தான். தக்கன் (தக்ஷன்) அதிதியைப் படைத்தான்; அதிதியிடம் தக்கன் உண்டானான்.

(௫) இயற்கைத் தோற்றங்களெல்லாம் தெய்வங்களாக்கப் பட்டுள்ளன.

(௬) வாரணன் என்னும் நெய்தல் நிலத் தமிழ்த் தெய்வம், கிரேக்கரிடையும் கீழையாரியரிடையும் வானத் தெய்வமாக மாறி, மீண்டும் தமிழர் தொடர்பால் நீர்த் தெய்வமாகவும் கடல் தெய்வமாகவும் முந்து நிலைக்குத் திரும்பிற்று.

(௭) இந்திரன் என்னும் வடநாட்டுத் தெய்வம், பெயர் மாறிய வேந்தன் என்னும் மருத நிலத் தமிழ்த் தெய்வமே.

(௮) பிரமன் என்னும் ஆரியப் படைப்புத் தெய்வம், இருக்கு வேதக் காலத்தில் தோன்றவில்லை.

(௯) முருகன், சிவன், காளி, திருமால் என்னும் தமிழச் சிறு தெய்வங்களையும் பெருந் தேவனையும் பற்றி, ஆரிய வேதத்தில் ஒரு குறிப்பு மில்லை.

(௰) மங்கலம் அல்லது நன்மை என்று பொருள் பட்டு, அக்கினி இந்திரன் உருத்திரன் ஆகிய முச் சிறு தெய்வங்கள் பெயர்க்கும் அடைமொழியாய் வழங்கிய 'சிவ' என்னும் எச்சச் சொல் வேறு; சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என்னும் தமிழப் பெருந் தேவன் பெயர் வேறு.

ஆரியர் தெய்வ வணக்க நிலை

வேத ஆரியர் தெய்வ வழிபாடெல்லாம், கொலை வேள்விப் பல்சிறுதெய்வ வணக்கமே. அசுவமேதம் என்னுங் குதிரை வேள்வி மிக அருவருப்பானது. தசரதன் குதிரை வேள்வியில், அவன் தலைமைத் தேவியான கோசலை ஓர் இரா முழுதும் வேள்வியான் குதிரையைக் கட்டித் தழுவிக் கிடந்தாள் என்று, மார்க்கசகாய ஆச்சாரியர் வெளியிட்ட 'சித்தூர் அதாலத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு' என்னும் சுவடியிற் கூறப்பட்டிருத்தல் காண்க. 'பௌண்டரீக யாகம்' என்னும் வேள்வியோ, சொல்லவும் எழுதவும் ஒண்ணா இடக்கர் மிக்கதென்று சொல்லப்படுகின்றது.

மாந்தனைக் காவு கொடுக்கும் நரமேதம் என்னும் வேள்வியும் இருந்ததென்பதற்கு, சுனச்சேபன் கதை மட்டுமன்றி,

"அந்த நரமேத மகவேயத்திற்கு" என்னும் பாரதக் கூற்றும் (இராசசூ. ௧௨) சான்றாம். மாட்டிறைச்சி யுண்டு 'சோம பானம்' என்னும் தேட்கடுப்பன்ன தேறலை வயிறாரப் பருகிவிட்டு, இருதிணை யுயிர்களையும் இரக்கமின்றிக் காவு கொடுக்கும் சிறுதெய்வ வணக்கம், காளிக்குங் காட்டேறி தூர்த்தேதி முதலிய பேய்கட்கும், பூதங்கட்கும் காட்டுவாணரும் கல்லா மக்களும் கொடுத்து வந்த கடா வெட்டுக் கொடையினும், கொடியதேயாம்.

ஆரியர் மறுமைக் கொள்கை

மக்கள் இறந்தபின், அவருயிரைத் தீயும் கூற்றுவனும் மேலுலகிற்குக் கூட்டிச் செல்வர். நல்லோருயிர்கள் மக்கள் அளிக்கும் உணவால் அங்கு வாழ்ந்திருக்கும். அவை 'பித்ரு யானம்' (தென்புலத்தார் வழி) 'தேவ யானம்' (தேவர் வழி) என்னும் இருவழியால் நல்லுலகிற்குச் செல்லும். தென்புலத்தாருலகிற்கு அரசன் கூற்றுவன். அங்குச் செல்லா நல்லுயிர்கள் 'சுவர் லோகம்' என்னும் விண்ணுலகை யடையும். தீவினையர் அவ் விருலகத்திற்கும் செல்லாது நரகிற் சேர்வர்.

குறிப்பு:— கோயில் வழிபாடு, பெருந்தேவ மதம், கடவுட் சமயம், நாற்பொருள், வீடுபேறு என்பன பற்றி, இருக்கு வேதியர்க்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை.

கஉ. ஆரியர் தமிழரை அடிமைப்படுத்திய வகைகள்

(அ) தமிழ்த் தெய்வ வணக்கத்தை [illegible]

ஆரியர் ஆடுமாடு மேய்க்கும் இனமாகக் கூட்டங் கூட்டமாய்ச் [illegible] நாட்டு (ஆப்கானிஸ்தானம்) வழி இந்தியாவிற் குட் புகுந்தபோது, [illegible]

ஆரியர் தம் முன்னோர் மொழியை மறந்து போனதுபோல், [illegible]

ஆரியர்க்கும் பழந்தமிழர்க்கும் இடையே நடந்தவையாக [illegible]

விரல் விட்டு எண்ணத்தக்க [illegible]

ஆரியர் [illegible]

முதன்முதல் [illegible]

யாகப் பனிமலைக்கும் விந்திய மலைக்கும் இடைப்பட்ட மத்திய தேசத்திலும், இறுதியில் ஆரியா வர்த்தம் என்னும் வடஇந்தியா முழுதும், பரவிய ஆரியர், வங்கத்திலுள்ள காளிக் கோட்டத்தை யடைந்த பின், காளி வணக்கத்தை மேற் கொண்டனர். பிராமணனே காளிக்குக் கடா வெட்டும் பூசாரியு மானான். காளி—க. காலீ. ஆரியர் சிந்து வெளியி லிருந்த போதே, வேந்தன் வணக்க மாகிய இந்திர வணக்கத்தை மேற் கொண்டது முன்னர்ச் சொல்லப் பட்டது. வேதக் காலத்தின் இறுதியில், இந்திரனே தலைமை ஆரியத் தெய்வமானது கவனிக்கத் தக்கது.

"The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German." — India, What can it teach us? (P. 182).

"...We know from the Veda itself that there were sceptics, even at that early time, who denied that there was any such thing as Indra." — Herbert Lecturer. (P. 307).

இந்திர வணக்கத்தையும் காளி வணக்கத்தையும் மேற் கொண்டும், சில பிராகிருத (வட திரவிட) மன்னரைத் துணைக் கொண்டும், வட இந்தியா முழுவதையும் அடிப் படுத்திய பின், ஆரியர் விந்திய மலை தாண்டித் தென்னாடு வந்தனர். மக்கட் குடியிருப்பு மிக்கில்லாத தண்டகக் காட்டையும், குடியிருப்பிலும் ஆட்சி முறையிலும், அதினுஞ் சிறந்த தக்கணத்தையும், படிப் படியாகக் கடந்து தமிழகம் வந்த பின், தலை சிறந்த நாகரிகத்தையும் நாட்டு வளத்தையும் தமிழருயர்வையும் இலக்கியச் சிறப்பையும் மூவேந்தர் செங்கோ லாட்சியையும் கண்டு, வியந்து வெஃகி, வட நாட்டில் தாம் கையாண்ட வழிகளையே தென்னாட்டிலுங் கையாண்டு முதற்கண் மூவேந்தரையும் தம் அடிப்படுத்தத் திட்ட மிட்டு, அதன் படியே எல்லா வற்றையுஞ் செய்து வருவா ராயினர்.

(உ) ஏமாற்று

வெப்ப நாட்டு வாழ்க்கையால் தமிழருட் பெரும் பாலார் கருத் திருந்ததையும், மூவேந்தரும் முத்தியல் பேதைமை மதப் பித்தம் கொடைமடம் ஆகிய முக்குணங்களைக் கொண்டிருந்

[illegible]

“[illegible]

[illegible]

[illegible]

[illegible].”

[illegible]

(இ—ள்.) [illegible]

[illegible]

[illegible]

“[illegible]

[illegible].”

“[illegible]

[illegible].”

[illegible]

“[illegible]

[illegible].”

என்னும் [illegible] (அ [illegible]—[illegible]), [illegible]

(௪) முத் திருமேனிப் புணர்ப்பு

[illegible] பிரமனைக்கு [illegible] பெருமை [illegible] பிரமனுக்கு [illegible] (இலிங்க) வடிவத்தைத் [illegible] (சிவலிங்கம்) என்று [illegible] தொன்று தொட்டு [illegible] முத் திருமேனிக் கொள்கையைப் புகுத்தி விட்டனர்.

அன்றியும், தமிழ்ச் [illegible] அதனால், [illegible] முத் திருமேனிகளும் ஒருவனே என்பதை உணர்த்தினர், [illegible] வைத்திருந்தனர்.

"[illegible]
[illegible] அற்றவனைக் குறிய."
(தேவா. [illegible], ௪௫).

"[illegible]
[illegible]
[illegible]"
(கந்த. [illegible]).

சிவன் (சேதன்) என்னும் வடசொல்லுக்குச் [illegible] என்று—சொல்லி—க. ௭௩.

பிரமனும், அவர்க்கு உரிய [illegible] பரமசிவன் [illegible] படைத்துச் [illegible]

தலை வாதலால், நீர்க் கூறுள திருமாலைக் காப்புத் தேவனுக்கும், அழல் வண்ணனுள சிவனை அழிப்புத் தேவனுகவும், அமைத்தனர் போலும்! அரன் (சிவன்) என்பதன் திரிபான ஹர என்னும் வடசொற்கு அழிப்பவன் என்னும் பொருளுண்மையும், சிவனை அழிப்புத் தேவனுக்கொள்ள ஏதுவாயிற்று. அழிப்புத் திருமேனி என்னும் பெயர் அமங்கலமாய்த் தோன்றியதனால், அதனை மறைத்துச் சிவனியரை மகிழ்விக்குமாறு, சங்கரன் (நன்மை செய்பவன்) என்றொரு பெயரைச் சிவனுக்கு இட்டனர். அப்பெயர் 'சிவ' என்னும் வடசொற் பொருளொடும் பொருந்துவ தாயிற்று.

(இ) தமிழரின் தெய்வ இணைப்பு

(மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும்) 'சிவ' என்னும் அடைபெற்ற ஆரியத் தெய்வங்களுள் ஒன்று உருத்திரனாம். அழிப்புத் தொழிற் கேற்ற வலி மிக்குடைமையாலும், கடுங் காற்றுத் தெய்வமான உருத்திரன் அழிப்புத் திருமேனி என்னும் சிவனொடு ஒன்று படுத்தப்பட்டான். திருமாலைக் குறிக்கும் விண்டு என்னுந் தென்சொல்லை யொத்த விஷ்ணு என்னும் வடசொல் கதிரவனைக் குறித்த தேனும், சொல் லொப்புமை யொன்று பற்றியே திருமாலை ஆரியத் தெய்வமாகக் கொண்டு விட்டனர்.

இனி, பிராமணத் திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய மலரோனும், மாயோள் என்னும் காளியின் தொடர்பினால் நீலி அல்லது நீலமை (நீலாம்பிகை) எனப் பெயர் பெற்ற மலைமகள், மாயோன் என்னும் திருமாலின் தங்கை யென்னும், பொருத்தமற்ற ஓர் உறவும் பொருத்தி விட்டனர். இதனால், சிவன் மகனாக்கப் பட்ட முருகன் திருமாலின் மருகனானான்.

"நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டின்" (பெரும்பாண். ௪௦௨-௪)

மலைமகளொடு இணைக்கப் பட்ட காளியும் திருமாலின் தங்கை யானாள்.

"மாலவற் கிளங்கிளை" (சிலப். ௧௨. ௬௮).

(௯) தேவப் பெருக்கம்

ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், அசுவினியர் இருவர் ஆகத் தேவர் முப்பத்துமூவர் எனக் கணக்கிட்டு, பின்னர் அவரை முப்பத்து முக்கோடியாகப் பெருக்கினர்.

இவர், தேவவகையைச் சேர்ந்த பதினெண் வகுப்பாருட் குறிக்கப்பட்டனர்.

"அமரர் சித்தர் அசுரர் தைத்தியர்
கருடர் கின்னரர் நிருதர் கிம்புருடர்
காந்தருவர் இயக்கர் விஞ்சையர் பூதர்
பசாசர் அந்தரர் முனிவர் உரகர்
ஆகாய வாசியர் போக பூமியர்
பாகு பட்டன பதினெண் கணமே." (பிங். ௧.௭௩.)

"நல்வகைத் தேவரும் நறவு கவர்கலும்
பல்வகை தெரிந்த பகுதித் தேவரும்
வேறுவேறு உடனாய் வந்துறத் தொகுபவர்."

என்னும் சிலப்பதிகார அடிகள் (௫: ௧௬௯—௭௧), தமிழ் நாட்டார் ஆரியர்க்கு அடிமைப் பட்டுப் போனமைக் காட்டும்.

முக்கிய திராவிட முதல் தெய்வமாகிய முருகனைக் காக்கத் தின்று திருமால் மகன் தேவசேனாபதியாகி; குறிஞ்சி நிலத்து முருகன் (சேந்தன்) வணக்கத்தின்று சிவமகன் தோன்றி விருப்பிறும், போருக்குப் பண்டை நிலையிலேயே முருக வணக்கத்தை இன்றும் பேசாமி வருகை ஒழுக்க அவன் இந்திரன் மகள் தேவசேனை மறுமணம்-ஆக அவன் மகள் மணந்ததாகப்பட்டான்.

முன்றுதைத் தேவன் மகனெனக் குமப் பிள்ளையார் என்னும் பெயர் பெற்றான் முருகன்.

மடைக் கடவுள் ஏனத்திற் கருகும் கருப் பிள்ளை சாத்தன் என்னொரு பெயர் பெற்றான். அவன் தமிழ்ப் பெயராகிய கந்தன் என்ற சொல்லும் முருகன் பெயரே. புறப் பொருள் வெண்பா மாலைக் கரந்தைப் படலத்துக் கொற்றவையின் வரும் "கேவள் முருகன்" என்னுத் தொகைச் சொற்று; "வெள்ளிய புடைய

பிள்ளையார்" என்று உரை வரைந்துள்ளார் [illegible] ரையர். நச்சினார்க் கினியரும், திருமுருகாற்றுப்படை யுரையில், முருகனைக் குறிக்கப் "பிள்ளையார்" என்றுஞ் சொல்லி யாண்டிருக்கின்றார். கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவா கரத்து 'மூத்த பிள்ளையார்' என்னும் பெயர் ஏற்பட்டது செவ்வேள் மைச் சொல்லிய. முருக வணக்கம், கி. மு. 10-ஆம் நூற்றாண் டிற்கு முன்னரே, குமரி நாட்டுக் குறிஞ்சி நிலத்தில் தோன்றிய தென்பதை அறிதல் வேண்டும்.

சேயோன் சிவன் என்னும் இரு சொல்லும் சிவந்தவன் என்று பொருள்படும் ஒரே சொல்லின் இருவேறு வடிவமாயினும், நடை முறையில் அவை இருவேறு தெய்வங்களைக் குறித்தலாலும், சேய் என்னும் முருகன் பெயர் குமரன் என்னும் பொருள் பற்ற லாலும், முருகன் குமரன் என்னும் பெயர்கள் இளமை பற்றியவை யாதலாலும், முருகனைத் தமிழரே சிவன் மகனாகக் கொண்டு விட்டனராகத் தெரிகின்றது. இது, பாலை நிலத் தெய்வமாகிய காளியைச் சிவன் தேவியாக்கியது போன்ற, சமய வளர்ச்சி.

முருகனும் சிவனும் நிறத்தில் ஒத்தவரேனும், பருவம் வடி வம் தோற்றம் தேவி மனைவி படைக்கலம் ஊர்தி ஆடை வழி பாட்டு முறை முதலிய வற்றில், முற்றும் வேறுபட்டவராவர். வெறியாட்டு, காவடியெடுப்பு, காவு கொடுப்பு, முருக வள்ளி யர் இளமையும் அழகும், அவர் மஞ்ஞூர்தி முதலியவை பொது மக்கள் உள்ளத்தை முற்றும் கவர்ந்து விட்டன. அதனால், காளி சிவன் தேவியான பின்பும் தனியாக வணங்கப்பட்டது போல், முருகன் சிவன் மகனான பின்பும் தனியாக வணங்கப் பட்டான். புலவர் முருகனைச் சிவனின் வேறாகக் கொண்டு, வீடளிப் பதிகாரமும் அவனுக் குரிமைப் படுத்தினமை, திருமுரு காற்றுப்படையால் அறியப்படும்.

முருகன் மூலமந்திரப் பொருளைச் சிவனுக்கு விளக்கியது, அதனால் தன் தந்தைக்குக் குரு (தகப்பன் சாமி) ஆனான் என் பதும், முருக சிவர் சமன்மையை உயர்வு நவிற்சியாக் காட்டும்.

முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானையை ஊர்தி யாக்கினது புலவர் செயல் போலும்!

முருகனுக்குமேலும், 'விநாயகன்' என்னும் ஆனைமுகமுடைய ஆனைமுக வடிவான கடவுளாலும், விரபத்திரரின் ரக்தத்தின் வெள்ளி பற்பூக் கடவுளாலும், வைரவனெனப் பெயரிய நவ கோள்களுக் கடவுளாலும், சிவன் மக்களைப் படைத்துக் கொண்டனர் ஆரியர். ஆயினும் மக்கள் என்னுடைய வேள் வடிவுகள் (மூர்த்தங்கள்) என்பர் சமுதாய் தெளிந்தோர். ஆயினும், நடைமுறையின் வேறுபாடு கொண்டு விளங்கலாம்.

இனி, சாத்தன் என்னும் ஐயனாரையும், சிவ மாலன் (சங்கர நாராயணன்) என்னும் புணர்ப்புக் கோலத்தைப் படைத்துக் கூறி, அவனை அரியரன் புதல்வன் (ஹரிஹர புத்ர) என்றனர்.

மேற் குறித்த கதைகளெல்லாம் கட்டிச் செய்திகளே யன்றி, உண்மையாக நிகழ்ந்தவையல்ல. இறைவன் (சிவன்) வடிவான ஒன்றைப் பரியடில் பாதி ஒருவர்க்கு பெயர்த்திருப்பதால், அதினின்று வேண்டியவாகக் கூறிய வடிவுகளை யாமே வடிவமைத்து காட்டி விட்டனர். மேலும், அதற்குப் பெருக்கான வயை (பெருத்த எல்லை) கார்த்திகைக்கினது, சிறுவிக்கவின் உத்திதும் பொருந்தாச் செய்திகள்.

ஐங் மந்திரமான (பிரணவம் என்னும்) ஓங்காரத்தின் பொருள் தெரியாமையால், பிரமன் முருகனாற் குட்டப் பட்டான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

திருமால் அவதாரம் (மோகினி) வடிவு கொண்டு சிவனுக்குத் தேவியானதால், அரி என்னும் பெயர் அரன் (சிவன்) என்பதன் பெண்பாலாகவும் இருக்கலாம். ஆயின், அரி என்னும் வடசொற்குப் பச்சை நிறத்தன் என்று பொருள் கூறுவர். பச்சையும் நீலமும் கருமைக்கு இனமான நிறங்களாதலால், திருமாலுக்குப் பச்சை (பச்சைவண்ணன்) என்னும் பெயருண்மையாலும், அரி என்னும் சொற்குப் பச்சை யென்னும் பொருட் காரணம் காட்டுவது, தமிழ் வழக்கை அறியா தாரைக் கருதல் வேண்டும்.

பெருமாள் என்னும் திருமால் பெயர் பெருமகன் என்பதன் மரூஉ வாகக் கொள்ளத்தக்க இடந்தரு மேனும், பெருமாள் (பகவதீ) என்பதன் திரிபென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.

வள்ளி பிறப்பு

தொண்டை நாட்டில், வேலூரின் பகுதி மேல்பாடி என்னும் சிற்றூரை, நம்பிராஜன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கும் பெண் மகவின்மையால், ஒரு பெண் மகப்பேறு வேண்டி மிகுந்த சிரத்தையுடன் வழிபட்டு வந்தான்.

அக் காலத்தில், சிவ முனிவர் ஒருவர், அம் மலைப் பகுதியில் அடர்ந்த காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஓர் அழகிய இளம் பெண்மான் அம்முனிவர் முன் வந்து உலவியது. அதைக் கண்டு, அவர் மனம் சிறிது காமத்தால் சலனமடைந்து விட்டது. அவர் காமக் காட்சியால் அம்மான் கருவுற்று, உரிய காலத்தில் ஒரு பெண் மகவை ஈன்று, வள்ளிக் கிழங்கு எடுத்த ஒரு குழியில் இட்டுச் சென்றது. அக் குழியைக் கண்ட நம்பிராஜன் மகிழ்ந்து, வள்ளிக் கிழங்குக் குழியில் கிடைத்த பெண் என்பதால் வள்ளி எனப் பெயரிட்டுத் தன் தேவியிடம் கொடுத்தான். அவள் வளர்த்தாள்.

சிவ முனிவன் இச்செயலைக் கண்டு மனம் நொந்து பாடிய பாட்டை,

“கொய்த்தேறும் கடந்த வைகேறு
புன்னை காலுன் வழி ;
சேர்த்து நகர் மகள்
சிவமுனி பெண்ணுக் குறவோர்
பார்த்தது மிகையாக சேவல்
படைத்திடும் தேவர்க் கண்டு
காக்கும் கமல குருவே.”

“காமத்தின் வடிவத் தாய்
இலக்கியம் மிகுந்த நாட்டில்
காமத்தின் கேட்டை கைத்துக்
கனிவாய் மன பெரிதே

மாமத்த மரப்புக் கொன்ன
மனக்கருத் தடைத்து வேறு
ஓமத்தை யமைக்கத் தானே
துன்பத்தை நாசி யாற்றுன்."
(கந்த பு. வள்ளி. ௨௯—௨)

என்று, கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாண மின்றிப் பாடியிருக்கின்றார். இடக்கர் மிகுந்தவையும் இயற்கைக்கு மாறுபாடுமான இக்கதைகள், அவர் கால வளர்ச்சியும் ஒழுக்க உயர்வுமில்லாத ஆரியன் கட்டியவை யாகும்.

முதல் இருந்து முடிவு வரை, கந்த புராணம் முற்றும் கட்டுக் கதை யாதலால், முருகனும் வள்ளியும், குமரி நாட்டிலேயே குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றி விட்டனர். "இந்தப் புளுகு கந்த புராணத்திலு மில்லையே!" "கந்த புராணத்தி லில்லாத புளுகு எந்தப் புராணத்திலு மில்லை." என்னும் பொது மக்கள் கூற்றும் பழமொழியும் இங்குக் கவனிக்கத் தக்கன.

முருகன் 'சரவணம்' என்னும் நாணற் காட்டுப் பொய்கை யில் பிறக்க வில்லை. அவனுக்கு ஒரே முகமும் இரு கையும் தான். அவன் ஆறு பருவள் என்பவளைக் கொள்ளவு மில்லை; தேவயானை (தெய்வயானை) என்பவளை மணக்கவு மில்லை.

காங்கேயன், சரவணன் (சரவண பவன்), ஆறுமுகன் (சண்முகன்), பன்னிரு கையன், கார்த்திகேயன், முதலிய கந்த புராணத்துப் பெயர்களெல்லாம் முருகனுக்கு ஒரு சிறிதும் ஏற்கா. நாற்றிசையுடன் மேலும் கீழும் சேர்ந்த அறு திசை களை, அல்லது கோவில் கொண்டுள்ள ஆறு சிறந்த இடங்களை, குறிக்கக் கொள்ளின், ஆறுமுகம் என்னும் பெயர் மட்டும் முருகனுக்குப் பொருந்தும்.

கந்த புராணம் போன்றே, ஏனைப் புராணங்களும் தமிழுக்குக் கேடுசெய்வனவும் ஏற்பனவும் அல்லா எனக் கூறி விடுக்க.

பிராமணருக்கு நல்லவன் என்று பொருள் படும் சுப்பிரமணி யன் என்னும் வடசொற் பெயர், முன்பு திருமாலுக்கும் சிவனுக் கும் பெயராக வழங்கி, இன்று முருகனுக்குச் சிறப்பாக வழங்கி வருகின்றது.

திருமால் தோற்றரவுக் கதைகள்

திருமாலின் 'தசாவதாரம்' என்னும் பத்துத் தோற்றரவுக் கதைகளும் ஒரே காலத்தில் தோன்றியவை யல்ல. முதலில் எட்டும், பின்னர்த் தொண்டும் (ஒன்பதும்), அதன் பின் பத்துமாகக் கணக்கிடப் பட்டு வந்திருக்கின்றன. முதலெட்டும் பாரதக் காலத்திற்குப் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். சில நூல்கள் புத்தரைத் தொண்டாம் (ஒன்பதாம்) தோற்றரவாகக் குறிக்கும்.

முதல் தோற்றரவுக் கதை, சத பத பிராமணத்திற் சொல்லப் பட்டுள்ள சத்திய விரதன் கதையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அவன் கடல்கோளினின்று தப்பிய கப்பலே, மீனாக உருவகிக்கப் பட்டதாகத் தோன்றுகின்றது. அவன் தமிழரசன் (திரவிடபதி) என்றும், அரச முனிவன் (ராஜ ரிஷி) என்றும், கூறப் பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.

௨-ஆம் தோற்றரவுக் கதை, சுரா (ஸுரா) வுண்டவர் சுரர் என்னுங் கருத்தையோ, நில நடுக்கத்தோடு கூடிய ஒரு கடல்கோட் கதையையோ, தழுவியதாக இருக்கலாம்.

௩-ஆம் தோற்றரவுக் கதை, நிலம் நீரினின்று தோன்றிற்று என்னுங் கொள்கையைத் தழுவியதாகும்.

"உண்முறை வெள்ள மூழ்கியார் தருபு
மீண்டு பீடுயர் பீண்டி யவற்றிற்கும்
உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்
நெய்தலுங் குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்
மையில் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி யீட்டங் கழிப்பிய வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி யொருவினை யுணர்த்தலின் முதுமைக்
கூழி யாவரும் உணரா
ஆழி முதல்வநிற் பேணுதும் தொழுது."

(பரி. ௨: ௧௦—௧௯).

௪-ஆம் தோற்றரவுக் கதை, நரமடங்கல் வடிவாகச் செதுக்கிய கற்றூண், அதைப் பொன்னன் (இரணியன்) உதைத்தவுடன் அவன் மீது விழுமாறு, எளிதாய்ப் பொருத்தி அல்லது நிறுத்தி வைக்கப்பட்ட சூழ்ச்சி பற்றியதா யிருக்கலாம்.

௫-ஆம் தோற்றரவுக் கதை, ஆரியரைப் போற்றாதிருந்த மாவலி என்னும் மாபெருஞ் சேர வேந்தன் ஒரு படுகுழியில் வீழ்ந்து மறையுமாறு, ஒரு குள்ளப் பிராமணன் வாயிலாகச் செய்யப்பட்ட சூழ்ச்சி பற்றியதா யிருக்கலாம்.

௬-ஆம் ௭-ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்தவை என்பதும், ஒன்று இன்னொன்றை எதிர்த்துத் தோற்றது என்பதும், தோற்றது பிராமணக் குலத்திற் பிறந்து அரச வகுப்பை அழிக்கவே தோன்றிற்று என்பதும், உத்திக்கும் பொருந்தா தனவும் தன் முரணானவும் தோற்றர வியற்கைக்கு முற்றும் மாறானவு மாகும்.

௮-ஆம் ௯-ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்ததொடு அண்ணன் தம்பி முறைப்பட்டன வாகவும், அவற்றுள் முந்தது மக்களினத்திற்குச் சிறந்த முறையிற் பயன்படாத தாகவும், இருத்தலால், அவ் விரண்டும் தோற்றர விலக்கணம் இல்லவே யாம்.

இனி, ௧௦-ஆம் தோற்றரவோ வெனின், அது கலியூழி முடிவில், சம்பளம் என்னும் சிற்றூரில், விட்டுணு எச்சன் (விஷ்ணு யஜுஸ்) என்னும் பிராமணன் இல்லத்திற் குதிரை முகத்தொடு பிறந்து, அவ்வூழி நீக்கி அறத்தை நிலை நிறுத்துவதாம். இது ஒரு வகையிலும் ஒவ்வாத தேனும், இதன் தீர்ப்பைக் கலியூழி முடியுங் காலத்தினர்க்கே விட்டு விடுவது நன்று.

இதுகாறுங் கூறிய வற்றால், திருமாலை இயன்ற வகை ஆரியத் தெய்வமாகக் காட்டுவதே, தோற்றரவுக் கதை நோக்கம் என்பதைத் தெற்றெனத் தெரிந்து கொள்க.

(அ) தெய்வ வடிவு மாற்றம்

பகீரதன் கதையாற் கங்கைமுடியும், திங்கள் சாபம் பெற்ற கதையால் முடிமேற் பிறையும், நஞ்சுண்ட கதையாற்

கழுத்திற் கருநீற்றும், தாருக வனக் கதையாற் கரியுரிப் போர்வையும், பிரமன் தலை கொய்த கதையாற் கையில் மண்டையோடும், பிராமண வொப்புமையாற் பூணூலுங் குடுமியும், தமிழச் சிவன் வடிவை ஆரிய வடிவாக மாற்றின.

இக் கதைகளால், கங்கை யணிந்தோன் (கங்காதரன்), மதி சூடி, பிறை சூடி (சந்திர சேகரன்), மதி யழகன் (சோம சுந்தரன்), கறை மிடற்றோன், மணி மிடற்றோன் (நீல கண்டன்), மண்டை யேந்தி (காபாலி), இரப்பெடுத்தோன் (பிச்சாடனன்) முதலிய பெயர்கள் தோன்றின.

பிராமணர் "முட்டிபுகும் பார்ப்பார்" என்று பழிக்கப் பட்டதனால், அப் பழிப்பை நீக்கச் சிவ பெருமானையும் ஓர் இரப் போனாக்கி விட்டனர்.

தாருக வனக் கதையால், அரி யரன் (ஹரி ஹரன்), சிவ மால் (சங்கர நாராயணன்) என்னும் பெயர்களும் தோன்றின.

திருமாலுக்கு, நரன் மகன் (நாராயணன்), அரவணையன் (சேஷசாயி) முதலிய பெயர்களுடன், தோற்றரவுக் கதைகள் பற்றிய பல் வேறு பெயர்களும் தோன்றின.

சிவ வழிபாட்டிற்குத் தமிழர் கொண்ட வடிவுகள், குறி, அம்மையப்பன், விடையேறி, நடமன், குரவன் அல்லது அந்தணன் என்னும் ஐந்தே. ஆயின், ஆரியர் இவற்றொடு ஏனையவற்றையுஞ் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தென வகுத்து விட்டனர்.

திருமால் வழிபாட்டிற்குத் தோற்றரவுக் கதைகளாற் பல் வேறு வடிவங்கள் ஏற்பட்டன.

(ஐ) தெய்வப் பெயர் மாற்றம்

சிவன் பெயர்கள்: எ—டு:

தமிழ்	சமற்கிருதம்
அடியார்க்கு நல்லான்	பத்த வற்சலன் (பக்த வத்சல)
அம்மை யப்பன்	சாம்ப சிவன், சாம்ப மூர்த்தி

தமிழ்	சமற்கிருதம்
உடையான்	ஈசுவரன் (ஈச்வர)
உலகுடையான்	சகதீசுவரன், சகதீசன் (ஜகதீச)
ஒரு மாவன், ஒரு மாவின் கீழான், ஒரு மாவடியான்	ஏகாம்பரன் (ஏகாம்ர), ஏகாம்பர நாதன்
கேடிலி	அட்சயன் (அக்ஷய)
சொக்கன்	சுந்தரன்
தாயுமானவன்	மாதுரு பூதம் (மாத்ரு பூத)
தான்தோன்றி	சுயம்பு (ஸ்வயம்பூ)
தூக்கிய திருவடி	குஞ்சித பாதம்
தென்முக நம்பி	தட்சிணா மூர்த்தி (தக்ஷிணா மூர்த்தி)
நடவரசன்	நடராசன் (நடராஜ)
புற்றிடங் கொண்டான்	வன்மீக நாதன்
பெருந் தேவன்	மகா தேவன் (மஹா தேவ)
பெரு வுடையான்	பிருக தீசுவரன், மகேசுவரன்
மங்கை பங்கன், மாதொரு பாகன்	அர்த்த நாரி, அர்த்த நாரீசுவரன்
மணவழகன்	கலியாண சுந்தரன்
வழித் துணையான்	மார்க்க சகாயன்

இறைவி பெயர்கள்: எ—டு:

தமிழ்	சமற்கிருதம்
அம்மை	அம்பா
அழகம்மை	அபிராமி, சுந்த ராம்பா, சௌந்த ராம்பிகை
இடவி	வாமி
உடையாள்	ஈசுவரி
உலகம்மை	சக தம்பா (ஜக தம்பா)
உலக முழுதுடையாள்	அகிலாண்டேசுவரி

தமிழ்	சமஸ்கிருதம்
கயற் கண்ணி	மீனாட்சி (மீனாக்ஷி)
காமக் கண்ணி	காமாட்சி (காமாக்ஷி)
அடங் கண்ணி	விசாலாட்சி (விசாலாக்ஷி)
நீலம்மை	நீலாம்பா, நீலாம்பிகை
மலை மகள்	பார்வதி

திருமாற் பெயர்கள்: எ—டு:

தமிழ்	சமஸ்கிருதம்
அரங்கன்	ரங்க(ன்)
அரங்க நம்பி	ரங்க நாத(ன்)
உலக நம்பி	ஜக நாதன் (ஜகந் நாத)
கோவலன்	கோபால(ன்)
பெருமால்—பெருமாள்	மகா விஷ்ணு
விண்டு	விஷ்ணு

கடவுள் பெயர்கள் (பொது): எ—டு:

தமிழ்	சமஸ்கிருதம்
ஆண்டவன், ஆண்டான்	சாமி (ஸ்வாமின்)
இயற்றியோன்	கர்த்தா
பகவன், பகவான்	பகவான், பகவத்
பரஞ் சுடர்	பரஞ் சோதி (பரஞ் ஜோதி)

(௯௦) இடப் பெயர் மாற்றம்

தமிழ்	சமஸ்கிருதம்
அருணமலை—அண்ணாமலை	அருணாசலம்
இடைமருதூர்	மத்தியார்ச் சுனம்
கழுக் குன்றம் (கழுகுக் குன்றம்)	பட்சி தீர்த்தம்
சிற்றம்பலம்	சிதம்பரம்

தமிழ்	சமற்கிருதம்
திரு அரங்கம்	ஸ்ரீ ரங்கம்
திரு ஆனைக் கா	சம்பு கேசுவரம்
நாவலந் தீவம்	சம்புத் தீவம் (ஜம்பு த்வீப)
பழ மலை (முதுகுன்றம்)	விருத்தாசலம்
பனி மலை	இமாலயம் (ஹிமாலய)—இமயம்
பாதிரி புரம்	பாடலி புரம்
புக் கொளியூர்	அவிநாசி
பொன் மலை	மேரு (பர்வதம்)
பொன்னம்பலம்	கனகசபை
மயிலாடு துறை	மாயூரம் (மாயவரம்)
மறைக் காடு (மரைக் காடு)	வேதாரணியம்
வினை தீர்த்தான் கோவில் (புள்ளிருக்கு வேளூர்)	வைத்தீசுவரன் கோவில்
வெண்காடு	சுவேதவனம்
வெள்ளி மலை	கைலாசம்—கைலாயம்

களித்தல் (த.)—மகிழ்தல். அளித்தல் (ம.)—விளையாடுதல். களி—கேல் (கிரே.)—விளையாடு. கேல்—கல (வ.)—விளையாட்டு, மகிழ்ச்சி, இன்பம்.

இரு என்னும் தமிழ் வினைச் சொல், டியூத்தானத்தின் (Teutonic) வடவழக்கில் இஸ் (is) என்றும், தென்வழக்கில் ஆர் (are) என்றும், திரிந்துள்ளது. இர் என்னும் வடிவம், இலத்தீனிலும் கிரேக்கத்திலும் எஸ் (es) என்றும், வேத ஆரியத்தில் அஸ் (as) என்றும் திரியும்.

அஸ்—ஆஸ = இருக்கை. கேல+ஆஸ = கைலாஸ.

(கக) சொற்பொருள் திரிபுக் கதைகள்

சிவமதம் குறிஞ்சி நிலத்திற் குரிய சேயோன் வணக்கத்தினின்று தோன்றியவாறும், வீட்டுலகம் மேலே யுள்ளது என்னும் கருத்தினாலும், நாவலந் தேயத்தின் அல்லது உலகத்தின் முதற் பேருயர முள்ள வெள்ளிமலை சிவனுறையும் பெரிய நிலைய மாகக் கொள்ளப் பட்டது. மலையை இருக்கையாகக்

கொண்ட சிலை மலைமகள் எனப்பட்டாள். மகள் = பெண் தெய்வம். ஒ.நோ: திருமகள், நாமகள், கலைமகள். இதை நோக்காது, மலைமகள் என்னும் பெயருக்கு மலையரசன் மகள் என்று பொருள் கொண்டு, அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.

அக்கமணி = முள்முனை மணி. அக்கம் என்னும் தென்சொல்லை அக்ஷ என்று திரித்து, அதற்குக் கண் என்னும் பொருளூட்டி, சிவபெருமான் கண்களினின்று விழுந்த நீரில் தோன்றிற்றென்று கதை கட்டி, சிவபெருமானைக் குறிக்கப்பட்ட உருத்திரன் என்னும் ஆரியத் தெய்வப் பெயரொடு சேர்த்து, உருத்திராக்கம் (ருத்ராக்ஷ) என்றனர்.

கொக்கிறகு என்பது ஒரு வகைப் பூவின் பெயர். வடிவிலும் நிறத்திலும் அது கொக்கிறகை ஒத்திருப்பதால், அப்பெயர் பெற்றது. அரசமன்னார்குடி மருகி சேரும் பாம்பணியாற்றின் வடகரையிலுள்ள, பாம்பணிக் கோயிலிற் கொக்கிறகுச் செடியுள்ளது. இதை யறியாது, கொக்கு வடிவில் வந்த குண்டாசுரன் என்னும் அசுரனை, சிவபெருமான் கொன்று அவன் இறகை அணிந்தனன் என்று கதை கட்டினர்.

மரைக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அடவிப் பகுதி. மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந்ததனால் அவ்விடம் அப்பெயர் பெற்றது. ஆரியர் அப்பெயரை மறைக்காடு எனத் திரித்து, ஒரு காலத்தில் ஆரிய மறைகள் சிவனை வழிபட்டு வீடுபெற்ற இடமென்று, இயற்கைக்கு மாறானதும் ஒருபோதும் நிகழாததுமான பொருட்காரணியம் காட்டிவிட்டனர்.

(௨) பகுத்தறிவைக் கொல்லும் பச்சைப் பொய்க் கதைகள்

விருகன் அல்லது பஸ்மன் (பஸ்ம) என்னும் அசுரன் சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்ய, அவர் தோன்றி, என்ன வேண்டுமென்று வினவினார். அவன், தான் எவர் தலைமேற் கை வைத்தாலும் அவர் இறக்கவென இவ் வேண்டிப் பெற்று, அதன் உண்மை யறிய அப்பெருமான் தலைமீதே கை வைக்கச் சென்றான். அவர் உடனே மறைந்தருளினார். அன்று பெண்ணுருக் கொண்டு அங்கு வந்த திருமாலை அவ்வசுரன் விரும்பிப் பின்செல்ல, அவர் அவனைக் குளித்து வர ஏவினார். அவன் அவ்

வாறே குளிக்குங்கால், தான் பெற்ற இவை மறந்து தன் தலைமேல் தானே கை வைத்து இறந்தான்.

காசியப முனிவன் தக்கப் பிரசாபதியின் புதல்வியர் பதின்மூவரை மணந்தனன். அம் மனைவியருள், அதிதியிடம் ஆதித்தரும், திதியிடம் தைத்தியரும், தனுவிடம் தானவரும், அருயுவிடம் சித்தரும், பிரதையிடம் காந்தருவரும், முனியிடம் தேவமகளிரும், சுரசையிடம் இயக்கரும் அரக்கரும், இரையிடம் மரஞ் செடி கொடி புற் பூண்டுகளும், குரோத வசை யிடம் அரிமா புலி முதலிய விலங்குகளும், தாமரை யிடம் குதிரை கழுதை பறவை முதலியனவும், சுரபி யிடம் ஆ நிரைகளும், வினதை யிடம் அருணனும் கலுழனும், கத்துரு விடம் நாகரும், பிறந்தனர்.

இவை போலிகைக் கதைகள். அகத்தியன் கும்பத்திற் பிறந்தான் என்பது போன்ற இடக்கர்க் கதைகள் இங்கு விடப்பட்டுள்ளன.

(௯) கொண் முடிபு (சித்தாந்தம்)

துறவிலேயே வீடுபேறென்றும், துறவு பிராமணனுக்கே யுரியதென்றும், பிராமணன் வாழ்க்கை மாணவம் (பிரமசரியம்), மனை வாழ்வு (கிருகத்தம்), காடுறைவு (வானப் பிரத்தம்), துறவு (சன்னியாசம்) என நாநிலைப் பட்டதென்றும், ஆரியப் பார்ப்பான் (பிராமணன்), அரச மறவன் (சத்திரியன்), வேளாண் வணிகன் (வைசியன்), கீழ் மகன் (சூத்திரன்) என்னும் நால் வரணங்களும் இறைவன் படைப்பென்றும், ஒவ்வொரு வரணத்தாரும் தத் தம் குலத் தொழிலைச் செய்வதே ஒழுக்கம் (தருமம்) என்றும், சூத்திரன் தன் குல வொழுக்கத்தில் நின்று பிராமணனுக்குத் தொண்டு செய்வதனால் மறு பிறப்பில் வைசியனாகி, பின்னர் இவ்வாறே படி முறையாகப் பிறப் புயர்ந்து இறுதியிற் பிராமணனுவா னென்றும், அவ் வவ் வரணத்திற் கேற்பவே முக்குணங்களும் முந் நாடிகள் போல் மிக்குங் குறைந்தும் நிற்குமென்றும், ஆரியர் தம் மேம்பாட்டிற் கேதுவாகத் தம் மனம் போற் கொண் முடிபு வகுத்துக் கொண்டனர்.

சிவனியக் கொண் முடிபில், வீடுபேற்று வாயில்கள் கோவில் தொண்டு (சரியை), வழிபாடு (கிரியை), ஓகம் (யோகம்), அறிவை (ஞானம்) என நான்காகக் கூறப்பட்டது. மாலியத்தில், கருமம் (கன்மம்), ஓதி (ஞானம்), புகலடைவு (பத்தி, பிரபத்தி)

என்பன இறைவனை யடையும் நாற் படிகளாகக் கொள்ளப்பட்டன. கல்வியும் பிராமணர் குலத் தொழிலாகக் கொண்டிருந்தும், விருந் தோம்பலும் வேளாண்மையும் இசையும் ஒப்புரவொழுகலும் பிராமணருக் கின்மை யாலும், அதிலே வீடு பெற்றிற்குச் சிறந்த வாயிலெனக் கூறினர். கண்ணப்ப நாயனார், இளையான்குடி மாற நாயனார் முதலிய சிறந்த அடியார்கள், வழிபாட்டாலும் தொண்டாலுமே வீடு பெற்றுய்ந்தனர். உண்மையான வீடுபெற்று வாயில்கள் அறிவு அன்பு என்னும் இரண்டே. அறிவென்பது, இறைவனையும் அவனை யடையும் வழியையும் பற்றி அறிந்து கொள்வது. அவ்வழி, இல்லறம் துறவறம் என்னும் இரண்டுமாம். அன்பென்பது தொண்டும் இசையும் (தியானமும்).

“அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.” (குறள். எக).

“அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.” (ஷை எ௨).

“அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.”

(திருமந். உஇள).

அன்பெல்லாம் முட்டுண்ட விடத்து இகத்தில் தான் முடியும்.

“நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.” (குறள். உஙரு).

அன்பு வடிவான சிவத்தைத் அன்பினால் தான் அடைய முடியும். மக்களிடம் அன்பில்லாதவன் இறைவனிடம் அன்பு செய்ய முடியாது.

இனி, வீடு அவ்வாறு பேரின்பம் ஒருவகைப் பட்டதாகவே இருக்க, அதை நாற் வகை வாயிலின் பயனாக உடனுலகம் (சாலோகம்), உடனண்மை (சாமீபம்), உடனுருவம் (சாரூபம்), உடனொன்றம் (சாயுச்சியம்) என நால் வகைப் பகுத்துவது உத்திக்கும் தமிழ மரபிற்கும் ஒத்த தன்று.

மும் மாசு

‘‘மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறன்றே.’’
(திருமந். ௨௬௩௬),

‘‘காமம் வெகுளி மயக்க மிவைகடிந்
தேமம் பிடித்திருந் தேனுக்கு......’’ (௸ ௨௬௩௭),

என்று திருமூலரும்,

‘‘காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்.’’ (குறள். ௩௬௦)

என்று திருவள்ளுவரும், கூறியுள்ள வாறு, மும் மாசுகள் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்றே. இவையே ஆணவம் மாயை காமியம் என்றும் சொல்லப்படும். ஆணவம் என்பது செருக்கு. அவன் ஆணவம் பிடித்தவன் என்னும் உலக வழக்கையும், அருணந்தியார் முதற்கண் மெய் கண்டாரின் இளமை நோக்கி எள்ளிச் செருக்கொடு நின்று, ‘‘ஆணவம் எவ் வாறிருக்கும்?’’ என்று வினவியதற்கு, மெய் கண்டார் அருணந்தியாரைச் சுட்டி ‘‘அது இவ் வாறிருக்கும்.’’ என்றதையும், நோக்குக. ஆள்—ஆண்—ஆணவம். ஆணவத்தால் தோன்றுவதே வெகுளி. மாயை என்பது மயக்கம். காமியம் என்பது காமம். அதுவே தீவினைகட் கெல்லாம் வேர்.

‘‘ஆரா வியற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா வியற்கை தரும்.’’ (குறள். ௩௭௦).

ஆணவம் அணுவளவின தென்றும் மயக்கஞ் செய்வ தென்றும், காமியம் கன்ம மென்றும், ஆரியர் கூறியது தவறும். ஆணவம் என்னுஞ் சொல்லை ஆரிய மாக்கவே, அதை அணு என்பதன் திரி சொல்லாகக் கொண்டனர். மயக்கஞ் செய்வது மாயையே யன்றி ஆணவ மன்று. வினைப் பயனாகிய ஊழ்(நியதி)

ஒரு தனி மெய்ப் பொருளாகக் கொள்ளப் படுவதால், அதினின்றும் வேறாக வினை (கன்மம்) என்று மாசு கொள்ள வேண்டுவதில்லை.

இல்லறத்தாலும் வீடு பெறலா மென்பது தமிழர் கொள்கையாதலால், "இருள்சேர் இருவினை" என்று திருவள்ளுவர் கூறியது, தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகளையே.

(௧௪) மந்திரம்

ஓங்காரம் (பிரணவம்)

ஓம் என்னும் மூல மந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலி வடிவாகும். அது ஓ என்னும் ஓரெழுத்தே. இன்னிசை பற்றி மகர இறு சேர்க்கப் பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

வடமொழியில் அகர வுகரம் புணர்ந்து (குல+உத்துங்கன் = குலோத்துங்கன் என்பது போல்) ஓகார மாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ+உ+ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத் திருமேனியரையுங் குறிக்கு மென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்கு மென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவாதனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.

ஓங்காரம் ஓரெழுத் தென்பதை,

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி"

(திருமந். ப. இ. உரை, ௭௯௫)

"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (௸ ௯௪௧)

என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனைப் புணர்த்தும் எழுத் தென்பதை,

"ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே."
(திரு. உ,சுஎஎ)

"ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
ஓங்கா ரதீதத் துயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ ரூபமே." (திரு. உ,சுஎஅ)

என்ப வற்றாலும், அறியலாம்.

ஓங்கார வரிவடிவம் தமிழ் ஓகார வரிவடிவே யாத லாலும், அது யானை வடிவை யொத்த தென்று விநாயக புராணங் கூறுவதாலும், ஓங்கார மந்திரம் தமிழ் மந்திரமே யென்பது தெளியலாம்.

அது சிவனியத்திற் குரிய தாயினும், மாலியத்திலும் ஆளப் படுவது, முன்னதன் முன்மையையும் தொன்மையையும் முதன்மையையும் உணர்த்தும்.

திருவைந் தெழுத்து

'சிவ போற்றி' (=சிவனே! வணக்கம்) என்பதே, தமிழர் கொண்டதும் உண்மை யானதுமான திருவைந் தெழுத்தாம். மாணிக்க வாசகரின் போற்றித் திருவகவலின் போற்றித் தொடர்களை நோக்குக.

"தென்னா டுடைய சிவனே போற்றி" (போற்றி. கசச).

ஆரியர், 'சிவ போற்றி' என்னும் உண்மைத் திருவைந் தெழுத்தைச் சமற்கிருதத்திற் 'சிவாய நம:' என்று மொழி பெயர்த் துள்ளனர். சிவாய என்பது வடமொழி யுருபேற்ற தென்சொல்.

'ய' என்பது வடமொழியில் ச-ஆம் வேற்றுமை யுருபு. அதை யேற்கும் பெயரின் அகர வீறு ஆகார வீறுக

தாகும். அதனுச் சிவ என்னும் பெயர் ஈ-ஆம் வேற்றுமையிற் சிவாய என்னும் வடிவு கொள்ளும். அதனொடு பணிவும் நமஸ் (வணக்கம்) என்னும் வடசொல் நமः என்று திரியும். ஆகவே, சிவாய நமः என்னும் இரு மொழித் தொடர்ச் சொல், உண்மையில் ஆறெழுத்தே யன்றி ஐந்தெழுத் தாகாது. அது இறுதி கெட்டுத் தமிழிற் சிவாயநம என்று நிற்கும் போதே ஐந்தெழுத் தாகும்.

சிவாய நம என்பது நமசிவாய என்று தமிழில் முறை மாறி நிற்கும் போதும், நமச்சிவாய என்று இடையின் வலி மிக்கு ஆறெழுத் தாகும்.

“நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க”

என்று மாணிக்க வாசகரின் ‘சிவ புராணம்’ தொடங்குதல் காண்க. “நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி”

(திருமந். [illegible]).

சிவாய நம என்னும் இரு மொழித்தொடரைச் சிவயநம என்று இடையாகாரம் குறுக்கி, அது சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு என்னும் தென்சொற்களின் முதலெழுத்துத் தொகுப் பென்றும்; அவ் வெழுத்துக்கள் முறையே சிவன், ஆற்றல் (சத்தி, சிவை), ஆதன் (சீவன்), மறைப்பு (திரோதாயி) அல்லது மாசு (மலம்), மாயை என்பவற்றைக் குறிக்கு மென்றும், கூறுவது உண்மைக்கும் உத்திக்கும் மொழிநூற்கும் ஒரு சிறிதும் பொருந்தாது. இது, North, East, West, South என்னும் திசைகளின் முதலெழுத்துத் தொகுப்பே ‘news’ என்னும் சொல்லென்றும், அது நாற் றிசையி னின்றும் வரும் செய்திகளைக் குறிக்கு மென்றும், கூறுவ தொக்கதே.

சிவ என்பது, சிவம் என்னும் தென் சொல்லின் வடமொழி வடிவம். அதன் அகர வீறு ஆகார வீறானது வடமொழிப் புணர்ச்சி விளைவு. ‘ய’ வடமொழி ஈ-ஆம் வேற்றுமை யுருபு. நம என்பது, நமஸ் என்னும் வடசொல்லின் திரிபான நமः என்பதன் கடைக்குறை அல்லது இறுதிகேடு. இங்ஙனம், சிவாய நமः என்னும் வடமொழித் தொடரைச் சிவயநம என்று திரிப்பின், அது வடமொழித் தொடரு

மாகாது தென்மொழித் தொடரு மாகாது இடைத் தட்டில் நிற்ப தாகும். அதையும் எழுத் தெழுத்தாகப் பிரிப்பின் ஒன்று மில்லாது போம்.

சிவம் என்பது, செம் என்னும் அடிப் பிறந்து, ஒரு வகையிலும் திரியாது என்றும் ஒரே தன்மைத் தாய் நிற்கும் செம்பொருளாகிய கடவுளைக் குறிக்கும் தென்சொல்.

"பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு."

என்று திருவள்ளுவர் கூறுதல் காண்க (குறள். ௩௫௮).

"செம்பெரு மானே சிவபுரத் தரசே"

(திருவாச. வாழாப் பத்து, ௨).

சுள்—செள்—செய்—செய்ம்மை—செம்மை—செம்.

செம்—செவ்—செவ—சிவ—சிவம்—சிவன்.

செம்மை = தீயின் நிறமாகிய சிவப்பு, தீயின் தன்மையாகிய நேர்மை, கோடாமை, திரியாமை, நடுநிலை.

சிவ என்பது தமிழ்ச் சிவன் என்பதன் விளி வடிவம். அதைச் 'சி', 'வ' என்று எழுத்துப் பிரிப்பின் அச் சொல் லாகாது.

"சீறிட்டு நின்று சிவாய நமவென்ன" (௯௪௦),

"மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்" (௯௫௬),

"சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோத" (௯௫௮),

"தேருஞ் சிவாய நமவெனத் தேறிலே" (௨௪௯௦),

"தெளிய வோதிச் சிவாய நமவென்னும்" (௨௬௫௧),

"தென்னமு தாறச் சிவாய நமவென்று" (௨௬௬௩),

"திரிமலம் நீங்கிச் சிவாயவென் றோதும்" (௨௬௬௫),

"சிவாய நமவெனச் சித்த மொருக்கி" (௨௬௬௧),

"உறுவில் சிவாய நமவென வோதே" (௨௭௫௨),

என்று திருமூல நாயனாரும்,

"சிவாய நமவென்று சிந்தித் திருப்பார்க்கு" (நல். ௯௫),

என்று ஔவையாரும் பாடியிருப்பதால், சிவாய நம என்பதே மூல வடிவென்றும், அது இருமொழித் தொடரென்றும், சிவய நம என்பது அதன் திரிபென்றும், சிவ என்னும் நிலைச் சொல்லே தென்சொல் லென்றும், அறிந்து கொள்க.

இனி, சிவாய நம என்பதை நம சிவய என்று முறை மாற்றி அது பருவியல் ஐந்தெழுத்து (ஸ்தூல பஞ்சாக்ஷர) என்றும், சிவய நம என்பது நுண்ணியல் ஐந்தெழுத்து (ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், சிவய சிவ என்பது அதி நுண்ணியல் ஐந்தெழுத்து (அதி ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷர) என்றும், திருமந்திர உரையாசிரியர் கூறுவர். ஆயின், மூலத்திற் சிவாய என்று வகர ஆகார முன்ன வடிவே யுள்ளது. ஆகவே, யாப்பு என்னும் தென்சொல்லின் முதலெழுத்தும் சிவாய என்னும் வடசொல்லின் இடையெழுத்தும், முறையே, 'ய' என்று குறுகினதாகக் கொள்ளப் பட்டதும் 'வ' என்று குறுக்கப் பட்டதும் தெளிவாம்.

இனி, 'சிவய', 'சிவ', 'சி' என்பவற்றையும் திருவைந்தெழுத்தின் வகைகளாகக் கொள்ளுவர். அவை அங்ஙனமாகாமை வெளிப்படை.

தமிழரை மயக்கிச் சிவமதத்தை ஆரிய வண்ணமாக்கற்கே, சிவாய நம என்னும் இரு மொழித் தொடர்த் திரிபின் எழுத்துக்கட்கு வெவ்வேறு குறிப்புப் பொருள் குறித்துள்ளனர். அவ்வாறே,

"சிவன்சத்தி சீவன் செறுமல மாயை" (௨.௯௯௦),

என்று திருமூலரும் பாடியுள்ளார்.

ஐந்து என்னும் தொகை பற்றி, திருவைந் தெழுத் தென்பவற்றைச் சிவன் கைகால்களோடும் ஆடு மன்றங்களோடும் தொடர்பு படுத்திக் கூறுவர்.

"திருந்துநற் சிவன் ஓதிய கையும்
அருந்தவர் வாவென் றமைந்த மலர்க்கையும்
பொருந்திய இமையவர் பகவென்ற பொற்கையும்
திருந்தநற் றிருத் திருநில சங்கமே."

(திருமந். உ௭௬௪).

'சி' யாப்பு நோக்கில் 'சி' என நிற்கும். அதை 'நாபிபாட் டின் மந்திரம்' என்பர் திருமூலர்.

"சேர்க்குந் துடிசிகரஞ் சிக்கனவா வீசும்
ஆர்க்கும் யகரம் அபயகரம்—பார்க்கிலிறைக்
கங்கி நகரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் மகரமது தான்."   (உ. வி. ௩௩.)

"ஓமாம் சிவாய சிவாயநம பொன்னுடையான்
மாமாயை பொருந்தின் பதஞ்சேர்—தோமாம்
அவருடன் செம்மையைச் ஆக்கியிவ கடந்து
நம சிவய ஆகுமவன் தான்."

சிவன் திரு நடனத்தை ஐந் தொழில் நடம் என்பதால், இரு மொழித் திருவைந் தெழுத்து சிவன் ஐந் தொழில்களும் தொடர்பு படுத்தப் பெறும்.

இனி, குருநாதர், மந்தைடைச் சொடை முதல் மன்னட வரை இரு மொழித் திருவைந் தெழுத்து வடிவில் அமைந்திருப்ப தாகவும், வரைந்து காட்டுவர்.

'சிவாய நம' என்பதில், ய, ந, ம, என்னும் முதலெழுத்துக் களையும் விரித்துக் குறிப்பு பொருள் கூறின், நமசிவாய, மசிவாயந, யநமசிவ, ஓமாய நம, சிவாயநம என்பவற்றிலும் எல் லெழுத்துக்களைப் பிரித்து அக் குறிப்பு பொருள் கூறல் வேண்டும். அங்ஙனம் கூறும் வழக்கம் இல்லை. அதோடு அவை ஐந் தெழுத்தும் ஆறெழுத்தும் ஏழெழுத்தும் கொண்ட தொடர்களைச் சேர்ந்தவை.

திருமூலர் தமிழ் சிறந்த ஞானியரும் மெய்ப் பொருள் கொள்கியரும் (தத்துவ ஞானியரும்) ஆதலால், "அவர் எங்ஙனம் தவறுகக் கூறியிருக்க முடியும்?" எனச் சிலர் வினவலாம். இதற்கு விடை, அவர் காலத்திற்கு முன்பே ஆரியச் சொற்களும் கருத்துக்களும் சிவனியத்தில் வேரூன்றி விட்டதனாலும், அவர் காலத் திலும் மொழி யாராய்ச்சி யின்மையாலும், அவர் போலும் பெரி யார்க்கும் ஆரியக் கலப்பை அறியவும் அதை நீக்கவும் இயலாது போயிற்றென்பதே.

இறைவன் திருவருள் பெற்றவரெல்லாம் எல்லா மறிந்தவர் என்று கருதுவது, அறியாமையின் பாற்பட்டதே. இறைவன் ஏற்படுத்தியவாறு, ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறிவுத் துறை யிலேயே வல்லுநராதல் கூடும். கணித அறிஞர் வரலாறறியா ததுபோல், மெய்ப் பொருளியலாரும் அறிவியல் அறியார். மொழிநூல் ஓர் அறிவியல். அது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே குமரிநாட்டுடன் தோன்றியதேனும், ஆரியரால் மறைக் கப்பட்டு விட்டது.

திருமூலர் போல்வார் இங்ஙனே மடையும் கான் கலந்ததைத் தம் மன வலியால் தடுக்க முடியும். ஆயின், அதன் ஆராய்ச்சியை விளக்க முடியாது. மன வலி வேறு; நூலறிவு வேறு.

மந்திரம் என்பது மன வலிமையே யன்றி எழுத் தொலிப் பன்று. முன்னுதல் = கருதுதல். முன்—மன். மன் + திரம் (திறம்) = மன்திரம்—மந்திரம். மன்—மனம்.

> "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
> மறைமொழி தானே மந்திரம் என்ப." (தொல். ௧௪௩௪).

> "எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
> திண்ணிய ராகப் பெறின்." (குறள். ௬௬௬).

எப்பேறும் நல்கவல்ல இறைவ னருளைப் பெறுவதே யாயின், அவன் திருப் பெயரை முழு நம்பிக்கையுடன் ஓதி வழி படல் வேண்டும். இறைவனுக்கு எல்லா மொழியும் ஒன்றே. ஆயினும் தமிழ், உலக முதன் மொழியும், சிவ (இறைவன்) வழிபாடு தோன்றிய மொழியும், ஆரியத்திற்கு மூல மொழியும், இளைத்தவரும் பேசக்கூடிய மெல்லொலி மொழியும், முற்றத் துறந்த முனிவர் வளர்த்த மொழியும், முதல் மறை இயன்ற மொழியும் ஆதலால், சிவ போற்றி என்னும் செந்தமிழ்த் திருவைந் தெழுத்தே சிவனுக்கேற்ற சிறந்த மந்திரமாம்.

'நம' என்னும் வட சொல் உடல் வணக்கத்தை மட்டும் குறிக்கும். 'போற்றி' என்னும் தெய்வத் தமிழ்ச் சொல்லோ, வழுத்துதலோடு கூடிய வணக்கத்தையே குறிக்கும்.

'சிவாய நம' என்பதிலுள்ள உயிர் நாடிச் சொல், சிவ என்னும் தீந்தமிழ்ச் சொல்லே. ஆதலாற் சிவ போற்றி என்பதே அறிவுடைத் தமிழர்க்கு உரியதாம். சிவ சிவ என்றோதி வணங்கினும் போதும்.

"சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே" (திருமந். ௨௭௦௭).

எந்த எழுத்திற்கும் குறிப்புப் பொருளாக எதையும் குறிக்கலாம். ஒவ்வொரு மதத்தாரும் ஒவ்வோர் எழுத்திற்கு ஒவ்வொரு பொருள் குறிப்பர். கடவுள் வணக்கமும் முழு நம்பிக்கையும் கலந்தாலன்றி எந்த எழுத்தும் சொல்லும் பயன் படா.

இராயிரம் ஆண்டாக வழங்கி வந்ததனால் மட்டும், எந்தத் தொடர்ச் சொல்லும் உண்மையான மந்திரம் ஆகி விடாது. தமிழறியாத ஆரியர்க்கே 'சி வா ய ந ம' என்பது உரியதாம். தமிழர்க்கு உரியது சிவ போற்றி என்பதே. இது ஆரிய ஐந்தெழுத்திலும் வலிமையுள்ள தென்பதைத் தொடர்ந்தோதிக் காண்க.

"சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி"
"சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி"
"தென்னா டுடைய சிவனே போற்றி"
"சிறவே போற்றி சிவமே போற்றி"
"சித்தனைக் கரிய சிவமே போற்றி"

என்று மாணிக்கவாசகரே தம் 'போற்றித் திருவகவ'லில் வழுத்தியிருத்தல் காண்க.

'சிவனே' என்பது சேய்மை விளி வடிவும், 'சிவ' என்பது அண்மை விளி வடிவும், ஆன ஒரே சொல்லே. சிவனை முன்னிலைப் படுத்தியோ உன்னிலைப் படுத்தியோ விளிக்கும் போது,

'சிவ' என்னும் வடிவே ஏற்றதாம். ஆதலால், 'சிவனே போற்றி' என்பதும் 'சிவ போற்றி' என்பதும் ஒன்றேயாம். இவையே, ஆரியர் தென்னாடு வருமுன்பும் இந்தியாவிற்குட் புகுமுன்பும், தொன்று தொட்டு வழங்கிய குமரி நாட்டுத் தமிழ்ச் வழக்காம். வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழையாரியம் தேவமொழி யென்னும் ஆரிய ஏமாற்றும், தமிழரின் குருட்டு மூடநம்பிக்கையுமே, சிவ போற்றி என்னும் ஒருமொழி மூல உண்மைத் திருவைந் தெழுத்தை மறைத்த தென்று, உண்மையறிந்து செந்நெறி கடைப் பிடிக்க.

'சிவாய நம' என்னும் சமற்கிருதத் தொடரும், 'obeisance to Siva' என்னும் ஆங்கிலத் தொடரும், பொருளளவிலும் பயனளவிலும் ஒன்றே.

சிவன் என்னும் தென்சொல்லைக் கடன் கொண்டு, அதை ஒப்புக்கொள்ளாது வடசொல்லென்று ஏமாற்றும் ஆரியப் புரட்டு, இறைவனுக்கு ஏற்குமா? அப் புரட்டுச் சொல் மந்திரமாகுமா? என்னறிக் காண்க.

(௧௫) மெய்ப் பொருளியல்

எங்கும் நிறைந்துள்ள இறைவனே, சிவனியராற் சிவன் என்னும் பெயரால் வணங்கப் படுகின்றான். சிவன் பெயர்களுள் இறைவன் என்பதும் ஒன்று. இறைவன் எங்குந் தங்கியிருப்பவன். இறுத்தல் தங்குதல்.

"இருசுடரோடியமானனைம் பூதமென்
றெட்டு வகையு முயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற் போனும்.."

(மணி. ௨௭: ௮௯—௯௨)

என்று கி. பி. ௨-ஆம் நூற்றாண்டிலேயே சிவன் வடிவங் கூறப்பட்டது. இறைவன் என்னும் பெயராலும் எண்குணத்தான் என்னும் இயல்பாலும், கடவுளும் சிவனும் ஒன்றே என்பது பெறப்படும். ஆயினும், இல்லறத்தார்க்கும் பொதுமக்கட்கும் எளிதாய் விளங்குமாறு, இறைவனையும் அவனாற்றலையும் பேருலகத் தந்தையும் தாயுமாக உருவகித்துச் சிவனும் சிவையும் என்றனர். உலகிலுள்ள உயரிய உயிரினங்களெல்லாம் ஆணும் பெண்

[illegible]

(வித்தியேசுவரனும்) நின்று தொழிற்படுவரென்றும்;

சிவம், ஆற்றல், ஓசை (நாதம்), விந்து என்னும் நான்கும் ஒடுக்க (லய) நிலையிலுள்ள சிவனின் உருவிலா (அரூப)த் திருமேனிகளும்; என்றும் நல்லான் என்பது நுகர்வு (போக) நிலையிலுள்ள சிவனின் உருவ வுருவிலா (ரூபா ரூப)த் திருமேனியும்; பெருவுடையான், உருத்திரன், மால், நான்முகன் என்னும் நான்கும் அதிகார நிலையிலுள்ள சிவனின் உருவ (ரூப)த் திருமேனிகளும், ஆகுமென்றும்;

திருவிலங்கம் (லிங்கோற்பவன்), நல விருக்கையன் (சுகாசனன்), ஆற்றல் தோற்றி (சந்திர மூர்த்தி), மணவழகன் (கலியாண சுந்தர மூர்த்தி), மங்கை பங்கன் (அர்த்த நாரீசுவரன்), சிலை கந்தர் சேர்ந்தான் (சோமாஸ்கந்தன்), சக்கர மீந்தான் (சக்ர வரதன்), முத்திருமேனி (திரி மூர்த்தி), மாலிடங் கொண்டான் (அரி யர்த்தன், சங்கர நாராயணன்), தென்முக நம்பி (தக்ஷிண மூர்த்தி), மண்டையேந்தி (பிக்ஷாடன மூர்த்தி, காபாலி), குறளன் முதுகொடித்தான் (கங்காளன்), காமனைக் காய்ந்தான் (காமாரி), காலனை யுதைத்தான் (கால சங்கார மூர்த்தி), கடல் வளர்த்தானைக் கொன்றான் (சலந்தராரி), முப்புர மெரித்தோன் (திரிபுராரி), எண்காற் புள்ளுருவன் (சரப மூர்த்தி), நஞ்சுண்டான் அல்லது கறை மிடற்றன் (நீலகண்டன்), முப்பாதன் (திரிபாதன்), ஒருபாதன் (ஏகபாதன்), வெய முருவன் (வைரவன்), விடையேறி (இடபாரூடன்), பிறைசூடி (சந்திர சேகரன்), நடவரசன் (நடராஜன்,) கங்கை தாங்கி (கங்கா தரன்) என்னும் இருபத்தைந்தும் சிவ வழிபாட்டு வடிவங்கள் என்றும்;

ஆற்றலை (சக்தி) விருப்பாற்றல் (இச்சா சக்தி), அறிவாற்றல் (ஞான சக்தி), வினையாற்றல் (கிரியா சக்தி), என மூன்றாக வகுத்தும், மேலும் தொண்டாக (ஒன்பதாக) விரித்தும், ஐம்பதாகப் பெருக்கியும்;

மாயை (மாயா, மோகினி), காலம், ஊழ் (நியதி), கலை, அறிவம் (வித்தை), விழைவு (அராகம்), ஆதன் (புருடன்) என்னும் ஏழும் அறிவு மெய்ப்பொருள் (வித்யா தத்வம்) என்றும், அவற்றை இறைவன் இறலி (அனந்தன்) என்னும் வாலறிவன் வாயிலாகக் கருவிய (காரிய)ப் படுத்துவா னென்றும்;

நிசு—நிற்பம்—நிக்ரம்—வ. நிகய. நிக்கம்—நிக்ரக.

௬. சேரா: வெல்—வெற்றம், கொல்—கொற்றம்.
குற்று—குத்து, முற்றவம்—முத்ரவம்.

இடம் உண்மையின் (இருத்தலின்) தொடர்ச்சியே காலம். அது நுண்ணிய தன்மையது. அறியும் பொருள்களை நோக்கிய இறப்பு நிகழ்வு எதிர்வு என்றும், கதிரவன் திங்கள் தோற்ற மறைவுகள் கட்டிய நிலைவேறுபாடும் பற்றிய சிறுபொழுதும் பெரும் பொழுதுமாகவும், அது பகுக்கப்படும். எதிர்வென்பது நிகழ்வாகிப் பின்பு இறப்பாகி விடும்.

கால்போல் நீண்டு செல்வது காலம். கால்—கார். கால்—காலம்—வ. கால.

"காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வருஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வருஉம் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன."

என்னும் தொல்காப்பிய நூற்பாவை (குசுஅ) நோக்குக.

உலவுதல் = வளைதல், சுற்றுதல், திரிதல், உருளுதல்.
உலவு—உலகு—உலகம்—வ. லோக.
உலகு = உருண்டையா யிருப்பது, சுற்றுவது.

உயிர், அறிவு, விருப்பம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பன ஆகியிறு கூடிய அகக் கரணங்களும் புறக் கரணங்களுமான ஆக்க மெய்ப் பொருள்களாதலால், கரு, அறிவும் (சித்தம்), விழைவு (ஆர்வம்) என்னும் அறிவ மெய்ப் பொருள்கள் உண்டென்பது வெளிப்படக் கூறலாம். ஆகவே, முற் கூறிய இருபத்தொன் மெய்ப் பொருள்களே உண்மையானவை என அறிக. சித்தம், குணம், முதனிலை (பிரகிருதி), மான் என்பன ஒரு பொருட் சொற்கள்.

திரவிட நாகரிகத்தை ஆரியமாகக் காட்டுவதற்கு, பொருட்

[illegible] பெருந்துறையும் , [illegible] [illegible] [illegible]
ஆகியன [illegible].

திருவாசகத் திருவெம்பாவைப் [illegible] [illegible] பாடலில்,
[illegible] (தோள் சக்திகளில்) [illegible] [illegible]
[illegible], கௌரி, [illegible], உமை, பராசக்தி, ஆதிசக்தி,
ஞான சக்தி, கிரியா சக்தி என்றும் [illegible], மனோன்மணி,
சர்வபூத தமனி, பலப்பிரமதனி, [illegible], [illegible],
இரௌத்திரி, சேட்டை, வாமை, [illegible] சக்தி என்றும் [illegible]
[illegible]. இவை [illegible], [illegible] [illegible] [illegible]
[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]
[illegible] [illegible] [illegible] [illegible].

[illegible] ([illegible])

[illegible] [illegible], [illegible] [illegible] நாள், [illegible]
[illegible] தமிழ் [illegible] [illegible] [illegible] [illegible]
[illegible].

[illegible], [illegible] ([illegible] [illegible]) என
[illegible] [illegible] [illegible] என்றும்; [illegible] [illegible]
[illegible] [illegible] ([illegible]), [illegible] ([illegible]), [illegible]
([illegible]) என [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]
[illegible], [illegible] [illegible], [illegible] [illegible], [illegible]
[illegible]; [illegible] [illegible] [illegible], [illegible] [illegible]
([illegible]) [illegible] [illegible] ([illegible]) என்றும்; [illegible]
[illegible] [illegible] [illegible] என்றும் [illegible] [illegible]
[illegible] [illegible] [illegible] ([illegible]) [illegible] ([illegible]),
[illegible] ([illegible]), [illegible] ([illegible]), [illegible]
([illegible]) என [illegible] [illegible]; [illegible] [illegible]
[illegible] [illegible] ([illegible] [illegible]) [illegible]
[illegible] என்றும், [illegible] [illegible] [illegible] ([illegible]
[illegible]) [illegible] என்றும்; [illegible] [illegible] [illegible]
[illegible] [illegible] [illegible] [illegible] [illegible].

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]. [illegible]
[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]
[illegible]. [illegible] [illegible] [illegible] [illegible]
[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

முயலெழுத்துப் போல் மறையும். அவற்றைக் குறிக்கும் வரிவடிவங்களோ, அவை எழுதப்பட்ட பொருள்கள் உள்ளவரை கட்புலனாகி நிற்கும்.

நாடாப் பதிவாளிற் பதியப்பட்ட பேச்சும் பாட்டுமான ஒலிகளும், அவை தோன்றிய வுடனேயே மறையும்.

எல்லா வொலிகளும், கருத்தறிவிக்கும் குறிகளான சொல்லும் சொல்லுறுப்புமாகப் பயன்படா. மாந்தன் வாயிற் பலுக்க (உச்சரிக்க)க் கூடிய ஒலிகளே சொற்களாம். ஒரு வகுப்பார் அல்லது இனத்தார் வழங்கும் சொற்றொகுதியே மொழியாம்.

மொழியில்லாமற் பறவையும் விலங்கும் போல் ஒரு சில வொலிகளைக் கொண்டே, முந்தியல் மாந்தர் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தனர்.

முதற் காலத்திற் சொற்களாகிய மொழியொலிகள் தோன்றின. நாகரிக மாந்தன் மொழியறிவு பெற்ற பின்பே, சொற்களை எழுத்தொலிகளாகப் பகுத்தான். ஓரெழுத் தொலியாகவும் பல வெழுத் தொலியாகவும் சொற்கள் இரு வகையாய் அமையும்.

பல எழுத்தொலிகள் மக்களெல்லார்க்கும் பொதுவாயினும், மாந்தனின் வளர்ச்சிக் காலம், தட்ப வெப்ப நிலை முதலியவற்றின் வேறுபாட்டால், பல இனத்தார் மொழிகளிற் சிலவும் பலவுமான சிறப்பெழுத்தொலிகளும் அமைந்துள்ளன.

தமிழர் குமரிநாட்டுத் தோன்றிய முந்திய இனத்தாராதலின், அவர் மொழியில் முப்பதொலிகளே அமைந்துள்ளன. அவை பெரும்பாலும் மிக எளியன. ஆரியர், அவருள்ளும் வேத ஆரியர், மிக மிகப் பிந்திய வராதலின், அவர் மொழியில் மிக ஒலிகள் அமைந்துள்ளன. அவற்றுட் பல ஒலிக்கற்கு அரியன; சில செயற்கை யானவை.

சிவனிய மெய்ப் பொருளியலில் எழுத்து ௫௧ என்று கூறி யிருப்பது, சமற்கிருதம் நோக்கியே யாம். அது கலவை மொழி யொன்று. கோலெழுத்துக் காலத்திலும் வட்டெழுத்துக் காலத்திலும் தமிழிலும் ௫௧ எழுத்திருந்தன என்று கூறுவது, வரலாற்றறிவும் மொழி நூலறிவும் அறவும் இன்மையையே காட்டும். கோலின்

களில் ருக வினைக்கேற்றி எழுத்தாலத்தி (அக்கராலத்தி) எடுப்பதும், ஆரிய மொழி யமைப்புப் பற்றியே.

எழுத்தொலி அல்லது மொழியொலி மூச்சுக் காற்றாகிய உயிர்ப்பு வளியாற் பிறக்குமே யன்றி, ஆரியர் கூறியது போல் உதானன் என்னும் உந்தி வளியாற் பிறவாது.

காட்சியும் கருத்தும் ஆகிய இருவகைப் பொருள்களும் தோன்றிய பின்னரே, அவற்றைக் குறிக்கும் சொற்கள் மாந்தரால் அமைக்கப்பட்டன. பொருள் தோன்றிய போதே சொல்லும் உடன் தோன்றிற் றென்றும், சொல் இயற்கையாகப் பொருளுணர்த்து மென்றும், இடுகுறியாகவும் சொற்கள் இருக்கு மென்றும், வடமொழி தேவமொழி யென்றும், அது வேறெம் மொழியினின்றும் கடன் கொள்ளாதென்றும், உண்மைக்கும் மொழிநூற்கும் மாறான பல அறியாமையும் ஏமாற்றும் ஒருங்கே கலந்த கூற்றுக்கள், தமிழுக்கும் தமிழனுக்கும் ஓரளவு கூற்றாகவே முடிந்தன.

"அகார முதலாக ஐம்பத்தொன் றாகி" (திருமந். ௨௯௫௦),

"ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி யெழுத்தவை ஐம்பத்தோ டொன்றென்பர்"

(ஷை ௯௪௨),

"அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே"

(ஷை ௯௪௩),

"ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே."

(ஷை ௯௪௪),

என்று திருமூலர் திருமந்திரத்தினின்று மேற்கோள் காட்டிப் பயனில்லை. இதற்கு விடை திருவைந்தெழுத்து விளக்கத்திலேயே கூறப்பட்டு விட்டது. "ஐம்பத்தோ டொன்றென்பர்." என்று பிறர் கூற்றாகக் கூறியதும் இங்குக் கூர்ந்து நோக்கத் தக்கது. உலகனைத்துந் தழுவிய வரலாறும் மொழிநூலும்

பிற அறிவியற் செய்திகளை, ஒருசார் தமிழர்க்கு மட்டும் ஏற்குமாறு திரித்துக் கூறுவதால், கருதிய பயன் கைகூடி விடாது. ஓர் உலகப் பொதுவுண்மையை உலக அறிஞர் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். பொய்யொடு கலந்த மெய்யும் பொய்யாகவே போம்.

(௧௮) இறையுயிர் உறவுக் கொள்கை

இறைவனுக்கும் ஆதனுக்கும் இடைப்பட்ட உறவியல்பு பற்றி, ஒருமை (அத்துவிதம்) என்னும் ஒற்றுமையுறமும் (அபேதவாதமும்), இருமை (துவைதம்) என்னும் வேற்றுமையுறமும் (பேதவாதமும்), சிறப்பொருமை (விசிஷ்டாத்துவிதம்) என்னும் ஒன்றிய வேற்றுமையுறமும் (பேதாபேதவாதமும்) தோன்றியுள்ளன. இம் மூன்றற்கும் பொதுவான தூவொருமையே (சுத்தாத்துவிதமே) சிவனியக் கொள்கையென, இக்காலக் கொண்முடிபர் கூறுவர். தூவொருமையை வெள்ளொருமை எனினும் ஒக்கும்.

இறைவனொடு ஆதன் இரண்டறக் கலந்ததெனின், பின்னதன் இன்பநுகர்ச்சிக் கிடமில்லை. இரண்டும் வெவ்வேறெனின், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மைக்கு இழுக்காகும். ஆகவே, சிறப்பொருமை என்பதே உத்திக்குப் பொருந்துவதாகும்.

ஒருமையும் இருமையும் ஆரியராற் புகுத்தப்பட்ட கொள்கைகள். சிறப்பொருமை இராமானுசாச்சாரியரால் திருமாலியத்திற் புகுத்தப்பட்டதேனும், அதுவே பழந்தமிழ்க் கொள்கையாகும். ஆரியக் கொள்கைகள் தோன்றும் வரை, அது கூறப்படத் தேவையின்றி மறைவாயிருந்தது. மூக்கொள்கையையுந் தழுவியது தூவொருமை யென்பது, முரண்பட்டதும் கோமுட்டி சான்றுரை போன்றதுமாகும்.

இறைவனின் நிழல் வடிவே எல்லாப் பொருள்களுமென்றும், காண்பனவெல்லாம் கனவிற் கண்டவை போலப் பொய்யென்றும், இம் மெய்யுணர்வைப் பெற்றவனிற் பிறப்பின்றி வீடுபெறலாமென்றும், கூறுவதெல்லாம் பிதற்றல்களும் பித்துரைகளுமே.

இந்நானும் ஆதலும் ஒன்றிறன்று சொல்லிக் கொண்டு, நாள்தோறும் மக்கள் வருடப்பும் பிராமண ஆயர்வும் திறப்பிலையைத் தலைவொன்று கூறுவது, எத்துணைத் தன்மூரமும் செருக்கும் மான கூற்றும்!

(எ) மதப் பிரிவுகள்

சிவனியம், மாலியம் என இரண்டாகவே இருந்த மதங்கள், குமரியம் (கௌமாரம்), ஆசிய நாலவம் (காணபத்தியம்), கதிரவம் (சௌரம்), காளியம் (சாக்தம்) என்னும் நான்கொடு ஆறாயின.

சிவனியத்தில் ஒன்றே, அகச் சமயம் ஆறென்றும் அகப் புறச் சமயம் ஆறென்றும் பன்னிரு பிரிவுகள் தோன்றின.

அபிதான சிந்தாமணியார் கூறிய சைவம், அறுசமயம் முதலிய பதினேழு சிவனியப் பிரிவுகளைக் கூறியுள்ளார்.

பாசண்டம் என்னும் சிலப்பதிகாரச் சொற்கு (௯: ௬௦), தொண்ணூற்றாறு சமய சாத்திரத் தருக்கக் கோவை என்று பொருளுரைத்துள்ளார் அடியார்க்கு நல்லார்.

“தொண்ணூற் றறுவகைக் கோலமும் வல்லவன்”
(வளையாபதி).

“பாசண்டத் துறையும் இவற்றுட் படாஅம்
பேசிய தொண்ணூற் றறுவகைப் பகுதே.”
(திவா. கட-ஆறுவது).

மதப் பிரிவுகள் பல்கினமையால், தமிழ்க் கடவுட் கொள்கையும், தமிழர்க்குள் பிரிவினையும், மேன்மேலும் மிக்கன.

(ஐ) கடவுட் சமய மறைப்பு

உருவ வழிபாட்டுத்தொடர் ஆரியர்க்குப் பிழைப்பும், தமிழரை முன்னேற வொட்டாது அடிமைத் தனத்துள் அமிழ்த்தும் கருவியும் ஆனமையால், கடவுட் சமயம் மறைக்கப் பட்டது.

சிறு தெய்வ வணக்கம்

சிறு தெய்வங்களையே வழுத்தும் வேத மந்திரங்களைக் கோவில்களில் ஓதுவிப்பதும், மழை வேண்டும்போது வாரணை மன்றாட்டை (வருண ஜபத்தை)ச் செய்விப்பதும், மனை கட்டும் போது 'வாஸ்து புருஷ(ன்)' என்னும் மனைத் தெய்வத்தை வணங்குவதும், பெருந் தேவ வழிபாட்டிற்கு மாறான சிறு தெய்வ வணக்கமாம்.

கடவுட்பெயச் சிறப்பு

எங்கும் நிறைந்து எண்ணிறந்தும் எட்டாது எல்லாவற்றை யுங் கடந்து நிற்கும் பரம்பொருளாகிய கடவுட் பெயரை, பெருந் தேவ மதத்தில் ஆள்வதும் பொருந்தாத் திருக்கையில், சிறுதெய் வங்கட்கும் முனிவர்க்கும் துறவியர்க்கும் குருக்கட்கும் பிராம ணர்க்கும் முறையே ஆண்டதும் பன்மையில் வழங்கியதும், கட வுட்பெயச் சிறப்பாம்.

பல்தெய்வ வணக்கம்

உண்மைத் துறவியரும் பெரும் புலவரும் சிறந்த இறையடி யாரும் ஒரு பெருமட் திருவனருமான குமர குருபர அடிகளும், தம் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநா யகன், திருமால், சிவ பெருமான், (சித்தி விநாயகன்), முருகன், நான் முகன், தேவர் கோன், திருமகள், கலைமகள், காளி, எழு மாதர், முப்பத்து மூவர் என்னுந் தெய்வங்களையும்,

முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் என்னும் பனுவலில், விநாயகன், வினை தீர்த்தான் (வைத்திய நாதன்), தையல் நாயகி, (கற்பக விநாயகன்), நான் முகன், தேவர் கோன், திருமகள், கலைமகள், எழுமாதர், முப்பத்து முக்கோடி தேவர் என்னும் தெய்வங்களையும் வணங்கி யிருத்தல்.

(உ) ஆரிய மேம்பாடு

குல உயர்த்தம்

கண்ண பிரான் பாரதப் போர் தொடங்குமுன் அருச்ச னனுக்கு அறிவுறுத்திய செவியறிவுறூஉவாக, கடைக்கழகக் காலத்தில் ஒரு வடக்காரப் பிராமணனால் கட்டி வரையப்பட்ட பகவற் கீதை என்னும் சமற்கிருதப் பனுவலில், பிராமணர் சத் திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால் வரணத்தார்க்கும்,

[illegible]

படைக்கப்பட்டன வென்னும் பொய்யான செய்தியை; அவன் சொல்லி யிருக்க முடியாது; சொல்லி யிருப்பின், இறைவனின் தோற்றரவாக இருந்திருக்க முடியாது.

ஆகவே, ஆரிய நால் வரண ஏற்பாட்டை நிலை நிறுத்த வேணவாக் கொண்ட பிற்காலத்துப் பிராமண னொருவன் கட்டிய செய்தியே, வியாச பாரதப் பகுதியாக இடைச் செருகப் பட்டதென வுணர்க.

இளங்கோ வடிகளும் திருமூலரும் போன்ற துறவியர்க் குரிய அந்தணன், ஐயன், முனிவன் என்னும் பெயர்கள் மட்டுமன்றி, தெய்வத்திற்கே யுரிய பகவன் என்னும் பெயரும், பிராமணர்க்கு வழங்கி வந்திருப்பது, அவர்க்கு ஏற்பட்ட குல வுயர்த்தத்தைக் காட்டும். துறவு நிலையில் எல்லாரும் சமமேனும், இன்றும் சங்கராச்சாரியாரைப் பெருமிதத்தொடு நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து வணங்கும் மன்னரும் வென்லையரும்; தமிழ மடத் தலைவரை அங்ஙனம் வணங்குவ தில்லை.

அந்தண வாழ்வு

மூவேந்தராலும், பிராமணர் கூட்டங் கூட்டமாகச் சதுர்வேதி மங்கலம் என்னும் புதிய குடியிருப்புக்களிற் குடியேற்றப் பட்டனர். அது அகர மேற்றுதல் எனப்பட்டது. அதைத் திருமூலரும்,

“அகரம் ஆயிரம் ஆரியர்க் கீயிலென்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென்
பகரும் ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரில் லென்பது நிச்சயந் தானே.”

(திருமந். கஅஉச),

“ஆறிடும் வேள்வி அவிசொரும் நாலவர்
கூறிடும் விப்பிரர் கோடிபே றுண்பதில்
நீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.” (ஷ கஅஉரு),

என்று கண்டித்தார்.* அகரம் மருத நிலத்தூர். ஆகையால், சதுர்வேதி மங்கலம் நல் வயல்களோடு கூடியது.

---

* இங்குக் காட்டப் பட்டுள்ள திருமந்திரச் செய்யுட்கள் சை. சி. நூ. ப. க. பதிப்பு. வே. விசுவநாதம் பிள்ளை பதிப்பில், இரிடத்தும் அந்தணர் என்னும் சொல்லே உள்ளது.

திருநாள் பெருநாட்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும், மூவேந்தரும் பிராமணர்க்குத் துலை நிறை (துலாபாரம்), பொன்னூ (இரணிய கருப்பம்), ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர்.

வீடும் நிலமுமில்லாத ஏழைப் பிராமணர்க்கெல்லாம், கோவில்களில் கட்டுப் புரைகள் அமைக்கப் பட்டன.

பெருங் கோவில்களில், ஆயிரக்கணக்கான பிராமணப் பூசகர் எளிய பணி செய்து இன்பமாக வாழ்ந்து வந்தனர். தில்லையில் மட்டும் மூவாயிரம் பேர் இருந்தனர். அதற்குக் கேட்பார் கேள்வியில்லை.

இலவசக் கல்வி

முக்கூடல், எண்ணாயிரம், திருவொற்றியூர் முதலிய பல இடங்களில், பிராமண மாணவர்க்கு மட்டும், ஊண், உடை, உறையுள், எண்ணெய் முழுக்கு, நோய் மருத்துவம், பொத்தகம், கல்வி ஆகிய அனைத்தும் இலவசமாக நடைபெற்றது.

கொலைத் தண்டனையின்மை

பிராமணனுக்குக் கொலைத் தண்டனையாவது, அவன் தலையை மொட்டை யடித்து அவன் பொருள்களுடன் அவனை வேற்றூர்க்கு அனுப்பி விடுவதே, என்று மனுதரும சாத்திரம் கூறுகின்றது. அரசனுட்பட, யாரேனும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்று விடின், அப் பிராமணனது ஆவி கொன்றவனைத் தொடர்ந்து பழிவாங்கி விடும் என்று, பிராமணர் ஒரு கருத்தைப் பரப்பி விட்டனர். அதனால், சேரர் நாடுகளில், பிராமணக் குற்றவாளிக்குக் கொலைத் தண்டனை விலக்கப் பட்டிருந்தது.

மூன்றாங் குலோத்துங்கச் சோழன் ஒரு கொலைக் குற்றவாளியான பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யிட்டான். அதனாற் பிராமணரிடையே ஒரு படபடப்பு ஏற்பட்டதாகத் தெரிகின்றது. அது பற்றிய கதை வருமாறு:—

குலோத்துங்கச் சோழன் ஒரு பிராமணனுக்குக் கொலைத் தண்டனை யிட்டான். அதனால் அப் பிராமணன் ஆவி அரசனை அல்லும் பகலும் தொடர்ந்தது. அரசன் அதினின்று தப்புவதற்கு

எல்லாச் சிவன் கோயில்களிலும் வழிபட்டான். இறுதியில் திருவிடைமருதூரில் அடியார் நின்றிருந்து. ஆயினும், அரசன் கோயிலிலிருந்து வெளியே வந்த போது, அங்கும் அவ்வுருவம் காத்துக் கொண்டிருந்ததைக் கண்டு இறைவனிடம் முறையிட்டான். இறைவன் திருவுளப்படியே மேலைப் பக்கத்திலுள்ள ஒரு அதிசயமான அமைப்புடைய பக்கம் போனான், பிறகு கோபுர வாசல் வழித் தப்புவித்தான். அவன் பின்னும், அரசன் அஞ்சித் தன் முன்னை வேலியே ஒரு கல் நெடுங்கை விரைந்தெறிந்துத் திரும்பிப் பார்த்த போது, பிரமஹத்தி வாயிற் புறம் போய் தொடர்ந்து நின்று விட்டதைக் கண்டான். அவ் விடமாகிய திருவுளத்தில், தன் நன்றிக் கீர்த்திக் கிசைவுடன் ஒரு சிறிய கோயிலைக் கட்டினான்.

இச் சரிதையை விளக்கும் பொருட்டாக, திருவிடை மருதூர்க் கோயில் திருமுற்றத்தைக் கடந்ததும் ஒரு அரசனும், கிழக்கு வாயிற் பக்கத்தில் பிரமஹத்திப் பொம்மையும், கோவிற் கோபுரத்தின் மீதும், இன்றும் உள்ளன.

எல்லாம் வல்ல இறைவனே பிராமணர் பேச்சுக்கு அஞ்சிய போது, மாபெரும் வேந்தர்களும் மக்களும் அஞ்சாதிருக்க முடியுமோ?

கருணைத் தீர்த்தன் என்று பெயர் பெற்றிருக்க வேண்டிய வேந்தன், வரகுணதேவனாய் எனப் பெயர் பெற்றது, இவர் சிவனன்னும் பிராமணக் குரலின் வடமொழி வெறியாகும்.

கோயிற் கலை

தெய்வ வடமொழியே திருக்கோயிற் பொருட்களின் திருவிழாவிலும் பயன் படுத்துவதும், வைணவரேனும் தீராத் தீமையாகக் கருதப்படும்.

திருப்பணித்தொட்ட கோயிலின் வெளிக் கட்டடம் திருப்பாலைக்கு, ஒரு நாள் மேலே அழகிய மண்டபமாக இடப்பட்டது.

தஞ்சாவூரை ஆண்ட விசயராகவ நாயக்கர் (கி. பி. 1633—1673), தம் குடிகளின் சேமத்தைக் காக்க, நாள் தோறும் தான் உண்ணும் முன் பல்லாயிரம் பிராமணருக்கு

உண்டி படைத்து வந்தார். ஓராண்டு பன்னாள் விடாப் பெருமழை பொழிந்து எங்கும் வெள்ளமாகி விட்டதனால், பிராமணருக்கு உண்டி சமைக்க விறகு கிடைக்கவில்லை. அதனால், அரண்மனையின் ஒரு பகுதியை இடித்து, அதிலுள்ள உத்தரம், துலாக் கட்டை, கைமரம், சட்டம், கம்பம், நிலை, கதவு, பலகணி முதலிய எல்லா மர வுறுப்புக்களையும் வெட்டி யெரிக்க நாயக்கர் உத்தரவிட்டார். அவை தீர்ந்த பின், பிராமணருண வு தடைபடுவதறுவாறு, அரண்மனையி லுள்ள விலை யுயர்ந்த பட்டாடைக ளெல்லாம் எண்ணெயில் தோய்த்து எரிக்கப் பட்டன.

இந் நிலையில், திருவரங்க நாய்ச்சியாரின் விலை மதிக்க முடியாத வயிர மூக்குத்தி களவு போய் விட்டது. அங்குள்ள இடவகன் (ஸ்தானிகன்) ஆன பிராமணப் பூசகன் திருடினானென்று அக் கோவி லதிகாரிகள் அவனை நையப் புடைத்தனர். அவன் அடி தாங்காது நாயக்கரிடம் வந்து முறையிட்டான்.

உடனே ஒரு பிராமணப் பெண், அரங்க நாயகி தன் மீதேறியதாக நடித்து அணங்காடி, "பிராமண வுண்டி சமைக்க அரண்மனைப் பட்டாடைகளை எண்ணெய்த் தோய்த் தெரித்த போதெழுந்த புகையைப் பொறுக்க முடியாது, மடைப்பள்ளியா ரெல்லாம் ஓடிப் போய் விட்டனர். அரங்க நாயகியே ஒரு பிராமண மடை மகளாக வந்து சமைத்தாள். அவளும் புகையால் முகத்திலும் மூக்கிலும் தாக்குண்டு, அங்கிருந்த கழு நீர்த் தொட்டியில் மூக்குச் சிந்திய போது, அவள் மூக்குத்தி அத் தொட்டிக்குள் விழுந்து இன்னும் அங்கேயே கிடக்கின்றது. அதற்காகக் கோவிற் பூசகனை அடிப்பது அறங்கடை." என்று விளம்ப, நாயக்கரும் அங்ஙனமே மூக்குத்தியைக் கண்டெடுத்து, அரங்க நாயகியே தன் அரண்மனைக்கு வந்தருளினாளென்று அளவற்ற மகிழ்ச்சி கொண்டாடி, அம் மூக்குத்தி போல் என் மூக்குத்தியும் நாய்ச்சியார் பொற் படிமையொன்றும் செய்வித்து, மேள தாளங்களுடன் திருவரங்கத்திற்கு அட்டோலக்கமாய் அனுப்பி வைத்தார்.

அங்கூர்க் கோவிற் பூசகன், பூசை வேளையில் திருவமுது படைக்காது வெறுங் கொட்டு முழக்கம் மட்டும் செய்வித்து வந்தது,

(ஞ) தமிழ மத உட்போர்

கிறித்தவமும் இசலாமும் போலச் சிவனியமும் மாலியமும் வேறுபட்ட மதங்களாம். ஆயினும், இரண்டும் இறைவனையே வெவ்வேறு பெயரால் வணங்குவனவாம். ஆதலால், சிவனைப் போன்றே திருமாலும் முத்தொழில் செய்பவன் என்று கூறப் படும்.

> ''சமயகோடிக ளெலாம், தந்தெய்வம் எந்தெய்வமென்
> றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது''

என்று தாயுமானவரும்,

> ''முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்''

என்று திருமூல நாயனாரும்,

> ''தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழற் கமலமன்ன
> தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கைகண் டாருமஃதே
> வாள்கொண்ட கண்ணார்யாரே வடிவினை முடியக்கண்டார்
> ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண்
> டாரையொத்தார்.''

என்று கம்பரும், பாடியிருப்பதை நோக்குக.

சிறுதெய்வ வணக்கத்திலேயே நீண்ட காலமாக அடிப்பட்டுக் கடவுளைப் பற்றிக் கருத்தில்லாத ஆரியர், சிவனும் திருமாலும் வேறென்று கொண்டு அவரை முத்திருமேனிக் கூண்டிற்குட் புகுத்தி, ஒவ்வொரு தொழிலே வகுத்ததனால், சிவனியரும் மாலியருமான தமிழரும் மயங்கி, முத்தொழி லிறைமை யில்லாத சிவ மாலருள் எவன் பெரியவன் என்று வினா வெழுந்து, அதனால் தமிழர்க்குள்ளேயே கடும் போர் மூண்டது.

சிறந்த சிவனடியானான இரண்டாங் குலோத்துங்கச் சோழன் (கககஅ—ககரு0) இப் போரில் ஈடுபட்டு, ''சிவனினும் பெரிய தெய்வ மில்லை.'' என்னும் வாசகம் பொறித்த செப்புப் பட்டயத்திற் கையெழுத் திடுமாறு, திரு இராமானுச அடிகளை அழைத்தான். அடிகட்குத் தலைமாணாக்கக் கூரத்தாழ்வான் என்னும் மாணவகரே (சீடரே) சென்று, ''சிவத்திலும் பெரியது துரோணம்.'' என்று கூறியதனால், உடனே தம் இரு கண்ணையும் இழந்தார்.

வடமொழியிற் சிவம் என்பது குறுணி (ஒரு மரக்கால்) என்றும், துரோணம் என்பது தூணி (இரு மரக்கால்) என்றும் திருமால் என்றும், பொருள்படும். சிவத்தினும் பெரியவன் திருமால் என்னுங் கருத்தை, இங்ஙனம் நகையாண்டி செய்து கூறிய தனால், சிவனையும் துரோணங்களையும் ஒருங்கே பழித்த குற்றத்திற் குள்ளானார் கூரத்தாழ்வார். இராமாநுச அடிகளோ, இவ்வினைவை அறியுமுன்னரே, ஒய்சள நாட்டிற்கு விரைந்து சென்று தப்பினார்.

"சிவஞான போதம்" (சிவ ஞான போத) ஆசிரியர் மெய் கண்டார், வரலாற்றறிவும் மொழிநூலாராய்ச்சியும் அக்காலத்தின்மையால், முத்திருமேனிக் கொள்கையினின்று தப்ப வழி தெரியாது, "அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்னுரு வட்டவழி ஏரண முறையைக் கையாண்டு, சிவனுயர்வை நாட்டினார்.

தொன்மை (புராண)க் கதைகளையே சான்றாகக் கொண்டு, சிவமாலின் ஏற்றத் தாழ்வைக் கூறும் அரிஹர (ஹரிஹர) தாரதம்மியம் என்றொரு தமிழ்ப் பனுவலுமுண்டு. இது அப்பெயர் கொண்ட வடநூலின் மொழிபெயர்ப்பு.

௪. சிவனியர் ஆரியச் சார்பும் திருமாலியர் தமிழ்ச் சார்பும்.

சிவனியம் மாலியம் இரண்டும் தமிழமதங்களேனும், முந்தித் தோன்றியதனாலும், பெரும்பான்மைத் தமிழரால் கைக்கொள்ளப் பெறுவதனாலும், சிவனியமே மிகுந்த தமிழ்ச் சார்பாயிருத்தல் வேண்டும். ஆயின், இயற்கைக்கு மாறாகத் திருமாலியமே மிகுந்த தமிழ்ச் சார்பாகவுள்ளது.

சிவனியம்	மாலியம்
ஆரிய வேதமே வேதமெனத் தமிழராலும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.	நாலாயிரத் தெய்வப் பனுவலும் ஆரிய வேதத்தோடொப்பத் திராவிட வேதம் என (த்தென்கலை)ப் பிராமணராலும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.
மெய்ப்பொருளியல் ஆரியக் கலப்பு மிக்கது.	மெய்ப்பொருளியல் ஆரியக் கலப்பில்லது.
திருஞானசம்பந்தராகிய பிராமணரே தலைசிறந்த அடியார்.	நம்மாழ்வாராகிய தமிழரே தலைசிறந்த ஆழ்வார்.

சிங்களம் | **தமிழ்**

கீர்த்தி நடேசுவரன் திருப் படிமத்தைக் காசார் கற்று சிறந்த ஆடவரான நந்தனும், நின்னைக் கைதவர் என்று நீங் கிட்டுக் கொடுத்துப் பட்டார்.

திருமாங்கை நம்பி திருப்படிமை யைக் காண அற்புதச் செல்வ யின் நின்று திருப்பாதுகைத்தார், திருமாங்கை நம்பி செல்வன் துவிளைப் புகழ்ந்தேத்திய பிரா மனர் தோக் கின் எதிர் கொண்டு வரப்பட்டுக் கேட்டுத் திரு முன்பு திருக்குறி பெற்றார்.

தெய்வம் பெருகும் சைவ ஜாதர் பெரும் திருநாள் போகும் பெரும்பாகும் உடனே நகரா அமைந்தது, நாற்றமும் பட்டுள்ளன.

செல்வம் பெருகி, ஆறுமாதம் போகும் திருநாள் பெருமை பெருகிப்பாகும் தென் சோர ஊராக அமைந்துள்ளன.

கொன்ன நாடு சிறு பெருந்து வாசியின்ன ஆதியா நுழைந்தது உறுவது.

சென்ன நாடு சிறுபெருந்து வாகினத் தமிழ் நுழைந்தது சொல்லது.

திரு நினைவிடப் பாருகோரவர் பதினைந்தாம் நூற்றாண்டின் வாயிலில் நின்று பாடினர். திருமாதிருநும் தம்மையே கோயில் வாயிலில் நின்று பாட, அதன் பின் ஆயர்க்கு வடமொழிச் சொல் சேரும் வகையில் தமிழாக்கப்பட்டது. இருக்கப்பெற்ற சம்பந்தர் அவரைச் சேவிப் புறப்பட்டுச் சென்று நின்று வித்தார்.

"நன்னெடிய சீர்த்தி நம்பிரான் கேள்வி
மன்னுறு ஞானச் சம்பந்தன் சொன்ன
பன்னிரண்டு பாடல்.................."

"பெரும்புனல் சூழ்தரு மாடக் காழி
ஞானம் உணர் சம்பந்தன் சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்.................."

"மண்டலம் மிசைய காழ்தரு பதி
ஞானசம்பந்தன் சொல்ல
சொல்லும் சொல்லமிழ்து.................."

என்றும், இறைவரும், சம்பந்தர் தமிழ் சேதுபதி பதிகத்தினும் இருக்கில் தன்மைப் பற்றிக் குறிக்கும் முறைமையைப் பற்றி,

அப்பர் சுந்தரர் தேவாரப் பாடல்களையும், நோக்கின்,

"சம்பந்தன் தன்னைப் பாடினான்
சுந்தரன் பொன்னைப் பாடினான்
என்னப்பன் என்னைப் பாடினான்."

என்று இறைவன் கூற்றாகக் கூறும் மக்கள் சொலவடை ஓரளவு பொருந்த முன்னதாகவே தோன்றுகின்றது.

சம்பந்தர் வேதத்தையும் வேதியரையும் வேள்வியையும் பலவிடத்தும் பாராட்டிப் போற்றி யிருப்பதை நோக்குமிடத்து, அவர் சிவ நெறியை மட்டுமன்றி வேத நெறியையும் காக்கவே, சமண மதத்தைப் பாண்டி நாட்டில் தொலைத்தார் என்று கருத நேர்கின்றது.

மறைக் காட்டில், திருநாவுக்கரசர் பாடிய பதிக இறுதியில் கதவு திறந்ததும், சம்பந்தர் பாடிய பதிகத் தொடக்கத்திலேயே கதவு சாத்திக் கொண்டதும், திருவீழி மிழலையிற் சம்பந்தர் படிக்காச வட்டங் கொடுத்தும் நாவுக்கரசர் படிக்காச வட்டங் கொடாதும் மாற்றப் பட்டதன் விளைவான பிராமணச் சூழ்ச்சி போலும்! மறைக்காடு என்னும் பெயரே, அவ் வூர்ப் பிராமணப் பூசகரின் புரட்டை விளக்கப் போதிய சான்றாம்.

முத்தொழிற் சிவனை அழிப்புத் திருமேனி யாகவும், முத்தொழின் மாலைக் காப்புத் திருமேனி யாகவும், ஆரியர் வகுத்த தனும் மாலியம் தமிழகத்தில் வர வர வளர்ந்து வந்திருக்கின்றது என்னலாம். இராமாயண பாரதக் கதைகளும் இதற்குப் பெரிதும் துணை செய்திருக்கின்றன.

மாணியரான தொல்காப்பியர், சேயோனும் குறிஞ்சியும் முதலாகச் சொல்லவேண்டிய திணைகளை, கி. மு. ௭-ஆம் நூற்றாண்டிலேயே மாயோனும் முல்லையும் முதலாகச் சொல்லி விட்டார்.

தமிழச் சிறு பிள்ளைகட் கெல்லாம், கடைக் கழகக் காலத்திற்கு முன்பிருந்தே, மத வேறுபாடின்றி ஐம்படைத் தாலி காப்பணியாக அணியப்பட்டு வந்திருக்கின்றது.

நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங் கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்று விட்டது. இடைக் காலத்தில், 'அரி ஓம் நம' என்று தொடங்கி எழுத்தறிவிக்கப் பட்டதாகத் தெரிகின்றது.

III. நிகழ்நிலை யியல்

இக்காலத்தில், சமணம் புத்தம் ஆகிய வடநாட்டு மதங்களைத் தழுவிய ஒரு சிலரும், கிறித்தவம் இசலாம் ஆகிய மேனாட்டு மதங்களைத் தழுவிய பெருங் கூட்டத்தாரும், தமிழருள் உள்ளனர்.

க. திருநான் மறை ஆராய்ச்சி

சிவனியம் மாலியம் என்னும் இரு தமிழ மதங்களினின்றும் ஆரியக் கூறுகளை நீக்கும் முயற்சி, திருவள்ளுவர் காலத்தி னின்று தொடர்ந்து வருகின்றது.

பல்லவபுரம் தவத்திரு. மறைமலை யடிகள், திருவாசகப் போற்றித் திருவகவலுக்குத் தாங்கள் வரைந்த விரிவுரையில், "மூவா நான்மறை முதல்வா போற்றி" என்னும் அடியிலுள்ள "மூவா நான்மறை" என்னுந் தொடர்ச் சொல், தொல்காப்பியம், இறையனாரகப் பொருள், திருக்குறள், தேவாரம், சிவஞான போதம் என்னும் நூல்களைக் குறிக்குமென்றும், வடமொழி நான்கு வேதங்களைக் குறிக்காதென்றும், கூறினார்கள். அதைத் திருச்சி மா. சாம்பசிவம் பிள்ளை எதிர்த்து ஒரு மறுப்புரை வெளியிட்டார்.

அதன்பின், பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை செந்தமிழ்ச் செல்வி முதற் சிலம்பில், 'திரு நான்மறை விளக்கம்' என்னும் தலைப்பில், நான்மறை என்பன தமிழ் நூல்களே யென்று ஒரு தொடர் கட்டுரை வெளியிடுவித்தார். அதன் கருத்து:

சிவபெருமான், நம் தமிழ் நாட்டில், ஒரு கல்லால மரத்தின் கீழ்த் தமிழ் மக்கள் நால்வர்க்கு அறம்பொருளின்பம் வீடென்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்தினார். அத் தமிழறிஞர், திருக்குறள் போன்ற நான்மறை நூல்களையும், அவற்றிற்குத்

துணையாக அறுவகை உறுப்பு நூல்களையும், இயற்றினர். அவை தலைக்கழகக் காலத்துக் கடல் கோளில், கழக நூல்களுடன் அழிந்து போயின. தம் சிவனியக் குரவர் கருத்தும் இதுவே. — என்பதேயாம்.

இதையும் சாம்பசிவம் பிள்ளை மறுத்து, 'திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி' என்னும் உ௯௪ பக்க எதிர் நூலொன்று வெளியிட்டார். அந்நூற்கு, அவர் கருத்திற்கிணங்கிப் பல பிராமண அறிஞரும், நெல்லைச் சிதம்பரநாமலிங்கம் பிள்ளை, தச்சநல்லூர் இலக்குமணப் போற்றி ஐயர், அம்பாசமுத்திரம் காந்திமதி நாதப் பிள்ளை, திருச்சி ஆ. சுப்பிரமணியப் பிள்ளை, கூறத்தலைப் புலவர் பெரியசாமிப் பிள்ளை, கோவை (C.K.) சுப்பிரமணிய முதலியார், தஞ்சை அரசு ஆண்டகை (ராவ் பகதூர்) (K.S.) சீநிவாசப் பிள்ளை, சீகாழிப் புலவர் முத்துத் தாண்டவராயப் பிள்ளை, உயர் நூலாசிரியர் ப.மு. சோமசுந்தரம் பிள்ளை, ச. சதாசிவ முதலியார், யாழ்ப்பாணம் சிவபாதசுந்தரம் பிள்ளை, வைகலை பிள்ளை, வைத்திய லிங்கம் பிள்ளை, அருளம்பலம், ஆறுமுகம் பிள்ளை, கணேச பண்டிதர், சுவாமிநாத பண்டிதர் ஆகிய தமிழ அறிஞரும், நன்மதிப்புரையும் பாராட்டுரையும் வழங்கியுள்ளனர்.

நால்வேதம் அல்லது நான்மறை, ஆறங்கம், ஆகமம் என்பன ஆரிய நூல்களே என்பதும், திருக்குறள் தவிர இது போதுள்ள மற்றைப் பண்டை நூல்களிலெல்லாம் அந்தணர் என்பது பிராமணரையே குறிக்கும் என்பதும், சரியே. ஆயின், ஆரியச் சார்பான இற்றைப் பண்டை நூல்களெல்லாம், ஆரியர் தென்னாடு வந்து தம்மை நிலத்தேவரென்றும் தம் மொழியைத் தேவமொழியென்றும் சொல்லி ஏமாற்றி, தம் மேம்பாட்டை நாட்டி, மதத்தையும் வரலாற்றையும் திரித்த பின்னரே இயற்றப்பட்டவையாதலால், அவற்றை முதனூல்களென மயங்கி, அவற்றிற்குமுன் தமிழ் நூல்கள் இருந்ததில்லையென்று கொள்வது, வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் இன்மையால் நேர்ந்த விளைவாம். இவ் விரண்டும் போதிய அளவு இன்மையாலேயே, ஆரிய ஏமாற்றையும் அதனால் தமிழர் அடைந்துவரும் பெருங் கேட்டையும் கண்ட அடிகளும் பேராசிரியரும், இனநல நன்னோக்கமாகவே, நான்மறை தமிழர்க் குரியவையல்லவென்றும், இறந்துபட்ட தமிழ் நூல்களென்றும், கூறலாயினர்.

[illegible]
[illegible]

"[illegible]
[illegible]
[illegible]
[illegible]"[31]

"[illegible]
[illegible]
[illegible]
[illegible]"[32]

"[illegible]
[illegible]
[illegible]
[illegible]"[33]

"[illegible]
[illegible]
[illegible]
[illegible]"[34]

[illegible]

"[illegible]
[illegible]
[illegible]
[illegible]"[35]

[illegible]

"[illegible]"[36] [illegible]

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி யதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந்
தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர் ... ..."

"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் ... ..."

என்னும் சிவஞான முனிவர் கூற்றுக்கள் இக்காலத்திற் கேற்கா. வடமொழிக்கு மூலம் தென்மொழி யென்பதை, இந்நூலின் முடிபுரை யியலில், 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"

என்று பாடினார், கி. பி. மூன்றாம் நூற்றாண்டிறுதியிற் பாண்டிநாட்டிற் பிறந்து வளர்ந்து, தமிழை முற்றக் கற்று, வரகுண பாண்டியனின் தலைமை மந்திரியாரா யிருந்து, சிறந்த சிவ வடியாராக மாறிய மாணிக்க வாசகர்.

மகேந்திரமலை தெற்கே மூழ்கிப் போன குமரிமலைத் தொடரின் வடபகுதி யென்பது,

"துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தின்
அங்கண்க இலங்கையுமேழ் வரைச்சார லடுத்தேசம்."

என்னும் சிவ தருமோத்திர (கோபுர. ௨௮) அடிகளால் அறியப்படும். "மிகவும் உயர்ந் திருக்கிற பொதிய மலைக்குத் தெற்காகிய மயேந்திரகிரியின் அடிவாரத்தில், அழகிய பொன்மய மாகிய இலங்கை யென்னுந் தேசமும் பொருந்தும்." என்னும் அவ்வடிகளின் உரையை நோக்குக.

கி. பி. ௨-ஆம் நூற்றாண்டிடை வரை இருந்ததாகத் தெரிகின்ற குமரியாறு, மகேந்திரம் என வடவர் வழங்கும் குமரிமலைப் பகுதியி லின்றே எழுந்தோடி, இலங்கைத் தீவு பிரியாது பெருநிலத்தோடு சேர்ந்திருந்த காலத்தில், அதனூடு பாய்ந்து கடலிற் கலந்திருத்தல் வேண்டும்.

குமரியாற்றின் ஒரு பகுதி ஓடிக் கொண்டிருந்த காலத்திலேயே ஆரியர் ஒருசிலர் தென்னாட்டிற்கு வந்து விட்டாரேனும், மகேந்திரம் என்னும் குமரிமலையிற் சிவ பெருமானிடம் அல்லது அவருள் பெற்ற நந்தி போன்ற குரவனிடம், கொள்கை மறை

சமஸ்கிருதமுறை மறையும் பற்றிப் பாடக் கேட்டவர் தனித் தமிழ்ப் பெயர் தாங்கிய தமிழராகவே இருந்திருத்தல் வேண்டும்.

இன்றுள்ள வடமொழிச் சிவாகமங்கள் கி. பி. ௭-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே தோன்றின. அவற்றுள் மூலாகமங்கள் ஒன்பது (ஒன்பது) என்பதும், ஏனைப் பதின் ஒன்றும் (பத்தொன்பதும்) அவற்றின் வழிப் பின்னர்த் தோன்றின என்பதும்,

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமளம் ஆகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே." (௬௩)

"ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மேன்மையொன்
றாக முடிந்த அருஞ்சைவ மே." (௬௪)

என்னுந் திருமந்திரங்களான் அறியப்படும்.

முப்பேதம்—மூவேறுபாடு. அவை கருமக் காண்டம், வழிபாட்டுக் காண்டம், அறிவுக் காண்டம் என்பன.

சிவனியம் ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே குமரி நாட்டில் தோன்றிய மதமாதலால், குமரிக் கோட்டின் வடபுறத்தே பொருந்திய மகேந்திர மலையில், இறைவன் அருள் பெற்ற ஒருவனிடம், தொல்காப்பியர் காலமாகிய கி. மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன் பாடங் கேட்டவர் தமிழராகவே இருந்ததுமட்டுமன்றி, அவர் பாடங் கேட்டதும் அந்த நூலை வரைந்ததும் தனித் தமிழ் வாயிலாகவே நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந் நூல் அல்லது நூல்களே, பிற்காலத்து வடமொழி யாகமங்கட்கு மூலமா யிருந்திருத்தல் வேண்டும். அம் மூல நூல்கள் [illegible] ஆரியரால் அழிக்கப்பட்டு விட்டன.

பிராமணரே மறையும் ஓதுவிக்கவும், திருமணச் சடங்கும் கோவில் வழிபாடும் நடத்தவும், இல்லறத்தார்க்கு ஆசிரியர் என்னும் ஆட்சியைப் படிக்கவும், வேண்டுமென்னும் குறிக்கோளுடனேயே, வடமொழி யாகமங்கள் தோற்றுவிக்கப் பட்டன.

ஆகமம் என்னும் வடசொற்குத் தோன்றியது என்றே பொருள். தோன்றற் புணர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்று கூறுதல் காண்க. குறியீட்டு முறையில் ஆகமத்தைத் 'தோன்றியம்' என்னலாம். தோன்றியது என்னும் பொருளாலேயே, ஆகமங்கள் வட நாட்டு ஆரியர் தென்னாடு வந்தபின் புதிதாகத் தோன்றியவை என்பதை, ஆகமம் என்னுஞ் சொல் உணர்த்துதல் காண்க.

இனி, ஆகமம் என்னும் வடசொல்லும் தென்சொல் அடிவேரினின்றே தோன்றிய தென்பதை, கீழ் வருஞ் சொல் வரலாற்றால் தேர்ந்து தெளிக.

உய்தல்=செல்லுதல். உய்த்தல்=செலுத்துதல். உய்—இய்—இய—இயவு=(க) செலவு. "இடைநெறிக் கிடந்த இயவுக்கொண் மருங்கில்" (சிலப். கக:ககஅ). (உ) வழி. "இயவிடை வருவோன்" (மணி. கஉ:கூ).

இய—இயல். இயலுதல்=(க) செல்லுதல். (உ) நடத்தல். "அரிவை யொடு மென்மெல வியலி" (ஐங். கஎரு). (ங) கூடியதாதல்.

இயவு—இயவுள்=(க) வழி. (உ) நடத்துவோன், தலைவன், இறைவன். "பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்" (திருமுரு. உஎச).

இயவு—(இயகு)—இயங்கு. இயங்குதல்=செல்லுதல். இயங்கு—இயக்கு—இயக்கம்=செலவு.

இய்—எய்—எய்து. எய்துதல்=நடத்தல், நிகழ்தல், சென்றடைதல், அடைதல்.

எய்—ஏ. ஏதல்=போதல். இவ் வினை இன்று வழக்கற்றது.

ஏ—ஏவு. ஏவுதல்=செலுத்துதல், தூண்டுதல், தூண்டிக் கட்டளை யிடுதல்.

ஏ—ஏவு—ஏகு. ஏகுதல்=போதல்.

ஒ. நோ: போ—போவு—போகு.

ஏ—யா—யாத்திரை = செலவு. தலை யாத்திரை = தலைச் செலவு. ஒ. நோ: மா—மாத்திரை. மாத்தல் = அளத்தல். இதுவும் ஒரு வழக்கற்ற வினை.

ஏகாரம் யாகாரமாகத் திரிதலை, ஏன்—யான், ஏ—யா, ஏது—யாது, ஏவை—யாவை, ஏமை—யாமை, ஏமம்—யாமம்—சாமம் முதலிய சொற்றிரிபுகளால் அறிக.

யா—ஜா (மராட்டி, குசராத்தி, இந்தி, வங்கம்.)

யாத்திரை—யாத்ரா—ஜாத்ரா.

மராட்டியும் குசராத்தியும் பழம் பஞ்ச திரவிடம்; இந்தியும் வங்கமும் வடதிரவிடமாகிய முன்வடமொழி (பிராகிருதம்).

ய—ஜ, போலித் திரிபு. எ—டு: யோகி (வ.)—ஜோகி (இ.), யுவன் (வ.)—ஜுவான் (இ.), யௌவனம் (வ.)—juvenis L.

ஜா—gā. OE, OS. gān, OHG. gān, gēn, E. go, Skt. gā (to go), gāta (going).

ஜகரம் ககரமாகத் திரிதலால், ஜகரம் ககரத்தின் எடுப்பொலியாக 'g' என்று திரியும்.

வடதிரவிட வழிப்பட்ட இந்தியிலேயே, போதலைக் குறிக்கும் வினைச் சொல்லின் ஜகரம், இறந்த காலத்திற் ககர எடுப்பொலி (g) ஆகி விடுகின்றது.

எ—டு:

ஜா = போ, ஜாத்தா ஹை = போகின்றான்,

ஜாவேகா (jāvēgā) = போவான்.

கயா (gayā) = போனான்.

வடமொழி என்னும் சமற்கிருதத்தில், ஜா என்னும் முதனிலை ஜ என்று குறுகியும் gam என்று திரிந்தும், gati, gama, gamana என்னும் வினைப் பெயர்களைப் பிறப்பிக்கும்.

கம் (gam) என்னும் முதனிலை 'ஆ' என்னும் எதிர்மறை முன்னொட்டொடு சேர்ந்து, செல்கைக்கு எதிரான வருகையைக் குறிக்கும் ஆகம (āgama) என்னும் வினைப் பெயரையும் வினையாகு பெயரையும் தோற்றுவிக்கும். ஆகம என்னும் வடசொல், தமிழில் ஆகமம் என்று மகரமெய் ஈறு கொடுத்துக் குறிக்கப்படும்.

‘ஆ’ என்னும் ஈரெதிர்மறை முன்னொட்டு, அகர எதிர்மறை முன்னொட்டின் நீட்டமே.

அல்—அ—ஆ. ஒ. நோ: நல்—ந.

இங்ஙனம், ஆகார எதிர்மறை முன்னொட்டுச் சேர்க்கையால் எதிர்வினைச் சொற்களைப் படைப்பது, சமற்கிருத இயல்பே.

கம் = போ. ஆகம் = வா.

தா = கொடு. ஆதா = கொள், வாங்கு.

சமற்கிருதம், தன்னில் ஐந்திலிரு பகுதியை முழுச்சொற்கடனாகவும், வேறோர் ஐந்திலிரு பகுதியை வேர்ச்சொற் கடனாகவும், தமிழினின்று கொண்டுள்ளதென்பதை, ‘எது தேவமொழி?’ என்னும் பகுதியிற் காண்க.

‘திரு நான்மறை விளக்க ஆராய்ச்சி’க்கு மதிப்புரை வழங்கியவருள் ஒருவரான, தஞ்சைச் சீனிவாசப் பிள்ளை,

“ஸ்ரீமான் கா. சுப்பிரமணிய பிள்ளை யவர்கள், நல்ல குலத்தில் பிறந்தவரா யிருந்தும் இந்த நான்மறை விளக்கம் எழுதியிருப்பது, கலியுகக் கூத்துக்களில் ஒன்றென்று தோன்றுகிறது. அசஞ்சல சிவ பக்தியில் சிறந்த குடும்பத்தில் தோன்றிய ஸ்ரீமான் சாம்பசிவம் பிள்ளை யவர்கள், மேலே கண்ட ஆராய்ச்சி என்னும் நூலை எழுதியிருப்பது, சைவர்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியது.” என்று வரைந்திருப்பது, ஆரியர்க்கு அடிமையரா யிருப்பவரே நல்ல குலத்தா ரென்றும் நல்ல சிவனிய ரென்றும் பொருள்படுவதா யுள்ளது. இதை அவர்தம் ‘தமிழ் வரலாறு’ மறு பதிப்பில் வெளியிடாது போயினர்.

இத்தகைய நல்ல குலத்தாரும் நல்ல சிவனியரும் இருந்ததனால் தான், சின்னமனூர்த் தேவார ஊர்வலம் பிராமணத் தெருவில் தடுக்கப் பட்டதும், அது பற்றித் தொடர்ந்த வழக்கில் பிராமண முறையாளி பிராமணச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதும், ஆகும்.

‘மகேந்திரம்’ என்னும் முடியைக் கொண்ட குமரிமலைத் தொடரின் வடபகுதி மூழ்கிய பின்னரே, கஞ்சம் மாவட்டத்திற் சிவன் கோவில் கொண்டுள்ள மலை மகேந்திரம் என்று பெயர்

பெற்றிருத்தல் வேண்டும். "மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" என்னும் திருவாசகத் தொடரின் (உ: ௯௦௦) மாணிக்கவாசகர் குறித்துள்ள மலை, கஞ்சம் மாவட்ட மலையேயென்று, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியுள் தன் இடத்திற் கேற்பக் குறித்துள்ளது.

உ. தமிழ்நாட்டுச் சைவ மடங்கள்

இன்று எல்லாத் துறையிலும் ஆரியத்தைப் போற்றி வருவன, தமிழ்நாட்டுச் சைவ மடங்களே. இவற்றுள் குன்றக்குடி மடம் ஒன்றே விலக்காகும்.

மடத் தலைவராக அம்பிரான்மாரும் அவர் மாணவராகிய கட்டுத் தம்பிரான்மாரும், துறவியராகச் சொல்லப் படுகின்றனர். ஆயின், தமிழ்த் துறவு முறைக்கேற்ற இலக்கணம் அவர் மடங்களில் இல்லை. தமக்கு வேளாளரே தம்பிரான்மாராதற்குரியவர் என்பதும், உண்டி வகையிற் பிராமணர்க்குத் தனிச் சிறப்பும், பொதுத் துறவிற் சமத்துவத்திற்கே முரண்டாக் கொள்ளுதலும், கோயிற் பூசகர் பதவிக்குப் பிராமணரையே அமர்த்துவதும், திருக் கோயில் வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதுவிப்பதும், முற்றும் ஆரியச் சார்பான பழக்க வழக்கங்களாம்.

அணிகலப் புனைவும் உருவ வணக்கச் செய்கையும், உயரிய துறவுநிலைக் குரியவை யல்ல.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற." (குறள். ௩௪).

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பு மிகை." (௸ ௩௪௫).

"சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
அல்லிலும் மாசற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்து
விட்டோர்
இல்லிலும் அன்ப ரிடத்திலும் ஈச னிருக்குமிடம்
கல்லிலுஞ் செம்பிலு மோவிருப் பானெங்கள்
கண்ணுதலே."
(பட்டினத்தார் பாடல்).

"வேதச் சுருதி" என்றது, நீண்ட கால ஆரிய விளம்பரத்தினால் அடிப்பட்ட வழக்குப் பற்றியது.

இல்லறத்தாரான அடியார் நிலைமை வேறு; துறவு பூண்ட அறிவர் நிலைமை வேறு.

திருவாவடுதுறை மடம்

ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழி யாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், "இருமொழியும் நிகரென்னும் இதற் கையம் உளதேயோ" என்று பாடிய மாதவச் சிவஞான முனிவர் தொடர்பாலும்; சோறு என்னும் தூய தமிழ்ச் சொல்லைச் சொன்னதற்காக ஒரு புலவரை யடித்த குட்டித் தம்பிரானை, பெரிய தம்பிரானார் விலக்கிவிட்ட நிகழ்ச்சியாலும், திருவாவடுதுறை மடம் சிறப்புற்றதே. ஆயினும், தமிழைப் போதிய அளவு போற்றாதது வருந்தத் தக்கதே.

தருமபுர மடம்

கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமண மாணவரையே இலவச ஊணுடையுறையுள் அளித்து ஆரிய மந்திரங்களிற் பயிற்றுவதும், வினைதீர்த்தான் (வைத்தீசுவரன்) கோவிற் கும்ப முழுக்கு விழாவிற்கு, ஒரு மாதக் காலமாக நாற்றுக் கணக்கான வேதியரைக் கொண்டு வேத மந்திரங்களை ஓதுவித்ததும், ஆரியத்தை நிலைநாட்டும் 'வருணாச்ரம சந்திரிகை', 'சித்தாந்த சைவ வினா விடை', 'சித்தாந்தத் தெளிவியல்' முதலிய பல பொத்தகங்களை வெளியிட்டு வருவதும், தமிழ் மாணவரைத் தாழ்வாக நடத்தியதும், பிறவும், ஆரியம் தருமை மடத்தில் அடைக்கலம் புகுந்தது மட்டுமன்றித் தலை விரித்தும் ஆடுகின்றது என்னுமாறுள்ளன. முந்திய தம்பிரான் ஒருவர் சமற்கிருதத்திற் கையெழுத்திடுவதே வழக்கம் என்றும் சொல்லப்படுகின்றது.

"குண்டாசுர னென்னும் அசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக் கொரித்து, தேவர்களை வருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்மாரம் செய்து அவனது இறகை யணிந் தருளினார்." (பக். ௩௪) என்னும் கொக்கிறகணி விளக்கம் ஒன்றே, 'சித்தாந்த சைவ வினா விடை'யின் சிறப்பை விளக்கப் போதிய சான்றாம்.

"வைதிக முறைப்படி உபநயனமும் சிவாகம முறைப்படி சமய, விசேட, நிர்வாண என்னும் தீக்ஷைகளும் பெற்று, ஆசாரியாபிஷேகம் செய்துகொண்டு சைவக் குருமார்களாய் விளங்குபவர்கள், ஆதிசைவர் எனப்படும் சிவமறையோர். 'சிவாசாரியார்' என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெருமானைச் சிவாகமங்களின் வழிக் கர இலிங்கங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவாலயங்களில் பரார்த்தமாகவும் பூசை செய்பவர்கள். சிவாலயங்களில் நித்திய நைமித்திகங்களான பூசைகளையும் விழாக்களையும் நடத்துபவர்கள்." (பக். ௧௧),

"வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறுநெய்—போதமிகு
நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்த தமிழ் நூலின் திறம்." (பக். ௩௩),

"உலகம் சொல் வடிவும் பொருள் வடிவும் என இருவகையாய் உள்ளது. சொல் உலகம் 'சத்தப் பிரபஞ்சம்' எனவும், பொருள் உலகம் 'அர்த்தப் பிரபஞ்சம்' எனவும் சொல்லப்படும்.

"அவற்றுள் சொல் உலகம், எழுத்துக்களை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்றொடர்களுமாம். எழுத்துக்கள் 'வன்னம்' (வர்ணம்) என்றும், சொற்கள் 'பதம்' என்றும், வடமொழியிற் சொல்லப்படும். சொற்றொடர்களில் சிறப்புடையன மந்திரங்கள். ஆகவே, 'மந்திரம், பதம், வன்னம்' என்ற சத்தப் பிரபஞ்சம் மூவகையாகச் சொல்லப்படும். வடமொழி மரபும் சைவ மரபும் பற்றி, 'வன்னம் ஐம்பத்தொன்று, பதம் எண்பத்தொன்று, மந்திரம் பதினொன்று' எனச் சிவாகமங்கள் வரையறை செய்கின்றன. இங்குக் கூறப்பட்ட எழுத்து சொல் சொற்றொடர்களில், எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துக்களும் சொற்களும் நூல்களும் அடங்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை."

"சத்தப் பிரபஞ்சம் அறிவுக்குக் காரணமாய் நிற்றலின், அது சுத்த மாயையின் காரியமேயாகும். ஆகவே, சுத்த மாயையின் காரியமே, சொற் பிரபஞ்சம், பொருட் பிரபஞ்சம் என இருவகைப்படுகின்றது. அசுத்த மாயையின் காரியங்களும், பிரகிருதி மாயையின் காரியமும், பொருட் பிரபஞ்சம் ஒன்றேயாதல் அறிந்து கொள்க." (பக். ௯௦).

என்னும் பகுதிகள், 'சித்தாந்தத் தெளிவியல்' எத்துணைக் கொண்முடிபு மயக்கியல் என்பதைத் தெரிவிக்கும்.

பூணூல் அணிவு, தமிழ வாழ்க்கை முறைக்கும் சிவநெறி யொழுக்கத்திற்கும் புறம்பான, பொருளற்ற ஆரிய வழக்கம். ஆதி சைவர் அல்லது முந்து சிவனியர் என்று சொல்லப்படத் தக்கவர், ஓதுவார், பண்டாரம், புலவர், குருக்கள் என்னும் வகுப்புக்களைச் சேர்ந்த தமிழப் பூசகரே.

வேதத்திற்கும் சிவநெறிக்கும் யாதொரு தொடர்பு மில்லை.

எழுத்து சொல் சொற்றொடர் என்பவற்றின் இயல்பு முன்னரே விளக்கப்பட்டது. மொழித்துறை பற்றிய ஆரியக் கொள்கை அறியாமையின் விளைவாகும். சிவநெறி தோன்றிய மொழி தமிழாதலால், எழுத்தெனப் படுவன முப்பதே. பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே, ஆரியக் கொள்கைகள் சிவனியக் கொண்முடிபிற் கலந்துவிட்டதனால், ஏழு அல்லது எட்டு நூற்றாண்டுகட்குப் பின் தோன்றிய திருமூலர், அவற்றை அங்ஙனமே மேற்கொண்டு விட்டார்.

திருப்பனந்தாள் மடம்

திருப்பனந்தாள் மட மூலவரான குமரகுருபரர்,

"பல்லுயிர்த் தொகுதியும் பயன்கொண் டுய்கெனக்
குடிலை என்னும் தடவயல் நாப்பண்
அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
வேதம் என்னும் பாதபம் வளர்த்தனை"

என்று 'பண்டார மும்மணிக் கோவை'யிற் பாடியிருப்பதே, வேதம் பற்றி வழிவழித் தமிழரிடை வழங்கி வந்த குருட்டு நம்பிக்கையைக் காட்டும்.

திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத் தவத்திருச் சுவாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில், ஒருமுறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குருபூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியொடு திரும்பினேன்.

ஆயினும், நான் எழுதியது [illegible] ஓர் நூல் எனக்கிருந்தது. எனினும், அவர் 'இராமன்' என்றிருந்த பெயரை எழுதினார், நான் [illegible] முன்பே என்னை அழைத்து, தம் [illegible] அறிமுகப் படுத்தித் தமது பல விருந்தின் [illegible]. நான் [illegible] பணியாளரும், [illegible] பேராசிரியர் [illegible] தனி [illegible] அவர் தம்பிரானுக்கு ஆசிரியர் [illegible] என்றும் கொள்ளப்பட்டனர்.

ஆகவே, '[illegible] தம்பிக்கு; [illegible]' என்று கூறிக் கொண்டு, [illegible] சென்றேன். [illegible] பேராசிரியரும் [illegible]. அவரும் தம் [illegible] சென்று [illegible]. "[illegible] அவர்களைப் பற்றி [illegible]?" என்று தம்பிரான் அவர்கள் வினவினார்கள். "ஆம்." என்றேன். [illegible] நான் [illegible] சென்று [illegible], [illegible]. [illegible]. தம்பிரான் அவர்கள் அப்படிச் சென்று விட்டார்கள். நானும் [illegible] [illegible].

[illegible] ஆராய்ச்சிக் கட்டுரைகளும் நூல்களும் வெளியிட்ட [illegible], [illegible] [illegible] [illegible] தமிழ் நாட்டுப் [illegible], என் ஆராய்ச்சியைப் போற்றும் போது, [illegible] [illegible] [illegible] [illegible].

[illegible] தமிழ் [illegible] [illegible] தனி [illegible]. [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] வெளியிடப் பட்டது.

[illegible] [illegible] பற்றி [illegible]. [illegible] [illegible] [illegible] [illegible] தமிழ் [illegible] தமிழ் [illegible] தமிழ் [illegible], [illegible] [illegible],

தமிழன் நாய்போல் நடத்தப் படுவது இவ் விருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கின்ற தெனின், இற்றைத் தமிழன் உயர்திணையைச் சேர்ந்தவ னல்லன் என்பது தெள்ளத் தெளிவாம்.

பிராமணர்க்கு உள்ளும் தமிழர்க்கு வெளியுமாக வெவ்வேறிடத்தில் உண்டி படைக்கப் படினும், ஒரே நேரத்திற் படைக்கப் பட்டிருப்பின் ஓரளவு நன்றா யிருந்திருக்கும். அக்காலத்துப் பிராமணப் பொது வுண்டிச் சாலைகளில், பிராமணரின் எச்சிலைகளிலிருந்து கறிவகைகளை யெடுத்துத் தமிழர்க்குப் படைப்பது வழக்கமா யிருந்தது. காசு கொடுத்துண்ணும் இடத்திலேயே அந்நிலைமை யாயின், இலவசமா யுண்ணும் இடத்தில் எங்ஙனம் இருந்திருக்கும்!

மடம் துறவியர் பயிற்சிக்கு ஏற்பட்டது. கற்பிக்கப் படுவன வொன் முடிபும் மெய்ப் பொருளியலும். முப்பத்தா றென்று கொள்ளப்படும் மெய்ப் பொருள்களுள், குலம் எதைச் சார்ந்தது? குலம் மாந்தன் இயல்பாயின், ஏனை நாடுகளில் ஏன் அஃதில்லை? ''ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்'' என்று திருமூலரே சொல்ல வில்லையா?

வேதம் ஓதித் திருக்கோவில் வழிபாடு நடத்தும் பிராமணப் பூசகரை ஒருவாறு உயர்வாகக் கருதினாலும், வேத மறியாது உழவு, கைத்தொழில், வணிகம், சமையல், கோழிப் பண்ணை, ஏவல், கணக்கம், ஆசிரியம், ஊர்காவல், ஆள்வினை முதலிய பல தொழில்களைச் செய்யும் பிராமணரையும் ஏன் உயர்வாகக் கருத வேண்டும்? பிராமணர் போலுடுத்துப் பிராமணர் போற் பேசிப் பிராமணராக வாழும் தமிழரும் உண்டே! நயன்மைக் கட்சி (Justice Party) ஆட்சிக் காலத்தில், அலுவற் பேற்றின் பொருட்டுப் பூணூல் களைந்து தம்மைத் தமிழராகக் காட்டிக் கொண்ட பிராமணரும் உண்டே!

தமிழருள்ளும் ஒருவரைக் குலப் பட்டத்தினால் மட்டும், ஒரு குலத்தா ரென்று எங்ஙனம் கொள்ள வியலும்? முதலியார் குலத்தை எடுத்துக் கொள்ளின், வேளாண் முதலி, செங்குந்த முதலி, அகம்படிய முதலி, கோலிய முதலி, முதலிப் பெண்ணை மணந்ததனால் ஆன முதலி, தானே பட்டஞ் சூட்டிக் கொண்ட முதலி, பண்டை அரசியல் அதிகாரிகள் வழிவந்த முதலி எனப் பலவகை யுண்டே.

சிவநெறிச் செலவு, புலான் மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகியவையே, சிவமடத் துறவியர் ஆசிரியர் இலக்கணமாய் அமைதல் வேண்டும்.

இன்று தி. மு. க. ஆட்சி ஏற்பட்டிருப்பதால், பிராமண வழக்கறிஞரைப் பற்றி அஞ்ச வேண்டுவதில்லை. பிராமணியத்தினின்று தப்ப முடியாதவர் பிறவியினின்று ஒருகாலும் தப்ப முடியாது. கூரையேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுரமேறிக் குடக் கூத்தாடுவான்?

சிவமடங்கள் திருந்தாவிடின், எதிர்காலத்தில் தமிழாட்சி வந்து திருத்தும்; அல்லது பொதுவுடைமை யாட்சி வந்து, மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்துக் குகையிடி கலகம் போன்ற கிளர்ச்சி யெழும்.

௬. சைவ சித்தாந்த மகா சமாசச் சிவத் தொண்டு.

பிராமணர் மட்டுமன்றி வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழரும், மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' வடமொழி 'ரௌரவ' ஆகமத்தின் மொழிபெயர்ப் பென்று, நீண்ட காலமாகப் பிதற்றி வந்தனர்.

திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார், மறுக்க முடியாத கடா சான்றுகள் காட்டி, 'சிவஞான போதம் தமிழ் முதனூலே, மொழிபெயர்ப் பன்று' என்று நாட்டிய அரிய ஆராய்ச்சிச் சுவடியை, சைவ சித்தாந்த மகா சமாசம், ௧௯௬௬-ஆம் ஆண்டு தன் பவள விழா வெளியீடாக வெளியிட்டது, சிவனியரும் தமிழரும் மிகப் பாராட்டி மகிழத் தக்க தொன்றாம்.

௭. காஞ்சிக் காமக் கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரை கடந்த தமிழ் வெறுப்பு.

சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், 'ஆண்டாள் திருப்பாவை'யின் "செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள "தீக்குறளை சென்றோதோம்" என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளையாங்கள் ஓதமாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொதுமேடையிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆசிரியரை மடத்திற்குச் சென்று இது பற்றி வினவிய போது, ஆசிரியர் நேரடியாகத் தமிழில் விடை யிறுக்காது, தம் அலுவலகத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமஸ்கிருதத்திலேயே விடை கூறினராம். "காசியிலுள்ள நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாக விடை கூறுவாயே!" என்று ஆட்சிமொழிக் காவலர் சொன்னதற்கு, "காசியிலே பூசை செய்பவன் நீச பாசையில் பேசல் தகாது." என்று அலுவலகத் தொண்டர் வழியாய்க் கூறினராம். அது நீச மொழி என்பதை, "சுதேசிக மொழி" என்னும் பழித்தல் காண்க.

௭. அகோபிலம் சீயர் ஆணவம்

முன்பு அண்ணாமலைநகர்த் தமிழ்க்கல்லூரி முதல்வராக இருந்தவரும், இன்று மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழாசிரியராக இருப்பவரும் ஆன தமிழ்த் துறவியார், வடார்க்காடு மாவட்ட முக்கூர் என்னும் சிற்றூரில், தம் இல்லத்தையே மடமாக்கிக் கொண்டு 'அகோபிலம் சீயர்' என இயங்கிவரும் பெரியவரைப் பார்க்கச் சென்றிருந்த போது, அப் பெரியவர் "நீ ஒரு சூத்திரன். உனக்குக் கலசம் கட்ட அதிகாரம் உண்டா? வேதம் படிக்க அதிகாரம் உண்டா?" என்னும் பொருளற்ற திமிரொடு வினவி யிருக்கின்றார்.

௮. தவத்திருக் குன்றக்குடி அடிகளின் சில தமிழ்த் தொண்டு

தம் கோவில் வருமானத்தை யுடையவரேனும், ஆண்டு முழுவதும் நாடெங்கும் சுற்றி, மொழித் துறையிலும் மதத் துறையிலும் கற்றோர்க்கும் கல்லார்க்கும் நல்லறிவு புகட்டி, ஆரியத் தீங்குகளை அறவே அகற்றி, தமிழர் திருக்கோயில் அனைத்திலும் தெய்வத் தமிழ் வழிபாடும், அச்சமும் பாலும் ஆறும் பரப்பிட்டு, ஆயிரக் கணக்கான வேலி நிலங்களை உடைய மடங்களின் தலைவரேனும் சிறந்த பணியாற்றி வரும், தவத்திருக் குன்றக்குடி அடிகளின் தலைப் பெருஞ் சில தமிழ்த் தொண்டு போற்றிப் புகழத் தக்கதாம்.

௭. தி. மு. க. அரசின் திருக் கோவில் தொண்டு

நம்பா மதத்தாரென்று தமிழ்ப் பகைவராலும் அவரடியாரா லும் பழிக்கப்பட்ட தி. மு. க. அரசினர், பழங் கோவில்களைப் புதுக்கியும், திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தியும், வருமானத் தைப் பெருக்கியும், தமிழ ரெல்லாரும் நெஞ்சுருகி உண்மையாக வழிபடத் தாய்மொழியில் வழிபாடு செய்வித்தும்; மாந்த ரெல்லா ரும் இறைவன் மக்களென்று உணர்ந்து, ஏமாற்றும் ஏற்றத் தாழ்வும் இனப் பகையு மின்றி, எல்லாரும் உடன் பிறப்புப் போல் ஒருமித்து இன்புற்று வாழ, கோவிற் பூசகரை எல்லா வகுப்பி னின்றும் தெரிந் தெடுக்கத் திட்டமிட்டும்; இதுவரை வேறெவ் வரசும் செய்யாத முறையில், சிறந்த இறையடியார் போல் உண்மையான மதத் தொண்டு செய்து வருவது, எதிர் காலத் தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு நற்குறியாகும்.

ஆயினும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்னும் உண்மையை நாட்டினலன்றி, இவ்வேற் பாடு நிலைத்த பயன் தராது.

IV வழுநிலை மீட்கல்

௧. திருக் கோவில் தமிழ் வழிபாடு

கிறித்தவம் கி. பி. ௬-ஆம் நூற்றாண்டு உரோம நகரத்தினின்று பிரித்தானியக்குட் புகுத்தப்பட்டது. அதைப் புகுத்தியவர் மறைமொழி இலத்தீனமா யிருந்ததனால், கோவில் வழிபாடும் அம்மொழியிலேயே நடைபெற்று வந்தது. ஆயின், ௧௬-ஆம் நூற்றாண்டில், மார்ட்டின் லூத்தர் என்னும் செருமானியர், போப்பாண்டவரின் அதிகாரத்தை யெதிர்த்துப் பெருங் கிளர்ச்சி செய்து சீர்திருத்தத்தை யேற்படுத்திய பின், எல்லா நாடுகளிலு முள்ள சீர்திருத்தக் கிறித்தவக் கோவில்களில், அவ்வந் நாட்டுத் தாய்மொழியிலேயே வழிபாடு நடந்து வருகின்றது. இவ்வகையில், ஐரோப்பியரும் ஆங்கிலரும், தம் உரிமை யுணர்ச்சியால், அயல் நாட்டினின்று அயல்மொழி வாயிலாக வந்த மதத்தையும், தம் தாய்மொழி மதமாக மாற்றிக் கொண்டனர்.

தமிழரோ, தமிழ் நாட்டில் தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட மத வழிபாட்டை, ஒருபோதும் வழக்கில் இல்லாத, ஒருவர்க்குந் தெரியாத அயல் நாட்டு இலக்கிய மொழியில் நடைபெறுவித்து, செவிடர் போல் நின்று மீள்கின்றனர்.

சிவனியமும் மாலியமும் தூய தமிழ் மதங்களா யிருந்தும், அன்பான தந்தையுடன் அவன் அருமை மக்கள் நெஞ்சு கலந்து நேரடியாய்ப் பேசி இன்புற முடியாவாறு, இடையில் ஓர் அயலான் நின்று தடுத்து, அவர்கள் கொண்டு வந்த தின்பண்டங்களையும் தானே வாங்கிக் கொடுத்து, அவர்கள் தந்தையைப் போற்றிப் புகழ்வது போலும், தந்தை அவர்களை வாழ்த்துவது போலும், தானே மனப்பாடஞ் செய்து கொண்டவையும் அவர்கட்

குப் பொருள் தெரியாதனவுமான சில தொடர்களைச் சொல்லி, அரசியின் அலைக்கழிவை விலக்கிக் கொள்ளுமாறு செய்வது போல, கோவிலிலுள்ள பரமத் திருத் தக்கதவும் அருட் கடவுளை இறைவனுருவிற்கு, தமிழர் தாமே தம் அன்பார்ந்த நெஞ்சு கனிந்த வணக்கத்தைத் தம் தாய்மொழியில் தெரிவித்து வழி பட்டுப் படைத்து, பேரின்பப் பெரு மகிழ்ச்சியைப் பெற முடியா வாறு, வடநாட்டு வின்று வந்த பிராமணன் இடை நின்று, படைப்புத் தேங்காயை வாங்கித் தானே யுடைத்து, தமிழர்க் குத் தெரியாத, தனக்குந் தெளிவாக விளங்காத, அவரைச் செயற்கை இலக்கிய நடைமொழியாகிய சமற்கிருதத்தில் தான் உருப் போட்டதைச் சொல்லி, அஞ்சலகத்திலும் வைப்பகத்தி லும் (Bank) வரியகத்திலும் பணஞ் செலுத்தியவர் திரும்புவது போல் வழிபட்டவரைத் திரும்பச் செய்வது, எத்துணை ஏமாற்றும் துணிச்சலுமான தீச்செயலாம்! ஆங்கிலப் பட்டக் கல்வியரும் அறிவியல் ஆராய்ச்சியாளரும் இதற்கு இணங்கியிருப்பது, எத்துணை இழி தகவான அடிமைத் தனமாம்!

தமிழத் திரவிடத்தாரும் ஆரிய நூலை மாறும் என்னும் உண்மை, அண்மைய காலத்திலேயே உணர்ந்த நாட்டுப் பற்றும், அதன் பிறகேனும், தமிழர் இருவகைச் சடங்குகளையும் கோவில் வழிபாட்டையும் தமிழிலேயே நடைபெறச் செய்தல் வேண்டும்.

பொதுக் கூட்டங்களில், அவைத் தலைவர் 'அம்மையப்பர் திருவடி போற்றி!' என்றே முடிக்க. அவையினர் 'அரோ (அர வா) மகிழ்கவே!' என்று ஆர்ப்பரிக்க.

அ. பல் வகுப்புக் கோவிற் பூசகர்

பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி, தமிழ்ப் பற்று, தெய்வ நம்பிக்கை, புலால் மறுத்தல், தூய்மை, ஒழுக்கம் ஆகிய எழு வகைத் தகுதியும் உள்ளவரை, எவ்வகுப்பினராயினும் பூசகராகத் தெரிந்தெடுக்கும் பணி யாற்றுவிக்கல் வேண்டும். இவற்றை மறுப்பவரை அரசு தண்டித்தலும் வேண்டும்.

கூ. வழிபாட்டில் வீண் செலவு நிறுத்தம்

கோவில்களிற் படைக்கப்படும் உணவுப் பொருட்கள், வழி படுவார்க்கும் பூசகர்க்கும் இரப்போர்க்கும் ஏழைகட்கும் பயன்

படும். ஆயின், பால் முழுக்கு, நெய்யாட்டுப் போன்றவை ஒருவர்க்கும் பயன்படா. இறைவனுக்கும் ஏற்காது. மக்கட் பெருக்கமும் வேலை யில்லாத் திண்டாட்டமும் பொருள் விலை யுயர்வும் வறுமையும் வறட்சியும் மிக்க இக்காலத்தில், ஏழை மக்கள் குடிக்கக் கூழுமின்றிப் பசியும் பட்டினியுமாய்க் கிடந்து வருந்துகையிலும், தற்கொலை செய்து வருகையிலும், உயிரற்ற ஒருருவத்தின் மேற் குடங் குடமாய்ப் பாலைக் கொட்டு பவனை, இறைவன் அடியான் என்னாது கொடியான் என்றே கருதுவன். இறைவனுக்கு எண்ணில்லா எல்லா வுலகும் என்றும் சொந்தம். அவனுக்கு ஒரு பொருளும் தேவை யில்லை. அவனே எல்லார்க்கும் எல்லாவற்றையும் அளிப்பவன். அவன் விரும்பு வது மனம் ஒன்றே. அதை முழுமையும் அளிக்க முடியாதவர், நோயாளர்க்கும் ஏழைகட்கும் பல்வகைப் பணி செய்யும் பொது மக்கட்கும் பயன்படுமாறு, தத் தமக்கு இயன்றவளவு பல்வகைப் பொருள்களைக் காணிக்கையாகப் படைக்கலாம்.

௮. உருவிலா வழிபாடு

துறவறத்தார்க்கு மட்டுமன்றி, அறிவு விளக்கம் பெற்ற இல்லறத்தார்க்கும் உருவிலா வழிபாடே உகந்ததாம். உருவ வழி பாட்டினால், இறைவனின் எங்கும் நிறைந்த தன்மை உணரப் படாது போம். அதோடு, அவனது அளவிடப்படாத பெருமைக்கும் அது இழுக்காகும்.

உலகிலுள்ள உயிரினங்களுள் உயர்ந்தது மாந்தனினம். ஆதலால், தலைசிறந்த வகையிலும், மாந்தன் வடிவில் தான் இறைவனைக் காட்ட முடியும். அதுவே அவன் மாட்சிமைக்கு இழுக்கா யிருக்க, பகுத்தறி வில்லா யானை வடிவிற் படிவ மமைத்து வணங்குவது எத்துணைப் பழிப்பாகும்! ஒருவர் படத்தைத் தவறுக வரையின், அவருக்கு எத்துணைச் சினம் எழுகின்றது! மாந்தனுக்கே அங்ஙனமாயின் இறைவனுக்கு எங்ஙன மிருக்கும்!

கசினி மகமது கற் படிமைகளை யுடைத்துப் பொற் படிமை களை உருக்குவான்; சண்பகக் கண் நம்பி செப்புப் படிமையைத் திருடிக் காடு மேடாய் இழுத்துச் சென்று விற்பான், படிமை ஒன்றுஞ் செய்யாது.

"வின்னுவமோ சீராசை விடுவிட்டுக் காடுதனில்
தன்னிருளிற் செண்பகக்கன்ன நம்பியான்—மென்னாவே
ஆடெடுக்குங் கன்னவரப்போ லஞ்சா தெண்மைக்கிளச்
காடுதொறு மேயிழுக்கக் கால்."

இறைவனது தெய்வப் படிமையே அவன் வீட்டுப் படிக்கல்லாக வந்து அமையினும் அமையலாம்.

இல்லற மக்கட்கு உருவ வழிபாடு இன்றியமையாத தென்பர் சிலர். கிறித்தவரும் மகமதியரும் உருவிலா வழிபாட்டிற் சிறந்து விளங்குதல் காண்க.

துறவறம் உயர்ந்த அறிவு நெறி யாதலால் பட்டினத்தாரும் தாயுமானவரும் போன்ற உண்மைத் துறவிய ரெல்லாம், உருவ வழிபாட்டை அறியாமைச் செயலாகவே கருதினர்.

இறைவனுக்கு நெஞ்சக் கோயிலே இனிய தென்று திருவள்ளுவரும் திருமூலரும் கண்டனர்.

"மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்." (குறள். ௩).

"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே."

(திருமந். ௭௦௫).

"படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயின்
படமாடக் கோயில் பகவற்க தாமே." (ஷை ௧௮௫௭).

மதத்தை யொழித்து விட்டாற் பிராமணியம் அடியோ டொழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லி வருகின்றனர். உருவ வணக்கத்தை ஒழித்து விட்டாலே பிராமணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம்.

தமிழ் நாட்டுக் குடிகளை வழிபாடு பற்றிப் பிரித்துச் சைவத்தில் தோன்றிய சிவனியம், திருமாலியம் என்று [illegible] தும், தமிழரின் வழிபாட்டு முறையைத் தழுவி நடந்தே வந்திருக்கிறார்கள். கடவுள் என்னும் சொல், தொன்றுதொட்டு வழங்கி வருவதே தொன்றிய காலம். "மூல்லை முல் வாழ் முறைப்பட்ட எல்லாம்" முழுத் தொகுக்கப் பட்ட தெல்லாம் தொன்றியது. கடவுள் என்னுஞ் சொல் ஆளப் பட்டிருத் தல் காண்க.

ஆரியர் வந்தபின், கடவுட் சமயம் மறைக்கப் பட்டது; கடவுள் என்னுஞ் சொல்லின் பொருளுங் குறைக்கப் பட்டது.

இ. இந்து மதம் என்னுந் தொன்மதப் பெயர்.

(அ) இந்து என்பது படையெடுப்புக்கு முன் பெயரான சிந்து என்பதன் திரிபு.

சிந்து = ஆறு. ஆறுகளையுடைய நாடு சிந்து என்னும் பெயர் பாரசீகத்தில் ஹிந்து என்று திரிந்தது. பிற்காலத்தில் அதினின்று இந்தியா என்னும் மேலைச் சொல்லும் தோன்றிற்று.

வேத ஆரியர் முதன் முதல் சிந்து வெளியில் தங்கியிருந்ததனால், ஹிந்து என்பது நாளடைவில் நாவலந் தேயம் முழுவதற்கும் பெயராயிற்று.

ஆரியர் தம் வேள்வி மதத்தொடு தமிழ மதங்களையும் இணைத்து, அக்கலவையைத் தம் பெயரால் நாட்டி, இந்தியா முழுதும் பரவி இந்தியர் எல்லாருக்கும் அக் கலவை மதத்தைத் தழுவியதாகச் செய்துவிட்டதனால், ஹிந்து என்னும் தேசப் பெயர், அக் கலவை மதத்திற்கும் அம் மக்கள் யாவர்க்கும் பெயராயிற்று. அது பின்னர் இந்து எனத் திரிந்தது.

(ஆ) இந்து மதம் என்பது, ஒரு தனி மதமன்று; ஆரியமும் தமிழமும் சேர்ந்த கலவை மதம்.

(இ) இந்து மதத் தெய்வங்களான முத்திருமேனிகளுள், படைப்புத் தொழிலை நான்முகன் (பிரமன்) என்னும்

ஆரியத் தெய்வத்தை, தமிழர் தொடக்கந் தொட்டு ஒப்புக் கொள்ள வில்லை. அவன் சிவனையே ஏமாற்றின பகு மோசப் பொய்யன் என்றும், ஓங்காரப் பொருள் தெரியாது முருகனாற் குட்டுப் பட்டவன் என்றும், கதைகள் தோன்றி யுள்ளன.

(ஏ) சிவன் என்றும் திருமால் என்றும் இரு வேறு பெயராற் குறிக்கப்படும் ஒரே இறைவன், காப்புத் தெய்வமென்றும் அழிப்புத் தெய்வமென்றும் இரு வேறு தெய்வங்களாகக் காட்டப் பட்டுள்ளான்.

(ஐ) முத்தொழில் இறைவனை சிவன் அல்லது திருமால், ஒரே தொழில் தலைவனாகக் குறிக்கப் பட்டுள்ளான்.

(ஒ) ஒரே இறைவனை இரு வேறு தெய்வமாகக் காட்டியதால், சிவன் பெரியவனா, திருமால் பெரியவனா என்றும் மதப் போர் மூண்டுள்ளது.

(ஓ) பொய்யும் புரட்டுமான பல கதைகளும் கொள்கைகளும் கூற்றுக்களும், ஆரியத் தொன்மங்களிலும் கொண்முடியிலும் மெய்ப் பொருளியலிலும் கூறப் பட்டுள்ளன.

(ஔ) ஆரியன் நிலத் தேவன் என்று உயர்த்தப் பட்டும், தமிழன் 'சூத்திரன்' என்று தாழ்த்தப் பட்டும், உள்ளனர்.

(க) இந்து மதத்தால் தமிழப் பண்பாடு அழிக்கப் படுகின்றது.

(கா) இந்து மதத்தால் தமிழ் வழிபாடு எதிர்க்கப் படுகின்றது.

ஆதலால், இனிமேல், சிவ நெறியான் தன்னைச் சிவனியன் என்றும், திருமால் நெறியான் தன்னை மாலியன் என்றுமே, குறித்தல் வேண்டும். இரு நெறிக்கும் பொதுமை குறிக்க விரும்பின், தென் மதத்தான் அல்லது தமிழ மதத்தான் என்று குறித்தல் வேண்டும்.

இந்து உயர்நிலைப் பள்ளி யென்றும், இந்துக் கல்லூரி யென்றும், தமிழ் நாடெங்கும் இருக்கும் கல்வி நிலையப் பெயர்களைத் தென்னவர் உயர்நிலைப் பள்ளி, தென்னவர் கல்லூரி யென்று மாற்றல் வேண்டும். மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரியோர்

பெரும்பாலும் அடிமையராயும் பேடியராயும் இருத்தலால், இளந் தலைமுறையைச் சேர்ந்த மாணவரே பெருங் கிளர்ச்சி செய்து இம் மாற்றத்தைச் செய்தல் வேண்டும். இந்து என்னுஞ் சொல் ஆரிய அடிமைத் தனத்தைக் குறித்தலால், உரிமைத் தமிழர் அச் சொல்லால் தம்மைக் குறித்தல் பெருமானக்கேடான செயலாகும்.

முதற்கண், செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் தென் தலை நகராகிய திருநெல்வேலியில் உள்ள, 'திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி'யின் பெயரை, 'திரவியம் தாயுமானவர் தென்னவர் கல்லூரி'யென்று நெல்லைத் தமிழ மாணவர் மாற்றி, ஏனைக் கல்வி நிலைய மாணவர்க்கும் நல்வழி காட்டுவாராக.

௬. எல்லா மதமும் தனித் தமிழ் போற்றல்

கடவுள் புறக் கண்ணாற் காணப் படாமையாலும், மதம் மறுமையை நோக்கிய தாதலாலும், மக்கள் மனப்பான்மை பல்வேறு வகைப் பட்டிருப்பதனாலும், உள்நாட்டு மதமென்றும் வெளிநாட்டு மதமென்றும் வேறுபாடு காட்டாது, கருத்து வேறுபாட்டிற்கு இடந் தந்து, தனித் தமிழைப் போற்றுவதையே எல்லா மதத்தாரும் கடைப் பிடித்தல் வேண்டும்.

௭. தவத்திருக் குன்றக்குடி அடிகள் கடமை

சிறந்த தமிழறிஞராயும் துறவியராயும் தமிழப் பண்பாட்டினராயும் சீர்திருத்த நோக்கினராயும் ஒரு திருமடத் தலைவராயும் உள்ள, தவத்திருக் குன்றக்குடி அடிகள், தமிழ் நாட்டுச் சிவ மடங்களிலெனும், பண்டைக் கடவுட் சமய உருவிலா வழிபாட்டைப் புகுத்த முயல்வார்களாக.

V ஆய்வுரையியல்

க. எது தேவ மொழி?

சமற்கிருத வரலாறு

தெற்கே முழுகிப் போன குமரி நாட்டில், தோரா. கி. மு. ௫0,000 ஆண்டுகட்கு முன், தமிழ் என்னும் உலக முதன் மொழி தோன்றிற்று. அது வடக்கு நோக்கிப் பரவித் திரவிடமாகத் திரிந்தது. திரவிடம் வடமேற்கு நோக்கிப் பரவி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியது. ஆரியம் ஐரோப்பாவின் வடமேற்கினின்று தென்கிழக்கு நோக்கி வந்து இந்தியாவிற்குட் புகுந்து, வழக்கற்று வடதிரவிடமாகிய பிராகிருதத்தொடு கலந்து வேத மொழியாயிற்று. அதனாலேயே, மேலையாரியத்தில் உள்ள எகர ஒகரங்களை யிழந்தும், அதி லில்லாத டகர ணகரங்களைப் பெற்றும், உள்ளது. வேதமொழி தமிழொடு கலந்து அரைச் செயற்கையான சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழி (Literary dialect) புணர்க்கப் பட்டது.

சமற்கிருதம் ஓரிடத்தும் ஒருகாலும் ஓரினத்தாராலும் தாய் மொழியாகப் பேசப் பட்டதன்று. அது பிறப்பும் இறப்பு மில்லாப் பாவை போன்றது. வேதக் காலத்தில் வட இந்தியாவில் வழங்கிய மொழிகள் 'பிராகிருதம்' எனப்பட்டன. பிராகிருதம் = முந்திச் செய்யப் பட்டது. ஸம்ஸ்க்ருதம் = பித்திக் கலந்து செய்யப் பட்டது. இவ்விரு பெயரும் உறவியற் சொற்கள் (Relative terms). தமிழையும் 'த்ராவிட' என ஒரு பிராகிருத மாக்குவர்.

வேத மொழி வேறு; சமற்கிருதம் வேறு. மேலையர் சமற்கிருதத்தை அடிப்படையாக வைத்து ஆய்ந்ததனால், தலைகீழான முடிபும் பல தவறான கருத்துங் கொண்டுள்ளனர். இன

வெறியும் குமரி நாட்டிலக்கிய அழிவும் இற்றைத் தமிழரின் தாழ்நிலையும் மேலையர் கண்ணை மறைக்கின்றன.

சமற்கிருத வண்ண மாலை

வேத ஆரியர் ஆடு மாடு மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் இந்தியா வந்து சேர்ந்தார்கள். வேதம் எழுதப்பட்ட பின்பும், நீண்ட நாள் அவர்கள் எழுத்தில்லா திருந்தனர். அவர்கள் வேதம் வாய்மொழியாகவே வழங்கி வந்ததனால், எழுதாக் கிளவி யெனப் பட்டது. சமற்கிருதம் தோன்றிய பின்னரே, தமிழ் நெடுங் கணக்கைப் பின்பற்றிய வண்ணமாலை, முன்பு கிரந்த எழுத்திலும், பின்பு தேவ நாகரியிலும், அமைக்கப் பட்டது.

சமற்கிருதச் சொற்கள்

(அ) சுட்டுச் சொற்கள்.

திரவிடத்திற் போன்றே ஆரியத்திலும், சுட்டுச் சொற்கள் அ, இ, உ என்னும் முத்தமிழ்ச் சுட்டெழுத்துக்களினின்றே முளைத்துக் கொண்டன.

தமிழ்ச் சுட்டெழுத்துக்கள் சமற்கிருதத்திற்கு முந்தியவை யென்றும், ஆரியத்தின் மூல மொழியொடு தொடர்புடையன வென்றும், கால்டுவெலார் தேற்றியமைக் கூறியிருத்தலைக் காண்க.

சமற்கிருதச் சுட்டுச் சொற்கள், பிற சொற்களைப் போல், குறில் முதற் சொல்லாக வில்லாது பல வெழுத்துச் சொல்லாகவே யிருக்கும்.

எ-டு: அதஸ் = அங்கு; அப்படி, அங்கே.

இஹ = இங்கே, இவ்விடத்தில், இவ்வுலகில்.

சில சுட்டுச் சொற்கள் இடமாறிச் சுட்டும்.

எ-டு: அத்ர = இங்கே, அதா = இப்பொழுது.

சில சுட்டுச் சொற்கள் சேய்மை அண்மை யிரண்டையும் சுட்டும்.

எ-டு: அதஸ் (atas) — அதனால், இதனால்.

இகரச் சுட்டு ஏகார மாகவும் திரியும்.

எ-டு: ஏதத் (etad) = இது, இக்குள்ளது, இங்கு.

ஏவம் = இப்படி.

(உ) பொதுச் சொற்கள்

எ—டு:

தமிழ்	சமஸ்கிருதம்
அக்கை	அக்கா
அடவி	அடவீ (ṭ)
அம்—அம்பு, ஆம்	அம்பு, அப்
அம்பலம்	அம்பர
அம்மை	அம்மா, அம்பா
அரசன்	ராஜன்
ஆணி	ஆணி
ஆம் (yes)	ஆம்
இடைகழி	தேஹளி
உண்ணம்	உஷ்ண
உத்தரம் (வடக்கு)	உத்தர
உம்பர்	உபரி
உரு—உருவு —உருவம்	ரூப
உலகு—உலகம்	லோக
உவமை	உபமா
ஏமம்—யாமம்	யாம
கடு—கடுகம்	கடுக (ṭ)
கரணம்	கரண
கரு—கரும் —கருமம்	கர்மன்
கலுழன்	கருட (g)
கன்னி	கன்யா
கன்னிகை	கன்யகா
காக்கை	காக்க
காயம்	ஆகாச
கால்—காலம்	கால
காளம் (கருப்பு)	கால
காளி	காலீ
குடும்பு— குடும்பம்	குடும்ப (ṭ)

தமிழ்	சமஸ்கிருதம்
குண்டம்	குண்ட
கும்பம்	கும்ப (bh)
கோ (ஆ)	கோ (g)
கோபுரம்	கோபுர (g)
சகடம்	சகட (ṭ)
சங்கு—சங்கம்	சங்க (kh)
சமம்—சமர் —சமரம்	சமர
சவம்	சவ
(அமை—அவை—) சவை	சபா (bh)
சட்கு—சக்கு	சக்ஷு
(உவன்— உவணம்—) சுவணம்	ஸுபர்ண
தக்கு—தக்கணம்	தக்ஷிண
தண்டு—தண்டம்	தண்ட
தயிர்	ததி (dh)
தாமரை	தாமரஸ
தா—தானம்	தான
திடம்	த்ருட (ḍh)
திரு	ச்ரீ, ஸ்ரீ
துருவு	த்ரு
துலா	துலா
தூண்—தூணம்	ஸ்தூண
தூணி	த்ரோண
தூது—தூதன்	தூத
(துகள்—தூள்—) தூளி	தூலி (dh)
தோணி	த்ரோணி
நகர்—நகரம்	நகர (g)
(நடி—நடம்—) நட்டம்	ந்ருத்த
நாகம்	நாக (g)

தமிழ்	சமஸ்கிருதம்
(நள்—நடு—)	
நாடகம்	நாடக (t)
நாடி (pulse)	நாடி
நாவி—நாவாய்	நௌ
நாழி	நாடி
நாழிகை	நாடிகா
நிலை—நிலையம்	நிலய
நீர்—நீரம்	நீர
நீல்—நீலம்	நீல
பகு	பஜ் (bh)
பகு—பக்கம்	பக்ஷ
பகு—பாகம்	பாக (bh,g)
படி—படிமை	ப்ரதி—ப்ரதிமா
பதி—பதம்	பத (foot)
பழு—பழம்	பல (ph)
பள்—பள்ளி	பல்லி
பரதம்—பாரதம்	பாரத
பல்லி	பல்லீ
பலகை	பலக (ph)
(பிண்டு—பிடி)	
பிண்டம்	பிண்ட
புகு (உண்)	புஜ் (bh)
புடவி	ப்ருத்வீ
புருவம்	ப்ருவ (bh)
புழல்—புடல்—	
புடலை	படோலிகா
பூ—பூதம் (element)	பூத (bh)
பூத—பூதம் (demon)	பூத (bh)
பூழ்தி—பூதி (சாம்பல்)	பூதி (bh)
பெட்டி	பேடிகா
பெட்டகம்	பேடக
பெருகு	ப்ருஹ் (b)

தமிழ்	சமஸ்கிருதம்
பொத்தகம்	புஸ்தக
மண்டு—	
மண்டபம்	மண்டப
மண்டு—	
மண்டலம்	மண்டல
மண்ணி—மணி	மணி
மத்தம்	மத்த
மத்தளம்	மர்தல
மத்து	மத்த (th)
மதி	மதி (t)
மயிர்	ச்மச்ரு
மயில்	மயூர
முன்—முன்னம்	
முனம்—மனம்	மனஸ்
மா (அள)	மா
மாத்திரம்	மாத்ர
மாத்திரை	மாத்ரா
மதி—மாதம்	மாஸ
முய—மய—மயல்—	
மால்—மாலை	மாலா
மா—மானம்	மான
மின்—மீன்—	
மீனம்	மீன
முகு—முகம்	முக (kh)
முத்து—முத்தம்	முக்த
மெது	ம்ருது
மேழம்—மேடம்	மேஷ
வள்—வட்டு—	
வட்டம்	வ்ருத்த
வடை	வடா
(பதி—)வதி	வஸ்
வலம்	பல (b)
வள்—வளை—	
வளையம்	வலய
விள்—விட்டை	விஷ்டா (ṣh)
விடை	வ்ருஷ, வ்ருஷப (bh)

இச் சொற்கட் கெல்லாம் வேரும் மூலமும் தமிழிலேயே உள்ளன. வடமொழி தேவமொழியாதலாற் கடன் கொண்டதென்றும் ஏமாற்றும், வடமொழித் தென்சொற்கட்குப் பொருந்தப் பொய்க்கதைகளும் பொருந்தாப் பொய்க்கலைகளும் வேறு மூலங் காட்டுவதும், இக்காலத்திற்கு ஏற்கா.

தமிழ் ஆரியத்திற்கு மூலம் என்பதை நாட்டுதற்குத் 'தா' என்னும் சொல் ஒன்றே போதிய சான்றாம். தா—த, தா, தத் (dad), இதத். தோ, திதோ. திதா.

இச் சொல் தமிழில் தொன்று தொட்டுப் பெருவழக்காயிருந்து வருவதுடன்,

"ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகிடன் உடைய." (தொல். எச். ௪௮),

"அவற்றுள்,
ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே." (ஷை ௪௯),

"தாவென் கிளவி ஒப்போன் கூற்றே." (ஷை ௫௦),

"கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே." (ஷை ௫௧),

"தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த." (ஷை கிளவி. ௨௯)

என்னும் வரம்புகட் குட்பட்ட சிறப்புப் பொருளதாயும், தா என்னும் தந்தை பெயராயும், உள்ளது. கன்னடத்திலும் மலையாளத்திலும் போன்றே ஆரியத்திலும் பொதுப் பொருளில் வழங்குவதால், அவ்வாரிய மொழிகள் தமிழினின்று இச் சொல்லைக் கடன் கொண்டுள்ளன என்பது, தெரிதரு தேற்றமாம்.

ஒரே தென்சொல் முதனிலையினின்று திரிந்த திரிசொற்கள், சமற்கிருதத்தில் வெவ்வேறு முதலெழுத்துப் பெற்று வெவ்வேறு மூலத்தின போல் தோன்றுகின்றன.

எ—டு: சாய் (முதனிலை). சாய்தல்—கோணுதல், வளைதல், விழுதல், படுத்தல், இறத்தல்.

சாயுங் காலம்=பொழுது சாயும் நேரம். பொழுது சாய வந்தான் என்னும் வழக்கை நோக்குக.

சாயுங் காலம்—சாயங் காலம்—சாய்ங் காலம் (கொச்சைத் திரிபு).

வடமொழியாளர் சாயங் காலம் என்பதைச் சாயம்+காலம் எனத் தவறாகப் பிரித்து, சாயம் என்பதை ஏற்பாட்டின் பெயராகக் கொண்டு, அதை வடமொழியில் ஸாயம் என்று குறித்துள்ளனர்.

சாய்—சாயை=சாயும் நிழல். நிழல் சாய்கிறது என்பது வழக்கு. சாயை—ஸ. சாயா (chāyā). நிழல் வடிவத்தையும் நிறத்தையும் குறிக்குமாதலால், சாயல், சாயம் முதலிய சொற்களும் தோன்றியுள்ளன.

சாய்—சாயீ=படுத்தவன், பள்ளி கொண்டான். சேஷ சாயீ=அரவணைத் துயில்வோன். தலை சாய்த்தல் என்னும் வழக்கை நோக்குக. சாய்—சயனம்=படுக்கை.

சாய்—சா. வீழ்தலும் படுத்தலும் இறத்தலையுங் குறிக்கும். சா—சாவு—சவம். ஆள் சாய்ந்துவிட்டான் என்னும் வழக்கை நோக்குக.

சில தென்சொற்களினின்று, ஒத்த பொருட் காணியுள்ள வேறொரு சொல்லையும் படைத்திருக்கின்றனர் வடமொழியாளர்.

எ—டு: கள்—கர்—கர்ம=கரும் பசு நிலம்.
கரீஷ—க்ருஷ=கருஞ் சாய்ச்சல் தோல்.

சில தென்சொல் முதனிலைகளினின்று, ஏராளமான புதுச் சொற்களைத் தோற்றுவித்துச் சமற்கிருதத்தை வளம்படுத்தியுள்ளனர்.

எ—டு: பூ (முதனிலை). பூத்தல்=தோன்றுதல், உண்டாதல், இருத்தல்.

“பூத்தலிற் பூவாமை நன்று” (நீதிநெறி. ௯).

“பூத்திழி மதுவை” (கம்பரா. கும்பகர். ௩௯).

புகு—போகு—போகில் = அரும்பு.

போகில்—போகில் = அரும்பு.

புகு—போ—போத்து = புதிதாய் வெடிக்கும் சிறு கிளை.

பூ—பூது—பூதம் = தோன்றிய ஐம்பூதங்களுள் ஒன்று. (any of the five elements)

பூ—bhū. இதினின்று தான் புவனம், புவி, பூதி, பூமி, பவம், பவனம், பவித்ரம், பவிஷ்யம், பாவம், பாவகம், பாவி, பாவனை, பாவிகம், அபாவம், அனுபவம், அநுபவி, அநுபூதி, உத்பவம், சம்பு, தத்பவம், ப்ரபு, ப்ரபாவம், பரிபவம், ஸம்பவம், ஸம்பாவிதம், ஸம்பாவனை, சுயம்பூ முதலிய நூற்றுக் கணக்கான சொற்கள் பிறக்கும். தமிழர்க்கு எளிதாய் விளங்குமாறு இவை இங்கு இயன்றவரை தமிழெழுத்தில் எழுதப் பட்டுள்ளன.

சில தென்சொற்கள், திரிந்தும் முன்னொட்டுப் பெற்றும் உரு மாறி வடசொற்களாகி யுள்ளன.

எ—டு: ஆயிரம்—அஸ்ரம்—அஸ்ர—ஸஹஸ்ர.

சில தென்சொற்கள் மேலை யாரிய வழியாகத் திரிந்து, நம்ப முடியா அளவு சமற்கிருதத்தில் முற்றும் வடிவு மாறியுள்ளன.

எ—டு:

கன்—Teut. kan, ken, con, cun, can, know, L. gno, GK. gno, Skt. jñā. (ஜ்ஞா). காட்சி (அறிவு)—ஜ்ஞான.

சில தென்சொற்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அமைத்துள்ளனர். எ—டு: விலக்கு—த்யச், அங்குற்றை—தத்ரபவத்.

சமற்கிருதம் இலக்கிய மொழியும் செயற்கை மொழியுமாதலால், பல பொருள்கட்கும் பொருட் பாகுபாடுகட்கும் விருப்பம் போல் இடுகுறிச் சொற்களைப் படைத்துள்ளனர்.

எ—டு: எழு முகில் (ஸப்த மேகம்): ஸம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.

சங்கராபரணம், நாத நாமக் கிரியை முதலிய நூற்றுக் கணக்கான பண்ணுப் பெயர்களும் இடுகுறிச் சொற்களே.

[illegible]

பழமது, கறியமுது, தயிரமுது, இலையமுது என்பன உண்ணும் கறிவகைகளைக் குறிக்கும் கல்வெட்டுச் சொற்கள்.

அமுது செய்தல் = உண்ணுதல். அமுது படைத்தல் = உணவு பரிமாறுதல். திருவமுது = தெய்வப் படிமைக்குப் படைக்கப்படும் உணவு.

அமிழ்து—அமிழ்தம். அமுது—அமுதம்.

கட்டிப் பொருளாயினும், நீர்ப் பொருளாயினும், உண்ணப் படுவ தெல்லாம் அமுதமாய், உணவிற்குச் சுவையூட்டும் உப்பும் அமுதம் எனப்பட்டது.

அமுது—1. சோறு. 2. உணவு. "வாடா மலரும் நல் லமுதும்" (குற்றாலக். பிரமோ. ௮.). 3. பால். (அக. நி.). 4. நீர். (பிங்.).

அமுதம்—1. சோறு. (பிங்.). 2. பால். (பிங்.). 3. நீர். "துளங்கிய வமுதம்" (கல்லா. ௬).

உண்டவன் வாழ்வான்; உண்ணாதவன் சாவான். சோறும் நீரும் சாவைத் தவிர்ப்பதால் இரு மருந்தெனப்படும்.

தமிழ் அமுதம் எனப்படுவதால் வெண்பாவும் அமுதமாம்.

தேவர் மக்களினும் உயர்ந்தவராதலால், அவருணவு சிறந்த தாகக் கருதப்பட்டது.

"ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோ ரமுதம் புரையுமால் எமக்கென"

(தொல். கற். ௯).

அமுதம் என்னுஞ் சொல் வடமொழியில் அம்ருத என்று திரியும். அதை அ+ம்ருத் என்று பிரித்துச் சாவைத் தவிர்ப்பது என்று பொருள் கொண்டு, அதற் கேற்பத் தேவரும் அசுரரும் கூடித் திருப்பாற் கடல் கடைந்து வெண்ணெ யெடுத்ததாகக் கதை கட்டி விட்டனர். அக்கதையிற் பகுத்தறிவிற் கொவ்வாத பல செய்திக ளிருத்தல் காண்க.

வேதப் பெயர்கள்

வேத மொழியிலும் சமற்கிருதத்திலும் நூற்றுக் கணக்கும் ஆயிரக் கணக்குமான தமிழ்ச் சொற்கள் இருப்பதுடன், வேதத்தின் பெயர்களும் தென்சொல் திரிபாகவே உள்ளன.

விழித்தல் = கண் திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு, ஒதி (ஞானம்).

"விழிக் கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்" (திருமந்.).
விழி—L. vide, OS. wit, Goth. wit, ON. vit, Skt. வித்—வேத = அறிவு, அறிவு நூல், மறை.

செவியுறுதல் = கேட்டல். செவியுறு—ச்ரு—ச்ருதி = கேள்வி, எழுதாக் கிளவியாய்க் கேட்டறியப் பட்ட ஆரிய மறை.

வேதப் பிரிவின் பெயரான மண்டலம் என்பதும் தென்சொல்லே.

மண்டுதல் = வளைதல். மண்டு—மண்டி. மண்டி யிடுதல் = காலை வளைத்து நிற்றல் அல்லது இருத்தல். மண்டு—மண்டலம் = வட்டம், நாட்டு வட்டம், கால வட்டம், வட்டமான பொருள்; நூற் பிரிவு. மண்டலம்—மண்டிலம். என் 'வடமொழி வரலாறு' பார்க்க.

"மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்"
(தொல். அகம். சக).

தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என்பன தொன்மையான நாட்டுப் பெயர்கள்.

மண்டலம்—மண்டலி. மண்டலித்தல் = வட்டமிடுதல், பாட்டின் எல்லா அடிகளும் அளவொத்திருத்தல்.

"மண்டிலம் குட்டம் என்றிவை யிரண்டும்"
(தொல். செய். ககக).

வட்டமிடும் அல்லது வட்டமாயிருக்கும், பாம்பு, நச்சுப் பூச்சி முதலிய உயிரிகளும், நரப்பிசைக் கருவிகளும், மண்டலம் அல்லது மண்டலி எனப் பெயர் பெற்றுள்ளன.

மந்திரம் முதன் முதலாகத் தோன்றியது தமிழிலேயே.

"மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்"

(தொல். எச்ச. ௫௨).

மந்திரம் என்னும் சொல் வரலாற்றைப் பக்கம் ௬௭-இல் காண்க.

முற்றத் துறந்த முழு முனிவர் தம் தூய உள்ளத்தின் எண்ண வலிமையால் ஆய்ந்து கூறும் மெய்ம் மொழி, நிறைமொழி மாந்தரின் நிறைவேறுங் கூற்று.

மந்திரம் வாய்மை பற்றியும் வாய்ப்பது பற்றியும் வாய்மொழி யெனவும் படும்.

சிவனியச் சார்பான திருமந்திரமும் மாலியச் சார்பான திருவாய் மொழியும் தமிழில் உள்ளன.

தத்துவ மசி

ஓகநிலைக்குரிய 'தத்துவ மசி' என்னும் சொற்றொடரை, பெருங் கூற்றியம் (மகா வாக்கியம்) என்று வடமொழியாளர் போற்றுவர். அது முற்றும் தென்சொற்றொடர் என்பதை அவர் அறியார்.

தத் + த்வம் + அஸி = தத்த்வமஸி.

தான், தாம் என்னும் பெயர்கள், முந்து காலத்தில் ஒருமை யும் பன்மையும் குறித்த படர்க்கைச் சுட்டுப் பெயர்களாக இருந்து, அகர அடி கொண்ட முப்பால் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றிய பிற்காலத்தில், தற்சுட்டுப் பெயர்களாக (Reflexive Pronouns) மாறின.

தான் (அவன், அவள், அது.)—வ. தத் = அவன், அவள், அது.

இ. வே: திருவம்—திருவாம்—வ. த்வம்.

OE. thee, E. thee.

னன், னம் என்னும் முன்னிலைப் பெயர்கள், நன், நம் என்று நகர மெய்ம் முதல் பெற்று, பின்னர் நீன், நீம் எனத் திரிந்தன.

நூன், நூம் என்பன, வடதிரவிடத்துள் ஒரு வகையான சூரசேனிப் பிராகிருதத்தில் தூன், தும் என்று திரிந்து, இன்று அதன் வழிப்பட்ட இந்தியில் தூ, தும் என்று வழங்குகின்றன.

தூ (தீ) என்னும் இந்தி வடிவமே, இலத்தீனையும் உள்ளிட்ட மேலை ஆரிய மொழிகளில் வழங்குகின்றது.

OE, OS. thu, OHG. du, ON. thu, Goth. thu, L. tu, E. thou.

என், எம் என்பவற்றிற்கும் நான் நாம் என்பவற்றிற்கும் இடையே, யான் யாம் என்பவை இருப்பது போன்றே, னன் னம் என்பவற்றிற்கும் நூன் நூம் என்பவற்றிற்கும் இடையே, யூன் யூம் என்பவையும் இருந்தன.

இவ் யகர அடியினின்றே ஆங்கில சாக்சனியம் யீ (ye) ஆகவும் யூ (you) என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரைத் தோற்றுவித்துள்ளது.

மதிப்புறவு பற்றித் தும் என்னும் பன்மைப் பெயரை இந்தியும், யூ என்னும் பன்மைப் பெயரை ஆங்கிலமும், ஒருமைக்கு வழங்குவது போல், வேத ஆரியமும், யும் என்னும் பன்மைப் பெயரைத் த்வம் என்று திரித்து ஒருமைக்கும், யுவாம் யூயம் என்னும் யகர வடிப் பெயர்களை முறையே இருமை பன்மைக்கும், வழங்கியிருப்பது போலும்.

ஆகவே, நும் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயரின் திரிபே, இந்திய ஆரியத்திலுள்ள த்வம் என்னும் முன்னிலை ஒருமைப் பெயர் என்று கொள்ளப்படும்.

அல் என்னும் சொல் வரலாற்றைக் கலைமை என்னும் சொல் வரலாற்றிற் காண்க. (பக். அக).

சமற்கிருத முன்னிலை யொருமை நிகழ்கால வினையீறு 'ஸி'. அஸ் என்னும் வினை இறுதியுடன் புணரும்போது இறு கெட்டு

அஸி என நிற்கும். ஆகவே, தத், த்வம், அஸி என்னும் மூச் சொல்லும் சேர்ந்து, நீ அதுவாயிருக்கின்றாய் என்று பொருள்படும் 'தத்த்வமஸி' என்னும் கூற்றியம் அமையும்.

தத் என்னும் சுட்டுப் பெயரினின்றே தத்வ (தத்துவம்) என்னும் சொல்லும் பிறக்கும்.

தத்வ = அதாயிருக்கும் தன்மை, உண்மையான தன்மை, உண்மை, மெய்ப் பொருள்.

வடசொல் என்பதற்கும் சமற்கிருதச் சொல் என்பதற்கும் ஒரு வேற்றுமையுண்டு. தொன்று தொட்டு வடநாட்டில் தனிச் சிறப்பாக வழங்குஞ் சொல்லெல்லாம் வடசொல்லே. சமற்கிருதச் சொல் என்பது, வேத ஆரியர் வந்தபின் புதிதாக அமைக்கப்பட்ட ஆரியச் சொல். ஆரியர் வருமுன்பே, வட திரவிடச் (பிராகிருதர்) பல புதுச் சொற்களைப் புனைந்திருந்தனர். அவையும் வடசொல். ஆகவே, வடசொல் என்னும் பெயர், ஆரியமல்லாத வடநாட்டுச் சிறப்புச் சொற்கும், சமற்கிருதச் சொற்கும், பொதுவாம். எல்லாச் சமற்கிருதச் சொல்லும் வடசொல்லாகும்; ஆயின், எல்லா வடசொல்லும் சமற்கிருதமாகா.

ஆதி என்னும் சொல் வடசொல்லே; சமற்கிருதமன்று. இக் கருத்தில் தான் அது என் 'திருக்குறள் தமிழ் மரபுரை'யில் வடசொல்லென்று குறிக்கப்பட்டுள்ளது. அது பழைய இலக்கிய வழக்கில் இல்லை. ஆயினும், உண்டாதல் என்னும் பொருள் கொண்ட ஆதல் வினையினின்று அதைத் திரிப்பர் தமிழன்பர் சிலர்.

ஆக்குதல் = படைத்தல். "அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்" (திருவாச. க: சஉ). இவ்வாட்சி அவர்க்குத் துணை செய்யலாம்.

சமற்கிருத இலக்கணம்

தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதத்தில் முதன் முதலாகத் தோன்றிய இலக்கணம் ஐந்திரம். அதன் காலம் தோரா. கி.மு. அ-ஆம் அல்லது எ-ஆம் நூற்றாண்டாகும். அதன்பின், கி.மு. ச-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது 'அஷ்டாத்யாயீ' என்னும் பாணினீயம். இரண்டும் எழுத்தும் சொல்லும் ஆகிய இரு கூறுகளையே கொண்டன.

எழுத்தின் முறை, பிறப்பு, உயிர்மெய்த் தனி வடிவம், மாத்திரை, கிளவி (பதம்), புணர்ச்சி ஆகியவற்றில், சமற்கிருத இலக்கணம் தமிழையே தழுவியுள்ளது. எழுத்தின் வரி வடிவும், கிரந்தம் நாகரி என்னும் இரு வகையிலும் பெரும்பாலும் தமிழை ஒத்திருப்பது, கூர்த்த நோக்குவார்க்குப் புலனாகும்.

பெயர் வினை இடை என்னும் தமிழ்ப் பாகுபாட்டையே, சமற்கிருதச் சொல்லிலக்கணமும் தழுவியுள்ளது. வேற்றுமைகள் இலத்தீனில் ஐந்து; கிரேக்கத்தில் ஆறு; சமற்கிருதத்தில் தமிழிற் போல எட்டு. இதனால், வேற்றுமை வகையிலும், சமற்கிருதம் தமிழைப் பின்பற்றிய தென்பது வெளிப்படை.

சமற்கிருத இலக்கியம்

பதினென் தொன்மங்களும் (புராணங்களும்) இராமாயணம் பாரதம் ஆகிய மற வனப்புக்களும் (இதிகாசங்களும்) தவிர, இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பிற கலை பற்றிய இலக்கியமெல்லாம் தமிழ் முதனூல்களின் வழி நூல்களாம். சமற்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டபின், தமிழ் முதனூல்களெல்லாம் அழிக்கப்பட்டு விட்டன.

சமற்கிருதத்திற்கு முந்திய இந்திய ஆரிய இலக்கியம் வேதம் ஒன்றே. வேதத்தைப் பெண்டிரும் சூத்திரரும் ஓதக் கூடாதென்பர். ஆயின், பெண்டிரும் சூத்திரரும் சில வேத மந்திரங்களையே இயற்றியிருக்கின்றனர்.

வேதம் இயற்றிய பெண்டிர்

புலோமனின் மகள் சசி
காமை ,, சிரத்தை
சக்தி ,, கோரவி
அம்பிருண ,, வாக்கு
அகத்தியர் மனைவி லோபா முத்திரை

வேதம் இயற்றிய பழங்குடி மக்கள்

அரசர் (சத்திரியர்): மந்தாத்திரி, சிவி, வசுமனன், பிரதர்த்தனன், விசுவாமித்திரன், மது சந்தனன், ரிசபன்;

சேனு, அம்பரீஷன், பரதன், மேதாதிதி, நாபகன், இரகுகணன், வசுப்பிரியன், புரூரவன், வேனன், சுதாசன், கிருதசமதன், தேவாபி, சந்தனு முதலியோர்.

தொழிலாளர் (சூத்திரர்): கவஷன், ஐலூஷன் முதலியோர்.

கலப்புக் குலத்தார்: கக்ஷீவது (அங்க நாட்டு அரசனின் புழக்கச்சி மகன்) போன்றவர்.

இப் பெயர்கள் வருண சிந்தாமணியில் உள்ளவாறே எழுதப் பட்டுள்ளன.

ஆரியர் கருத்துப்படி, வட நாட்டு மக்களே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகைப் பாகுபாட்டினர்; தென்னாட்டுத் தமிழரும் திரவிடரும் ஆகிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அனைவரும் சூத்திரரே. ஆயின், ஆட்சி செய்யும் அரசரைச் சத்திரியர் என்றும், பொருள் கொடுக்கும் வணிகரை வைசியர் என்றும், புகழ்வர். இது அதிகாரமும் பொருளும் செய்யும் வேலை. வேள்வி செய்வித்த பண்டை மூவேந்தரையும், சத்திரியர் என்று புகழ்ந்தே வேள்வி செய்விக்கத் தூண்டினர்.

வேதத்தின் பின் வேள்வி முறைகளை விளக்கும் பிராமணங்களும், ஆரியர் தமிழரொடு தொடர்பு கொண்டபின் உபநிடதங்களும் குலவொழுக்க நூல்களாகிய தரும சாத்திரங்களும் தோன்றின.

வேதம் செய்யுள் வடிவான மந்திரங்களைக் கொண்டது. முதன் முதல் தோன்றியது இருக்கு (ருக்) ஒன்றே. வேள்வி செய்தற் குரிய மந்திரங்களை அதினின்று பிரித்துத் தொகுத்தது எசுர் (யஜுர்). வேள்வியிற் பாடக் கூடிய மந்திரங்களைப் பிரித்துத் தொகுத்தது சாமம் (ஸாம). இங்ஙனம் ஒரு வேதம் முவேதம் (வேதத்ரயீ) ஆயிற்று. அதன்பின் ஆறிலொரு பகுதி இருக்கு வேத மந்திரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் சாவிப்பு மந்திரங்களாலானதும், உரைநடை கலந்ததுமான, அதர்வணம் (அதர்வன்) தோன்றிற்று. அதன் பின்னரே நான்மறை (சதுர் வேத) என்னும் வழக்கெழுந்தது.

வேதக் காலத்தின் பின், வேத சாத்திரங்களின் பொருளை யும் பயனையும் சிறப்பையும் பெருமையையும் உரைநடையில் விளக் கும் உரையாகத் தோன்றியவை பிராமணம். காடுறைவு (வானப் பிரஸ்த) நிலையிற் பிராமணருக்குப் பயன்படும் வேள் வியுரை நூல்கள் ஆரணியகம் (ஆரண்யக), துறவு (சந்நியாச) நிலையிற் பிராமணருக்குப் பயன்படும் மெய்ப்பொருள் நூல்கள் உபநிடதம் (உபநிஷத்).

உபநிஷத்—உடன் கீழிருக்கை. உப=உடன், நி=கீழ், ஸத் (Sad)=இருத்தல். ஆசிரியன் அடி யருகிருந்து அவன் நுவல்வதைக் கேட்டல் என்பதே இதன் பொருள். பரம் பொருளறிவால் அறியாமையை ஒடுக்குந் திருக்கள் செய்கை என் பர் வடமொழியாளர். "தன்னை அறிந்தற்கு வாயுமை" என்பர். (P. S.) சுப்பிரமணிய சாத்திரியார்.

வேதக் கடவுளியம் பலதெய்வியமே (Polytheism). பல் லொரு தெய்வியம் (Henotheism) என்று மாக்கசு முல்லரும், ஒரு தெய்வியம் (Monotheism) என்று மாக்டானெல்லும் (Mac-Donell) கூறுவது தவறும். ஆரியர் பரம்பொருளறிவைத் தமிழ ரிடமே பெற்றனர். பல்தெய்வ வேள்வி மதத்திற்கும் பரம் பொருட் சமய மதத்திற்கும் மலைக்கும் மடுக்கும் உள்ள வேறுபாடு.

ஸத் என்னும் சொல்லும் தென் சொல் திரிபே.

இருத்த—குத்து. L. Sid. Sed, AS. Sitt, E. Sit, Goth. Sit, ON. Sit, OHG. Sizz, Skt. Sad.

கி. பி. 5-ஆம் நூற்றாண்டிற்குப் பின், கோவிலமைப்பு, படிமை யமைப்பு, வழிபாட்டு முறை, பூசகர் தகுதி, சொன் முறை முதலிய வற்றைக் கூறும் தொகு மறைகள் தோன்றின. அவற் றுள், சிவனியத்திற் குரியவை தோன்றியம் (ஆகமம்) என்றும், மாலியத்திற் குரியவை தொகுப்பியம் (சம்ஹிதை) என்றும், காளியத்திற்கு (சாக்தத்திற்கு) உரியவை பரவம் (தந்திரம்) என்றும் பெயர் பெறும்.

இந்திய ஆரிய வளர்ச்சியின் நிலைமைகள்

(க) வடுகம் (தெலுங்கு)

(உ) வடதிரவிடம் (பிராகிருதம்)

(ங) மேலையாரியம் (கிருக்காளியம், இலத்தீனம், கிரேக்கம்)

(ச) வேத மொழி

(ரு) சமற்கிருதம்

இந்திய ஆரியத்தில் தென்சொற்கள் கலந்த முக்காலம்

(க) வடதிரவிடக் காலம்

(உ) வேத மொழிக் காலம்

(ங) சமற்கிருதக் காலம்

தென்மொழிக்கும் வடமொழிக்கும் வேறுபாடு

	தென்மொழி	வடமொழி
(க)	இயன்மொழி	திரிமொழி
(உ)	மென்னோசை மொழி	வல்லோசை மொழி
(ங)	உலக முதன் மொழி (இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்தின் தொடக்க முனை)	மேலையாரியத்தின் பின் தோன்றிய மொழி (இந்தையிரோப்பிய மொழிக் குடும்பத்தின் இறுதி முனை)
(ச)	தூய ஓரினத் தாய்மொழி	இரினக் கலவை மொழி
(ரு)	குமரி நாட்டு மொழி	தனக்கென ஓர் இடமில்லாத நாடோடி மொழி
(சு)	கலையும் அறிவியலும் பற்றிய முதனிலக்கிய மொழி	கலையும் அறிவியலும் பற்றிய வழிநிலக்கிய மொழி

[illegible]

(அ) [illegible] [illegible]

(ஆ) [illegible] [illegible]

(இ) [illegible] [illegible]

(ஈ) [illegible] [illegible]

(உ) [illegible] [illegible]

(ஊ) [illegible] [illegible]

(எ) [illegible] [illegible]

(ஏ) [illegible] [illegible]

[illegible]

[illegible]

[illegible]

௨. பிராமணன் நிலத்தேவனா?

ஒரு நிலநரி, தான் நீலத்தொட்டிக்குள் விழுந்து நீல நிறம் பெற்றதனாலேயே, அரிமாவும் வரிமாவும் கரிமாவும் போன்ற வன்மை விலங்குகளையும் ஏமாற்றி அடக்கி யாண்டது போன்றே, வேதப் பிராமணனும் ஆரிய நாட்டு வாழ்க்கையாற் பெற்ற தன் வெண்ணிறத்தைத் துணைக்கொண்டு, தான் நிலத்தேவன் என்று தமிழரையும் திரவிடரையும் ஏமாற்றி அடக்கியாண்டான். அந் நிலநரியின் ஊளையால் அதன் இனம் அறியப்பட்டது போன்றே, பிராமணனும் ஆரிய மாந்தன் என்பது, மேலையாரியத்திற்கு இனமான அவன் மொழியினால் அறியப்பட்டுள்ளது.

உலக வழக்கறிவும் மொழியாராய்ச்சியு மில்லாத பண்டைக் காலத்தில், பழங்குடிப் பேதைமையையும் மதப்பித்தும் கொண்ட மடமும் கொண்ட மூவேந்தரையும் பல் வகையில் பயன்படுத்தி, அவர் வாயிலாகப் பொது மக்களிடைப் பிராமணியத்தைப் புகுத்தினர் ஆரியர். அந்நிலைமைகள் இன்றின்மையால், அக்காலத்து மூட நம்பிக்கைகட்கும் இன்றிடமில்லை.

கடந்த மூவாயிரம் ஆண்டாக, பிராமணர் கல்வியைத் தம் குலத் தொழிலாகக் கொண்டிருந்ததனால், கல்விக் கேற்ற மனப் பான்மையும் நினைவாற்றலும் அவர்க்கு மிக வளர்ந்து வந்திருக்கின்றன. ஆயினும், இவ் வளர்ச்சி குலவாரி யாகவேயன்றித் தனிப்பட்டவர் அளவில் இல்லை. ஏனெனில், இறைவன் கல்வியை எல்லாக் குலத்தார்க்கும் பொது வுரிமையாக்கி வைத்திருப்பதொடு, வேறு குலத் தனி மக்கட்கே சிறந்த கல்வித் திறமையை அளித்திருக்கின்றான். ஒரே குலத்தார் கல்வியைத் தம் முற்றுரிமையாகக் கொள்வது, இயற்கைக்கும் இறைவன் ஏற்பாட்டிற்கும் மாறானதே.

திருவள்ளுவர் போன்ற அறநூலாசிரியரோ, கம்பரினுஞ் சிறந்த பாவலரோ, பிராமணர்க்குள் இருந்ததில்லை.

இக்காலத்தும், வயவர் (Sir) சந்திரசேகர வெங்கட்ட ராமன் போன்றே, கோவைக் கோ. துரைச்சாமி நாயக்கரும் (G. D. Naidu) புதுப்புனை வாற்றலர். முன்னவர் அறிவுக்குப் பயன்படும் கருத்தியல் ஆராய்ச்சி மட்டும் செய்தவர்; பின்ன

வரோ, அனைவர்க்கும் பயன்படும் காட்சியியற் கருவிகளையும் இறும்பூதுகளையும் செய்தவர். ஆயினும், அவரைப் பேராயமும் போற்றவில்லை; தி. மு. க. வும் போற்றவில்லை.

குடந்தை இராமாநுசம் போன்றே, செங்கோட்டைப் பர். (Dr) சிவ சங்கர நாராயணப் பிள்ளையும், மேனாட்டார் போற்று மளவு கணிதத் திறவோர். ஆயினும், பிராமணர்க்குள்ள இன வுணர்ச்சி தமிழருக் கின்மையால், அவருக்கு விளம்பரம் இல்லா மலே போயிற்று.

முகவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தமிழர், இரு கண் ணும் தெரியாதவர், எத்தனைப் பேரெண்களையும் உள்ளத்திற் கொண்டு நால்வகைக் கணக்குஞ் செய்யவும், எத்துணைப் பேரெண்ணிற்கும் நான்மடி வேர் காணவும், வல்லவரா யிருந்தார்.

பல்கலைக் கழக ஆள்வினைத் திறமையிலும் ஆங்கிலப் பேச் சாற்றலிலும், பர். (Dr.) ச ர வ ர் (Sir) ஆ. இலக்குமணசாமி முதலியாரினும் மிக்கவர், பிராமணர்க்குள் இருக்கவே முடியாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் எத்தனையோ பேர் உள்ளனர். தமிழரின் தன்னலமும் பொறாமையும் இன வெறுப்பும், பலர் தலை யெடுக்க வாய்ப்பில்லாமற் செய்து விடுகின்றன.

பிராமணர் கல்வித் திறமையிற் சிறத்தற்கு இன்னொரு காரணி யமும் உண்டு. அது மறைவான இனக் கலப்பு.

மக்களுள் நால் வேறு வரணம் போன்றே நால் வகைக் கலப் புக் குலமும் உள்ளன வென்று, மநுவின் குல வொழுக்க நூல் கூறுகின்றது. மேல் வரண ஆடவனுக்குக் கீழ் வரணப் பெண் டிற்கும் பிறந்தவன் அநுலோமன். கீழ் வரண ஆடவனுக்கும் மேல் வரணப் பெண்டிற்கும் பிறந்தவன் பிரதிலோமன். அநு லோம ஆடவனுக்கும் பிரதிலோமப் பெண்டிற்கும் பிறந்தவன் அந்தராளன். பிரதிலோம ஆடவனுக்கும் அநுலோமப் பெண் டிற்கும் பிறந்தவன் விராத்தியன்.

மேன் மூவரணத்தாரும் தத்தமக்குக் கீழ்ப்பட்ட வரணங்களி லும் அடுத்த வரணத்திலும் பெண் கொள்ளலா மென்று, மநு நூல் கூறுகின்றது. ஆயின், கீழ் மூவரணத்தாரும் தத்தமக்கு

மேற்பட்ட வரணத்திற் பெண் கொள்ளலா மென்று நெறியிட்டு முறையாய்க் கூறவில்லை. ஆயினும், அவ்வழக்கம் தொன்று தொட்டு இருந்தே வந்தது. இதை மனுநூலுங் கூறுகின்றது.

“பிராமணனுக்கு க்ஷத்திரிய வைசிய ஸ்திரீகளிடத்திற் பிறந்தவர்கள், எப்படி உபநயந முதலியவற்றிற் குரியவர்களா யிருப்பதால் உயர்ந் திருக்கிறார்களோ, அப்படியே வைசியனுக்கு க்ஷத்திரிய ஸ்திரீ யிடத்திலும் க்ஷத்திரியனுக்குப் பிராமண ஸ்திரீ யிடத்திலும் பிறந்த புத்திரர்கள், சூத்திரனுக்கு வைசிய க்ஷத்திரிய பிராமண ஜாதி ஸ்திரீ யிடத்திற் பிறந்தவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள்.” (மனு. (மொழி பெயர்ப்பு) ௧௦:௨௮).

மூவேந்தரும் பிராமணர்க்கு முழு அடிமையராய்ப் போனதற்கு, பிராமணப் பெண்ணுகர்ச்சியும் காரணியமா யிருந்திருக்கலாம்.

பண்டை முறைப்படி தமிழிலேயே திருக்கோவில் வழிபாடு செய்து வந்த குருக்கள்-என்னும் தமிழ வகுப்பார், ஆரிய மந்திரங்களைக் கற்றுக் கொண்டு சமற்கிருதத்தில் வழிபாடு நடத்தி இந் நூற்றாண்டிற் பிராமணராக மாறி விட்டதாகவும் சொல்லப் படுகின்றது.

பிராமணர் என்னும் தம் மேம்பாட்டை நிலை நிறுத்தி இன்புற்று வாழ விரும்பியதால், தம் மின வுயர்த்தத்தைப் பேணுவதிற் கண்ணுங் கருத்துமா யிருந்து வந்திருக்கின்றனர்.

இறையடியா ரென்று சிறப்பித்துச் சொல்லப் படுபவர், செயற்கரிய செயல் செய்த தெய்வப் பற்றுளரே.

“வாளால் மகவரிந் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன
சூளா லிளமை துறக்கவல் லேனல்லன் தொண்டுசெய்து
நாளாறிற் கண்ணிடந் தப்பவல் லேனல்லன் நானினிச்சென்
றாளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பனுக்கே.”

(திருத்தில்லை, ௩.)

என்று பட்டினத்தார் மனம் வருந்திப் பாடியுள்ளார்.

‘திருத் தொண்டத் தொகை’ பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், “தில்லைவா ழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கி யிருக்கவே வேண்டிய தில்லை. தில்லை வாழந்தணர் பிராமணரே யன்றித் தமிழ் முறைப்படி அந்தணரு மல்லர்; அவருள் ஒருவரேனும் செயற்கரிய பத்திச் செயல் செய்தது மில்லை. மூவேந்தரும், சிறப்பாகச் சோழ வேந்தர், விட்ட மானியங்களையும் இட்ட காணிக்கைகளையுங் கொண்டு, ஒரே கோயிலில் மூவாயிரவர் இருந்து உண்டு கொழுத்துச் சோம்பேறித் தனமாய் வாழ்ந்து வந்தவர். பொன்னம்பலப் பூசகரைப் போற்றுவதெனின், வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலிய ஏனையம்பலப் பூசகரையும் போற்றுதல் வேண்டும். அது பொருந்தாக்கால், பொன்னம்பலப் பூசகரைப் போற்றுதலும் பொருந்தாது.

கோவில் வழிபாடு அதற்குத் தகுதியுடைய எல்லாக் குலத்தாரும் செய்யலாம், செய்விக்கலாம். தமிழ் நாட்டில் தமிழரே தமிழில் மட்டும் செய்வித்தல் வேண்டும். இங்ஙனமே ஆரியர் வருமுன் நடைபெற்று வந்தது.

நீண்ட காலமாக இருந்து வந்த ஆரிய அடிமைத் தனத்தினால், அடிமைத் தனத்திலேயே பிறந்து அடிமைத் தனத்திலேயே வளர்ந்து, அடிமைத் தனமே எலும்புங் குருதியுமாக வூறிப் போன தமிழரே பலர் தமிழ் வழிபாட்டை எதிர்க்கின்றனர். இதனால், தமிழ் வழிபாட்டையும் தமிழர் பூசகராவதையும் பிராமணர் வன்மையாக எதிர்க்கின்றனர். சிவகோசரியாரின் சமற்கிருத வழிபாட்டினும், கண்ணப்பனாரின் தமிழ் வழிபாடே சிவபெருமானுக்குச் சிறந்ததும் உகந்ததுமா யிருந்ததை யறிந்தும், இருசாராரும் உணர்கின்றிலர். ஏனை நாடுகளின் நடப்பையும் இக்கால உரிமை வேட்கையையும் நோக்குகின்றிலர்.

ஆரிய முறைப்படி நோக்கினும், பிராமணர் இன்றுகாவல் துறையிலும் படைத் துறையிலும் ஆள்வினைத் துறையினும் சேர்ந்து சத்திரியராயும், உழவுத் தொழில் செய்தும் உண்டிச் சாலை வைத்தும் வாணிகம் மேற்கொண்டும் வைசியராயும் கைத்தொழிலும் ஏவலும் செய்து சூத்திரராயும், மாறியுள்ளனர்.

எது எங்ஙனமாயினும், பிராமணன் நிலத்தேவனல்லன் என்பதும்; உலகியலிலும் மதவியலிலும் இல்லறத்திலும் துறவறத்திலும், தமிழனுக்கில்லாத ஏற்றம் அவனுக்கு இம்மியும் இல்லையென்பதும், இதை உணராதவன் எத்துணைக் கற்றவனேனும் உருவத்தால் மாந்தனும் உள்ளத்தால் அஃறிணையுமாவனென்பதும்; தெரிதரு தேற்றமாம். ஆரியச் செவ்வெண்ணிறம் இன்று பொன்னிறமும் செந்நிறமும் புகர்நிறமும் கருநிறமுமாக மாறியுள்ளது. தமிழர் மொழியாராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் செய்து உண்மையறிந்து கண் விழித்துக் கொண்டனர்.

௬. பிராமணனுக்கு உரியது எவ்வறம்?

அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங் கூறாமை, பயனில சொல்லாமை, தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்பன இல்வாழ்க்கையறங்களாகத் திருக்குறள் மறையிற் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் முதன்மையானது விருந்தோம்பல்.

"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு." (குறள். அக).

விருந்தோம்பும் இயல்பும் இலையும் பிராமணனுக்கின்மையால், இல்லறம் அவனுக்குரிய தன்று.

பிராமணன் தொழிலாகச் சொல்லப்படும் ஆறனுள், ஈதல் என்பது ஓதுவித்தலில் அடங்குதலால், உண்மையில் அவன் தொழில் ஐந்தே.

அருளுடைமை, புலான் மறுத்தல், தவம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, துறவு, மெய்யுணர்தல், அவா வறுத்தல் என்பன துறவு நெறியறங்களாகத் திருக்குறள் மறையிற் சொல்லப் பட்டுள்ளன.

கொலை வேள்வி செய்தலாலும், துறவு நிலையிலும் 'அகம் பிரமம்' என்றும் 'சிவோகம்' என்றும் அகங்கரிப்பதாலும், தமிழ மதத்தை ஆரிய மதமென்றும் தன்னை நிலத்தேவன் என்றும்

தன் இலக்கிய மொழியைத் தேவமொழி யென்றும் சொல்லி இந்தியப் பழங்குடி மக்களை ஏமாற்றுவதாலும், பிராமணனுக்குத் துறவறமும் உரியதாகாது.

ஆகவே, பிராமணனுக்கு நாடும் பேச்சு மொழியும் போன்றே அறவாழ்க்கையும் இல்லையாம்.

௩. சிவமதமும் திருமால் மதமும் தமிழ மதங்களே

சிவ மதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள்

(௧) "சேயோன் மேய மைவரை யுலகமும்" என்று, முருக வணக்கம் தமிழகத்துக் குறிஞ்சி நிலத்திற் குரியதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப்பட்டிருத்தல் (அகத். ௫).

(௨) சிவபெருமான் வெள்ளிமலை யிருக்கையும், மலைமணன் என்னும் பெயரும், கொன்றை மாலையும் கரியுரியும் புலியுரியும் சூலப் படையும் அக்க மணியும், குறிஞ்சித் திணைக் குரியன வாதல்.

(௩) "தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே",

"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்",

"மந்திர மாமலை மகேந்திர வெற்பன்",

"பாண்டி நாடே பழம்பதி யாகவும்",

"தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி",

என்று மாணிக்கவாசகர் கி.பி. ௩-ஆம் நூற்றாண்டிற் பாடியிருத்தல்.

(௪) சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும், செந்தமிழ்ப் பாண்டி நாட்டுத் தலைநகராகிய மதுரை யில் நிகழ்ந்தமை.

(௫) சிவபெருமானின் எண் மறச் செயல்களும் (அட்ட வீரட்டம்) தமிழ் நாட்டிற்குள் இருத்தல்.

"பூமன் சிரங்கண்டி யந்தகன் கோவல் புரமதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன்கட வூரிந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையுந் திங்களுஞ் சூடிதன்
சேவகமே."

(௬) சிவன் நடஞ் செய்யும் அம்பலம் ஐந்தும் தமிழ் நாட்டி லிருத்தல்.

(௭) முருகனும் சிவனும் வேதத் தெய்வ மன்மை.

(௮) உருத்திரன், இந்திரன், அக்கினி ஆகிய மூவர்க்கும் வேதத்தில் வந்துள்ள 'சிவ' என்னும் அடைமொழி, நல்ல அல்லது மங்கல என்றே பொருள் படுதல்.

(௯) வேத ஆரியர், வடநாட்டுச் சிவனியரை, சிவக்குறி வணக்கம் பற்றி ஆண்குறி வணக்கத்தார் (சிச்ன தேவா) என்று பழித்தமை.

(௧௦) ஆயிரத் தெண் சிவத் திருப்பதிகளுள், ஒரு சிலவே வடநாட்டி லிருத்தல்.

(௧௧) கல்லால மர நிழலில் நால்வர்க்குத் திருமறை கற்பித்த திருவாசிரியனைத் தென்முக நம்பி (தக்ஷிணா மூர்த்தி) எனல்.

(௧௨) சிவன் என்னும் சொல் செவ்வண்ணன் என்று பொருள் படுதலும், சிவனுக்கு அழல் வண்ணன், அந்தி வண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களுண்மையும்.

திருமால் மதம் தமிழர் மதம் என்பதற்குச் சான்றுகள்

(௧) "மாயோன் மேய காடுறை யுலகமும்" என்று, மால் வணக்கம் தமிழகத்து முல்லை நிலத்திற் குரியதாகத் தொல்காப்பியத்திற் சொல்லப் பட்டிருத்தல் (அகத். ௫).

(௨) துழாய் மாலையும் கலுழ (கருட) ஊர்தியும் முல்லைத் திணைக் குரியன வாதல்.

(௩.) மாயோன், மால் என்னும் பெயர்கள் கரியன் என்னு பொருள் படுதலும், கரியவன், கார் வண்ணன், கடல் வண்ணன், மணி வண்ணன் என்னும் பெயர்கள் திருமாலுக் குண்மையும்.

(௪) முல்லை வாணரான இடைய ரெல்லாரும் திருமால் வழிபாட்டினரா யிருந்தல்.

(௫) திருமால் வேதத் தெய்வ மன்மை.

(௬) விண்டு (விஷ்ணு) என்னும் வேதத் தெய்வம் கதிரவத் தெய்வமா யிருந்தமை.

(௭) திருவரங்கமும், மொழிவாரி மாநிலப் பிரிவால் தெலுங்கரைச் சேர்ந்து போன திருப்பதியும், திருமால் மதத்தினர்க்குத் தலை சிறந்த திருநகர்களா யிருத்தல்.

௫. தமிழ ஆரிய மத வேறுபாடு

வேதக் காலம்

தமிழம்	ஆரியம்
சிறு தெய்வ வணக்கமும் பெருந் தேவ மதமும் கடவுட் சமயமும்.	பல் சிறு தெய்வ வணக்கம்.
இல்லத்திலும் கோவிலிலும் உருவ வழிபாடும் என்றும் உருவிலா வழிபாடும்.	வீட்டிலும் வெளியிலும் வேள்வி வளர்த்தல்.
தமிழக் குருக்கள்.	பிராமணக் குருக்கள்.
தமிழ் வாயில்.	வேத மந்திர வாயில்.
மறுமையில் நல்வாழ்வும் விண்ணுலகப் பேறும் வீடுபேறும்.	மறுமையில் விண்ணுலகப் பேறு.
வாய்மையால் தூய்மை.	நீரால் தூய்மை.

தமிழம்	ஆரியம்
மக்கள் நல்லொழுக்கத்தாலும் செங்கோலாட்சியாலும் மழை பெய்தல்.	வேள்வியால் மழை பெய்தல்.

மூத் திருமேனி அல்லது இந்து மதக் காலம்

தமிழம்	ஆரியம்
சிவ வழிபாடு அல்லது திருமால் வழிபாடு அல்லது கடவுள் வழிபாடு.	முத் திருமேனி வழிபாடு.
சிவன் முத்தொழில் தலைவன் அல்லது திருமால் முத்தொழில் தலைவன் எனல்.	நான்முகன், திருமால், சிவன் (உருத்திரன்) ஆகிய மூவரும் முறையே படைப்பும் காப்பும் அழிப்பும் செய்பவர் எனல்.
(தமிழ் வழிபாடு ஆரியரால் நீக்கப் பட்டது.)	ஆரிய மந்திரமும் சமற்கிருதமும் வழிபாட்டு வாயில்.
(தமிழக் குருக்கள் கோவில் வழிபாட்டுத் தொழிலினின்று விலக்கப்பட்டனர்.)	பிராமணக் குருக்கள்.
தேங்காய் பழம் படைத்தல்.	தீ வளர்த்தல்.
துறவறமும் வீடுபேறும் எல்லார்க்கும் உரியன.	துறவறமும் வீடுபேறும் பிராமணர்க்கே யுரியன.
இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை எல்லார்க்கும் இரண்டே.	மாணவம் (பிரமசரியம்), இல்வாழ்க்கை (கிருகஸ்தம்), காடுறைவு (வானப்பிரஸ்தம்), துறவு (சந்நியாசம்) எனப் பிராமணர் வாழ்க்கை நிலை நான்கு.

தமிழம்	ஆரியம்
இல்லறத்தாரும் துறவறத் தாரும் வீடுபேறு.	துறவறத்தார் மட்டும் வீடுபேறு.
ஒழுக்கத்தாற் சிறப்பு.	பிறப்பாற் சிறப்பு.
தமிழும் தேவமொழியெனல்.	சமற்கிருதமே தேவமொழி; தமிழ் இழிமொழி யெனல்.
ஏழைகளெல்லாம் ஞானம் பெறற் குரியர்.	பிராமணரே ஞானம் பெறற் குரியர்.
கல்வி எல்லார்க்கும் பொது.	கல்வி பிராமணனுக்கே சிறப்பு.
நாற்குலம் தொழில் பற்றிய பாகுபாடு.	நால்வரணம் இறைவன் படைப்பு.
கொலைத் தண்டம் எல்லாக் குலக் குற்றவாளிகட்கும் பொது.	கொலைத் தண்டம் பிராமண னுக் கில்லை.
தமிழிலும் மறை யுண்டு.	ஆரியத்தில் தான் வேதமுண்டு.
எல்லா மொழியும் இறை வனுக்கு ஏற்கும்.	சமற்கிருதம் ஒன்றே இறை வனுக்கு ஏற்றது.

௯. கொண்முடிபுக் குறியீடுகள்

"மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும்" (தொல். ௯௬௨),

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொலோ 'டவ்வேழ் நிலத்தும்
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர்." (ஷை ௧௩௩௬),

"எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின்
அடிவரை யில்லன ஆறென மொழிப." (தொ. ௧௪௨௦),

"அவைதாம்,
நூலி னான உரையி னான
நொடியொடு புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழி யான
மறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான." (தொ. ௧௪௨௧),

"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப." (தொ. ௧௪௩௪),

என்பவற்றால், ஆரியர் வருமுன்பே, தனித் தமிழ் மறை நூல்களும் மந்திர நூல்களும் குமரி நாட்டில் தோன்றியிருந்தன வென்பது, தெள்ளத் தெளிவாம். இவற்றையே பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை தம் 'திருநான்மறை விளக்க'வுரையிற் குறிப்பிட்டார்.

பண்டைத் தனித் தமிழ் மறைகளும் மந்திர நூல்களும் பிற நூல்களுடன் ஒருங்கே அழிக்கப்பட்ட பின், பிராமணரும் அவரைக் குருட்டுத் தனமாய்ப் பின்பற்றிய தமிழரும், ஆரிய வேதங்களையே பொது மறையாகப் போற்றி வந்தனர். கிறித்துவிற்கு முற்பட்ட முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலேயே வேரூன்றின, ஆரியக் கொள்கைகளும் ஒழுகலாறுகளும், கி. பி. ௯-ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் காலத்தில் ஆழ வேரூன்றி விட்டன. ஆதலால், அவருக்குப் பின் பத்தாம் நூற்றாண்டி லெழுந்த ஆரிய ஆகமங்கள், இம்மியும் ஐயுறவும் எதிர்ப்பு மின்றித் தெய்வ வுரை போல் எழுத்துப்படி நம்பப்பட்டு விட்டன.

வரலாற்றையும் தமிழியல்பையும் அறியாத சில குருட்டுச் சிவனியர், வடசொல் வழக்கொன்றே அடிப்படையாகக் கொண்டு, சிவனியம் ஆரிய வழிப்பட்ட தென்றும், திருக்கோவில்களில் சமற்கிருத வழிபாடே நடைபெறல் வேண்டுமென்றும், பிதற்றி வருவதால், இற்றை ஆரிய மதவியற் சொற்கட் கெல்லாம் நேர்த் தென்சொற்கள் கீழே வரையப்பட்டுள்ளன. சொல் வரலாறு வரையப் படாத இடங்களில், இடைக் கோட்டின், இடப்

புறம் உள்ளன வெல்லாம் சமற்கிருதச் சொல் லென்றும், வலப் புறம் உள்ளன வெல்லாம் தமிழ்ச் சொல் லென்றும், அறிந்து கொள்க. இறந்துபட்ட சொற்கட்குப் புதுச் சொற்கள் புனையப் பட்டுள.

சித்தாந்தம்—கொண் முடிபு. வேதாந்தம்—மறை முடிபு.

தத்துவம்—மெய்ப் பொருள். தத்துவ சாஸ்திரம்—மெய்ப் பொருள் நூல், பட்டாங்கு நூல்.

சிவ தத்துவம்—சிவ மெய்ப் பொருள் (௫).

சிவம்—சிவம், சத்தி—ஆற்றல், சாதாக்கியம்—அருளாண்மை, மகேசுரம்—பேரிறைவம், சுத்த வித்தை—வாலறிவம்.

வித்தியா தத்துவம்—அறிவ மெய்ப் பொருள் (௭)

மாயை—மாயை, காலம்—காலம், நியதி—ஊழ், கலை—கலை, வித்தை—அறிவம், அராகம்—விழைவு, புருடன்—ஆதன்.

ஆன்ம தத்துவம்—ஆத மெய்ப் பொருள் (௨௪)

இவை முன்னரே கூறப்பட்டன (பக். ௪௭).

தாத்துவிகம்—மெய்ப் பொருளியம் (௬௦)

பிருதிவி—படவி (நிலம்). இதன் கூறுகள் (௫): மயிர், தோல், தசை, நரம்பு, எலும்பு.

அப்பு—அம்பு (நீர்). இதன் கூறுகள் (௫): சிறுநீர், வியர்வை, அரத்தம், சிலேட்டுமம்—கோழை, சுக்கிலம்—விந்து (அல்லது சோணிதம்—செந்நீர்).

தேயு—தீ. இதன் கூறுகள் (௫): பசித் தீ, கண் சிவப்பு, சினம், நெஞ்செரிவு, பித்தம்.

வாயு—வளி. இதன் கூறுகள் (௰): பிராணன்—மூச்சன், அபானன்—பரியன், உதானன்—உந்தன், வியானன்—அகந்தன், சமானன்—செரியன், நாகன்—விக்கன்,

[illegible]

[illegible] இதன் கருத்து [illegible]

[illegible] இதன் கருத்து [illegible]

[illegible] இதன் கருத்து [illegible]

[illegible] இதன் கருத்து [illegible]

[illegible]

[illegible]

வாக்கு—வாயின் சொல் (௪).

இவை முன்னரே கூறப்பட்டன (பக். ௧௦௪).

[illegible] ('[illegible]' உண்டு) [illegible] ('[illegible]' உண்டு) [illegible]

[illegible]

அகம் கரித்தல் = மனம் மிகுதல், செருக்குதல். அகங்கரி—அகங்காரம். ஒ. நோ: இன்க்கரி—இன்க்காரம், அதிகரி—அதிகாரம். அகங்கரி என்னும் வினைச் சொல் சமற்கிருதத்தில் இல்லை. அதனால், அதை வடசொல்லாகக் காட்டும் தமிழ்ப் பகைவர், அதனை அகங்காரம் என்னும் வினைப் பெயரினின்றே திரிப்பர். நான் என்னும் தற்சுட்டு வேறு; நான் என்னும் ஆணவம் வேறு.

இருவகைப் பொருள் (சித்து × சடம்)

செத்தல் = கருதுதல். செ—செத்து—சித்து = கருத்து, அறிவு, அறிவுள்ளது. சித்து—Skt. cit. ஒ. நோ: செத்திரம்—சித்திரம்.

சட்டம் = உடம்புச் சட்டம் (bodily frame), உடம்பு.

சட்டம்—சடம் = உடம்பு. சடம்—ச. ஜட.

ஒ. நோ: பட்டம்—படம் (துணி).

சடம்—சடல்—சடலம் = உடம்பு. ஒ. நோ: உடல்—உடலம்.

சடலம்—சதரம் = உடம்பு (பாண்டி நாட்டு வழக்கு).

சதரம்—வ. சரீர.

பதி லக்ஷணம்—தலைவன் (இறை) இலக்கணம்.

தலைவன் = ௧. முதல்வன். "கயிலாய மென்னும் மலைத் தலைவா" (திருவாச. ௧: ௫௦). ௨. கடவுள். "தலைவன் காக்கும்" (மணி. ௨௧: ௯௨).

சொரூபம்—தன்னியல்பு. தடத்தம்—சார்பியல்பு. சொரூப சிவன்—பரம சிவன், இயனிலைச் சிவன், தன்னியற் சிவன். தடத்த சிவன்—செயனிலைச் சிவன், சார்பியற் சிவன்.

சிவ வுருவம் (௯): சிவம்—சிவம், சத்தி—ஆற்றல், விந்து—விழியம், நாதம்—ஒலி; சதாசிவன்—அருளாளன், மகேசுரன்—பேரிறைவன்; ருத்திரன்—உருத்திரன், அரி—மால், அயன்—நான்முகன்.

லயம்—ஒடுக்கம். போகம்—நுகர்வு. அதிகாரம்—அதிகாரம்.

அரூபம்—உருவிலி. ரூபா ரூபம்—உருவ வுருவிலி. ரூபம்—உரு, உருவு, உருவம்.

உருத்தல்=தோன்றுதல். உரு=தோற்றம், வடிவு, வடிவுடைப் பொருள். உரு—உருவு—உருவம். உருவு—உருபு=வேற்றுமை வடிவான சொல் அல்லது எழுத்து. உருவம்—வ. ரூப. அ+ரூப=அரூப. அல்—அ. அல்—அன் (அந்)—வ. ந (முறைமாற்று—metathesis).

பர சக்தி—பரை யாற்றல். ஆதி சக்தி—முந்தை யாற்றல். இச்சா சக்தி—விருப்பாற்றல். ஞான சக்தி—அறிவாற்றல். கிரியா சக்தி—வினையாற்றல்.

அத்துவித சம்பந்தம்—இருபொருளொருமைத் தொடர்பு. தாதான்மிய சம்பந்தம்—ஒருபொருளிருமைத் தொடர்பு.

வித்தியேசுவரன்—அறிவாண்டான். அனந்தன்—ஈறிலி. சீகண்டருத்திரன்—மணிமிடற் றுருத்திரன்.

பதி ஞானம்—இறை யறிவு.

பசு லக்ஷணம்—ஆத னிலக்கணம்.

விஞ்ஞான கலர்—தலை மாசர். பிரளயாகலர்—இடை மாசர். சகலர்—கடை மாசர்.

அவஸ்தை—நிலை (ரு): சாக்கிரம்—நனவு, சொப்பனம்—கனவு, சுஷுத்தி—உறக்கம், துரியம்—அயர் வுறக்கம், துரியாதீதம்—உயிர்ப் படக்கம்.

ஆவாரக சக்தி—மறைப் பாற்றல். அதோ நியாமிகா சக்தி—கீழுறுத் தாற்றல். ஆகந்துகம்—வந்தாரி.

பந்தம்—கட்டு (௩.): பிரதிபந்தம்—எதிர்க் கட்டு, அநுபந்தம்—துணைக் கட்டு, சம்பந்தம்—தொடர்புக் கட்டு.

பாவம்—தீவினை, கரிசு, அறங்கடை. புண்ணியம்—அறப் பயன். பாவம், புண்ணியம் என்னும் இரு சொல்லும் மேலையாரிய மொழிகளில் இன்மையால், வடநாட்டுச் சொல்லே; சமற்கிருதமல்ல.

மானதம்—மனவிகம். வாசிகம்—உரையிகம். காயிகம்—மெய்யிகம்.

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]	—	[illegible]
[illegible]	—	[illegible]
[illegible]	—	[illegible]
[illegible]	—	[illegible]
[illegible]	—	[illegible]

சுத்த மனமை—தூய்மனமை, தூய மனம்.

அசுத்த மனம்—தூய்மையில் மனம், அழுக்கு மனம்.

பிரேரக காண்டம்—இயக்கக் காண்டம். போஜ்ஜியத்தரு காண்டம்—நுகர்வுறுத்தக் காண்டம். போக்கிய காண்டம்—நுகர்வுக் காண்டம். பிரகிருதி—மாயை.

சுவர்க்கம்—விண்ணுலகம். பாதாளம்—கீழுலகம். பிரசித்தம்—வெளிப்படை, தெளிவுடைமை.

பராமந்தம்—இறைத் தொடர்பு, இறைக் கட்டு.

ஜாதம் என்னும் கடவுளுடைய, சக்கரம் என்னும் பொருள் என்று இரண்டு பொருளின் வழக்கைக் காண்க.

பிரளயம்—இறுதி, இயக்கமற்ற ஒடுக்கம்.

சர்வப் பிரளயம்—பேரழிவின் இறுதி.

ஏகதேசப் பிரளயம்—ஒருசார் இறுதி.

ஜாக்ரம்—நனவு. சொப்பனம்—கனவு. சுழுத்தி—உறக்கம், அறிதல். துரியம்—அயர்வு.

விமர்சம்—தெளிவுபட்டது, அவ்விமர்சம்—வெளிப்படாதது. சுத்தம்—மலமில்லாமை, இன்பம், வெறும் பாழ்.

ஆகாசம்—நிறைவெளி, பரந்த வெளி. ஆகாயம்—நிறைவான், பரந்த வெளி.

வியாபி—நிறைவு. வியாபகம்—நிறைவது. வியாப்பியம்—நிறைவது.

அதீதநிலை—நிலைகளைக் கடந்தது.

சொரூபம்—இயற்கை. தடஸ்தம்—பொதுத் தன்மை.

பிரமம்—கடவுள். ஜகராக்கியம்—மருளிலக்கு. அவபிரசாதம்—பொருளுடைமை.

சித்சத்—அறிவுண்மை, சதசத்—உண்மையின்மை. சிற்சத்து—அறிவுண்மை, எல்லாப் பொருளையும் போக்கும் அறிவு. அன்றியும் இருபத்தெட்டு சைவாகமம் கூறும் நிலையையும் குறிப்பது. சிற்சத்து—சித்து(ஞா).

முந்நீர்க்கோ வையம்—வையம். கிரீட நதி—வீ றப்பு. நீர்ப்பாய்ம்—அருவிப்பு.

கிடைமதி—கீழ்முறை. மூரைமதி—நீர்முறை. நீர சாரம்—நீரும். எதாரம்—வாயில் வழி.

ஆவரி வாயிலேறுக்கும்—ஆசிரியர் திருநாடு.

ஒரு மீன் எங்கும்—ஒரு வீட்டுத் திருக்கூட்டம்.

இதழ்—இலக்கம்—இரண்டு—ஒதி.

அந்தணர்—அறிவு அக்கு அறிவின்.

அந்தணர் போரதி—அந்தியே தோட்டம்.

முதலாமுறை, பெருமை, ஊர். முற்ற நூரன் வகுப் பேரன், ஊர் (ஊர்வியம்) உள்ளோர்.

சந்திரனைத்தல்—பொய்யாத் வியப்பு.

நல்ல மலைத் தகுப்பு—கிம்மை மனுர மொழி!

பெருமா மனை தேவி—அரசர் மகிழ்வை!

அரம்—சிவாது அரம்—அரசர்—சிவன்.

இவை முதல் எங்கு நிக்கு அடிப்படை எங்கு பொருள் கூறுவது ஆகிய வழக்கு.

எ. மக்கள் முன்னேற்றத்திற்கு எது நாட்டுக் கட்டுப்பாடா?

ஒரு கொள்கையும் அதை மேற்படும் போதும், மக்கள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கும் அவசியமாய் முன்னேற்றத்திற்கும் உடையவர் இல்லையா? பகுதி நன்மையில் மக்கள் முன்னேற்றத் திற்கு நாட்டுக் கட்டை என்று தமிழர் என்றாக் கூறுகிறோம். அவ்வேலை சிலருக்கு மிகச் சிறப்பாக வருகிறது. முன்னாட்டு மக்களுக்கு அரசியல் இன்றும் அவ்வியல் உரிமைக் குறை களை நீக்கிய நிலை மாட்டு அதிகாரிகள், கடவுள் நம்பிக்கை முன்னேறி.

"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும் உண்மையை உணர்ந்து, மாந்தரெல்லாரும் கடவுளின் மக்களென, உடன் பிறப்பென்று கருதி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று அன்போடு கூடி வாழ்வதற்கே மதம் ஏற்பட்டது. ஆயின், மாந்தர் தம் மனம் போனவாறு மதத்தைத் திரித்து, தம்மொடு மாறுபட்ட கருத்தினரைப் பகைத்து, அவரினின்று பிரிந்து போவதும் அவரொடு போராடுவதும், வெறியான மதத்தின் விளைவே யன்றி தெளிவான மதத்தின் விளைவன்று. பன்னூற்றுவர் கூடி வாழ்ந்த இடத்திலும் பங்காளியரும், பகைவராய்ப் பிரிந்து போனமைக்கு, மதவெறியே காரணம்.

மக்கள் அகக் கரண வளர்ச்சி பெற்றவாறு, மதமும் திருத்தப் பட்டுள்ளது. அவற்றுள் உயர்ந்த நிலையான கடவுட் சமயத்தைக் கடைப் பிடிப்பின், கோவில் குளமோ, உருவ வழிபாடோ தேவையில்லை. அதனால், பல தெய்வ முதலிய பழமைகளும் அர்ச்சனையான பொருட் பணச் செலவும் ஏற்படா.

உருவ வழிபாட்டை விரும்புவாரும், தனிப் பட்டவராகவோ பலர் கூடியோ, வீண் செலவு செய்யாது வழிபட்டு, விடுமுறை நாளிலும் வேலையில்லா நாளிலும் தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு விழாக் கொண்டாடி, இறைப் பணிகளைச் செய்யின், அதனாலும் கேடில்லை. ஆகவே, இவ் விரு வகையாலும், மதத்தால் மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையில்லை யென்பது பெறப்படுகின்றது.

தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில், மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையா யிருப்பது, ஆரியத்தால் ஏற்பட்ட பிறவிக் குலப் பிரிவினையே யன்றி வேறன்று. இது இந்தியாவிற்கே சிறப்பான ஒருவகைக் கொடுநோய். பிராமணன் தன்னை நிலத் தேவனென்றும் தன் இலக்கிய மொழியைத் தேவமொழி யென்றும் சொல்லி ஏமாற்றி, மதத் தலைமை பெற்று, கோவில் வழிபாட்டையும், இருவகைச் சடங்கு நடைமுறைகளையும் தன் குலத் தொழிலாகக் கொண்டதனாலேயே, மக்களுள் ஒற்றுமை கெட்டதன்றிக் கடவுள் நம்பிக்கையும் அற்றது. இந் நிலைமை என்றும் நீடித்தற் பொருட்டே, தமிழருள் ஆரியரின் உயர்ந்தவர் [illegible] யென்று

“ அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. ” (௨௭௦)

என்பது திருமந்திர மறை.

இவ்வளவு உயர்ந்த தெய்வ அறத்தை வலியுறுத்தும் மதவியல், பகுத்தறிவிற்கு மாறான தென்று எந்தப் பகுத்தறிவாளன் சொல்ல முடியும்?

கத்தரிக்காய் பறிக்க வாங்கிய கத்தி கழுத்தறுக்குங் கருவியாயிருப்பின், அது கழுத் தறுத்தான் குற்றமா? கத்தியின் குற்றமா? மாந்தரையெல்லாம் கடவுளின் மக்களாக்கி உடன்பிறப் பன்பால் ஒன்றுபட் டன்புற்று வாழச் செய்யும் உயர்ந்த மதவியலை, ஒரு தலைவன் கொள்ளைக் கூட்டம் தாம் வாழவும், பிறர் தாழவும் பயன்படுத்தின், அக் குற்றம் எங்ஙன் மதவியலைச் சாரும்?

இன்று கடவுளில்லை யென்று சொல்வாரும் கொல்வாரும், தமக்குச் சமமானவரும் தம்முடன் உண்ணும் தகுதியுடையவருமான வகுப்பாருடனும் மணவுறவு கலவாது, ஆரியன் வகுத்த வழியிலேயே நின்று, என்றும் தம் பிறவிக் குலத்தினரோடே கொள்வினை கொடுப்பினை செய்து கொள்வது, எங்ஙனம் பகுத்தறிவுச் செயலாகும்? இதனாலும், மதம் மக்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை யன்றென்பது பெறப்படுகின்ற தன்றோ? “ பழியோரிடம் பாவமோரிடம். ”

ஆரியம் என்ற பேருமில்லாத குமரிநாட்டிலும், கடவுள் நம்பிக்கை யில்லாதவர் சிலரிருந்தனர். பிராமண வகுப்பில்லாத பிறநாடுகளிலும், கடவுள் நம்பிக்கையில்லாதவர் பலரிருக்கின்றனர். இது பிறவிக் குணங்களுள் ஒன்று.

கடவுளும் மறுமையும் இல்லையென்று கூறும் உலகியம் (லோகாயத) என்னும் மதம், கடைக்கழகக் காலத்தில் தமிழகத்திலிருந்தமை, “ பாங்குறும் உலோகாயதமே பௌத்தம் ” என்னும் மணிமேகலை யடியால் (௨௭:௭௮) அறியப்படும். இம் மதவியலை நூலாக விரித் துரைத்தவன் சார்வாகன் (Cārvāka),

"அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது." (குறள் - ௧௦௭௫)

என்பது உண்மையாதலால், ஓரளவு நல்லொழுக்கத்திற்குத் தூண்டுகோலாக இருக்கும் வகையிலேனும், மதத்தால் நன்மையுண்டென்று கருதி, மதத்தின் பெயரால் உண்மையில் தீங்கு செய்யும் பிறவிக்குலப் பிரிவினையையே, அறவே ஒழித்தல் வேண்டும்.

ஆ. கடவுள் உண்டா?

கடவுள் உண்டென்பாரும் இல்லையென்பாரும், தொன்று தொட்டு உலகில் இருந்து வருகின்றனர். உண்டென்பாரே இன்றும் பெரும்பான்மையரேனும், இல்லையென்பார் தொகை வரவர வளர்ந்து வருகின்றது.

கடவுள் உண்டென்பதற்குச் சான்றுகள்

(க) கதிரவக் குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள் எல்லாம், இடையறாது ஓர் ஒழுங்காய் இயங்கி வருகின்றன.

ஓர் ஊரில் ஊர்காவலோ அரசியலாட்சியோ சிறிது நேரம் இல்லாவிடினும், கலகமும் கொள்ளையும் கொலையும் நேர்கின்றன. உயிரற்ற ஞாலமும் கோளும் பாவை யாட்டுப் போல் ஒழுங்காக ஆடிவரின், அவற்றை ஆட்டும் ஓர் ஆற்றல் இருத்தல் வேண்டும். அவ்வாற்றல் அறிவற்றதா யிருக்க முடியாது. அவ்வறிவே இறைவன்.

(உ) இவ்வுலகம் முழுவதற்றும், கதிரவன் பகல் விளக்காகவும் திங்கள் இரா விளக்காகவும் எண்ணிறந்த காலத்தி லிருந்து விளங்கி வருகின்றன.

ஒரு வீட்டில் விளக்கேற்றி வைப்பது அதிற் குடியிருக்கும் மக்கட்கே. மக்களில்லா வீட்டில் விளக்குத் தானாகத் தோன்றி எரியாது. பல வுலகங் கட்கும் இருசுடரையும் விளக்காக ஏற்படுத்தியவன் ஒருவன் இருத்தல் வேண்டும்.

வேலை செய்யாத தூக்க வேளையாகிய இராக்காலத்திற்கு, வெப்பமான நெருப் பொளி விளக்காகாது குளிர்ந்த நிழலொளி விளக்காக விருப்பதும், கவனிக்கத் தக்கது.

(ங.) பிற கோள்களைப் போற் சுற்றாது ஓரே யிடத்தி லிருக்கும் கதிரவன், பத்துத் திசையும் ஒளி சமமாகப் பரவுமாறு உருண்டையா யிருப்பதும், அளவிடப் படாத நீள் பெருங் காலம் எரிந்து வரினும் அதன் எரியாவி குன்றி யழியா திருப்பதும், இயற்கைக்கு மாறான இறும்பூதுச் செய்தி யாதலால், அதை யியக்கி யாளும் ஒரு பரம் பொருள் இருத்தல் வேண்டும்.

(ச) கோள்கள் ஒன்றோ டொன்று முட்டாது தன் தன் பாதை வட்டத்தில் இயங்குமாறும், இவை சுழலுங்கால் அவற்றின் மேலுள்ள பொருள்கள் நீங்காவாறும், ஒவ்வொன்றையுஞ் சூழ ஒரு கவர்ச்சி மண்டலம் அமைந் திருப்பதும், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஓர் ஆற்றலின் அமைப்பே.

(ரு) காலமும் இடமும் தொடக்கமும் இறும் இல்லாதவை யாதலால், இற்றை மக்களுலகந் தோன்று முன், எண்ணிக்கை யற்ற உயிருலகங்கள் தோன்றி யழிந் திருத்தல் வேண்டும். இதைத் தான்,

"படைத்து விளையாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தானொன் றிலோனும்
அன்னோன் இறைவ னாகுமென் றுரைத்தனன்"

மணிமேகலைக்கு அறிவுறுத்திய சிவனியத் தருக்கி (சைவ வாதி).

(சு) மாந்தன் தோன்றி ஐம்பதி னாயிரம் ஆண்டாயிற் றென வைத்துக் கொள்ளினும், நூற்றுக் கணக்கான தலைமுறைகள் கழிந் திருத்தல் வேண்டும். பத்துக் கணக்காகத் தொடங்கிய மக்கட் டொகை இன்று நூறு கோடிக் கணக்காகப் பெருகி யுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் எத்

தனைய ராயினும், அத்தனை பேரும் அடையாளங் காணுமாறு வெவ்வேறு முகவடிவி னுள்ளனர். கை வரையும் வேறுபட்டுள்ளது. இது அறிவு நிரம்பிய ஒரு பேராற்றலின் செயலே யாகும்.

(எ) "கடவுளை நம்பினோர் கைவிடப் படார்." என்பது, இன்றும் சிலர் வாழ்க்கையில் மெய்ப்பிக்கப் படுகின்றது.

(ஏ) உடல்நலம், மனநலம், மதிநலம் முதலிய நலங்கள் உள்ளாரும் இல்லாரும் படைக்கப் பட்டிருத்தல்.

(ஐ) பஞ்சம், கொள்ளைநோய், பெரு வெள்ளம், நில நடுக்கம் முதலிய இயற்கை அழிவு நிகழ்ச்சிகள் நேர்தல்.

கடவுள் இல்லை யென்பதற்குக் காட்டப்படும் சான்றுகள்

(க) கடவுள் புறக் கண்ணிற்குப் புலனாவ தில்லை.

(உ) ஒன்றொடொன்று முரண்பட்ட பல்வேறு மதங்கள் உலகில் வழங்கி வருகின்றன.

(ங) நல்லோர் பலர், வறுமை, நோய், பிறர் துன்பம் முதலியவற்றால் வருந்திக் குறுவாழ்க்கைய ராய்ச் சாக, தீயோர் பலர் எல்லா வகையிலும் இன்புற்று நீடு வாழ்கின்றனர்.

(ச) பல அஃறிணை உயிரினங்கள் பிறவற்றைக் கொன்று தின்பனவாகவே படைக்கப் பட்டுள்ளன.

(ரு) சிலர் எத்துணை உருக்கமாய் இறைவனை வேண்டினும், தாம் விரும்பியதைப் பெறுவ தில்லை.

இங்ஙனம், கடவுள் உண் டென்பதற்கும் இல்லை யென்பதற்கும் காட்டப்படும் சான்றுகளுள் உண் டென்பதற் குரியவையே மிகுந்தும் வலிமை யுள்ளன வாகவும் இருக்கின்றன. காட்சி யளவை போன்றே கருத்தளவையும் உண்மை யறியும் வழியாகும்.

கடவுள் எங்கும் நிறைந்த அரு வடிவி லிருப்பதால், அவரை ஒருவரும் புறக் கண்ணாற் காண முடியாது. முரண்பட்ட மதங்கள் மாந்தர் படைப்பு. நல்லோர்க்கு மறுமையில் நல் வாழ்

விருந்தைப் பங்கிடும் நம்பிக்கையாளர் நல்லோர் துன்பத்தைத் துடைக்கவே பலன் என்பர்.

மாந்தன் மதிப்பாற்றல் பட்டபடி காதலின், இதை ஆட்சியே துன்ப எல்லையுள்ளும் ஆகிய முடியாது.

“அழ வழக்கின் முனைக்கினும் ஆற்றலின்
தாழ் துணையாத நாறுதி.” (குறுந். ...)

நல்லோர்க்கு நேரும் தீங்கு கண்டு, அவர் பழம்பிறப்பில் செய்த தீவினைகளைக் காரணமாகக் காட்டுவோர் பொன் முடியார்.

எம்மை வெறுப்பினும், இகழ்வாரும் தத்தம் செல்வங்களை எதிர்க்கொள்ளவார் நம்முறை நாட்ட முடியா திருப்பதால், அதுத்து வேறுபாட்டுக் கிடக்கிறது, ஒரு சாரார் தெளிந்து காரச் பதிக்காதும் மைக்கண்ணைப் பெருமாக்க உண்மையான மருத்துவம்.

மேலும், கடவுள் உண்மையாக இல்லை யெனின், நம்மால் மனுக்குச் சொல்லியே. இருவர், உலகசெயலின் அவனுக்குச் சேர்க்கட்டும். ஆதலால், நம்மா மக்களும் நம்புவதற்கான கட்டுப் பிடிப்பதற்கு காலத் திறத்தைக் கூர்.

௯. மந்திரத்தை அறிக்க முடியுமா?

கடவுள் நம்பிக்கை மிகவாக அறிவியலை கேட்டதும், தெரிந்தேய அறிவியாளர்களும், பொதுவுடைமைக் கொள்கையினரும், கடவுட் கொள்கையைத் துடைக்கத் தம்மால் இயன்றவரை முயன்று வருகின்றனர். மக்களின் மனத்தைக் கவர் பெற்றுக் காதலின், அதை மாறும் அறிக்க வியலாது. சாக்கிய முனிவர் போன்ற பெரியவர்களைக் கண்டு தெரிந்தே, கேட்டுப்பார் சாவினும் என்க், செறுபவர் சொல்ல விருக்கின்றது!

மேலும், பொதுவுடைமை இறைமையைக் கேற்றிச் சுக்க சொல்வார்க்குக் கூற வேண்டி, நல்லது மதிப்புத்தானே கேட் பான்! அவ்வாறே பரந்த நிலைநாடும்.

“இரக்கும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.” (குறள். ௧௦௬௨)

என்று திருவள்ளுவர். இத்தகைய எதிர் நோக்கும் ஆகிய வாறு அரசாட்சியும் பொதுவுடைமை வளையில் தான் இயலும்.

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible] டார்வின் (Darwin) [illegible] (theory) [illegible]

தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக் கொள்ளினும், அடிப்படை யுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனந் தானே தோன்றும்? சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன்றாதே! ஆதலால், திரிபாக்கக் கொள்கை (Evolution theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது. இனி, கதிரவனினின்று ஞாலம் வீழ்ந்ததெனின், கதிரவன் எதினின்று வீழ்ந்தது? இக்கொள்கையார் எண்ணிறந்த கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும்பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறி விடுவது போல், தனக்கு நுண்மதியளித்த இறைவனையே இல்லையென மறுப்பது, விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போன்றதன்றோ!

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்."

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்
பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே"

(திருமந். உஉகூக).

காணப்பட்ட பொருள்களைப் பற்றியே கருத்து வேறுபாடிருக்கும் போது, காணப்படாத கடவுளையும் மறுமையையும் பற்றிக் கருத்து வேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால், கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரையொருவர் குறை கூறாதும் வெறுக்காதும், உயர்திணைக் குரிய உடன் பிறப்புப் பூண்டொழுகல் வேண்டும்.

கடவுள் ஒருவரேயாதலால், கடவுள் மதத்தாரும் பல்வேறு கொள்கை கொண்டிருப்பினும், பொது வாழ்வில் ஒரு தந்தை மக்கள் போல் ஒன்றுபடல் வேண்டும்.

மரக்கறியுணவே சிறந்ததாயினும், புலாலுண்ணும் அஃறிணை யுயிரினங்களும் புலால் மறுத்த மக்களும், ஓருயிர்க் கொலை செய்தே உண்ண வேண்டியிருப்பதனாலும், கண்ணப்பரைத்

[illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible]
[illegible]
[illegible]
[illegible]

பின்னிணைப்பு

௬. தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம்.

ஆரியர் வருமுன், குமரிநாட்டுச் சிவன் (சேயோன்) கோவில்களிற் குருக்கள் அல்லது பண்டாரம் என்னும் வகுப்பாரும், திருமால் கோவில்களில் நம்பிமார் என்னும் வகுப்பாரும், காளி கோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பாரும், பூசையும் பொதுவழிபாடும் தனித் தமிழில் நடத்தி வந்தனர்.

திருக் கோவிற் பணிகளைக் கவனித்தற்கு, ஊர்தொறும் ஊரவைப் பிரிவான கோவில் வாரியம் என்னும் குழுவிருந்தது. தலை நகர்களிலும் கோநகர்களிலும் உள்ள பெருங் கோவில்களில், அரசரின் நேரடியாட்சிக் குட்பட்ட முது கேள்வி (Supervising officer), இளங் கேள்வி (Subordinate supervising officer) என்னும் அதிகாரிகள் இருந்து வந்தனர்.

நீண்ட காலமாகப் புன்சிறு தெய்வங்களையே போற்றி வந்தவரும் கடவுளியல்பை யறியாதவருமான ஆரியர், கி. பி. ௫-ஆம் நூற்றாண்டின் பின்னரே, மூவேந்தரையும் பல்வேறு வகையில் வயப்படுத்தி, 'ஆகமம்', 'சங்கிதை', 'தந்திரம்' என்னும் மூவகைத் தொழு மறைகளை இயற்றி, பிராமணரே திருக்கோவில்களில் வழிபாடு செய்து வருமாறு திட்டஞ் செய்து விட்டனர். தமிழர் கோவில்களில் ஆரிய ராட்சி புகுந்தது, கறையான் புற்றிற் பாம்பு குடி கொண்டது போன்றதே.

ஆதலால், எதற்கும் அஞ்சாதும் எவ்வெதிர்ப்பையும் பொருட்படுத்தாதும், பின் வருமாறு சீர்திருத்தங்களை உடனடியாகச் செய்வது தமிழ் நாட்டரசின் தலைமேல் விழுந்த தலையாய கடமையாம்.

(க) கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல்.

(உ) அவ்வம் மத நம்பிக்கையும் தெய்வப் பத்தியும் கல்வித் தகுதியும் பணிப் பயிற்சியும் தூய வொழுக்கமும் உள்ள, பல வகுப்பாரும் பூசகராக அமர்த்தப் பெறல்.

(ஞ) பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர்மரபு (Hereditariness) நீக்கப்படல்.

(ட) அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர் நிலையினரும் பெருமக்களும் அரசரும், திருவுண்ணாழிகையுள் சென்று கோவிற் கைத்துட் புகவுச் சீட்டுப் பெற்றும் புகவிடல்.

(ண) பெருங் கோவில்களின் வருமானத்தி லொரு பகுதியைப் பொதுநலப் பணிக்குச் செலவிடல்.

(த) அறநிலையப் பாதுகாப்புத் துறை யமைச்சர் கடவுள் நம்பிக்கை யுடையவரா யிருத்தல்.

(ந) இறைவன் வழிபாட்டைப் படிப் படியாகப் பொதுமக்க ளிடைப் புகுத்தல்.

கடவுள் எல்லார்க்கும் பொதுவான அப்பார்த்த தந்தை யாதலாலும், எனக்குற்ற உலகங்களை யுடைமையாலும், அவருக்கு ஒரு தேவையு மின்மையாலும், அருமை மக்கள் போன்ற அனைத்துயிரும் இன்பமாக வாழ்வதே அவர் விருப்பாதலாலும், வழக்கையி லின்று மதத்தை வேறுகப் பிரிப்பதும், தாழ்த்தப் பட்ட வகுப்பினர் கடவுள் இருக்கையான கோவிலுக்குட் புகுவதைத் தடுப்பதும், கோவிற் சொத்து கோவிற் பணிக்கே செல விடப்பட வேண்டு மென்பதும், கடவுளியல்பை அறியாதவரும் அவருக்கு மாறானவருமான தன்னல வகுப்பாரின் செயலாதலின் அதைப் பொருட் படுத்தாது பொது நலப் பணியில் இடுபட வேண்டும். கோவிற் சொத்தைப் பிராமணர்க்கே செலவழிப்பின் சிறுப்பணியும், எல்லார்க்கும் பயன் படுத்தின் திருப்பணியும், ஆகும் போலும்!

உ. மதச் சம நோக்கு

சிவனியம், மாலியம், உலகியம் (லோகாயதம் அல்லது சார்வாகம்) என்னும் மூன்றே தொன்றுதொட்டு வழங்கும் தமிழ மதங்க ளாயினும், இன்று வெளிநாட்டு மதங்களும் தமிழகத்திற் புகுந் திருப்பதாலும், அம் மதத்தாரைத் தமிழரல்லர் என விலக்க லிடாமையாலும், இந்நெறி முறைப்படி, சமணம், புத்தம், கிறித்தவம், இசலாம் என்னும் மதங்களையும் தமிழ் நாட்டு மதங்க ளாகவே கொளல் வேண்டும்.

உலகியம் ஒன்று மட்டும் உலகம் முழுமைக்கும் தொன்று தொட்டுப் பொதுவாகும்.

மதங்களெல்லாம், தேவியம் (Theism) அல்லது உன்னியம் (ஆஸ்திகம்), தேவிலியம் (Atheism) அல்லது இல்லியம் (நாஸ்திகம்) என இரு வகைப்பட்டிருப்பதால், மதவியல் வாயிலாக மக்களை ஒன்றுபடுத்தல் இயலாது. அதனாலேயே, இந்திய ஒன்றியமும் (Indian Union) மதவியலைத் தழுவாது உலகியலையே (Secularism) தழுவியுள்ளது.

ஆகவே, தாய்மொழி யொன்றே ஓரினப் பல மதத்தாரையும் ஒன்று பிணைக்க வல்லதாம். ஆதலால், தமிழர் எம்மதத்தாராயினும் தமிழைத் தாய்போற் பேணிக் காத்தல் வேண்டும். தமிழ் என்பது தனித் தமிழே. அயல் நாட்டு மதம் என்னுங் காரணியத்தால், அயன்மொழிச் சொற்களை ஆளுதல் கூடாது. தமிழ்மொழி பற்றியே தமிழர் என்னும் இனம் அமைந்திருப்பதால், தமிழ்ச் சொல்லை வழங்காதார் தமிழராகார். அயல் நாட்டு மதம் பற்றிய அயன் மொழிச் சொற்களையெல்லாம் தமிழில் மொழிபெயர்த்தல் வேண்டும். நேர்த் தென்சொல் ஏற்கெனவேயில்லா விடின், புதுச்சொல் புனைந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது, காணப்படாத மறுமை நோக்கிய தாதலால், எல்லா மதங்களையும் சமமாக நோக்குதல் வேண்டும். ஒவ்வொரு மதத்தார்க்கும் தம் மதத்தைப் பிறர்க்கெடுத் துரைக்க வுரிமை யிருப்பினும், அது பற்றிப் பிற மதத்தாரை வெறுப்பதும் பகைப்பதும், மத நோக்கத்திற்கும் மாந்தன் தன்மைக்கும் முற்றும் மாறான தாகும்.

கடவு ளிருப்பது உண்மையாயின், அவரை நம்புவாரையும் நம்பாதாரையும் அவரே மறுமையிற் கவனித்துக் கொள்வார். இம்மையைப் பொறுத்த மட்டில், எல்லாரும் உடன் பிறப்பாக ஒன்றி வாழல் வேண்டும். அதுவே உயர்திணை யென்னும் மக்கட் டன்மை.

உ. மாந்த இயற்கை வேறுபாட்டு விளக்கம்

மாந்த ரெல்லாரும் ஒரே இனமாயினும், நாகரிக வாழ்க்கையின் உணவு மட்டுமன்றி, உடை, உறையுள், கருவி, கட்டு முட்டு, ஊர்தி, மருந்து, இன்புறத்தி, அறிவுநூல் முதலிய பல்வேறு பொருள்கள் தேவையாயிருப்பதால், அவற்றை யெல்லாம் உருவாக்குவதற்கு, அவர் அகக் கரணங்களும் புறக் கரணங்களும் இயற்கையிலேயே வெவ்வேறு வகைப்பட் டுள்ளன.

ஒவ்வொரு பொருளும் உழைப்பினாலேயே உருவாக்கப்படும். உடலுழைப்பும் மதியுழைப்பும் என உழைப்பு இருவகை. இரு வகை யுழைப்பும் இன்றியமையாதனவே. உடலுழைப் பாளிகள் உடல் வலிமையுடையாராகவும் மதியுழைப் பாளிகள் மதி வலிமையுடையாரா கவும் பிறக்கின்றனர். இது இறைவன் ஏற்பாடு. இதனையே ஊழ் (விதி) என்பர்.

எல்லாரும் மதி வலியாரின் உடலுழைப்பு நடைபெறுகிறது. இதை, "எல்லாரும் பல்லக் கேறினால் எவர் தூக்குவது?" என்னும் பழமொழி உணர்த்தும். ஆயின், உடலுழைப் பாளியைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்க்கு வேண்டிய வாழ்க்கைத் தேவைகளைத் தர மறுப்பதும், கொடுமையும் அஃறிணைத் தன்மையும் ஆகும். உடலுழைப் பாளியையும் உடன் பிறப்புப் போற் கருதி மதிக்க வேண்டுமென்பதையே,

"யாதும் ஊரே யாவருங் கேளிர்
....
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

(புறநா. ௧௯௨)

என்று பாடி அறிவுறுத்தினார் கணியன் பூங்குன்றனார்.

உடலுழைப் பாளியர் தம் உரிமையைப் பெறும் பொருட்டே, காரல் மார்க்கசும் பிரெடரிக்கு எங்கெல்சும் சென்ற நூற்றாண்டில் தோன்றுவிக்கப் பட்டனர்.

இனி, அகக் கரணமும் புறக் கரணமும், மீண்டும் வெவ்வேறு தொழிற் பிரிவுக் கேற்றவாறு, பல்வகை நுட்ப வேறுபாடுடையனவாய்ப் பிறப்பில் அமைகின்றன. இதன் விளக்கத்தை யெல்லாம், என் மண்ணில் விண் என்னும் நூலிற் கண்டு தெளிக. இங்கு விரிப்பிற் பெருகும்.

[illegible] மக்களும் [illegible] தொழிலும் [illegible] உடன்பிறப்புப் போற் கூடி வாழ்தற்கே, அவர் உடல் உளம் [illegible] முதலியன வேறு வேறு திறப்பட இறைவனால் படைக்கப் பட்டுள்ளன.

இனி, உணவு, தட்பவெப்பநிலை, மக்கள் வழிமுறை, பயிற்சி முதலியவற்றாலும், தொடர் மரபாலும் (heredity), இருவகைக் கரணவியல் வேற்றுமை வளர்க்கப்படுவனவாயுமுள்ளன.

மாந்தனுக்குப் பகுத்தறிவும் தன் விருப்பச் செயலுரிமையும் அளிக்கப்பட்டிருப்பதால், அவன் தன் வலிமையை வளர்ப்பதும் தளர்ப்பதும் அவனுக்கே பொறுத்துள்ளன. தீய அல்லது தகாத வாழ்க்கையால் ஒருவன் தன் வலிமையைக் கெடுத்துக் கொள்வதன்றி, தன் வழியினர் வலிமையையும் கெடுத்துவிடுகின்றான்.

"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும்" (புறநா. 28)

ஆகிய அனைவரை ஈனும் பிறவியும், குறுவாழ்வும், கொடுநோயும், பிடிப்பும், முன்னோர் தவற்றாலும் நேர்வனவாம். அத் தவறுகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரத் தமிழ்முறை நூலாலும் நோக்கல் கூடும்.

இனி, செல்வமும் வறுமையும் போன்றே, மனத் தூய்மையும் மனத் தீமையும், இயற்கைச் சேதமும் கொள்ளை நோயும், அரசியல் தவற்றாலும் நேரும்.

ஆகவே, பிறவிவலிமையும் தீய நிலைமைகளும் இயற்கையின் நேரும் துன்ப நேர்ச்சிகளும், இறைவனே காரணியல்லன் என்பதை அறிதல் வேண்டும்.

"இருவேறு உலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு." (குறள். 374)

ஆதலால், தெள்ளிய அறிஞர் செல்வராவதில்லை. அதற்கு அவர் பின்மையும் பண்புடைமையுமே காரணம். செல்வப்பிறர் முயற்சியின்மையால் வறுமையடைகின்றனர். அதனால், அவர் மக்கள் வறியராய்ப் பிறக்கின்றனர். முயற்சியுடையார் வறியராதற்கு அரசியல் தவறே காரணியம்.

தனிப்பட்டவர் நோயுறுவதற்குத் தன் தவறு, முன்னோர் தவறு, பிறப்பத் தண்டனையோ, காரணியமாயிருக்கலாம். நல்லார் நோயுறுதற்கு இறைவன் தடுத்தாட்கொள்ளலும் காரணியமாகும்.

இயற்கைச் சேதங்கள் ஓர் ஊரார் அல்லது நாட்டார் அழிவதற்குப் பெரும்பாலும் கெடுதலுண்டாகலே. உலகம் முழுவதும் அழிவது இறைவனது அழிப்புத் தொழில். அது மக்கள் பிழையால் அல்லது இழுக்கத்தால் நேர்வது.

அரும் பொருள் அட்டவணை

எண் பக்க எண்.

பிழை திருத்தப் பட்டி

பக்கம்	வரி	பிழை	திருத்தம்
௨	இறுதியல்	மாத்தன்	மாந்தன் (அனந்தன்)
௬	௧௮	சிறுபொழுது	சிறு பொழுது
௯	௩	இ—	(நீக்கி விடுக)
,,	௨௨	அச்சமே	அச்சமே;
,,	௨௩	கொல்லுந்	அறனும், கொல்லுந்
௧௬	௨	இவெவினை	இவ்வினை
௨௬	௨௩	ஆயிரக் கணக்கான	ஆயிரக்கணக்கான
௩௨	இறுதி	அந்து	ஆந்து
௩௭	௩௦	விளைச்ச லின்மை யால்	விளைச்ச லின்மை யால்
௪௬	௧௩	கொன்றவேந்தன்	கொன்றைவேந்தன்
௫௬	௯	ஒளியுள்ள	தியாக — ஒளியுள்ள
௭௯	௭	ஜத் சர்வம்	ஜகத் ஸர்வம்
௮௮	இறுதி	(பத்தி, பிரபத்தி)	, பத்தி (பிரபத்தி)
௧௧௫	௯	துலைத்து	தொலைத்து
௧௫௦	௧௭	முன்—முன்னம் முனம்—மனம்	முன்—முன்னம்— முனம்—மனம்
௧௬௮	௪	அந்தணரு மில்லர்	அந்தணரு மில்லர்
௧௮௯	௭, ௮, ௯, ௧௦	கடவுள் உண்டென் பதற்குச் சான்று கள்	கடவுள் இல்லையென் பதற்குக் காட்டப் படும் சான்றுகள்
௨௦௦	௯	நாலுழி	நாலுழி

றலையும், கண்ட ஆரியர், தம் கொள்கைக்கேற்ப வேத மொழியின் இயல்பு பொன்மையும் பயன் மதித்து, தாம் நிலத் தேவர் (பூசுரர்) என்றும், தம் வேத மொழி தேவ மொழி யென்றும் கூறி ஏமாற்றி விட்டனர். அதனால், அவர் சொன்ன சொல்லெல்லாம் நம்பியும், அது நீட்டி நமக்கு வேறுபடுக்கையும், அவரைத் தெய்வமாக வழிபட்டும், கொண்டு வரலாயிற்று.

"தெய்வா தீனம் ஜகத்சர்வம்
மந்த்ரா தீனந்து தைவதம்
தன் மந்த்ரம் ப்ராம்மணா தீனம்
ப்ராம்மணோ மம தைவதம்."

இதன் பொருள் :— உலகம் தெய்வத்துக்கு அடங்கியது; தெய்வம் மந்திரத்துக்கு அடங்கியது; மந்திரம் பிராமணருக்கு அடங்கியது; ஆதலால் பிராமணரே நம் தெய்வம்.

செல்வர் பலரும் மன்னரின் பேதைமை கண்டு, பிராமணரே தெய்வம் என்னும் புனைந்துரைக்குக் கொண்டனர்.

"மன்னவன் எப்படி மன்னுயிர் அப்படி." ஆதலால், வேத்தரும் சென்ற நெறியே பொது மக்களும் சென்றனர். இன்னுயிர் போன்ற தென்மதிநூல் எழுதின தம்மறிவு செல்லும் நெறியிலேயே, பேதை கேடுக்கப் பொருட்படுத்தினர். பிராமணர்க்கு அடிமைப்பட்டதனால் (பெருந்தனிக்குக் கடிமையன், படைப்பவன்) என்னும் பொருள் இலக்கிய வழக்கில் வழங்கத் தொடங்கிற்று. உலக வழக்கில் அவரைச் 'சாமி' என்றனர். சாம்—சாத்து. சாம்—ச, சாமி, சாமி—சாமியார்— சாமியின்.

(௩.) சாதிப்பிரிவுக் குலப் பிரிவினை

தொழில் முறையிலான அடிப்படையைக் கொண்டு தமிழ்ப் பொருளியல் கணக்கில் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நாற்பெரும் பகுப்பைத் தீய முறை யிற் பயன் படுத்திக் கொண்டு, இந்திய செல்வரையும் தெரிந்த அடிப்படையில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால் வரணப் பிறவி வகுப்புக்களாக வகுத்து, அவை முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவை யென்றும், தாம் பிரா